



உ

கணபதி, துணை.

திருச்சிற்றம்பலம்.

திருவாலவாயுடையார் முதலிய பன்னிருவர்

அருளிச்செய்த நாற்பது பிரபந்தங்கள்

அடங்கிய

பதினொராந்திருமுறை.

இஃது

மதுரைத்தேவஸ்தான சபையார்களுள் ஒருவரும்

சிவகங்கையைச் சார்ந்த புத்தூர்

இராமநாதச்செட்டியார் குமாரருமாகிய

வேங்கடாசலச்செட்டியார்

கேட்டுக்கொண்டபடி

யாழ்ப்பாணத்து நல்லூர்

ஆறு முகநாவலரால்

பலபிரதிருபங்களைக்கொண்டு ஒருவாலுராய்ந்து.

சென்னப்பட்டணம்:

வார்த்தமானதாங்கிணீசாகையச்சுக்கூட்டத்தில்

பதிப்பிக்கப்பட்டது.

சுக்கிலவரு வைகாசிமீ,

Copyright Reserved.

1800



## குசீபத்திரம்.

க. திருவாலவாயுடையார். பக்கங்கள்.

க. திருமுகப்பாசுரம். - - - - - ௧

உ. காரைக்காலம்மையார்.

க. திருவாலங்காட்டுமூத்திருப்பதிகம். - - - - - ௨

உ. திருவிரட்டைமணிமாலை. - - - - - ௬

ங. அற்புதத்திருவந்தாதி. - - - - - ௬

ஈ. ஐயழகன்காடவர்கோலையனார்.

க. சேந்திந்திரத்திருவெண்பா. - - - - - ௨௩

ஊ. சேரமான்பெருமானையனார்.

க. பொன்வண்ணத்தந்தாதி. - - - - - ௨௭

உ. திருவாரூர்மும்மணிக்கோவை. - - - - - ௪௨

ங. திருக்கலையனானவல்லா - - - - - ௫௨

ரு. நக்கீரதேவர்.

க. கைபாதிசாளத்திபாதிநந்தாதி. - - - - - ௬௬

உ. திருவிங்கோய்மலையெழுபது. - - - - - ௮௦

ங. திருவலஞ்சுழிமும்மணிக்கோவை. - - - - - ௮௧

ஈ. திருவெழுசூற்றிருக்கை. - - - - - ௯௩

ரு. பெருந்தேவபாணி - - - - - ௯௫

௯. கோப்பிரசாதம். - - - - - ௯௭

எ. காரெட்டு. - - - - - ௧௦௧

அ. போற்றித்திருக்கல்வெண்பா - - - - - ௧௦௨

ஊ. திருமுருகாற்றுப்படை - - - - - ௧௦௫

க௦. திருக்கண்ணப்பதேவந்திரமூர்த்தி. - - - - - ௧௧௭

கூ. கல்லாடனார்.

க. திருக்கண்ணப்பதேவந்திரமூர்த்தி. - - - - - ௧௨௩

எ. கபிலதேவர்.

க. முத்தநாயனார்திருவிரட்டைமணிமாலை. - - - - - ௧௨௫

உ. சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை. - - - - - ௧௨௮

ங. சிவபெருமான் திருவந்தாதி. - - - - - ௧௩௩



அ. பரணதேவர்.

- க. சிவபெருமான் திருவந்தாதி. - - - - - ௧௪௮
- கூ. இளம்பெருமானடிகள்.
- க. சிவபெருமான் திருமும்மணிக்கோவை. - - - ௧௬௩
- க௦. அநிராவடிகள்.
- க. மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை. - - - ௧௭0
- கக. பட்டணத்துப்பிள்ளையார்.
- க. கோயினும்மணிமாலை. - - - - - ௧௭௫
- உ. திருக்கமழைமும்மணிக்கோவை. - - - ௧௯௪
- ஈ. திருவிடைமருதூர்மும்மணிக்கோவை. - - - 200
- ச. திருவேகம்பமுடையார் திருவந்தாதி. - - - 22௬
- ஞ. திருவொற்றியூரொருபாவொருபது. - - - 2௩௫
- கஉ. நம்பியாண்டார் நம்பி.
- க. விராயகர் திருவிடைமணிமாலை. - - - 2௪௪
- உ. கோட்டிந் திருப்பண்ணியர் விருத்தம். - - - 2௪௭
- ஈ. திருத்தொண்டர் திருவந்தாதி. - - - 2௫௭
- ச. ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி. - - - 2௭௩
- ஞ. " திருச்சுண்பைலிருத்தம் 2௮௮
- கூ. " திருமும்மணிக்கோவை. 2௯0
- எ. " திருவுலாமாலை - - - 2௯௯
- அ. " திருக்கலம்பகம். - - - ௩0௯
- க. " திருத்தொகை - - - ௩2௫
- க௦. திருநாடக்காசுதேவர் திருவேகாதசமாலை. - - - ௩2௭

ஆ. பிரபந்தங்கள் ௪0.

உ

## சிறப்புப்பாயிரம்.

---

மதுரைத்திருஞானசம்பந்தமூர்த்திசுவாமிகளாதினத்து

வித்துவான் குறுக்கை

குமாரசுவாமிப்பிள்ளை

இயற்றியது.

---

உலகுதொழு திடுமதுரைச் சிவபெருமான் வாக்கா  
நுரைத்தருளூர் திருமுகப்பா சுரமுதலாப்பொருந்திக்  
குலவுதெருட் பதினொராந் திருமுறையைப் புத்தூர்க்  
குணமருவு மிராமநா தச்செட்டி யார்பா  
னிலவுசிவ பத்தியொடு தனதனெனத் தோன்றி  
நெய்நிறை வேங்கடா சலக்குரிசி லச்சி  
னலகில்புக ழோயியற்றித் தருகவெனச் சோதித்  
தாறுமுக நாவலனச் சிற்பதிப்பித் தனனே.

---

தேவாரத்திற் போலவே பதினொராந்திருமுறைப்  
 பிரபந்தங்களிற் சிலவற்றினும் சில செய்யுள்களும் அடி  
 களும் சீர்களும் இறந்துபோயின. இறவாதுள்ளவைக  
 ளினும் பல மிகப் பிறழ்ந்திருக்கின்றன. புலவிடங்களி  
 லின்பும் வருவிக்கப்பட்ட பிரதிருபங்களெல்லாவற்றி  
 னும் இக்குறைவுபாடு ஒத்திருக்கின்றது. ஆதலாற்  
 சிம்மநிவினையுடைய பசவர்க்கத்துட்பட்ட சிறியேன்  
 சிவாதுபுதிப் பெருவாழ்வையுடையோர் திருவாக்கி  
 லே இறந்தவற்றைப் பூர்த்திசெய்தற்கும், பிறழ்ந்தவற்  
 றை வேறு பிரதிருபங்காணாது கிருத்திவிடுத்தற்கும்  
 அதிகாரியல்லேன்.

உ

கணபதி துணை.

திருச்சிற்றம்பலம்.

## பதினொரந்திருமுறை.

திருவாலவாபுடையார்

அருளிச்செய்த

திருமுகப்பாசரம்.

10 திமலி புரிசை மாடக் கூடற்  
பதிமிசை நிலவு பாணிற் வரிச்சிற  
கன்னம் பயில்பொழி லால வாயின்  
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்  
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்  
குரிமையி னுரிமையி னுதவி யொளிதிகழ்  
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்  
செருமா வுகைக்குஞ் சேரலன் காண்க  
பண்பா லியாழ்ப்பாயில் பாண பத்திரன்  
றன்போ லென்பா லன்பன் றன்பாற்  
காண்பது கருதிப் போந்தனன்  
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.

திருச்சிற்றம்பலம்.

திருச்சிற்றம்பலம்.

காரைக்காலம்மையார்

அருளிச்செய்த

## திருவாலங்காட்டு மூத்ததிருப்பதிகம்.

• பண் நட்பாடை.

திருச்சிற்றம்பலம்.

கொங்கைதிரங்கிரம்பெழுந்து குண்டுகண்வெண்பற்குழிவ  
யிற்றுப், பங்கிசிவந்திருபற்கணீண்டு பரடியர்நீள்கணைக்காலோ  
ர்பெண்பேய், தங்கியலறியுலறுகாட்டிற் ருழ்சடையெட்டுத்தி  
சையும்வீசி, யங்கங்குளிர்ந்தனலாடுமெங்க ளப்பனிடந்திருவா  
லங்காடே. (க)

கள்ளிக்கவட்டிடைக்காலீட்டிக் கடைக்கொள்ளிவாங்கிம  
சித்துமையை, விள்ளவெழுதிவெடுவெடென்ன நக்குவெருண்  
டுவிலங்குபார்த்துத், துள்ளிச்சுடலைச்சுடுபிணத்தீச்சுட்டிடமு  
ற்றுஞ்சளிந்துழுத்தி, யள்ளியவிக்கநின்றாடுமெங்க ளப்பனிடந்  
திருவாலங்காடே. (உ)

வாகைவிரிந்துவெண்ணெற்றொலிப்ப மயங்கிருள்கூர் நடுநா  
னையாங்கே, கூகையொடாண்டலைபாடவாந்தை கோடதன்மே  
ற்குதித்தோடவீசி, யீகைபடர்தோடர்கள்ளிநீழ லீமமிடுசுகா  
ட்டகத்தே, யாழ்சூளிர்ந்தானலாடுமெங்க ளப்பனிடந்திருவா  
லங்காடே. (ஈ)

குண்டிலோமக்குழிச்சோற்றைவாங்கிக் குறுநரிதின்னவத  
னைமுன்னே, கண்டிலோமென்றுகனன்றுபேய்கள் கையடித்  
தொழுகொடரங்கா, மண்டலநின்றங்குளாளமிட்டு வாதித்துவீ  
சியெடுத்தபாத, மண்டமுறநிமிர்ந்தாடுமெங்க ளப்பனிடந்திரு  
வாலங்காடே. (ச)

விழுதுநிணத்தைவிழுங்கியிட்டு வெண்டலைமலைவிரவப்பூட்டிக், கழுதுதன்பிள்ளையைக்காளியென்று பேரிட்டுச்சீருடைத்தாவளர்த்துப், புழுதிதுடைத்துமுலைகொடுத்துப் போயினதாயைவரவுகாணு, தழுதுறங்கும்புறங்காட்டிலாடு மப்பனிடந்திருவாலங்காடே. (ந)

பட்டடிநெட்டுகிர்ப்பாறுகாற்பேய் பருந்தொடுகுகைபகண்டையாந்தை, குட்டியிடமுட்டைகுகைபேய்கள் குறுநரிசென்றணங்காடுகாட்டிற், பிட்டடித்துப்புறங்காட்டிலிட்ட பிணத்திணைப்பேரப்புரட்டியாங்கே, யட்டமேபாயநின்ருடுமெங்க ளப்பனிடந்திருவாலங்காடே. (ச)

சமுலுமழல்விழிக்கொள்ளிவாய்ப்பேய் சூழ்ந்துதுணங்கை மிட்டோடியாடித், தழலுளெரியும்பிணத்தைவாங்கித் தான்றடிதின்றணங்காடுகாட்டிற், கழலொலியோசைச்சிலம்பொலிப்பக் காலுயர்வட்டணையிட்டுநட்ட, மழலுமிழ்ந்தோரிகதிக்கவாடு மப்பனிடந்திருவாலங்காடே. (ர)

நாடுநகருந்திரிந்துசென்று நன்னெறிநாடிநயந்தவகா, மூமுதுபிணத்திட்டமாடே முன்னியபேய்க்கணஞ்சூழ்ச்சூழக், காடுங்கடலுமலையுமண்ணும் விண்ணஞ்சுழலவனல்கையேந்தி, யாடுமரவப்புயங்கனெங்க ளப்பனிடந்திருவாலங்காடே. (அ)

துத்தங்கைக்கிள்ளைவிளரிதார முழையினியோசைபண்கெழு மப்பாடிச், சச்சரிகொக்கரைதக்கையோடு தகுணாதந்துத்துபிதாளமலீணை, மத்தளங்கரடி-கைவன்கைமென்றோற் தமருகங்குடமுழாமொந்தைவாசித், தத்தனைவிரவினோடுமெங்க ளப்பனிடந்திருவாலங்காடே. (க)

புந்திகலங்கிமதிமயங்கி யிறந்தவரைப்புறங்காட்டிலிட்டுச் சந்தியிலவைத்துக்கடமைசெய்து தக்கவரிட்டசெந்திவிளக்காமுந்தியமரர்முழவினோசை திகைசகதுவச்சிலம்பார்க்கவார்க்கவந்தியின்மாநடமாடுமெங்களப்பனிடந்திருவாலங்காடே. (க0)

ஒப்பினையில்லவன்பேய்கள்கூடி பொன்றினையொன்றடித்  
தொக்கலித்துப், பப்பினையிட்டுப்பகண்டைபாடப் பாடிருந்தந்  
நரியாழமைப்ப, வப்பினையணிதிருவாலங்காட்டு ளடிகளைச்செ  
டிதலைக்காராக்காற்பேய், செப்பியசெந்தமிழ்ப்த் தும்வல்லாரர்  
சிவகதிசேர்ந்தின்பமெய்துவாரோ. (கக)

திருச்சிற்றம்பலம்.

மூத்ததிருப்பதிகம். பண் இந்தளம்.

திருச்சிற்றம்பலம்.

எட்டியிலவமீகைகூரைகாரைபடர்ந்தெங்குஞ்  
சுட்டசுடலைசூழ்ந்தகள்ளிசோர்ந்தகுடர்கொளவப்  
பட்டபிணங்கள்பரந்தகாட்டிற்பறைபோல்விழிகட்பேய்  
கொட்டமுழவங்குளிபாடக்குழகனாடுமே. (க)

நினைந்தானுருகினிலந்தானனைப்பநெடும்பற்குழிகட்பேய்  
துணங்கையெறிந் துருமுநோக்கிச்சுடலைவிழ்த்தெங்குங்  
கணங்கள் கூடிப்பிணங்கண்மாந்துக்களித்தமனத்தவா  
யணங்குகாட்டிலனல்கையெந்தியழகனாடுமே. (உ)

புட்கள்பொதுத்தபுலால்வெண்டலையையுறமே. ரிகவ்வ  
வட்கென்றழைப்பவாந்தைவீசவருகேசிறுககை  
யுட்கவிழிக்கலுமன்வெருட்டவோரிகதித்தெங்கும்  
பித்தநட்டம்பேணுமிறைவன்பெயரும்பெருங்காடே. (ங)

செத்தபிணத்தைத்தெளியாதொருபேய்சென்றுவிர்சுட்டிக்  
கத்தியுறுமிக்கனல்விட்டெறிந்துகடக்கப்பாய்ந்துபோய்ப்  
பத்தல்வயிற்றைப்பதைக்கமோதிப்பலையிரிந்தோடப்  
பித்தவேடங்கொண்டநட்டம்பெருமானாடுமே. (ச)

முள்ளிநீற்றுமுளரிகருகிமூனைசொரிந்துக்குக்  
கள்ளிவற்றிவெள்ளிலிறங்குகடுவெங்காட்டுள்ளே  
புள்ளியுழைமான்ஞொலொன்றுநித்துப்புலித்தோல்பியற்கூட்டுப்  
பள்ளியிடமுமதுவையாகப்பரமனாடுமே. (ரு)

வானைக்கிளரவனைவாளெயிற்றுவண்ணச்சிறுகூகை  
மூளைத்தலையும்பிணமும்விழுங்கிருரலுமுதுகாட்டிற்  
முளிப்பனையினிலைபோன்மயிர்க்கட்டழல்வாயழல்கட்பேய்  
கூள்க்கணங்கள்சூழலோடியம்பக்குழகனாடுமே. (க)

நொந்திக்கிடந்தசுடலைதடவிதுகரும்புமுக்கின்றிச்  
சுந்தித்திருந்தங்குறங்குஞ்சிறுபேய்சிரமப்படுகாட்டின்  
முந்தியமரர்முழவினோசைமுறைமைவழுவாமே  
யந்திரிருத்தமனல்கையேந்தியழகனாடுமே. (எ)

வேய்களோங்கிவெண்முத்துதிரவெடிகொள்சுடலையு  
ளோயுமுருவிவலறுகூந்தலலறுபகுவாய  
பேய்கள்கூடிப்பிணங்கண்மாந்தியணங்கும்பெருங்காட்டின்  
மாயனாடமலையான்மகளுமருண்டுநோக்குமே. (அ)

கடுவனுகளுங்கழைசூழ்பொதும்பிற்கழுகும்பேயுமா  
யிடுவெண்டலையுமீம்புகையுமெழுந்தபெருங்காட்டிற் [ப்  
கொடுவெண்மழுவும்பிறையுந்ததும்பக்கொள்ளென்றிசைபாட  
படுவெண்டிடியும்பறையுங்கறங்கப்பரமனாடுமே. (க)

குண்டைவயிற்றுக்குறியசிறியநெடியபிறங்கற்பே  
யிண்டுபடர்ந்தவிருள்சூழ்மயானத்தெரிவாயெயிற்றுப்பேய்  
கொண்டுகுழவிதடவிவெருட்டிக்கொள்ளென்றிசைபாட  
மிண்டிமிளிர்ந்தசடைகடாமழவிமலனாடுமே. (க0)

சூடுமதியஞ்சடைமேலுடையார்சுழல்வார்திருநட்ட  
மாடுமரவமரையிலார்த்தவடிகளருளாலே  
காடுமலிந்தகனல்வாயெயிற்றுக்காரைக்காற்பேய்தன்  
பாடல்பத்தும்பாடியாடப்பாவநாசமே. (கக)

திருச்சிற்றம்பலம்.



திருச்சிற்றம்பலம்.

காரைக்காலம்மையார்

அருளிச்செய்த

## திருவிரட்டைமணிமாலை.

கிளர்ந்துந் துவெந்துயர்வந்தமும்போதஞ்சிறெஞ்சமென்பாய்  
தளர்ந்திங்கிருத்தறவிர் திகண்டாய்தளரா துவந்தி  
வளர்ந்துந் துகங்கையும்வானத்திடையளர்கோட்டுவெள்ளை  
யினர் திங்கனும்மெருக்கூம்மிருக்குஞ்சென்னிச் சனுக்கே. (க)

நசனவனல்லா தில்லையெனநினைந்து  
கூசுமனத்தகத்துக்கொண்டிருந்து—பேசி  
மறவா துவாழ்வாராமண்ணுலகத்தென்றும்  
பிறவாமைக்காக்கும்பிரான். (க)

பிரானென்றுதன்னைப் பன்னாள்பரவித் தொழுவாரிடர்கண்  
டிராணென்னநிதிகின்றவிசன்கண்டரினவண்டிகிண்டிப் பூவா  
பொராரின்றுகொன்றைப் பொதும்பர்க்கிடந்து பொம்மென்று  
யராரின்றுகொக்குஞ்சடைச்செம்பொனீண்முடியந்தணனே.

அந்தணைத்தஞ்சமென்றூட்டட்டாராழாமே  
வந்தனைந்துகாத்தளிக்கும்வல்லாளன்—கொந்தனைந்த  
பொன்கண்டாற்புணுநேகோணுகம்பூண்டானே  
யென்கண்டாய்நெஞ்சேயினி. (ச)

இனிவார்சடையினிற்கங்கையென்பாளையங்கத்திருந்த  
கனிவாய்மலைமங்கைகாணிலென்செய்திகையிற்சிலையான்  
முனிவார்திரிபுரமூன்றும்வெந்தன்றுசெந்தீயின்மூழ்கத்  
தனிவார்கணையொன்றினுண்டிக்கோத்தவெஞ்சங்கரனே. (சு)

சங்கரனைத்தாழ்ந்தசடையானையச்சடைமேற்  
பொங்கரவம்வைத்துகந்தபுண்ணியனை—யங்கொருநா  
ளாவாவென்றூழாமைக்காப்பானையெப்பொழுது  
மோவாதுநெஞ்சேயுரை. (சு)

உரைக்கப்படுவது மொன்றுண்டுக்கேட்கிற்செவ்வான்றொடை  
மே, லிவைக்கின்றபாம்பினையென்றுந்தொடேலிழிந்தோட்டத்  
தெங்குந், திவைக்கின்றகங்கையுந்தேனின்றகொன்றையுஞ்செஞ்  
சடைமேல், விவைக்கின்றவன்னியுஞ்சென்னித்தலைவைத்தவேதி  
யனே. (௭)

வேதியனவே தப்பொருளானவேதத்துக்  
காதியனையாதிநாநன்னுளானேச்—சோதிப்பான்  
வல்லேனமாய்ப்புக்குமாலவனுமாட்டாது  
கில்லேனமாவென்றன்கீழ். (௮)

கீழாயின துன்பவெள்ளக்கடற்றள்ளியுள்ளுறப்போய்  
வீழ்ந்திருந்தின்பம்வேண்டுமென்பீர்விரவார்புரங்கள்  
பாழாயிடக்கண்டகண்டனெண்டோளன்பைம்பொற்கழலே  
தாழாதிறைஞ்சிப்பணிந்துபன்னுநுந்தலைநின்மினே. (௯)

தலையாயவைந்திணையுஞ்சாதித்துத்தாழ்ந்து  
தலையாயினவுணர்ந்தோர்காண்பர்—தலையாய  
வண்டத்தானுதியாயானுலாலமுண்டிருண்ட  
கண்டத்தான்செம்பொற்கழல். (௧0)

கழற்கொண்டசேவடி காணலுற்றார் தம்மைப்பேணலுற்றார்  
நிழற்கண்டபோழ்தத்து நில்லாவினைநிகரோதுயின்றித் [தூய்ந்  
தழற்கொண்டசோதிச் செம்மேனியெம்மாணைக்கைம்மாமலர்  
தொழக்கண்டுநிற்கிற்குமோதுன்னிரம்மடுந்தொல்வினையே.

தொல்லைவினைவந்துசூழாமுன்றமுழாமே  
யொல்லைவணங்கியுமையென்னு—மெல்லியலோர்  
கூற்றனைக்கூற்றுருவங்காய்ந்தானைவாய்ந்திலங்கு  
நீற்றனைநெஞ்சேநினை. (௧௧)

நினையாதொழுதிகண்டாய்நெஞ்சமெயிங்கோர்தஞ்செமென்று  
மனையானையுமக்கடம்மையுந்தேறியோராறுபுக்கு  
நனையாச்சடைமுடிநம்பனந்தாதைநொந்தாதசெந்தீ  
யனையானமரர்பிரானண்டவாணனடித்தலமே. (௧௨)

அடித்தலத்தினன்றரக்கனைந்நான்குதோளு.  
முடித்தலமுநீமுரித்தவாறென்—முடித்தலத்தி  
லாரூடியாரூவனலாடியவ்வனலி  
னீரூடிநெய்யாடிநீ. (கசு)

நீநின்றுதானவர்மாமதினீமூன்றுநீரந்துடனே  
தீநின்றுவேவச்சிலைதொட்டவாறென்றிரங்குவல்வாய்ப்  
பேய்நின்றுபாடப்பெருங்காடரங்காப்பெயர்ந்துநட்டம்  
போய்நின்றுபூதந்தொழச்செய்யுமொய்கழற்புண்ணியனே.

புண்ணியங்கள்செய்தனவும்பொய்நெறிக்கட்சாராமே  
யெண்ணியோரைந்துமிசைந்தனவாற்—நிண்ணிய  
கைம்மாவீனீருநிலைமூவுருவும்பொர்த்துகந்த  
வம்மானுக்காட்பட்டவன்பி. (கசு)

அன்பாலடைவதெவ்வாறுகொண்மேலதோராடரவற்  
தன்பாலொருவரைச்சாரவொட்டாததுவேயுமன்றி  
முன்பாபினதலையோடுகள்கோத்தவையார்த்துவெள்ளை  
யென்பாபினவுமணிந்தங்கோரோறுகந்தேறுவதே. (கசு)

ஏறலாலேறமற்றிலையேயெம்பெருமா  
னாறெலாம்பாயுமவிர்சடையார்—வேறொர்  
புடங்குலவுநாகமுமிழ்பண்டமரர்குழந்த  
தடங்கடனஞ்சண்டார்தமக்கு. (கஅ)

தமக்கென்றுமின்பணிசெய்திருப்பேமுக்குத்தாமொருநா  
னெமக்கொன்றுசொன்னாலருளுங்கொலாமிணையாதுமின்றிச்  
சுமக்கின்றபிள்ளைவெள்ளேறொப்ப தொன்றுதொண்டைக்கனி  
யுமைக்கென்றுதேடிப்பெறாதுடனேகொண்டவுத்தமமோ. [வா

உத்தமராய்வாழ்வாருலந்தக்காலுற்றார்கள்  
செத்தமரமடுக்கித்தீயாமு—னுத்தமனய்  
நீளாழிநஞ்சுண்டநெய்யாடிதன்றிறமே  
கேளாழிநெஞ்சேகிளர்ந்து. (உ௦)

திருச்சிற்றம்பலம்.

காரைக்காலம்மையார்

அருளிச்செய்த

அற்புதத்திருவந்தாதி.

—o—

பிறந்துமொழியின்றபின்னெல்லாங்காதல்  
சுறந்துநின்சேவடியேசேர்ந்தே—னிற்சுகழு  
மைஞ்ஞான்றசண்டத்துவானோர்பெருமானே  
யெஞ்ஞான்றுதீர்ப்பதிடர்.

(க)

இடர்கனையானோனுமெக்கிரங்காரோனும்  
படருநெறிபணியானோனுஞ்சடருருவி  
லென்பரூக்கோலத்தெரியாமெம்மாணர்க்  
கன்பரூதென்னெஞ்சவர்க்கு.

(உ)

அவர்க்கேயெழுபிறப்புமாளாவோமென்று  
மவர்க்கேநாமன்பாவதல்லாற்—பவர்க்கேடமேற்  
பாகாப்போழ்சூடுமவர்க்கல்லான்மற்றொருவர்க்  
காகாப்போமெஞ்ஞான்றுமார்ள்.

(ங)

ஆளானோமல்லலியமுறையிட்டாற்  
கேளாததென்கொலோகேளாமை—நீளாகஞ்  
செம்மையானாகத்திருமிடறுமற்றொன்று  
மெம்மையாட்கொண்டவிறை.

(ச)

இறைவனையெவ்வயிருந்தோற்றுவிப்பானரேற்றி  
யிறைவனையீண்டிற்செய்வா—னிறைவனே  
யெந்தாயெனவிரங்குமெங்கண்மேல்வந்துயரம்  
வந்தாலதுமாற்றுவான்.

(ந)

வானத்தானென்பாருமென்கமற்றும்பர்கோன்  
ரூனத்தானென்பாருந்தாமென்க—ரூனத்தான்  
முன்னஞ்சத்தாலிருண்டமொய்யொளிசேர்சண்டத்தா  
னென்னெஞ்சத்தானென்பன்யான்.

(ஊ)

யானே தவமுடையென்னென்னெஞ்செநன்னெஞ்சம்  
யானேயிறப்பறுப்பானெண்ணினேன்—யானேயக்  
கைம்மாவுரிபோர்த்தகண்ணுதலான்வெண்ணீற்ற  
வம்மானுக்காளாயினேன்.

(௭)

ஆயினேனுவானுக்கன்றேபெறற்கரிய  
ஆயினேனென்தன்றேயாமாறு—தூய  
புனற்கங்கையேற்றூர்பொன்வகையேபோல்வா  
னனற்கங்கையேற்றூனருள்.

(௮)

அருளேயுலகெலாமாள்விப்பதிச  
னருளேயிறப்பறுப்பதானு—லருளாலே  
மெய்ப்பொருளைநோக்குமவியுடையென்னெஞ்ஞான்று  
மெப்பொருளுமாவதெனக்கு.

(௯)

எனக்கினியவெம்மானையீசனையானென்று  
ஊனக்கினியவைப்பாகவைத்தே—எனக்கவனைக்  
கொண்டேன்பிரானுக்கக்கொள்வதுமேயின்புற்றே  
ஊண்டேயெனக்கரியதொன்று.

(௧௦)

ஓன்றேநினைந்திருந்தேனென்றேதுணிந்தொழிந்தே  
ஓன்றேயென்னுள்ளத்தினுள்ளடைத்தே—ஓன்றேகாண்  
கங்கையான்நிற்கட்கதிர்முடியான்பொங்கொள்சே  
ரங்கையாற்காளாமது.

(௧௧)

அதுவேபிரானுமாறட்கொள்ளுமாறு  
மதுவேயினியறிந்தோமானு—லதுவே  
பனிக்கணங்குகண் ணயாரொண்ணுதலின்மேலொர்  
தனிக்கணங்குவைத்தார்தகவு.

(௧௨)

தகவுடையார்தாமுள்ளேற்றூர்தலஞ்சாரப்  
புகவிடுதல்பொல்லாதுகண்டீர்—மிகவடர  
ஓர்ந்திடுமாநாகமொருநாண்மலைமகளைச்  
சார்ந்திடுமேலேபாவந்தான்.

(௧௩)

தானே தனிநெஞ்சந்தன் னையுயக்கொள்வான்  
 ருனேபெருஞ்சேமஞ்செய்யுமாற்—ருனேயோர்  
 பூணுகத்தாற்பொலிந்துபொங்கழல்சேர்நஞ்சமிமு  
 நீணுகத்தானேநினைந்து.

(கச)

நினைந்திருந்துவானவர்கண்ணம்லராற்பாதம்  
 புனைந்துமடிபொருந்தமாட்டார்—நினைந்திருந்து  
 மின்செய்வான்செஞ்சடையாய்வேதியனையென்கின்றேற்  
 கென்செய்வான்கொல்லோவினி.

(கரு)

இனியோநாமுய்ந்தோமினறவன்றன்சேர்ந்தோ  
 மினியோரிடரில்லோநெஞ்சே—யினியோர்  
 வினைக்கடையாக்குவிக்ஞமீளாப்பிறவிக்  
 கனைககடலைநீந்தினோங்காண்.

(கசு)

காண்பார்க்குங்காணலாந்தன்மையனேகைதொழுது  
 காண்பார்க்குங்காணலாங்காதலாற்—காண்பார்க்குச்  
 சோதியாய்ச்சிந்தையுளேதோன்றுமேதொல்லுலகுக்  
 காதியாய்நின்றவரன்.

(கசு)

அரனென்கோநான்முகனென்கோவரிய  
 ப்ரனென்கோபண்புணரமாட்டேன்—முரணழியத்  
 தானவனைப்பாதத்தனிவிரலாற்செற்றுனை  
 யானவனையெம்மானையின்து.

(கசு)

இன்றுமக்கெளிதேமாலுக்குநான்முகற்கு  
 மன்றுமளப்பரியனானை—யென்றுமோர்  
 மூவாமதியானேமூவேழலகங்க  
 ளாவானைக்காணுமறிவு.

(கசு)

அறிவானுந்தானையறிவிப்பான்ருனே  
 யறிவாயறிகின்றான்ருனே—யறிகின்ற  
 மெய்ப்பொருளுந்தானேவிநிசுடர்பாராகாச  
 மப்பொருளுந்தானையவன்.

(உ௦)

உவனேயிருசுடர்தியாகாசமாவா  
 னவனேபுவிபுனல்காற்றுவா—னவனே  
 யியமானனாயட்டமூர்த்தியுமாய்ஞான  
 மயனாகிகின்றனும்வந்து. (2க)

வந்தினைக்கொள்வதெயொக்குமில்வாளரவின்  
 சிந்தையதுதெரிந்துகாண்மினே—வந்தோ  
 ரிராநீரிருண்டனையகண்டத்தீதொங்கள்  
 டிரானீருஞ்சென்னிப்பிறை. (2உ)

யிறையும்புனலுமனலரவுஞ்சூடு  
 யிறைவமொக்கிரங்காரோனும்—சுறைமிடற்ற  
 வெந்தையார்க்காட்டபட்டேமென்றென்றிருக்குமே  
 யெந்தையாவுள்ளமீது. (2ஈ)

இதுவன்றேயீசன்றிருவுருவமாமா  
 றிதுவன்றேயென்றனக்கோர்சேம—மிதுவன்றே  
 யின்னுஞ்சுடருருவாய்மீண்டாயென்சிந்தனைக்கே  
 யின்னுஞ்சுழல்கின்றதிங்கு. (2ச)

இங்கிருந்துசொல்லுவதெனெம்பெருமானெண்ணுதே  
 யெங்கும்பலிநிபுமெத்திறமும்—பொங்கிரவி  
 லீமவனத்தாடுவதுமென்னுக்கென்றாய்வோ  
 நாமவனைக்காணலுற்றனான்து. (2ரு)

ஞானற்குழற்சடைகள்பொன்வகாபோன்மின்னுவன  
 போன்றகறைமிடற்றூன்பொன்மார்பின்—ஞானற்றங்கு  
 மிக்கயலேதோன்றவிளங்கிமிளிருமே  
 யக்கயலேவைத்தவரவு. (2ஊ)

அரவமொன்றாகத்தூநீநயந்துபூணைல்  
 பரவித்தொழுதிரந்தோம்பன்னுண்—முரணழிய  
 வொன்னுதார்பூவெயிலுமோரம்பாலையதானே  
 வொன்னாரமற்றென்றுபூண். (2எ)

பூணுகவொனறுபுனைந்தொன்றுபொங்கதளி  
 னூணுகமேன்மிளிர்நன்கமைத்துக்—கோணுகம்  
 பெரன்முடிமேற்கூடுவதுமெல்லாம்பொறியிலியேற்  
 கென்முடிவதாகவிவர். (உஅ)

இவரைப்பொருளுணரமாட்டாதாரொல்லா  
 மிவகாயிகழ்வதேகண்ட—ரிவர்தமது  
 பூக்கோலமேனிப்பொடிபூசியென்பணிந்த  
 பேய்க்கோலங்கண்டார்பிறர். (உக)

பிறரறியலாகாப்பெருமையருந்தாமே  
 பிறரறியும்பேருணர்வுந்தாமே—பிறருடைய  
 வென்பேயணிந்திரவிற்றீயாடுமெம்மாரூர்  
 வன்பேயுந்தாமுகிழந்து. (உ௦)

மகிழ்திடமநெஞ்சேமானுடரினீயுந்  
 திகழ்திபெருஞ்சேமஞ்சேர்ந்தா—யிகழாதே  
 யாரொன்பேயேனுமணிந்துழல்வார்க்காட்பட்ட  
 பேரன்பேயின்னும்பெருக்கு. (உ௧)

பெருகொளியசெஞ்சடைமேற்பிள்ளைப்பிறையி  
 னினூருகதிகோபோந்தொழுகிறொக்குந்—தெரியின்  
 முதற்கண்ணுன்முப்புரங்கள்ளன்றெரித்தான்மூவா  
 நுதற்கண்ணுன்றன்மாற்பினூல். (உ௨)

நூலறிவுபேசினுழைவிலாதார்திரிக  
 நீலமணிமிடற்றூனிர்மையே—மேலுலந்த  
 தெக்கோலத்தெவ்வுருவாயெத்தவங்கள்செய்வார்க்கு  
 மக்கோலத்தவ்வுருவேயாம். (உ௩)

ஆமாறறியாவேவல்வினைகளந்தரத்தே  
 நாமாளென்றேத்தார்நகர்மூன்றும்—வேமா  
 ரொருகணையாற்செற்றூணையுள்ளத்தாலுள்ளி  
 யருகணையாதாயிடும். (உ௪)

அடுங்கண்டாய்வெண்மதியென்றஞ்சியிருள்போந்  
 திடங்கொண்டிருக்கின்றதொக்கும்—படங்கொ



எண்பிடற்றபெழ்வாயரவசைத்தான்கோல  
மண்பிடற்றினுள்ளமறு.

(௩௫)

மறுவுடையகண்டத்தீர்வார்சடைமேனாகந்  
தெறுமென்றுதேய்ந்துமலுமாவா—வுறுவான்  
நளரமீதோடுமெற்றானதனையஞ்சி  
வளருமொபின்னைமதி.

(௩௬)

மதியாவடலவுணர்மாமதின்மூன்றட்ட  
மதியார்வளர்சடையினுணை—மதியாலே  
யென்பாக்கையாலிகழாதேத்துவரேலிவ்வுலகி  
லென்பாக்கையாய்ப்பிறவாரீண்டு.

(௩௭)

நண்டொளிசேர்வானத்தெழுமதியைவாளரவந்  
திண்டச்சிதுகியதேபோலாதே—பூண்டதோர்  
தாரேறுபாம்புடையான்மார்பிற்றழைந்திலங்கு  
கூரேறுகாரேனக்கொம்பு.

(௩௮)

கொம்பினையோர்பாகத்துக்கொண்டகுழகன்ற  
சம்பவனமேனியதுமுன்னஞ்—செம்பொ  
னணிவகரையேபோலும்பொடியணிந்தால்வெள்ளி  
மணிவகரையேபோலுமறித்து.

(௩௯)

மறித்துமடநெஞ்சேவாயாலுஞ்சொல்லிக்  
குறித்துத்தொழுதொண்டர்பாதம்—குறித்தொருவர்  
கொள்ளாததிங்கட்குறுங்கண்ணிகொண்டார்மாட்  
டுள்ளாதர்கூட்டமொருவு.

(௪௦)

ஒருபாலுலகளந்தமாலவமற்றை  
யொருபாலுமையவளாமென்றூ—லிருபாலு  
நின்றொருமொகிறந்தெரியமாட்டோமா  
னின்னொருவோமின்னுருவோநேர்ந்து.

(௪௧)

நேர்ந்தரவங்கொள்ளச்சிறுசிறுநீயதனை  
யீர்ந்தளவேகொண்டிசையவைத்தாயோ—பேர்ந்து  
வளங்குழவித்தாய்வளரமாட்டாதோவென்னோ  
விளங்குழவித்திங்களிது.

(௪௨)

திங்களிதுகுடிச்சில்பலிக்கென்றூர்திரியே  
லெங்கள்பெருமானேயென்றிரந்து—பொங்கொளிய  
வானோர்விலக்காளோல்யாம்பிலக்கவல்லமே  
தானையறிவான்றனக்கு. (௨௩)

தனக்கேயடியனாய்த்தன்னடைந்துவாழு  
மெனக்கேயருளாவாறென்கொண்—மனக்கினிய  
சீராளன்கங்கைமணவாளன்செம்மேனிப்  
பேராளன்வானோர்பிரான். (௨௪)

பிரானவனேநோக்கும்பெருநெறியேபேணிப்  
பிரானவன்றன்பேரருளேவேண்டிப்—பிரானவனை  
யெங்குற்றுனென்பீர்களுன்போல்வார்சிந்தையினு  
மிங்குற்றுகாண்பார்க்கெளிது. (௨௫)

எளியதிதுவன்றேயேழைகாள்யாது  
மளியீரறிவிலீராவா—வொளிகொண்மிடற்  
றெந்தையராப்பூண்டிமுலுமெம்மானையுண்ணினந்த  
சுந்தையராய்வாழுந்திறம். (௨௬)

திறத்தான்மடநெஞ்சேசென்றடைவதல்லாத்  
பெறத்தானுமாதியோபேதாய்—நிறத்த  
விருவடிக்கணைழைக்கொருபாகமீந்தான்  
நிருவடிக்கட்சேருந்திரு. (௨௭)

திருமாரிலேன்க்சேழுமருப்பைப்பார்க்கும்  
பெருமான்பிறைக்கொழுந்தைநோக்கு—மொருநா  
ளிதுமதியென்றென்றுகவின்றளவுந்தேரா  
ததுமதியொன்றில்லாவரா. (௨௮)

அராவிவனைத்தனையவங்குழவித்திங்கள்  
விராவுகதிர்விரியவோடி—விராவுதலாற்  
பொன்னோடுவள்ளிப்பரிபுரிந்தாற்போலாவே  
தன்னோடேயொப்பான்சடை. (௨௯)

சடைமேலக்கொன்றைதருகணிகள்போந்து  
புடைமேவித்தாழ்ந்தனவேபோலு—முடிமேல்

வலப்பாலக்கோலமதிவைத்தான்றன்பங்கின்  
சூலப்பாவைநிலக்குழல்.

(௫௦)

சூழலார்சிறுபுறத்துக்கோல்வளையைப்பாகத்  
தெழிலாகவைத்தேகவேண்டா—கழலார்ப்பய்  
பேரிடவிடீமப்பெருங்காட்டிழம்பேயோடு  
மாடபூல்வாய்நீயாடுமங்கு.

(௫௧)

ஆங்கண்முழுமதியஞ்செக்கரகல்வானத்  
செங்குழிநீதெழுந்தாலொவ்வாதே—செங்கட்  
டிருமலைப்பங்குடையான்செஞ்சடைமேல்வைத்த  
சீரமலைதோன்றுவதோர்சீர்.

(௫௨)

சீரார்ந்தகொன்றைமலர்தழைப்பச்சேணுலவி  
நீரார்ந்தபேரியாறுநீத்தமாய்ப்—போரார்ந்த  
நாண்பாம்புகொண்டசைத்தநம்மீசன்பொன்முடிதான்  
காண்பார்க்குச்செவ்வேயோர்கார்.

(௫௩)

காருருவக்கண்டத்தெங்கண்ணுதலையெங்கொளித்தா  
யோருருவாய்கின்னோடுழித்தருவா—நீருருவ  
மேகத்தாற்செய்தனையமேனியானின்னுடைய  
பாகத்தான்காணுமேபண்டு.

(௫௪)

பண்டமரரஞ்சப்படுகடலினஞ்செண்டு  
கண்டங்கறுத்ததுவுமன்றியே—யுண்டு  
பணியுறுவார்செஞ்சடைமேற்பான்மகிவினுள்ளே  
மணிமறுவாய்த்தோன்றுமவடு.

(௫௫)

வடுவன்றெனக்கருநிநீமதித்தியாயிற்  
சடுவெண்பொடிநிறத்தாய்சொல்லாய்—படுவெண்  
புலாற்றலையினுள்ளுண்புறம்பேசக்கேட்டோ  
நிலாத்தலையிற்சூடுவாய்நீ.

(௫௬)

நீபுலகமெல்லாயிரப்பினுநின்னுடைய  
தீயவரவொழியச்செல்கண்டாய்—தூய  
மடவரலார்வந்துபலியிடாரஞ்சி  
விடவரவமேலாடமிக்கு.

(௫௭)

மிக்கமுழங்கெரியும்வீங்கியபொங்கிருளு  
மொக்கவுடனிருந்தாலொவ்வாதே—செக்கர்போ  
லாகத்தான்செஞ்சடையுமாங்கவன் நன்பொன்னுருவிற்  
பாசத்தான்சூத்தூழும்பண்பு.

(௫௮)

பண்புணரமாட்டேனூனீயேபணித்துக்காண்  
கண்புணருநெற்றிக்கறைக்கண்டா—பெண்புணரு  
மவ்வுருவோமாலுருவோவானேற்றாய்நீறணிவ  
தெவ்வுருவோநின்னுருவமேல்.

(௫௯)

மேலாயமேகங்கள்சூடியார்பொன்விலங்கல்  
போலாமொளிபுதைத்தாலொவ்வாதே—மாலாய  
கைம்மாமதக்களிற்றுக்காருரிவைபோர்த்தபோ  
தம்மான்நிருமேனியன்று.

(௬௦)

ஒன்றுநீருவருவங்காணேறையாட்டட்டே  
னின்னுந்திருவுருவங்காண்கிலே—னென்றுந்தா  
னெவ்வுருவோனும்பிரானென்பார்கட்கென்னுரைக்கே  
னெவ்வுருவோநின்னுருவமேது.

(௬௧)

ஏதொக்குமேதொவ்வாதேதொகுமேதொகா  
தேதொக்குமென்பதனையாரறிவார்—பூதப்பால்  
வில்வேடனாகிவிசயனோடேற்றநாள்  
வல்வேடனாவடிவு.

(௬௨)

வடிவுடையசெங்கதிர்க்குமாறாய்ப்பகலே  
பொடிபுலையென்றெழிக்குங்கொல்லோ—வடிவா  
சொன்முடிவொன்றில்லாதசோதியாய்சொல்லாயா  
னின்முடிமேற்றிங்களினிலா.

(௬௩)

நிலாவிலங்குவெண்மதியைநேடிக்கொள்வான்போ  
லுலாவிபுழிதருமாகொல்லோ—நிலாவிருந்த  
செக்கரவ்வானமேயொக்குந்திருமுடிக்கே  
புக்கரவங்காலையேபோன்று.

(௬௪)

காலையேபோன்றிலங்குமேனிகடும்பகலின்  
வேலையேபோன்றிலங்கும்வெண்ணீறு—மாலையின்

குந்தருவேபோலுஞ்சடைக்கற்றைமற்றவற்கு  
 தீய்கருளேபோலுமிடறு. (கூடு)

பிடறநிலீயிடமுடையீரும்பிடற்றைநக்கி  
 பிடற்றிலீயிடங்கோண்டவாரே—மிடற்றகத்து  
 கமத்தாமிருள்போலும்வண்ணங்கரிதாலோ  
 கபத்தாநிதும்மார்பிற்பாம்பு. (கூசு)

பாம்புமதிபுமடமானும்பாய்புலியுந்  
 தாம்பயின்றுதாளருவிதுங்குதலா—லாம்பொ  
 ளுருவடிவிலோங்கொலிசேர்கண்ணுதலான்கோலத்  
 திருவடியின்மேயசிலம்பு. (கூசு)

சிலம்படியானுடலைத்தான்றவிர்ப்பான்வேண்டிச்  
 சிலம்படிமேற்செவ்வரத்தஞ்சேர்த்தி—நலம்பெற்  
 றெதிராயசெக்கரினுமிக்கோலஞ்செய்தான்  
 முதிராமதியான்முடி. (கூடி)

முடிமேற்கொடுமதியான்முக்கணைல்ல  
 வடிமேற்கொடுமதியோங்குற்றைப்—படிமேற்  
 குண்டவலமாமிடிமைகொண்டாட்ப்பெற்றே  
 மினியவலமுண்டோவெமக்கு. (கூக)

எமக்கிதுவோபேராசையென்றுந்தவிரா  
 தெமக்கொருநாள் காட்டுதியோவெந்தா—யமைக்கவே  
 போந்தெரிபாய்ந்தன்னபுரிசடையாய்பொங்கிரவி  
 சிலந்தெரிபாய்ந்தாடுமிடம். (கூஎ)

திட்ப்பாலவானத்தெழுமதியையீயோர்  
 மடப்பாவைதன்னருகேவைத்தா—லிடப்பாகங்  
 கொண்டாண்மலைப்பாவைகொருன்றுங்கண்டிலங்காண்  
 கண்டாயேமுக்கண்ணாய்கண். (கூசு)

கண்டெந்தையென்றிறைஞ்சிக்கைப்பணியான்செய்யேனே  
 லண்டம்பெறினும்துவேண்டேன்—றுண்டஞ்சேர்  
 வண்ணுநுந்திங்களாய்பிக்குலகமேழினுக்குந்  
 கண்ணுளாவிதென்கருத்து. (கூஉ)

கருத்தினுனீகருதிற்றெல்லாமுடனே  
திருத்தவாந்ருதிர்கொளான்சொன்னேன்—பருத்தரங்க  
வெள்ளநீரோற்றானடிக்கமலநீவிரும்பி  
யுள்ளமேயெப்போதுமோது. (எரு)

ஓதநெடுங்கடல்களெத்தனையுமுய்த்தட்ட  
வேதுநிறைந்திலையென்பராற்—பேதையர்க  
ளெண்ணுதிடும்பலிபாலென்னேனூநிறைந்தவா  
கண்ணூர்கபாலக்கலம். (எசு)

கலங்குபுனற்கங்கையூடாலலாலு  
மிலங்குமதியியங்கலாலு—நலங்கொள்  
பரிசுடையானீண்முடிமேற்பாம்பியங்கலாலும்  
விரிசுடையாங்காணல்லிசம்பு. (எரு)

விசம்பில்விதியுடையவிண்ணோர்பணிந்து  
பசும்பொன்மணிமகுடந்தேய்ப்ப—முசிந்தெங்கு  
மெந்தாய்தழும்பேறியேபாவம்பொல்லாவா  
மந்தாமரைபோலடி. (எசு)

அடிபேரிற்பாதாளம்பேருமடிகண்  
முடிபேரின்மாமுகடுபேருங்—கடக  
மறிந்தாடுகைபேரில்வான்றிசைகள்பேரு  
மறிந்தாடுமாற்றுதரங்கு. (எள)

அரங்கமாப்பேய்க்காட்டிலாடுவான்வாளா  
விரங்குமோவெவ்வுயிர்க்குமேழா—யிரங்குமே  
லென்னுகவையான்ருனெவ்வுலகமீந்தளியான்  
பன்னூரிரந்தாற்பணிந்து. (எஅ)

பணிந்துமபடர்சடையான்பாதங்கள்போதா  
லணிந்துமணிந்தவரையேத்தத்—துணிந்தென்று  
மெந்தையார்க்காட்செய்யப்பெற்றவிதுகொலோ  
சிந்தையார்க்குள்ளசெருக்கு. (எக)

செருக்கினுல்வெற்பெடுத்தவெத்தனையோதிண்டோ  
ளரக்கனையுமுன்னின்மடர்த்த—திருத்தக்க

மாலயனுக்காணுதரந்நிமகிழ்ந்தேத்தக்  
காலனையும்வென்றுதைத்தகால்,

(அ0)

காலனையும்வென்றோக்கடுநரகங்கைகழன்றோ  
மேலையிருவனையும்வேரறுத்தோங்—கோல  
வரணரவிர்தழியவெந்தியம்பய்தான்  
சுரணரவிர்தவ்கள்சார்ந்து.

(அ1)

சார்ந்தார்க்குப்பொற்கொழுந்தேயொத்திலங்கிச்சாராது  
பேர்ந்தார்க்குத்திக்கொடியின்பெற்றியவா—நேர்ந்துணரிற்  
முழுகுடரோன்செங்கதிருஞ்சாயுந்தழல்வண்ணன்  
விழ்சுடையெயன்றுகாக்குமின்.

(அ2)

பின்போலுஞ்செஞ்சுடையான்மாலோடுமீண்டிசைந்தீர்  
வென்போலுங்காண்பார்க்குட்கென்றிரோத்—நன்போலும்  
பொற்குன்றுநீலமணிக்ஞன் நுந்தாமுடனே  
நிற்கின்றபோலுநெடிது.

(அ3)

நெடிதாயபொங்கெரியுந்தண்மதியுநேரோ  
சுந்தாங்கிடுஞ்சுடரும்போலும்—கொடிதாக  
விண்டார்கண்மும்மதினும்வெந்தியினிலழியக்  
கண்டாலுமுக்கணங்கண்.

(அ4)

கண்ணுரககண்டுமென்கையார்க்குப்பியு  
மெண்ணுரவெண்ணத்தாலெண்ணியும்—விண்ணோ  
னெரியாடியென்றென்றுமின்புறுவன்கொல்லோ  
பெரியானைக்காணப்பெறின்.

(அ5)

பெறினும்பிந்தியாதும்வேண்டேநமக்கீ  
துறினுமுருதொழியுமேனாரு—சிறிதுணர்த்தி  
மற்றொருகணெற்றிமேல்வைத்தான் நன்பேயாய  
நற்கணத்திலொன்றுநாம்.

(அ6)

நாமாலுசூடியுநம்மீசன்பொன்னடிக்கே  
பூமாலுகொண்டுபுனைந்தன்பாய்—நாமோ  
ரறிவினையெயற்றினாலெற்றேதடுமே  
யெறிவினையென்னுமிருள்.

(அ7)

இருளினுருவென்கோமாமேகமென்கோ  
மருவின்மணீநீலமென்கோ—வருளெமக்கு  
நன்றுடையாய்செஞ்சடைமேனக்கிலங்குவெண்மதிய  
மொன்றுடையாய்கண்டத்தொளி.

(அஅ)

ஒளிவிலிவன்மகனையொன்பொடியாரோக்கித்  
தெளிவுள்ளசிந்தைவினிற்சேர்வா—யொளிநஞ்சு  
முண்டவாய்சீதிருப்பவன்னுடையகண்டமிருள்  
கொண்டவாறென்னிதனைக்கூறு.

(அக)

கூறெமக்கிதெந்தாய்குளிர்சடையைமீதழித்திட்  
டேறமிகப்பெருகினென்செய்தி—சீறி  
விழித்தூரும்வாளரவும்வெண்மதியுமீர்த்துத்  
தெழித்தோடுங்கவகைத்தினா.

(க௦)

தினாமருவுசெஞ்சடையான்செவடிக்கேயாளா  
யுராமருவியாமுணர்ந்தோங்கண்டீர்—தெரிமினோ  
விம்மைக்குமம்மைக்குமெல்லாமமைந்தோமே  
யெமமைப்புறனுரைப்பதென்.

(கக)

என்ணையுடையானுமேகமாய்நின்றானுந்  
தன்ணையறியாததன்மையனும்—பொன்னைச்  
சுருளாகச்செய்தணையதூச்சடையான்வானோர்க்  
சுருளாகவைத்தவவன்.

(கஉ)

ஆவன்கண்டாய்வானோர்பிரானுவானென்று  
மவன்கண்டாயம்பவளவண்ண—னவன்கண்டாய்  
மைத்தமர்ந்தகண்டத்தான்மற்றவன்பாணன்னெஞ்சே  
மெய்த்தமர்ந்தன்பாய்நீவிரும்பு.

(கங)

விருப்பினுன்பிரியகில்லாயோவேரு  
விருப்பிடமற்றில்லையோவென்னோ—பொருப்பன்மகண்  
மஞ்சுபோன்மால்விடையாய்நிற்பிரிந்துவேறிருக்க  
வஞ்சமோசொல்லாயவன்.

(கச)

ஆவளோர்குலமங்ககபாகத்தகலா  
ளிவளோர்சலமகளுமீதே—தவளநீ



றென்பணிவீரென் றும்பிநிந்தநி யீங்கிவரு  
என்பணியார்சொல்லுமினிங்கார். (கடு)

ஆர்வல்லார் காணவரனவனையன்பென்னும்  
பேயர்கவயதனூலேபோர்த்தமைத்துச்—சீர்வல்ல  
நாயத்தானமுந்தனிநெஞ்சினுள்ளடைத்து  
மாபத்தால்வைத்தோமறைத்து. (கக)

மறைத்துலகமேழினிலும்வைத்தாயோவன்றே  
லுறைப்போடுமுன்கைக்கொண்டாயோ—நிறைத்திட்  
டுளைந்தெழுந்துநீயெரிப்பமுவுலகுமுள்புக்  
களைந்தெழுந்தசெந்தியழல். (கௌ)

அழலாடவங்கைசிவந்ததோவங்கை  
யழகாலழல்சிவந்தவாரே—கழலாடப்  
பேயாடுகானிற்பிறங்கவனலேந்தித்  
தீயாடுவாயிதனைச்செப்பு. (கஅ)

செப்பேந்தினமுலையாள்காணவோதீப்படுகாட்  
டப்பேய்க்கணமவைதாங்காணவோ—செப்பெனக்கொண்  
றாகத்தானங்காந்தன லுமிமுமைவாய  
நாகத்தாயாடுன்னடம். (கக)

நடக்கிற்படிநடுங்குநோக்கிறிசைவே  
மிடிக்கிலுலகனைத்துமேங்கு—மடுக்கற்  
பொருமேரோவானேரூபொன்னொப்பாய்நின்னீ  
அருமேரூவொன்றாவுரை. (கஊ)

உரையினுலிம்மாலையந்தாதிவெண்பாக்  
ககாவினாற்காசைக்காற்பேய்சொற்—பரவுவா  
ராராதவன்பிடேடைண்ணலைச்சென்றேத்துவார்  
பேராதகாதல்பிறந்து. (கஊ)

திருச்சிற்றம்புலம்.

திருச்சிற்றம்பலம்.

ஐயடி கள்காடவர்கோவையனார்

அருளிச்செய்த

கேஷத்திரத்திருவெண்பா.

ஓடுகின்றநீர்மையொழிதலுமேயுற்றருங்  
கோடுகின்றூர்மூப்புங்குறுகிற்று—நாடுகின்ற  
நல்லச்சிற்றம்பலமேநண்ணமுன்னெஞ்சே  
தில்லைச்சிற்றம்பலமேசேர்.

(க)

கடுவடுத்தநீர்கொடுவாகாடிதாவென்று  
நடுநடுத்தாவடங்காமுன்னம்—பொடியடுத்த  
பாழ்க்கோட்டஞ்சேராமுன்பன்மாடத்தென்சூடந்தைக்  
கீழ்க்கோட்டஞ்செப்பிக்கிட.

(உ)

குந்திரடந்துகுனிந்தொருகைகோலுன்றி  
நொந்திருமியேங்கிதுகைத்தேறி—வந்துந்தி  
யையாறுவாயாறுபாயாமுனெஞ்சமே  
யையாறுவாயாலழை.

(ஈ)

காளைவடிவொழிந்துகையறவோடையுறவாய்  
நாளுமணுகிரலியாமுன்—பாளை  
யவிழ்கமுகம்பூஞ்சோலையாரூரற்காளாய்க்  
கவிழ்கமுகங்கூம்புகவென்கை.

(ஐ)

வஞ்சியனதுண்ணிடையார்வாட்டடங்கணீர்சோரக்  
குஞ்சிகுறங்கின்மேற்கொண்டிருந்து—கஞ்சி  
யருத்தொருத்திகொண்டுவாவென்னமுனெஞ்சே  
திருத்துருத்தியான்பாதஞ்சேர்.

(ஔ)

காலித்தகையிழையாற்கட்டித்தாங்கையார்த்து  
 மாலைகையிழையாற்கட்டித்தாங்கையார்த்து  
 பருக்கோடிமூடிப்பலரழாமுன்னர்  
 திருக்கோடிகாவடைசென்று.

(க)

மாண்டுவாயங்காவாமுன்னமடநெஞ்சே  
 வேண்டுவாயாகிவினாந்தொல்லைப்—பாண்டுவாய்த்  
 தென்னிடவாய்மேயசுவனூர்திருநாம  
 நின்னிடவாய்வைத்துநினை.

(எ)

தொட்டுத்தவித்துடிப்பொன்றுங்காணு  
 பெட்டப்பிணமென்றுபேரிட்டுக்—கட்டி  
 பெடுங்களத்தாவென்னமுன்னேழைமடநெஞ்சே  
 பெடுங்களத்தான்பாதினை.

(அ)

அழகுதிரிகுரம்பையாங்கதுவிட்டாவி  
 யொழுசும்பொழுதநியவொண்ணு—கழுசு  
 சூழிந்தகண்டலைமாமுன்னகாலித்தாங்கையார்த்து  
 குழித்தண்டலையானைக்கூறு.

(க)

படிமுழுதும்வெண்குடைக்கீழ்ப்பாரொலாமாண்ட  
 முடியரசர்செல்வத்துழும்மை—கடியிலங்கு  
 தோடேந்துகொன்றையந்தார்ச்சோதிக்குத்தொண்டுபட்  
 டோடேந்தியுண்பதும்.

(கடு)

சூழிவிருந்தகண்டலைமாமுன்னகாலித்தாங்கையார்த்து  
 வழிஇயிருந்தவங்கங்களெல்லாம்—சூழிஇயிருந்து  
 மென்னனைக்காவாவிதுதகாவென்னமுன்  
 நென்னனைக்காவடைசென்று.

(கக)

குயிலொத்திருள்குஞ்சிகொக்கொத்திருமல்  
 பயிலப்புகாமுன்னநெஞ்சே—மயிலைத்  
 திருப்பின்னைக்காவடைசென்று  
 லிருப்பின்னையங்காந்தினைத்து.

(கஉ)

கானையர்களையர்களாகிக்கருமயிரும்  
பூனையெனப்பொங்கிப்பொலிவழிந்து—சூனையர்க்  
ளோகாளஞ்செய்யாமுனெஞ்சமேயுஞ்சேனை  
மாகாளங்கைதொழுதுவாழ்த்து. (க௩)

இலலும்பொருளமிருந்தமனைபளவே  
சொல்லுமயலார் துடிப்பளவே—நல்ல  
கிளைகுளத்துநீரளவேகிறியேநெஞ்சே  
வளைகுளத்துளீசனையேவாழ்த்து. (க௪)

அஞ்சனஞ்சேர்கண்ணாரருவருக்குமப்பதமாய்க்  
குஞ்சிவெளுத்துடலங்கோடாமுன்—னெஞ்சமே  
போய்க்காடுகூடப்புலம்பா துழும்புகார்ச்  
சாய்க்காடுகைதொழுநீசார்ந்து. (க௫)

இட்டகுடிநீரிருநாழியோருமக்காச்  
சட்டவொருமுட்டைநெய்தான்கலந்—தட்ட  
வருவாச்சாரொன்றங்கழாமுன்னம்பாச்சிறி  
நிருவாச்சிராமமேசேர். (க௬)

கழிந்ததுநன்னெற்றுக்கட்டுவிட்டுநாறி  
யொழிந்ததுடனிராவண்ண—மழிந்த  
திராமலையாகொண்டிபோவென்னுமுன்னெஞ்சே  
சிராமலையான்பாதமேசேர். (க௭)

இழவாடிச்சுற்றத்தாலல்லாருங்கூடி  
விழவாடியாவிவிடாமுன்ன—மழபாடி  
யாண்டானையாரமுதையன்றயன்மால்காணுமை  
நீண்டானெநஞ்சேநினை. (க௮)

உள்ளிடத்தான்வல்லையெநெஞ்சமேயுழிவினைகள்  
கள்ளிடத்தான்வந்துகலவாமுன்—கொள்ளிடத்தின்  
றென்றிருவாப்பாடியான்றெய்வமறைநான்கணையுந்  
தன்றிருவாய்ப்பாடியான்ருள். (க௯)

என்னெஞ்செயுன்னையிரந்துமுரைக்கின்றேன்  
கன்னஞ்செய்வாயாசிற்காலத்தால்—வன்னெஞ்செய்  
மாகப்பத்தானையுரித்தானைவண்கச்சி  
யேகம்பத்தானையிறைஞ்சு.

(20)

கரமூன்றிக்கண்ணிடுங்கிக்காலகுலையமற்றேரர்  
மரமூன்றிவாய்குதட்டாமுன்னம்—புரமூன்றுந்  
திச்சரத்தாற்செற்றூன்றிருப்பனந்தாட்டாடகைய  
விச்சரத்தான்பாதமேயேத்து.

(2௧)

தஞ்சாகமூவுலகுமாண்டிதலையளித்திட்  
டெஞ்சாமைபெற்றிடினும்யான்வேண்டே—னஞ்சங்  
கரந்துண்டகண்டார்தம்மொற்றியூர்பற்றி  
யிரந்துண்டிருக்கப்பெறின்.

(22)

நூற்றனைத்தோர்பல்லாழிநுண்வயிரவெண்குடைக்கீழ்  
வீற்றிருந்தசெல்வம்வினையாதே—கூற்றுதைத்தா  
டூரவங்கச்சாவரைக்ககைசத்தவம்மான்றன்  
பாடரவங்கேட்டபகல்.

(2௩)

உய்யுமருந்திதனையுண்மினெனவுற்றார்  
கையைப்பிடித்தெதிரோகாட்டியக்காற்—பைய  
வெழுந்திருமியான்வேண்டேனென்னமுனெஞ்சே  
செழுந்திருமயான்மேசேர்.

(2௪)

திருச்சிற்றம்பலம்.



இடமால்வலந்தானிடப்பாறுழாய்வலப்பாலொண்கொன்றை  
வடமாலிடந்துகிரேல்வலமாழியிடம்வலமா  
னிடமால்கரிதால்வலஞ்சேதிவனுக்கெழினலஞ்சேர்  
சூடமாலிடம்வலங்கொக்கரையாமெங்கள் கூத்தனுக்கே. (கூ)

கூத்துக்கொலாமிவராடித்திரிவதுகோல்வளைகள்  
பாத்துக்கொலாம்பலிதேர்வதுமேனிபவளங்கொலா  
மேத்துக்கொலாமிவராதரிக்கின்றதிமையவர்த  
மோத்துக்கொலாமிவர்கண்டதிண்டைச்சடையுத்தமோ. (கூ)

உத்தமராயடியாரூலகாளத்தமக்குரிய  
மத்தமராயுமொடம்படுவலஞ்சேர்மைஞ்சூர்  
வெத்தமராயும்பணிகொள்ளவல்லவிழைவர்வந்தென்  
சித்தமராயகலாதுடனாடித்திரிதவனோ. (கூ)

திரிதவர்கண்ணுள்ளமுள்ளத்தினுள்ளந்திரிதிரினு  
மரிதவர்தன்மையறிவிப்பதாயினுமாழிறஞ்சேய்  
கரிதவர்கண்டம்வெளிதவார்சாந்தங்கண்மூன்றொடொன்றும்  
பரிதவர்தாமேயருள்செய்துகொள்வர்தம்பல்பணியே. (கூ)

பணிபதம்பாடிசையாடிசையாகப்பனிமலரா  
லணிபதங்கன்பற்கொளப்பினையத்தவற்கேயடிமை  
துணிபதங்காமுறுதோலொடுநீறுடனூர்த்துநல்ல  
தணிபதங்காட்டிடுஞ்சஞ்சலநீயென்றனிநெஞ்சமே. (கூ)

நெஞ்சந்தளிர்விடக்கண்ணீர்ததும்பமுகமலர  
வஞ்செங்கரதலங்கூம்பவட்டாங்கமடிபணிந்து  
தஞ்சொன்மீலராலணியவல்லோர்கட்குத்தாழ்சடையான்  
வஞ்சங்கடிந்துதிருத்திவைத்தான்பெருவானகமே. (கூ)

வானகமாண்டிமந்தாகினியாடிநந்தாவனஞ்சூழ்  
தேனகமாமலர்சூடிச்செல்வோருஞ்சிதவலசுநறிக்  
கானகந்தேயத்திரிந்திரப்போருங்கனகவண்ணப்  
பானிறீற்றற்கடியருமல்லாப்படிற்றமே. (கூ)

படிருயினசொல்லிப்பாழுடலோம்பிப்பலகடைச்சென்  
 றிடருதொழிதுமெழுநெஞ்சமெயெரியாடியெம்மாண்  
 கடருயினநஞ்சமுண்டபிரான்கழல்சேர்தல்கண்டா  
 யுடருளுளபயராவசொன்னேனிவ்வுலகினுள்ளே. (க௩)

உலகாளுறுவீர்தொழுமின்விண்ணுள்வீர்பணிமினித்தம்  
 பலகாமுறுவீர்நினைமின்பரமனொடொன்றலுற்றீர்  
 நலகாமலராலருச்சிமினாணரகத்துநிற்கு  
 மலகாமுறுவீரனடியாராயலைமின்களே. (க௪)

அலையார்புனலனன்ருாயிறவனிமதியம்வின்கா  
 ரெலையாவயிருடம்பாகியசோதியைத்தொக்குமினோ  
 தலையாற்சுமந்துந்தடித்துங்கொடித்தேரரக்கனென்னே  
 கலையானெருவிரற்றாங்ககில்லாவிட்டகாரணமே. (க௫)

காரணன்காமரம்பாடவோர்காமரம்பூடுறத்தன்  
 ருரணங்காகத்தளர்கின்றதையலைத்தாங்குவர்யார்  
 போரணியேற்கண்புணற்படம்போர்த்தனபூஞ்சணங்கா  
 ரேரண்கொங்கையும்பொற்படமூடியிருந்தனவே. (க௬)

இருந்தனமெய்தியுரின்றுந்திரிந்துங்கிடந்தலைந்தும்  
 வருந்தியவாழ்க்கைதவிர்த்திடுபோகநெஞ்சேமடவாள்  
 பொருந்தியபாகத்துப்புண்ணியன்புண்ணியல்கூலத்தெம்மாண்  
 றிருந்தியபோதவன்றானேகனையுநந்திவினையே. (க௭)

திவினையேனைநின்றைவரிராப்பகற்செத்தித்தின்ன  
 மேலினவாழ்க்கைவெறுத்தேன்வெறுத்துவிட்டேன்வினையு  
 மோவினதுள்ளந்தெளிந்ததுகள்ளங்கடிந்தடைந்தேன்  
 பாவினசெஞ்சடைமுக்கண்ணாரணன்பாதங்களே. (க௮)

பாதம்புலனிசுடர்நயனம்பவனம்முயிர்ப்போந்  
 கோதமுடுக்கையுயர்வான்முடிவிசம்பேயுடம்பு  
 வேதமுநந்திசைதோண்யிகுபன்மொழிகீதமென்ன  
 போதமிவற்கோர்மணிநிறந்தோற்புபூங்கொடியே. (க௯)



கொடிமேலிடபமுங்கோவணக்கீளுமோர்கொக்கிறகு  
மீடிமேற்கழலுமகலத்தினீறுமைவாயரவு  
முடிமேன்மதியமுருகலர்கொன்றையமுவிசை  
வடிவேல்வடிவுமென்கண்ணுளெப்போடும்வருகின்றவே (௨௦)

வருகின்றமூப்பொடுதீப்பிணிக்கூற்றம்வைகற்குவைகல் [ன்  
பொருகின்றபோர்க்கொன்று மாற்றகில்லேன்பொடிபூசிவந்து  
னருகொன்றிறிக்வருளுகண்டாயழல்வாயரவம்  
வெருகொன்றவென்மதிசெஞ்சடைமேல்வைத்தவேதியே.

வேதியன்பாதம்பணிந்தேன்பணிந்துமெய்ஞ்ஞானமென்னுஞ்  
சோதியென்பால்கொள்ளவுற்றுநின்றேற்கின்றதுதொட்டிதுதா  
னீதியென்றான்செல்வமாவதென்றேன்மேனினைப்புவண்டே  
ரோதிநின்போல்வகைத்தேயிருபாலுமொழித்ததுவே. (௨௨)

ஒழித்தேன்பிறவியையூர்ந்தேறுவகையையோங்கிற்றுள்ள  
மிழித்தேனுடம்பினையேலேன்பிறரிடையிம்மனையும்  
பழித்தேன்பழியேவினைக்கும்பஞ்சேந்தியக்குஞ்சரமுந்  
தெழித்தேன்சிலண்டிசேர்ந்தேனிமிகத்தெள்ளியனே. (௨௩)

தெள்ளியமாந்தரைச்சேர்ந்திலன்றீங்கவிபாடலுற்றே  
னெள்ளியசொல்லும்பொருளும்பெறேனுரைத்தாருரைத்த  
களவியபுக்காற்கவிகளொட்டார்கடனஞ்சயின்றாய்  
கொள்ளியவல்லகண்டாய்புன்சொலாயினுங்கொண்டருளே.

அருளால்வருஞ்சமுண்டுநின்றயையமரர்குழாம்  
பொருளார்கவியசொல்லயானும்புன்சொற்கள்புணர்க்கலுற்றே  
னிருளாசறவெழின்மாமதிதேன்றவுமேன்றதென்ன  
வெருளாதெதிரசென்றுமினிவினிதானும்விரிகின்றதே. (௨௪)

விரிகின்றரூயிறுபோன்றதுமேனியஞ்ஞாயிறுசூழ்ந்  
தெரிகின்றவெங்குகிரொத்ததுசெஞ்சடையச்சடைக்கீழ்ச்  
சரிகின்றகாரிருள்போன்றதுகண்டமக்காரிருட்கீழ்ப்  
புரிகின்றவென்முகில்போன்றுளதாலெந்தையொன்பொடியே

பொடிக்கின்றிலமுலைபோந்திலபற்சொற்பொருடெரியா, முடிக்கின்றிலகுழலாயினுங்கேண்மின்கண்மூரிவெள்ளங், குடிக்கொண்டசெஞ்சடைக் கொண்டலங்கண்டன் மெய்க்கொண்டணிந்த, கடிக்கொன்றைநாறுகின்றானுதியேன்பிறக்கட்டுவாயே.

உரைவளர்நான்மறையோதியுலகமெலாந்திரியும்  
விவைவளர்கொன்றைமருவியமார்பன்விரிசடைமேற்  
நிவைவளர்கங்கைகறுவைவளர்தீர்த்தஞ்செறியச்செய்த  
கரைவளர்வொத்துளதாற்சிரமாவையெங்கண்டனுக்கே. (௨௮)

கண்டங்கரியன்கரியீருரியன்விரிதருசி  
ரண்டங்கடந்தபெருமான்கிறுமான்றரித்தபிரான்  
பண்டன்பரமசிவனோர்பிரமன்சிரமரிந்த  
புண்டங்கயிலன்பயிலாரமார்பனெம்புண்ணியனே. (௨௯)

புண்ணியன்புண்ணியல்வேலையன்வெலையநஞ்சனங்கக்  
கண்ணியன்கண்ணியனெற்றியன்காரணன்காரியங்கும்  
விண்ணியன்விண்ணியல்பாணியன்பாணிகொளவுமையான்  
பண்ணியன்பண்ணியல்பாடலனூடல்பசுபதியே. (௩௦)

பதியார்பலிக்கென்றுவந்தாரொருவர்க்குப்பாவைவல்லீர்  
கதியார்விடையுண்டுசண்மூன்னைகளகறைக்கண்டமுண்டு  
கொதியார்மமுவுண்டுகொக்கையுண்டிறைகூத்துமுண்டு  
மதியார்சடையுளமாலுளதீவதுமங்கையர்க்கே. (௩௧)

மங்கைகொங்கைத்தடத்திங்கும்க்குங்கும்பப்பங்குகங்கி  
யங்கமெங்குந்நெகச்சங்கமங்கைத்தலத்துங்கவர்வான் [ப்  
கந்தைநங்கைத்திரைப்பொங்குசெங்கண்ணரவங்கள் பொங்கி  
பங்கிதங்கும்மலர்ந்திங்கடங்கும்முடிப்பண்டங்கனே. (௩௨)

பண்டங்கன்வந்துபலிதாவென்றூன்பகலேரற்கிடென்றே  
னண்டங்கடந்தவன்னென்மென்றூனயனூர்தியென்றேன் [நே  
கொண்டிங்குணையம்பெய்யென்றூன் கொடித்தேரநங்கனென்  
னுண்டிங்கமைந்ததென்றூற்கதுசொல்லவுணர்வுற்றதே. (௩௩)

உற்றடியாருலகாளவோருணுமுறக்குமின்றிப்  
பெற்றமதாவதென்றேறும்பிரான்பெருவேனெடுங்கட்  
சிற்றடியாய்வெண்பற்செவ்வாயிவள்சிரமாலுக்கென்று  
மிற்றி டையாம்படியாகவென்னுக்குமெலிக்கின்றதே. (௩௪)

மெலிக்கின்றவெந்தீவெயில்வாயிழுதழல்வாய்மெழுகு  
கலிக்கின்றகாமங்கரதலமெல்லிதுறக்கம்வெங்குந்  
ரெழுலிக்கின்றநீருறுதியொளியார்முட்கணத்தர்மிக்க  
பலிக்கென்றுவந்தார்கடிக்கொன்றைசூடியபல்லுயிரே. (௩௫)

பல்லுயிர்பாகமுடறலைதோல்பகலோன்மறல்பெண்  
வில்லியோர்வேதியன்வேழநினாயேபறித்துதைத்துப்  
புல்லியுஞ்சுட்டிமறுத்துமுரித்துங்கொண்டான்புகழே  
சொல்லியும்பாடியுமேத்தக்கெடுநங்கள்சூழ்துயரே. (௩௬)

துயருந்தொழுமழுஞ்சோருந்துகிலுங்கலையுஞ்செல்லப்  
பெயரும்பிதற்றுரகும்வெய்துயிர்க்கும்பெரும்பிணிகூர்ந்  
தயருமமர்விக்குமுரிநிமிர்க்கும்ந்தோவிந்நனே  
மயருமறைக்காட்டிறைக்காட்டப்பட்டவாணுதலே. (௩௭)

வாணுதற்கெண்ணநன்மன்றுவளர்சடையெந்தைவந்தா  
ணுதற்கெண்ணைள்பலிகொடுசென்றுநகுநயந்து  
பேணுதற்கெண்ணும்பிரமன்றிருமாலவர்க்கரிய  
தாணுவுக்கென்றேவிராப்பகனைந்திவடாழ்கின்றதே. (௩௮)

தாமுஞ்சடைசடைமேலதுகங்கையக்கங்கைநங்கை  
வாமுஞ்சடைசடைமேலதுதிங்களத்திங்கட்பிள்ளை  
போமுஞ்சடைசடைமேலதுபொங்கரவவ்வரவம்  
வாமுஞ்சடைசடைமேலதுகொன்றையெம்மாமுனிக்கே. (௩௯)

முனியேமுருகலர்கொன்றையீடுயென்னைமூப்பொழித்த  
கனியேபழலடியல்லாற்களைகண்மற்றென்றுமிலே  
னினியேநுந்தவஞ்செய்யேன்றிருந்தவஞ்சேரினைந்து  
தனியேன்படுகின்றசங்கடமார்க்கினிச்சாற்றுவனே. (௪௦)

சாற்றுவன்கோயிற்றலையமனமுந்தவயிவற்றூ  
 லாற்றுவனன்பெனுநெய்சொரிந்தாற்றியஞ்சொன்மலர்  
 லேற்றுவனீசன்வந்தென்மனத்தானென்றெழுந்தலரோ  
 தூற்றுவன்றேத்திரமாயினவேயினிச்சொல்லுவனே. (சக)

சொல்லாதனகொழுநாவல்லசோதியுட்சோதிதன்பேர்  
 செல்லாச்செவிமரந்தேறித்தொழாதகைமண்புணிந்த  
 கல்லாநினையாமனம்வணங்காத்தலையும்பொறையா  
 மல்லாவவயவந்தானுமனிதர்க்கசேதனமே. (ச௨)

தனக்குன்றமாவையஞ்சங்கரன்நன்னருளன்றிப்பெற்றான்  
 மனக்கென்றுநஞ்சிற்கடையாநினைவன்மதுவிரியும்  
 புனக்கொன்றையானருளாற்புழுவாகிப்பிறந்திடினு [னே.  
 மெனக்கென்றுமவானவர்பொன்னுலகோடொக்க வெண்ணுவ

எண்ணமிறையேயிழைக்குங்கொலாமிமையோரிறைஞ்சுந்  
 தண்ணம்பிறைச்சடைச்சங்கரன்சங்கக்குழையன்வந்தெ  
 னுண்ணன்குறையதறிந்துமொளிமாநிறங்கவர்வான்  
 கண்ணுமுறங்காதிராப்பகலெய்கின்றகாமனுக்கே. (ச௩)

காமனைமுன்செற்றதென்றாவளிவள்காலனென்னுந்  
 தாமநன்மார்பனைமுன்செற்றதென்றுதன்கையெறிந்தா  
 னுமுனஞ்செற்றதன்றூரையென்றேற்கிருவர்க்குமஞ்சி  
 யாமெனக்கிற்றிலரன்றெனக்கிற்றிலரந்தனரோ. (ச௪)

அந்தணராமியராரூருறைவதென்றேனதுவே  
 சந்தணதோளியென்றூர்தலையாயசலவொன்றேன்  
 பந்தண்கையாயதுவுமுண்டென்றூருமையறியக்  
 கொந்தணதாரீருரையினென்றேன்றுடிகொட்டினரோ. (ச௬)

கொட்டுஞ்சிலபலசூழினின்றூர்க்குங்குப்புற்றெழுந்து  
 நடடமறியுங்கிரீடிக்கும்பாடுநகும்வெருட்டும்  
 வட்டம்வருமருஞ்சாரணசெல்லுமலர்தயங்கும்  
 புட்டங்கிரும்பொழில்சூழ்மறைக்காட்டரன்பூதங்களே. (ச௭)

பூதப்படையுடைப்புண்ணியரேபுறஞ்சொற்கணும்மே  
 லேதப்படவெழுகின்றனவாலியொளொடும்மைக்  
 காதற்படுப்பான் கணைதொட்டகாமனைக்கண்மலராத்  
 சேதப்படுத்திட்டகாரணநீரிறைசெப்புமினே. (சஅ)

செப்பனகொக்கைப் பூத்தேமலர்ச்சொன்றைகிறம்பலித்தான்  
 மைப்புரைகண்ணுக்குவார்புனற்கங்கைவைத்தான்மனத்துக்  
 கொப்பனவில்லாவொளிகளருண்மத்தமுமமைத்தா  
 னப்பனையம்மனைநீயென்பெழுதுநின்றூர்க்கின்றதே. (சக)

ஆர்க்கின்றநீருமனலுமதியுமைவாயரவு  
 மோர்க்கின்றயோகுளுமயமுருஅமருஉம்மென்றி  
 பார்த்தின்றவேங்கையுமானும்பகலுமிரவுமெல்லாங்  
 கார்த்தகொன்றைமாலையினூர்க்குடனுகிக்கலந்தனவே. (ரு)

கலந்தனக்கென்பலர்கட்டவிழ்வார்கொன்றைகட்டரவார்  
 சலந்தனக்கண்ணியகானகமாடியோர்சாணகமு  
 நிலந்தனக்கில்லாவகடையினுதியநீலகண்டத்  
 தலந்தலைக்கென்னையலந்தலையாகியழிகின்றதே. (ருக)

அழிகின்றதாருயிராகின்றதாருலமேறிமொ  
 லிழிகின்றசங்கமிருந்தமுலைமேற்கிடந்தனபீர்  
 பொழிகின்றகாண்டலர்ந்தழிகாரம்சிலேடொளவந்தார்  
 மொழிகின்றதென்னினிநான்மறைமுக்கண்முறைவனுக்கே.

முறைவனைமூப்புக்குநான்மறைக்கும்முதலேழ்கடலந்  
 துறைவனைச்சூழ்கயிலாயச்சிலம்பனைந்தொன்மைகுன்று  
 விறைவனையெண்ணுணத்திசனையேத்தினர்சித்தந்தம்பா  
 லுறைவனைப்பாம்பனையாம்பின்னையென்சொல்லியோலுவதே.

ஓதவனாமுரையவன்பல்குணமுன்னைவிட்டேன்  
 போதவன்பின்னையொருந்தவன்வாழ்க்கைநிருந்தச்சென்று  
 மாதவமாகிமொதவமாவளர்புன்சடையான்  
 யாதவன்சொன்னுணதுகொண்டொழியினியாரணங்கே. (ருச)

ஆரணந்தின் முகமைக்கணையானகமவ்வகத்திந்  
 ரேரணந்தோளவன்றேரகல்குமுன்மைககண்வந்த  
 பூரணகும்பமுலையிவைகாணப்புரிசடையெங்  
 காரணன்ருடொழுமன்போபகையோகருதியே. (௩௫)

கருதியதொன்றில்லையாயினுங்கேண்மின்கள்காரிகையா  
 ளொருதினமும்முளளாகவொட்டாதொடுங்காரொடுங்கப்  
 பொருதநன்மால்விடைப்புண்ணியன்பாங்கிளங்கொன்றையி  
 தருதிர்நன்ருயிடுந்தாராவிடிற்கொல்லுந்தாழிருளே. [ன்னே

இருளார்மிடற்றூலிராப்பகறன்னால்வமைமாயாற்  
 பொருளார்மழ்க்கொன்றையான்முல்லைபுற்றரவாடுதலாற்  
 நெருளார்மதிவிசும்பாற்பெளவந்தென்புளமுங்குதலா  
 ளருளாற்பலபலவண்ணமுமாலரனாயினனே. (௩௭)

ஆயினவந்தனர்வாய்மையகைக்கலைகவளைகள்  
 போயினவாணிகர்க்கண்ணுறுமெந்நீர்முலையிடையே  
 பாயினவேள்கைக்கரபத்திரத்துக்குச்சூத்திரம்போ  
 லாயினபல்சடையார்க்கன்புபட்டவெம்மாயிழைக்கே. (௩௮)

இழையார்வனமுலைவீங்கியிடையிறுகின்றதிற்றூற்  
 பிழையாணமக்கிவைகட்டுண்கவென்பதுபேச்சுக்கொலாங்  
 கழையார்கழுக்குன்றவாணனைக்கண்டனைக்காதலித்தாள்  
 குழையார்செவியொடுகோலக்கயற்கண்கள்கூடியதே. (௩௯)

கூடியதன்னிடத்தானுமையாளிடத்தானையையா  
 றீடியபல்சடைமேற்றெரிவண்ணமெனப்பணியின்  
 பாடியநான்மறைபாய்ந்ததுகூற்றைப்படர்புரஞ்சுட்  
 டாடியநீறுசெஞ்சாந்திவையாமெம்மயனெனவே. (௪௦)

அயமேபலிங்குமாடுளதானுவோர்குக்கிக்கிடப்  
 பயமேமொழியும்பசுபதியேறெம்மைப்பாய்ந்திமாற்  
 புயமேய்குழலியர்புண்ணியர்போமினிரத்தல்பொல்லா  
 நயமேமொழியினுநக்காமமாவும்மைநானுதுமே. (௪௧)

நாணுநடக்கநலத்தார்க்கிடையிலைநாமெழுச  
வேணுரிருந்தமிழான்மறவேனுந்நினைமினென்றும்  
பூணர்முலையீர்நிருத்தன்புரிசடையெந்தைவந்தாற்  
காணுவிடேன்கண்டிரவாதொழியேன்கடிமலரோ. (௬௨)

சடிமலர்க்கொன்றைதரினும்புல்லென்கலைசாரவொட்டேன்  
முடிமலர்தீண்டின்முனிவன்முலைதொடுமேற்கெடுவ  
னடிமலர்வானவரோத்தநின்றாய்க்கழகல்லவென்பன்  
ரெடிமலர்த்தோடொடுமேற்றிருவாணைதொடங்குவனே (௬௩)

தொடங்கியவாழ்க்கையவாளாதுறப்பர்துறந்தவரோ  
யடங்கியவேட்கையரன்பாலிலரதுகாற்பறவை  
முடங்கியசெஞ்சடைமுக்கணனூர்க்கன்றியிங்குமன்றிக்  
கிடங்கினிற்பட்டகராவணையார்பலகேவலரோ, (௬௪)

வலந்தான்கழலிடம்பாடகம்பாம்புவலமிடமே  
கலந்தான்வலநீறிடஞ்சாந்தெரிவலம்பந்திடமென்  
பலந்தார்வலமிடமாடகம்பேல்வலமாழியிடஞ்  
சலந்தாழ்சடைவலந்தண்ணங்குழலிடஞ்சங்கரற்கே. (௬௫)

சங்கரன்சங்கக்குழையன்சரணரவிந்தந்தன்னை  
யங்கரங்குப்பித்தொழுதாட்படுமின்றெண்ணடர்நமனார்  
கிங்கரர்தாஞ்செய்யுங்கீழாயினமிறைகேட்டலுமே  
யிங்கரமாயிரமீர்வென்னெஞ்சமெரிகின்றதே. (௬௬)

எரிகின்றதியொத்துளசடையீசற்கத்திக்கிமையோர்  
சொரிசென்றாற்கடல்போன்றதுகுழ்புனலப்புனலிற்  
சரிகின்றதிங்களோர்தோணியொக்கின்றதத்தோணியுய்ப்பான்  
மெரிகின்றதிண்கழைபோன்றுளதாலத்திறலரவே. (௬௭)

அரவமுயிர்ப்பவழலுமங்கங்கைவளாய்க்குளிருந்  
ருவங்குழமுழைமுடந்தொழைந்துரும்கும்கடைந்தோர்  
பரவும்புகழ்நண்ணீண்டலும்பார்வானவைவிளக்கும்  
விரவுமிடின்மெழும்மிறைமுடிவெண்ணிறையே. (௬௮)

பிறைத்துண்டஞ்சூடலுற்றேரிச்சைகொண்டனலாடலுற்றே  
மறைக்கண்டம்பாடலுற்றேருவென்புநீறுமருவலுற்றே  
கறைக்கண்டம்புல்லுற்றேருகடுவாயரவாடலுற்றே  
ருரைக்கொண்டிவளரன்மின்செல்கதென்னுக்குக்கூறுமீனே.

கூறுமின்சனைச்செய்ம்மின்குற்றேவல்குளிர்மின்கண்க  
டேறுமின்சித்தந்தெளிமின்சிவனைச்செறுமின்செற்ற  
மாறுமின்வேட்கையறுமினவலமிவைநெறியா  
வேறுமின்வானத்திருமின்விருந்தாயிமையவர்க்கே, (௭௦)

இமையோர் கொணர்ந்திங்கிழித்திடநீர்மைகெட்டேந்தத்தின்  
யமையானெறிச்சென்றோராழ்ந்தசலமகளாயனைந்தே [டுபா  
யமையானுடையான்மலைமகனாவங்கிருப்பவென்னே  
யுமையாளவள்கீழுறைவிடம்பெற்றேவுறைகின்றதே, (௭௧)

உறைகின்றனவைரொன்பதுவாயிலோர்மூன்றுளதான்  
மறைகின்றவென்புநரம்போடிறைச்சியுதிரமச்சை  
பறைகின்றதோல்போர்சுரம்பையனில்லைபோயடைமி [டுகே  
னறைகின்றதென்புனல் செஞ்சடைக்கொண்டோன் மலரடிக்க

அடிக்கண்ணிகைதொழுதார்க்ககன்ஞாலங்கொடுத்தடிநாய்  
வடிக்கண்ணிநின்னைத்தொழுவனைகொண்டனைவண்டுண்டொன்  
கடிக்கண்ணியாயெமக்கோளூரிண்டகங்காட்டிணையாற் [றைக்  
கொடிக்கண்ணிமேனல்லகொல்லேறுயர்த்தகுணக்குன்றமே.

குன்றெடுத்தான்செவிகண்வாய்சிரங்கணெரிந்தலற  
வன்றடர்ந்தற்றுக்கச்செற்றவனற்றவர்க்குற்றசெவன்  
மன்றிடைத்தோன்றியநெல்லிக்கனிநிற்பமானுடர்பொய்  
யொன்றெடுத்தோதிப்புருவார்நரகத்தூறுகுழியே, (௭௨)

குழிகட்கொடுநடைக்கூன்பற்கவட்டடிநெட்டிடைபூ  
னுழுவைத்தழைசெவித்தோன்முலைச்சூழ்நமமிட்டபூய, பூ  
தெழிகட்டிரைசூற்றேம்பல்வாயிற்றுநீரக்குவிர்ற்  
சமுதுக்குறைவிடம்போல்கண்டனாடுங்கடியரங்கே, (௭௩)



அரங்காமணியன்றிறென்றலோர்கூற்றமதியமந்திச்  
சரங்காமனெய்யஞ்சுசந்தூட்பகையாலிவடளர்ந்தா  
ளிரங்காமனத்தவரில்லையிரங்கானிமையவர்தஞ்  
சிரங்காமுறுவானெலும்புகொள்வானென்றன்றேமொழிக்கே.

மொழியக்கண்டான்பழிமுளக்கண்டான்பிணிமுன்கைச்சங்  
கழியக்கண்டான்றிரக்கண்டான்றென்றலென்னுயிர்மேற்  
கழியக்கண்டான்றுயர்வாக்கண்டான்றுகில்சூழ்கலையுங்  
கழியக்கண்டான்றில்லைக்கண்ணுதலான்கண்டுகள்ளங்களே.

கள்ளவளாகங்கழிந்தடிமைப்படக்கற்றவர்த  
முள்ளவளாகத்துறுகின்றவுத்தமனீண்முடிமேல்  
வெள்ளவளாகத்துவெண்ணுரைசூழுவியன்பிறையைக்  
கொள்ளவளாய்கின்றபாம்பொன்றுளதுகுறிக்கொண்மினே.

குறிக்கொண்டிவள்பெய்தகோல்வளையேவந்துகோளிழைத்  
தீர், வெறிக்கொண்டவெள்ளிலம் போதோவெலும்போவிசி  
டைமே, லுறைக்கொன்றையோவுடைத்தோலோபொடியோவு  
டைகலனே, கறைக்கண்டோறுமக்கென்றோசிறுமிகடவியதே.

கடவியதொன்றில்லையாயினுங்கேண்மின்கள்காரிகையான்  
மடவியவாறுகண்டாம்பிறைவார்சடையெந்தைவந்தாற்  
செவியநெஞ்சமிடங்கொடுத்தாட்கவலங்கொடுத்தான்  
றடவியகொம்பதன்றூண்மேலிருந்துதறிக்குறுமே. (அ௦)

தறித்தாயயன்றலைசாய்த்தாய்சலந்தரனைத்தழலாப்  
பொறித்தாயநங்களைச்சட்டாய்புரம்புனலுஞ்சடைமேற்  
செறித்தாயக்கிவைபுகழாகின்றகண்டிவள்சில்வளையும்  
பறித்தாயக்கிதுபழியாகுங்கொலாமென்றுபாவிப்பனே. (அ௧)

பாவிக்கும்பண்டையஎல்லள்பரிசறியாள்சிறுமி  
யாவிக்குங்குற்குலூநாறுமகநெகவங்கமெங்குங்  
காவிக்கண்சோரும்பொச்சாப்புங்கறைமிடற்றூனைக்கண்ணிற்  
றாவிக்குமவெண்ணகையாளம்மெல்லோதிக்குச்சந்தித்தவே.

சந்தித்தகூற்றுக்குக்கூற்றும்பிணிக் குத்தனிமருந்தாஞ்  
சுந்திக்கிற்சிந்தாமணியாகித்தித்தித்தமுதமுமாம்  
வந்திக்கில்வந்தென்னைமால்செய்யும்வாடோடார்வணங்க்கின்று  
வந்திக்கண்ணாடியினாடியார்களுக்காவனவே. (அ௩)

ஆவனயாரோயழிக்கவல்லாரமையாவுலகிற்  
போவனயாரோபொதியகிற்பார்புரமுன்றெரித்த  
தேவனைத்தில்லைச்சிவனைத்திருந்தழிகைதொழுது  
தீவினையேனிழந்தேன்கலையோடுசெறிவனையே. (அ௪)

செறிவனையாய்நீவிரையல்குலநலங்கல்லிமெய்யா  
மிறையவன்றாமரைச்சேவடிப்போதென்றெல்லோருமீமத்து  
நிறையுடைநெஞ்சிதுவேண்டிற்றுவேண்டியநீசர்தம்பாற்  
கறையவார்கண்டனைக்காணப்பெரிதுங்கலங்கியதே. (அ௫)

கலங்கினமால்கடல்வீழ்ந்தனகார்வரையாழ்ந்ததுமண்  
மலங்கினநாகமருண்டனபல்கணம்வான்ங்கைபோ  
யிலங்கினமின்னொடுநீண்டசடையிமையோர்வியந்தா  
ரலங்கனன்மாநடமார்க்கினியாடுவதெம்மிறையே. (அ௬)

எம்மிறைவன்னிமையோர்தலைவன்னுமையார்கணவன்  
மும்முறையாலும்வணங்கப்படுகின்றமுக்கணக்கற்  
கெம்முறையாளிவளென்பிழைத்தாட்கிறையென்பிழைத்தா  
னிம்முறையாலேகவரக்கருதிற்பெழிற்கலையே. (அ௭)

கலைதலைகுலமமுக்கனல்கண்டைகட்டங்கங்கொடி  
நிலையிவையேந்தியவெண்டோட்சிவற்குமனஞ்சொற்செய்கை  
நிலைபிழையாதுகுற்றேவல்செய்தார்நின்றமேருவென்னு  
மலைபிழையாரொன்பராலறிந்தோர்களிம்மானிலத்தே. (அ௮)

மானிலத்தோர்கட்குத்தேவரனையவத்தேவரொல்லா  
மானலத்தாற்றொழுமுஞ்சடையீசனவன்பெருமை  
தேனலத்தாமகையோன்றிருமாலவந்தேர்ந்துணரார்  
பானலத்தாற்கவியாமெங்கனையினிப்பாடுவதே. (அ௯)

பாடியவண்டுறைகொன்றையினுன்படப்பாம்புயிர்ப்ப •  
 வோடியதீயாலுருகியதிங்களினூறலொத்த  
 தாடியநீறதுகங்கையுந்தெண்ணீர்யமுனையுமே  
 கூடியகோப்பொத்ததாலுமைபாகமெங்கொற்றவற்கே. (க0)

கொற்றவனையென்றுங்கோவணத்தாயென்றுமாவணத்தா  
 னற்றவனையென்றுநஞ்சண்டியேயென்றுமஞ்சமைக்கப்  
 பெற்றவனையென்றும்பிஞ்ஞுகனையென்றுமன்மதனைச்  
 செற்றவனையென்றுநாளுமட்டவமென்சிற்தனைவே. (க1)

சிர்தனைசெய்யமனமமைத்தேன்செப்புநாவமைத்தேன்  
 வந்தனைசெய்யத்தலையமைத்தேன்கைதொழுவமைத்தேன்  
 பந்தனைசெய்வதற்கன்பமைத்தேன்மெய்யரும்பவைத்தேன்  
 வெந்தவெண்ணீறணி யீசற்கிவையான்விதித்தனவே. (க2)

விதித்தன்வாழ்நாள்பெரும்பிணிவிச்சைக்கொண்டுபண்டே  
 கொதிப்பினிலொன்றுங்குறைவில்லைகுழங்குமக்குன்றனையா!  
 பதித்தனங்கண்டனங்குன்றம்வெண்சந்தனம்பட்டனைய  
 மதித்தனங்கண்டனநெஞ்சினியென்செய்யும்வஞ்சனையே. க3

வஞ்சனையாலேவரிவனைகொண்டுள்ளமால்புனிப்பத்  
 தஞ்சுசம்பொருமுமுநூற்றொழுதேன்சொரிமாலைருவி  
 யஞ்சனமால்வகாவெண்பிறைகவ்வியண்ணுந்தனைய  
 வெஞ்சினவானையினீருரிமுடியவீரனையே. (க4)

வீரனயனரிவெற்பலர்நீரொரிபொன்னெழிலார்  
 காரொண்கடுக்கைகமலந் துழாய்விடைதோல்பறவை  
 பேரொண்பதிநிறந்தாரிவருந்திவெவ்வேறென்பரால்  
 யாருமறியாவகையெங்களிசர்பரிசுகளே. (க5)

பரியாதனவந்தபாவமும்பற்றுமற்றும்பணிந்தார்க்  
 குரியானென்சொல்லியுன்னுடனாவனெனவடியார்க்  
 கரியானிவனென்றுகாட்டுவனென்றென்றிவையிவையே  
 பிரியாதுறையுஞ்சடையானடிக்கென்றும்பேசுதுமே. (க6)

பேசுவதெல்லாமரன்றிருராமம்பேதைநல்லாள்  
காய்சினவேட்கையரன்பாலதுவதுகாற்பற்றவை  
சூசினகொன்றைமுடிமேலதுமுலைமேன்முயங்கப்  
பூசினசாந்தந்தொழுமாலைவையொன்றும்பொய்யலவே. (க௭)

பொய்யாரநரகம்புகினுந்தறக்கினும்போந்துபுக்கிந்  
சூய்யாவுடம்பினெரீவநடப்பறப்பவென்று  
நையாவிளியினுநானிலமானினுநான்மறைசேர்  
மையார்மிடற்றுனடிமறவாவரம்வேண்டுவனே. (க௮)

வேண்டியநாள் களிற்பாதிபுங்கங்குன்மிகவவற்று  
ளீண்டியவெந்நொய்முதலதுபின்னைமைமேலதுமூப்  
பாண்டினவச்சம்வெகுளியவாவழுக்காறிந்நனை  
மாண்டனசேர்தும்வளர்புன்சடைமுக்கண்மாயனையே. (க௯)

மாயனன்மாமணிகண்டன்வளர்சடையாற்கடிமை  
யாயினதொண்டர் துறக்கம்பெறுவதுசொல்லுடைத்தே  
காய்சினவாரைவளருந்தொகமலைபருநே  
பொயினசாந்தந்தொழுமாலைவையொன்றும்பொய்யலவே. (க௧௦)

ஆக்கியோன்பெயர்.

அன்றுவெள்ளாணையின்மீதிமையோர்சுற்றணுமுறச்செல்  
வன்றொண்டர்பின்பரிமேற்கொண்டுவெள்ளிமலையரன்முன்  
சென்றெழிலாதிபுலாவரங்கேற்றியசேரர்பிரான்  
மன்றிடையோதுபொன்வண்ணத்தந்தாதிபுழங்கிதுவே.

திருச்சிற்றம்பலம்.

உ

திருச்சிற்றம்பலம்.

சேரமான்பெருமானாயனார்

அருளிச்செய்த

திருவாரூர் மும்மணிக்கோவை.

—:0:—

அகவல்.

விரிகடல்பருகி யளறுபட்டன்ன  
கருநிறமேகங் கன்முகடேறி  
நுண்ணிபொழிய நோக்கியொண்டொடி  
பொலங்குணழின்னப் புருவவில்லிட்  
டிலங்கெழிற்செவ்வாய் கோபமூர்தரக்  
கைத்தலமென்னுங் காந்தண்மலர  
முத்திலங்கெயிறெனு மூலையரும்பக்  
குழலுஞ்சுணங்குங் கொன்றைகாட்ட  
வெழிலுடைச்சாய விளமயில்படைப்ப  
வுண்ணிறையுயிர்ப்பெனு மூதையூர்தரக்  
கண்ணீர்ப்பெருமழை பொழிதலினெண்ணிறத்  
தஞ்சனக்கொழுஞ்சே றலம்பியெஞ்சா  
மணியும்பொன்னு மாசறுவயிரமு  
மணிகிளரகிலு மாரமுமுரிஞ்சிக்  
கொங்கையென்னுங் குவட்டிடையிழிதரப்  
பொங்குபுயல்காட்டி யோளேகங்கை  
வருவிசைதவிர்த்த வார்சடைக்கடவு  
ளரிவைபாகத் தண்ணலாரூ  
ரெல்லையிலரும்பலி சொரியுங்  
கல்லோசென்ற காதலர்மனமே.

(க)

வெண்பா.

மனமாலுராதேமற்றென் செய்யும்வாய்ந்த  
கனமால்விடையுடையோன் கண்டத் - தினமாகித்  
தோன்றினகார்தோன்றிலதேர் சோர்ந்தனசங்கூர்ந்தனபீர்  
கான்றனரீரேந்திழையாள் கண்.

(உ)

கட்டளைக்கலித்துறை.

கண்ணூர் துதலெந்தை காமருகண்டமெனவிருண்ட  
விண்ணுலுருமொடு மேல்துகீழ்துகொண்டல்விண்ட  
மண்ணூர்மலைமே விளமயிலான்மடமானையை  
பெண்ணாமிவளினி யென்னாய்க்கழிப்பிழிந்துறைவே.

அகவல.

உறைகழியொள்வாண் மின்னியுருமெனு  
மறைகுரன்முரசு மார்ப்பக்கைபோய்  
வெஞ்சிலைகோலி விரிதுளியென்னு  
மின்சரந்துரந்தது வானேநிலனே  
கடியவாகிய களவநன்மலரொடு  
கொடியவாகிய தளவமுமந்தண்  
குலைமேம்பட்ட கோடலுங்கோபமோ  
டலைமேம்பட்ட காந்தளுமிவற்றொடு  
காபாவெந்துயர் தருமேலவரே  
பொங்கிரும்புரிசை போக்கறவளைஇக்  
கங்குலும்பகலுடி காவன்மேவி  
மாசறுவேந்தன் பாசறையோரே  
யானேயின்னே  
யலகிலாற்ற லருச்சனற்கஞ்ஞான்  
அலவாநல்வர மருளியவுத்தம  
னந்தணூர் சிந்தித்துமகிழா  
மயரியமாக்களைப் போலத்  
துயருழந்தழியக் கண்டுயிலாவே.

(சு)

வெண்பா.

துயிலானோயாந்தோன்றத் தோன்றித்தித்தோன்ற  
மயிலாலவந்ததான் மாதோ - வயலாய  
வண்டத்துக்கப்பாலா னந்திங்கட்கண்ணியான்  
கண்டத்துக்கொப்பாய கார்.

(டு)

கட்டளைக்கலித்துறை.

காருமுழக்கொடுமின்னொடுவந்தது காதலர்தந்  
 தெருந்தெருவுஞ்சிலம்ப்ப்புகுந்தது சில்வனைகள்  
 சோருஞ்சிலபலவங்கேநெரிந்தன துன்னருநஞ்  
 சாருமிடற்றண்ணலாருரணைய வணங்கினுக்கே.

(௬)

அகவல்.

அணங்குறைநெடுவகா யருமைபேணுது  
 மணங்கமழ்தெரியல் சூழ்வைகலும்  
 விடுசுடர்நெடுவேன் முன்னடிவிளக்காக்  
 கடுவிசைக்கான்யாற்று நெடுநீர்நீந்தி  
 யொருதனிபெயரும் பொழுதிற்புரிசூழல்  
 வானரமகளிர்நின் மல்வழங்ககலத்  
 தானுக்காத லாகுவரென்று  
 புலையுள்ளமொடு பொருந்தாக்கண்ணன்  
 கலைபிணைதிரியக் கையறவெய்தி  
 மெல்விரனெரித்து விம்முவெய்துயிர்த்  
 தல்லியங்கோதை யழலுற்றாஅங்  
 கெல்லையிலிருந்துய ரெய்தினள்புல்லார்  
 திரிபுரமெரிய வொருகணைதெரிந்த  
 வரிவைபாகத் தண்ணலாருர்  
 வளமலிகமல வான்முகத்  
 தினமயிற்சாய லேந்திழைதானே.

(௭)

வெண்பா.

இழையார்வனமுலையீ ரீர்ந்தண்புனத்தி  
 னுழையாகப்போந்ததொன் றுண்டே - பிழையாச்சீ  
 ரம்மானலாடி யானூர்க்கோணன் றுரித்த  
 கைம்மானேரணன் களிறு.

(௮)

கட்டளைக்கலித்துறை.

களிறுவழங்கவழங்காவதர்கதிர் வேறுணையா  
 வெளிதுவிரவருதிகண்டாய் விண்ணினின்றிழிந்த

பிள்ளிறு குரந்தகங்கைதாங்கியபிஞ்ஞுகள் பூங்கழன்மாட்  
டொளி துமணிக்கொடும் பூணிமையோர் செல்லுமோங்குருவே.

அகவல்.

இருள்புரி கூந்தலு மெழினலஞ்சிதைந்தது  
மருள்புரிவண்டறை மாலையும்பரிந்தது  
வொண்ணுதற்றிலகமு மழிந்ததுகண்ணு  
மைந்நிறமொழிந்து செந்நிறமெய்தி  
யுள்ளறிகொடுமை யுரைப்போன்றன  
சேதகம்பரந்தது செவ்வாய்மேதகு  
குழைகெழுதிருமுகம் வியப்புள்ளுதுத்தி  
யிழைகெழுகொங்கையு மின்சாந்தழ்நீழ்  
கலையுந்துகிலு நிலையிற்கலங்கி  
யென்னிதுவிளைந்த வாறெனமற்றி  
தன்னதுமறிகில மியாமேசெறிபொழி  
லருகுடையாரு ரமர்ந்துறையமுதன்  
முருகுவிரிதெரியன் முக்கண்மூர்த்தி  
மராமரச்சோலைச் சிராமலைச்சாரற்  
சுரும்பிவந்நறம்போது கொய்யப்

பெருஞ்செயுவனத்திலயான் பிரிந்ததிப்பொழுதே. (க0)

வெண்பா.

பொழுதுகழிந்தாலும் பூம்புனங்காத்தெள்கி  
யெழுதுகொடியிடையா யேகான் - ரெழுதம்மர்  
முன்னஞ்சேர்மொய்கழலான் முக்கணுனைமறையான்  
மன்னுஞ்சேய்போலொருவன் வந்து.

(கக)

கட்டளைக்கவித்துறை.

வந்தாரெதிர்சென்றுநின்றேன்கிடந்தவண் டார்தழைக  
டந்தாரவையொன்றுமாற்றகில்லேன்றக்கண் வேள்விசெற்ற  
செந்தாமகாவண்ணன்றீர்த்தச்சடையன் சிராமலைவாய்க்  
கொந்தார்பொழிலணிநந்தாவனஞ்சூழ் குளிப்புனத்தே. (கஉ.)



அகவல்.

புனமயிற்சாயற் பூங்குழன்மடந்தை  
 மனைமலிசெல்வ மகிழாளாகி  
 யேதிலனெருவன் காதலனாக  
 விடுசுடர்நடுவுநின் றதெலிமிழலு  
 மடிமார்நொளிக்கு மாடமுற்கானத்து  
 வெவ்வினைவேடர் துடிக்குரல்வெரீஇ  
 மெய்விதிரெழியுஞ் செவ்வித்தாகி  
 முள்ளிலையீந்து முனிதாளிலவமும்  
 வெள்ளிலும்பரந்த வெள்ளிடைமருங்கிற்  
 கடுங்குரற்கதநாய் நெடுந்தொடர்பிணித்துப்  
 பாசந்தின்ற தேய்காலும்பர்  
 மகாயதன்மேய்ந்த மயிர்ப்புன்குரம்பை  
 விரிநகைக்கூந்தல் வெள்வாய்மறத்தியர்  
 விருந்தாயினள்கொ ருனேதிருந்தாக்  
 கூற்றெனப்பெயரிய கொடுந்தொழிலொருவ  
 னுற்றல்செற்ற வண்ணலாரூர்ச்  
 செய்வளர்கமலச் சீறடிக்  
 கொவ்வைச்செவ்வாய்க் குயின்மொழிக்கொடியே. (கக)

வெண்பா.

கொடியேர் துடங்கிடையாள் கொய்தாரான்பின்னே  
 யடியானடந்தடைந்தா ளாக - பொடியாக  
 நண்ணூர்முன்மெரித்த நாகஞ்சேர்திண்சிலையான்  
 தண்ணூர்சூழ்ந்த தடம். (கச)

கட்டளைக்கவித்துறை.

தடப்பாற்புனற்சடைச்சங்கரன்றண்மதி போன்முகத்து  
 மடப்பான்மடந்தைமலரணைச்சேக்கையிற் பாசம்பிரீஇ  
 யிடப்பாற்றிரியில்வெருவுமிருஞ்சுரஞ் சென்றனளாம்  
 படப்பாலனவல்லவாற்றமியேன்றையல் பட்டனவே. (கரு)

ஆகவல்.

பட்டோர்பெயரு மாற்றலுமெழுதி  
 நட்கல்லு மூதூர்நத்தமும்  
 பரன்முரம்பதரு மல்லதுபடுமழை  
 வரன்முறையறியா வல்வெயிற்கானத்துத்  
 தேனிவர்கோதை செல்லமானின  
 மஞ்சிலோதி நோக்கிற்கழிந்து  
 நெஞ்செரிவுடைமையின் விலக்கா துவிடுக  
 கொங்கைக்கழிந்து சூன்றிடையடைந்த  
 கொங்கிவர்கோங்கமுஞ் செலவுடன்படுக  
 மென்றேரூட்குடைந்து வெயினிலேநின்ற  
 சூன்றவேய்களுங் கூற்றடைந்தொழிக  
 மாயிருங்கடற்றிடை வைகலாயிரம்  
 பாவையைவளர்ப்போய் நீரனிபாவையை  
 விலக்கா துபிழைத்தனை மாதோநலத்தகு  
 மலைபுனலாரு ரமர்ந்துறையமுதன்  
 கலையமர்கையன் கண்ணுதலெந்தை  
 தொங்கலஞ்சடைமுடிக் கணிந்த  
 கொங்கலர்கண்ணி யாயினகுரவே.

(கசு)

வெண்பா.

சூரவங்கமழ்கோதை கோதைவேலோன்பின்  
 விரவுங்கிங்கானம் வெவ்வா - யரவஞ்  
 சடைக்கணிந்த்சங்கரன் றூர்மதனன்றன்னைக்  
 கடைக்கணித்ததியிற் கடிது.

(கசு)

கட்டளைக்களித்துறை.

கடிமலர்க்கொன்றையுந் திங்களுஞ்செங்கணரவுமங்கே  
 முடிமலராக்கியமுக்கணக்கன்மிக்க செக்கரொக்கும்  
 படிமலர்மேனிப்பரமனடிபர வாதவர்போ  
 லடிமலர்நோவநடந்தோகடந்ததெ மம்மனையே.

(கசு)

அகவல்.

மனையுறைகுருவி வனைவாய்ச்சேவல்  
 சினைமுதிர் பேடைச் செவ்விரோக்கி  
 யீனிலிழைக்க வேண்டியானு  
 வன்புபொறைகூர மேன்மேன்முயங்கிக்  
 கண்ணுடைக்கரும்பி னுண்டோடுகவரும்  
 பெருவளந்தழீஇய பீடுசால்கிடக்கை  
 வருபுனலுரன் பார்வையாகி  
 மடக்கொடிமாதர்க்கு வலையாய்த்தோன்றிப்  
 படிற்றுவாய்மொழி பலபாராட்டி  
 யுள்ளத்துள்ளது தெள்ளிதற்கரந்து  
 சள்ளநோக்கமொடு கைதொழுதிறைஞ்சி  
 மெம்மீலோயே பாணவவனே  
 மரருமறியா வாகிமூர்த்தி  
 குமரன்றதை குளிர்சடையிறைவ  
 னறைகழலெந்தை யாநூராவணத்  
 துறையிற்றுக்கு மெழின்மென்காட்சிக்  
 கண்ணடி யனையநீர்மைப்  
 பண்ணுடைச்சொல்லியர் தம்பாலோனே.

(கை)

வெண்பா.

பாலாயசொல்லியர்க்கே சொல்லுபேர்ப்பாண்மகனே  
 பேலாவிங்கென்னுக் கிடுகின்றாய் - மேலாய  
 தேந்தண்கமழ்கொன்றைச் செஞ்சடையான்றாள்கூடும்  
 புந்தண்புனலுரன் பொய்.

(20)

கட்டளைக்கலித்துறை.

பொய்யாற்றொழிவாமருளுயிறைகண்டம் போலிருண்ட  
 மையார்தடங்கண்மடந்தையர்கேட்கிற் பொல்லாதுவந்துன்  
 கையாலடிதொடல்செல்லனில் புல்லல்துலையனைய  
 லையாவிவைநஞ்சு கற்றாய்ப்பெரிது மழகியவே.

(21)

அகவல்.

அழகுடைக்கிங்கிணி யடிபிசையரற்றத்  
 தொழிலுடைச்சிறுபறை பூண்டுதேரீர்த்  
 தொருகளிறுருட்டி யொண்பொடியாடிப்  
 பொருகளிறினைய பொக்கமொடுபிற்றூழ்ந்து  
 பூங்குழற்சிறுரொடு தூங்குநடையிற்றி  
 யக்ககையுடுத்தி யைம்படைகட்டி  
 யொக்ககையிருக்கு மொளிர் புன்குஞ்சிக்  
 குதலையங்கிளவிப் புதல்வன்றன்னை  
 யுள்ளச்சொரிந்த வெள்ளத்திம்பா  
 லுடையவாகிய தடமென்கொங்கை  
 வேண்டாதுபிரிந்த விரிபுனலூரன்  
 பூண்டாங்ககலம் புல்குவனெனப்போய்ப்  
 பெருமடமுடையை வாழிவார்சடைக்  
 கொடுவெண்டிங்கட் கொழுநிலவேய்க்குஞ்  
 சடுபொடியணிந்த தூளங்கொளியகலத்  
 தண்ணலாரூர் திண்ணித்திற்செய்த  
 சிறைக்கெழுசெம்புனல் போல  
 நிறைவொடுநீங்காய் நெஞ்சநீயே.

(உஉ)

வெண்பா.

நீயிருந்திங்கென்போது நெஞ்சமேநீளிருட்க  
 ணையிரங்கைவட்டித் தனலாடித் - தீயரங்கத்  
 தைவாயரவசைத்தா னன்பனைத்தோட்கன்பமைத்த  
 செய்வானலூரன் நிறம்.

(உ௩)

கட்டளைக்கலித்துறை.

திறமலிசின்மொழிச் செந்துவர்வாயினை யெங்கையர்க்கே  
 மறமலிவேலோ னருளுகவார்சடை யான்கடலூர்த்  
 துறைமலியாம்பல்பல் லாயிரத்துத்தமிழேயெழினு  
 நறைமலிதாமரை தன்னதன்றோசொல்லுநற்கயமே.

(உ௪)

அகவல்.

கயங்கெழுதருங்கடன் முதுகுதெருவுபட  
 வியங்குதிமிறடவி யெறியொளிநுனையர்  
 நெய்மீன்கவரல் வேண்டிக்கைம்மிகுத்  
 தாலவட்ட மேய்ப்பமீமிசை  
 முடிசெழுதருவலை வீசிமுந்நீர்க்  
 குடொனவாங்கிக் கொள்ளைகொண்ட  
 சரிமுகச்சங்குஞ் சுடர்விடுபவளமு  
 மெரிகதிரிந்திலத் தொகுதியுங்கடி  
 விரிகதிரிலவுஞ் செக்கருந்தாரகை  
 யுருவதுங்காட்டு மூலவாக்காட்சித்  
 தண்ணந்துறைவன் நடவரையகலங்  
 கண்ணுறக்கண்டது முதலாவொண்ணிறக்  
 காளமாசணங் கதிர்மதிக்குழுவியைக்  
 கோளிழைத்திருக்கும் கொள்கைபோல  
 மணிதிகழ்பிடற்று வானவன்மருவு  
 மணிதிகழகலத் தண்ணலாரூ  
 ராரகலிவிழவி னன்னதோர்  
 பேரலர்சிமந்தது சிறுநல்லூரே.

(௨௫)

வெண்பா.

ஊரொலாந்துஞ்சி யுலகெல்லா நள்ளென்று  
 பாரொலாம்பாடவிந்த பாயிருட்கட் - சீருலா  
 மாந்துறைவாய்சன் மணிரீர்மறைக்காட்டுப்  
 பூந்துறைவாய் மேய்ந்துறங்கா புள்.

(௨௬)

கட்டளைக்கலித்துறை.

புள்ளுந்துயின்று பொழுதிதுமாந்து கழுதுறங்கி  
 நள்ளென்றகங்கு லிருள்வாய்ப்பெருகிய வார்பனிநாட்  
 டுள்ளுங்கலைக்கைச் சுடர்வண்ணைத்தொழு வார்மனம்போன்  
 றுள்ளுமுருக வெருவார்திண்டேர்வந்நூலார்புடே.

(௨௭)

அகவல்.

உலாரீர்க்கங்கை யொருசடைக்கரந்து  
 புலானீரொழுகப் பொருகனிற்றுரித்த  
 பூதநாத னைமூர்த்தி -  
 திருமடமலைமகட் கொருகூறுகொடுத்துத்த  
 னன்பினமைத்தவ னாரூர்நன்பகல்  
 வலம்புரியடுப்பா மாமுத்தரிசி  
 சலஞ்சலநிறைய வேற்றிரலந்திகழ்  
 பவளச்செந்தி மூட்டிப்பொலம்பட  
 விப்பியந்துடுப்பா லொப்பத்துழாவி  
 யடாஅதட்ட வமுதம்வாய்மடுத்  
 திடாஅவாயமோ டுண்ணும்பொழுதிற்  
 றிருந்திழைப்பணைத்தோட் டேமொழிமாதே  
 விருந்தினடியேற் கருளுதியோவென  
 முலைமுகநோக்கி முறுவலித்திறைஞ்சலி  
 னறைகமழெண்ணெய்ச் சிறுதுண்டுள்ளி  
 பொங்குபுனலுற்றது போலவெ  
 னங்கமெல்லார் தானாயினளே.

(உஅ)

வெண்பா.

ஆயினவன்பாரேயழிப்பரனலாடி  
 பேயினவன்பாரோம்பும்பேரருளான் - நீயினவன்  
 கண்ணானாரூர்க்கடலார்மடப்பாவை  
 தண்ணாரூர்கொங்கைக்கேதாழ்ந்து.

(உக)

கட்டளைக்கலித்துறை.

தாழ்ந்துகிடந்தசடைமுடிச்சங்கரன் றுள்பணியா  
 தாழ்ந்துகிடந்துரைவார்க்கிளைபோலயர்வேற்கொங்கிச்  
 சூழ்ந்துகிடந்தகரைமேற்றிணர்யென்னுங்கையெறிந்து  
 வீழ்ந்துகிடந்தலறித்துயிலாதிவ்விடிகடலே.

(உஊ)

திருச்சிற்றம்பலம்.

சேரமான்பெருமானாயனார்

அருளிச் செய்த

திருக்கையலாயனானவல்லா.

திருமாலுநான் முகனூர் தேர்ந்துணராதன்றங்  
கருமாலுறவழலாய் நின்ற - பெருமான்  
பிறவாதேதோன்றினான் காணுதேகாண்பான்  
ஹவாதேயாக்கை ஹந்தான் - முறைமையா  
லாழாதேயாழ்ந்தா னகலாதகலியா  
னாழாலுயராதே யோங்கினான் - சூழொளிநூ  
லோதாதுணர்ந்தா னுணுகாதுநண்ணியான்  
யாதுமணுகா தணுகியா - னாதி  
யரியாகிக்காப்பா னயனாய்ப்படைப்பா  
னரனாயழிப்பவனூர் தானே - பரனாய்  
தேவரநியாத தேர்ந்தத்தான்றேவரைத்தான்  
மேவியவாறே விதித்தமைத்தா - னேவாதே  
யெவ்வுருவில்யாரொருவ ருள்குவாருள்ளத்து  
ளவ்வுருவாய்த்தோன்றி யருள்கொடுப்பா - னெவ்வுருவுந்  
தானேயாய்நின்றளிப்பான் றன்னிற்பிதிதுருவ  
மேனோர்க்குங்காண்பரிய வெம்பெருமா - னானை  
சீரார்சிவலோகந் தன்னுட்சிவபுரத்தி  
லேரார்திருக்கோயி லுள்ளிருப்ப - வாராய்ந்து  
செங்கணமரர் புறங்கடைக்கட்சென்றிண்டி  
பெங்கட்குக்காட்சியரு னென்றிரப்ப - வங்கொருநாட்  
பூமங்கைபொய்தீர் தரணிபுகழ்மங்கை  
நாமங்கையென்றிவர்க ணன்கமைத்த - சேமங்கொண்  
னான்கொழுந்து நகராசன்றன்மடந்தை  
தேன்மொய்த்தகுஞ்சியின்மேற் சித்திரிப்ப - லுனமில்சீர்  
நந்தாவனமலரு மந்தாகினித்தடஞ்சேர்  
செந்தாமமைலர்நூ றுயிரத்தா - னெந்தா

வயந்தன்றொடுத்தமைத்த வாசிகைசூட்டி  
 நயந்திகமுநல்லுறுப்புக் கூட்டிப் - பயன்கொள்  
 குலமகளிர்செய்த கொழுஞ்சாந்தங்கொண்டு  
 நலமலியவாகந் தழீஇக் - கலைமலிந்த  
 கற்பகமீன்ற கமழ்பட்டிணையுடுத்துப்  
 பொற்கழல்கள்கான்மேற் பொலிவித்து - விற்பகருஞ்  
 சூளாமணிசேர் முடிகவித்துச்சுட்டிசேர்  
 வாளார்சூதற்பட்ட மன்னுவித்துத் - தோளா  
 மணிமகரகுண்டலங்கள் காதுக்கணிந்தாங்  
 கணியிரக்கண்டிகை பொன்னாண் - பணிபெரிய  
 வாரமவைபூண் டணிதிகமுஞ்சன்ன  
 வீரந்திருமார்பில் வில்லிக - வேருடைய  
 வெண்டோட்டுக்கேபூரம் பெய்துதரபந்தனமுங்  
 கண்டோர்மனமகிழக் கட்டுநீஇக் - கொண்டு  
 கடிசூத்திரம்புனைந்து கங்கணங்கைப்பெய்து  
 வடிவுடையகோலம் புனைந்தாங் - கடிநிலைமே  
 னந்திமாகாளர் கடைகழிந்தபோழ்தத்து  
 வந்துவசக்க ளிருக்குரைப்ப - வந்தமில்சீ  
 ரெண்ணருங்கீர்த்தி யெழுவரிருடிகளு  
 மண்ணன்மேலாசிக டாமுணர்த்த - வொண்ணிறத்த  
 பன்னிருவராதித்தர் பல்லாண்டெடுத்திசைப்ப  
 மன்னுமகத்தியன்யாழ் வாசிப்பப் - பொன்னியலு  
 மங்கிகமழ்துப மேந்தயமன்வந்து  
 மங்கலவாசகத்தால் வாழ்த்துரைப்பச் - செங்க  
 ணிருதிமுதலோர் நிழற்கலன்களேந்த  
 வருண்மணிக்கலசந் தாங்கத் - தெருவெலாம்  
 வாயுநனிவிளக்க மாமழைநீர்தெளிப்பத்  
 னாயசீர்ச்சோமன் குடையெடுப்ப - மேவியசீ  
 ரீசானன்வந்தடைப்பை கைக்கொள்ளவச்சுனிகள்  
 வாயார்ந்தமந்திரத்தால் வாழ்த்துரைப்பத் - னாய  
 வருத்திரர்கடோத்திரங்கள் சொல்லக்குபேரன்



றிருத்தருமாநிதியஞ் சிந்தக் - கருத்தமைந்த  
 கங்காநதியமுனை யுள்ளுறுத்ததீர்த்தங்கள்  
 பொங்குகவரி புடையிரட்டத் - தங்கிய  
 பைந்நாகமெட்டுஞ் சுடரெடுப்பப்பைந்துகட்  
 கைந்நாகமெட்டுங் கழல்வணங்க - மெய்ந்நாக  
 மேகம்விதானமாய் மின்னெலாஞ்சூழ்கொடியாய்  
 மேகத்துருமு முரசறையப் - போகஞ்சேர்  
 தும்புருநாரதர்கள் பாடத்தொடர்ந்தெங்குங்  
 கொம்புருவதுண்ணிடையார் கூத்தாட - வெம்பெருமான்  
 விண்ணோர்பணிய வுயர்ந்தவிளங்கொளிசேர்  
 வெண்ணூர்மழவிடையை மேல்கொண்டாங் - கெண்ணூர்  
 கருத்துடையபாரிடங்கள் காப்பொத்துச்செய்யத்  
 திருக்கடைகளேழ்கழிந்த போதிற் - செருக்குடைய  
 சேனாபதியின்மேன் முன்செல்லயானேமே  
 லானாப்போரிந்திரன் மின்படர - வாளுத  
 வன்னத்தேயேறியயன்வலப்பால்லைபோதக்  
 கன்னவிலுந்திண்டோட் கருடன்மேன் - மன்னிய  
 மாலிடப்பாற்செல்ல மலரார்கணையைந்து  
 மேலிடப்பான்மென்கருப்பு வில்லிடப்பா - லெல்லுடைய  
 சங்கணையுமுன்கைத் தடமுலையார்மேலெய்வான்  
 கொங்கணையும்பூவாரி கோத்தமைத்த - வைங்கணையான்  
 காமன்கொடிப்படைமுன் போதக்கதக்காரி  
 வாமன்புரவிமேல் வந்தணைய - நாமஞ்சேர்  
 வேழமுகத்து விநாயகணையுள்ளுறுத்துச் [கூந்தன்  
 சூழவளைக்கைத்தொண்டைவாய்க் கெண்டையொண்கட்-டாழ்  
 மங்கையெழுவருஞ் சூழமடலீலி  
 சிங்கவடலேற்றின் மேற்செல்லத் - தங்கிய  
 விச்சாதரரியக்கர் கின்னரர்கும்புருட  
 ரச்சாரணரரக்க ரோடசுர் - ரெச்சாருஞ்  
 சல்லரிதாளந் தருணிதந்தத்தளகங்  
 கல்லலகுக்கல்லவட மொந்தை - நல்லிலயத்

தட்டழிசங்கஞ் சலஞ்சலந்தண்ணுமை  
 கட்டழியாப்பேரி கரதாளங் - கொட்டுங்  
 குடமுழவங்கொக்கரை கீணைகுழல்யா  
 ழிடமார்தடாரி படக - மிடவிய  
 மத்தளந்தூந்துபி வாய்ந்தமுருடிவற்றூ  
 லெத்திசைதோறு மெழுந்தியம்ப - வெரத்துடனே  
 மங்கலம்பாடுவார் வந்திறைஞ்சமல்லருங்  
 கிங்கரருமெங்குங் கிலுகிலுப்பத் - தங்கிய  
 வாரூமிருதுவும் யோகுமருந்தவமு  
 மாறாதமுத்தியாயு மந்திரமு - மீரூர்ந்த  
 காலங்கண்மூன்றுங் கணமுங்குணங்களும்  
 வாலகிலியரும் வந்தீண்டி - மேலை  
 யிமையோர்பெருமானே போற்றியெழில்சே  
 ருமையான்மணவாளா போற்றி - யெமையானுந்  
 தியாடிபோற்றி சிவனையடிபோற்றி  
 யீசனையெந்தா யிறைபோற்றி - ஆயசீர்ச்  
 சங்கரனேபோற்றி சடாமகுடத்தாய்போற்றி  
 பொங்கரவாபொன்னங் சுழல்போற்றி - யங்கொருநா  
 ளாயவிழுப்போ ரருச்சனனதாற்றற்குப்  
 பாசுபதமீந்த பதம்போற்றி - ஆய்  
 மலைமேலாய்போற்றி மயானத்தாய்வானோர்  
 தலைமேலாய்போற்றிதாள் போற்றி - நிலைபோற்றி  
 போற்றியெனப்பூமாரி பெய்துபுலன்கலங்க  
 நாற்றிசையுமெங்கு நலம்பெருக - வேற்றுக்  
 கொடியும்பதாகையுங் கொற்றக்குடையும்  
 வடிவுடையதொங்கலுஞ் சூழக் - கடிசமமும்  
 பூமாண்கருங்குழலா ருள்ளம்புதிதுண்பான்  
 வாமானவீசன் வரும்போழ்திற் - சேமேலே

குழாங்கள்.

வாமானவீசன் மறுவில்சீர்வானவர்தங்  
 கோமான்படைமுழக்கங் கேட்டலுமே - ஆமாண்பில்

வானநீர்தாங்கி மறையோம்பிவான்பிறையோ  
 ழினமில்சூல முடையவா - யீனமிலா  
 வெள்ளையணிதலால் வேழத்துரிபோர்த்த  
 வள்ளலேபோலும் வடிவுடைய - வொள்ளிய  
 மாடநடுவின் மலராரமளியே  
 கூடியபோர்க்கள மாக்குறித்துக் - கேழில்  
 சிலம்புபறையாகச் சேயரிக்கணம்பா  
 கிலங்குகொடும்புருவம் வில்லா - நலந்திகழும்  
 கூழைபின்றழ வனையார்ப்பக்கைபோந்து  
 கேழ்கிளருமல்குலாந் தேருந்திச் - சூழொளிய  
 கொங்கைமாப்பொங்கக் கொழுநர்மனங்கவர  
 வங்கம்பொருதசைந்த வாயிழையார் - செங்கேழற்  
 பொற்கலசத்துள்ளான் மணிநீர்முகஞ்சேர்த்தி  
 நற்பெருங்கோல மிகப்புனைந்து - பொற்புடைய  
 பேதைமுதலாகப் பேரிளம்பெண்ணீரக  
 மாதரவர்சேர மகிழ்ந்தீண்டிச் - சோதிசேர்  
 சூளிகையுஞ்சூட்டுஞ் சூளிகையுஞ்சுட்டிகையும்  
 வாளிகையும்பொற்றேடு மின்விலக - மாளிகையின்  
 மேலேறிநின்று தொழுவார்துயர்கொண்டு  
 மாலேறிநின்று மயங்குவார் - நூலேறு  
 தாமமேதந்து சடாதாரிநல்கானேல்  
 யாமமேலெம்மையடுமென்பார் - காமவே  
 ளாமென்பாரன்றென்பா ரையுறுவார்கையெறிவார்  
 தாமுன்னைநானேடு சங்கிழப்பார் - பூமன்னும்  
 பொன்னரிமாலையைப் பூண்பாரப்பூண்கொண்டு  
 துன்னரிமாலையாச் சூட்டுவார் - முன்ன  
 மொருகணைமுதிவிட் டொன்றெழுதாதோடித்  
 தெருவம்புகுவார் திகைப்பா - ரருகிருந்த  
 கண்ணாடிமேற்பஞ்சு பெய்வார்கிளியென்று  
 பண்ணாடிச்சொற்பந்துக் குற்றுரைப்பா - ரண்ணன்மேற்  
 கண்ணெனனுமாசாலங் கோலிக்கருங்குழலார்  
 தண்ணநிறைத்தா டிறந்திட்டா - ரொண்ணிறத்த

பேதை.

பேதைப்பருவம் பிழையாதாள்வெண்மணலாற்  
 னூதைச்சிறுசோ றடுதொழிலா - டிதி  
 லிடையாலுமெக்கழுத்த மாட்டாணலஞ்சே  
 ருடையாலுமுள்ளுருக்க கில்லா - ணடையாலுங்  
 கௌவைநோய்காணையரைச் செய்யாள்கதிர்முலை  
 ளெவ்வநோய்செய்யுற் தொழில்பூணை - செவ்வனேர்  
 நோக்கிலுநோய்நோக்க நோக்காடன்செவ்வாயின்  
 வாக்கும்பிறர்மனத்தை வஞ்சியாள் - பூக்குழலும்  
 பாடவந்தோன்ற முடியாளிளவேய்த்தோ  
 ளாடவர்தம்மை யயர்வுசெய்யா - ண்டோறு  
 மொன்றுரைத்தொன்றுன்னி யொன்றுசெய்தொன்றின்கட்  
 சென்றமனத்தனளாஞ் சேயிழையா - ணன்றுகத்  
 தாலிகழுத்தணிந்து சந்தனத்தான்மெய்ப்பூசி  
 நீலவறுவை விரித்துடித்துக் - கோலஞ்சேர்  
 பந்தலின்பாவைகொண் டாடுமிப்பாவைக்குத்  
 தந்தையாரென்றொருத்தி தான்வினவ - வந்தமில்சீ  
 ரீசனெரியாடி யென்னவவணையோர்  
 காய்சினமால்விடைமேற் கண்ணுற்றுத் - தாய்சொன்ன  
 விக்கணக்குநோக்கா ளிவள்போல்வாள்காமனூ  
 னற்கணக்கினமேற்சிறிதே நாட்செய்தாள் - பொற்புடைய

பெதும்பை.

பேரொளிசேர்காட்சிப் பெதும்பைப்பிராயத்தாள்  
 காரொளிசேர்மஞ்ஞைக் கவினியலாள் - சீரொரிய  
 தாமரையொன்றி னிரண்டுகுழையிரண்டு  
 காமருவுகண்டையோர் செந்தொண்டை - னாமருவு  
 முத்தமுரிவெஞ் சினைசட்டிசெம்பவளம்  
 வைத்ததுபோலு மதிமுகத்தா - ளொத்தமைந்த  
 கங்கணஞ்சேர்ந்திலங்கு கையாள்கதிர்மணியின்  
 கிங்கிண்சேர்ந்த திருந்தடியா - ளொண்கேழ

லந்துகில் சூழ்ந்தசைந்த வல்குலாளாய்பொதியிற்  
 சந்தனந்தோய்ந்த தடந்தோளாள் - வந்து  
 திடரிட்டதிண்வரைக்கண் செய்தமுலையாள்  
 உடல்பட்டவின்னமுத மன்னாண் - மடல்பட்ட  
 மாலைவளாய குழலாண்மணநாறு  
 சோலையிளங்கிளிபோற் றாமொழியாள் - சாலவும்  
 வஞ்சனைசெய்து மனங்கவரும்வாட்கண்ணுக்  
 கஞ்சனத்தையிட்டங் கழகாக்கி - யெஞ்சா  
 மணியாரம்பூண்டாழி மெல்விரலிற்சேர்த்தி  
 யணியார்வளைதோண்மேன் மின்ன - மணியார்த்த  
 தூவெண்மணற்கொண்டு தோழியருந்தானுமாய்க்  
 காமனுருவம் வரவெழுதிக் - காமன்  
 கருப்புச்சிலையு மலரம்புந்தேரு  
 மொருப்பட்டுடனெழுதும் போழ்தில் - விருப்பூருந்  
 தேனமருங்கொன்றையந்தார்த் தீர்த்தன்சிவலோகன்  
 வானமாலேற்றின்மேல் வந்தணையுத் - தானமா  
 நன்றிவாரசொன்ன நலந்தோற்றுநாண்டோற்று  
 நின்றறிவுதோற்று நிறைதோற்று - நன்றாகத்  
 கைவண்டுங்கண்வண்டு மோடக்கலையோட  
 நெய்விண்டபூங்குழலா ணீன்றெழுழிந்தாண் - மொய்கொண்ட

மங்கை.

மங்கையிடங்கடவா மாண்பினுள்வானிழிந்த  
 கங்கைச்சுழியணைய வந்தியா - டங்கிய  
 வங்கைகமல மடிகமலமாடோக்கி  
 கொங்கைகமல முகங்கமலம் - பொங்கெழிலா  
 றீட்டிடையும்வஞ்சி யிரும்பனைத்தோள்வேயெழிலார்  
 பட்டுடையவல்குலுந்தேர்த் தட்டு - மட்டுவிரி  
 கூந்தலறல்பவளஞ் செய்யவாயவ்வாயி  
 லேயந்தமணிமுறுவ லின்முத்தம் - வாய்ந்தசீர்  
 வண்டுவளாய வளர்வாசிகைகூட்டிக்  
 சண்டிகமுத்திற் கவின்சேர்த்திக் - குண்டலங்கள்

காதுக்கணிந்து கனமேகலைதிருத்தித்  
 தீதில்செழுங்கோலஞ் சித்திரித்து - மாதரான்  
 பொற்கூட்டிற் பூவையை வாங்கியதனோடுஞ்  
 சொற்கோட்டிக்கொண்டிருந்த வேல்வைக்க - ணற்கோட்டு  
 வெள்ளிலிவங்கன்மேல் வீற்றிருந்தருயிறுபோ  
 லொள்ளியமால்விடையை மேல்கொண்டு - தெள்ளியநீர்  
 தாமுஞ்சடையான் சடாமகுடந்தோன்றுதலும்  
 வாழுமேமம்மர் மனத்தளாய்ச் - சூழொளியான்  
 றூர்நோக்குந்தன்றரு நோக்குமவனுடைய  
 வோர்நோக்குந்தன்ன தெழினோக்கும் - பேரருளான்  
 ருணோக்குந்தன்றேளு நோக்குமவன்மார்பி  
 னீனோக்கம்வைத்து நெடிதுயிர்த்து - நாணோக்கா  
 துள்ளமுருக வொழியாதவேட்கையாம்  
 வெள்ளத்திடையமுந்தி வெய்துயிர்த்தா - ளொள்ளிய

மடந்தை

தீர்தமிழின்றெய்வ வடிவாடிருந்தியசீர்  
 வாய்ந்தமடந்தைப் பிராயத்தா - ளேய்ந்தசீ  
 ரீசன்சிலையு மெழில்வான்பவளமுஞ்  
 சேய்வலங்கைவேலுந் திரண்முத்தும் - பாசிலைய  
 வஞ்சியும்வேயும் வளர்தாமரைமொட்டு  
 மஞ்சில்வருமாமழிபோள் மண்டலமு - மெஞ்சாப்  
 புருவமுஞ்செவ்வாயுங் கண்ணுமெயிறு  
 முருவதுசப்பு மென்றேளு - மருவினிய  
 கொங்கையும்வாண்முகமு மாக்கொண்டாள்கோலஞ்சேர்  
 பங்கயப்போதனைய சேவடியா - ளொண்கேழல்  
 வாழைத்தண்டன்ன குறங்கினுள்வாய்த்தசீ  
 ராழித்தேர்த்தட்டனைய வல்குலா - னாழித்  
 திருமதியமற்றென்ற மென்றுமுகத்தை  
 யுருவடையநாண்மீன்சூழந் தாற்போற் - பெருகொளிய  
 முத்தாரங்கண்டந் தணீர்தாளாணிகலங்கண்  
 மொய்த்தாரவாழ் மிகப்பெருகு - வித்தகத்தாற்

கள்ளங்கடாமுங் கலவையுங்கைபோந்திட்  
 றிள்ளும்புறமுஞ் செறிவமைத்துத் - தெள்ளொளிய  
 காளிங்கஞ்சோதி கிடப்பத்தொடுத்தமைத்த  
 தாளிம்பத்தாம றுதல்சேர்த்தித் - தோளெங்குந்  
 தண்ணறுஞ்சந்தனங்கொண் டப்பிச்சகிர்சாந்தை  
 வண்ணம்பெறமிசையே மட்டித்தாங் - கொண்ணுதலா  
 டன்னமர்தோழியர்கள் சூழ்த்தவிசேறிப்  
 பின்னுமோர்காமரம் யாழமைத்து - மன்னு  
 விடவண்ணக்கண்டத்து வேதியன்மேலிட்ட  
 மடல்வண்ணம்பாடும் பொழுதீண் - டடல்வல்ல  
 வேல்வல்லான்விலவல்லான் மெல்லியலார்க்கெஞ்ஞான் று  
 மால்வல்லானூர்கின்ற மால்விடையின் - கோல  
 மணியேறுகேட்டாங்கு நோக்குவாள்சால  
 வணியேறுதோளானைக் கண்டாங் - கணியாரந்த  
 கோட்டியொழிய வெழுந்துருழைமுகத்தைக்  
 கோட்டிமுதல்சிவப்ப வாய்துலக்கி - நாட்டார்க்  
 ளெல்லாருங்கண்டா ரொணக்கடவுளிங்காய  
 நல்லாய்படுமேற்.படுமென்று - மெல்லவே  
 செல்லலுறுஞ்சரணங் கம்பிக்குந்தன்னுறுநோய்  
 சொல்லலுறுஞ்சொல்லி முடைசெறிக்கு - நல்லாகங்  
 காணலுறுங்கண்க ணீர்மல்குங்காண்பார்முன்  
 னுணலுறுநெஞ்ச மொட்டாது - பூணுகம்  
 புல்லலுறுமண்ணல்கை வாரானென்றிவ்வகையே  
 யல்லலுறுமமுந்து மாழ்துயரான் - மெல்லியலா  
 டன்னுருவம்பூங்கொன்றைத் தார்கொள்ளத்தான்கொன்றைப்.  
 பொன்னுருவங்கொண்டு புலம்புற்றாள் - பின்னொருத்தி

அரிவை.

செங்கேழற்றுமரைபோல் சீறடியாடதிலா  
 வங்கேழரிவைப் பிராயத்தா - ளொண்கேழற்  
 திங்களுந்தாரகையும் வில்லுஞ்செழும்புயலுந்

தங்கொளிசேர்செவ்வாயு முண்மையாற் - பொங்கொளிசேர்  
 மின்னூர்வான்காட்டு முகவொளியாண்மெய்ம்மையே  
 தன்னுவாரில்லாத் தகைமையா - னெந்நாளு  
 மில்லாகாயெல்லாரு மெள்குவார்செவ்வகா  
 யெல்லாருஞ்செய்வர் சிறப்பென்னுஞ் - சொல்லாலே  
 யல்குற்ருமேகலையைச் சூழ்ந்தாளணிமுலைமேன்  
 மல்கியசாந்தொடு பூண்புனைந்து - நல்கு  
 ரிடையிடையேயுள்ளுருகக் கண்டாளழிலார்  
 நடைபெடையன்னத்தை வென்றா - ளடியிணைமேற்  
 பாடகங்கொண்டு பரிசமைத்தாள்பன்மணிசேர்  
 சூடசமுன்கை தொடர்வித்தாள் - கேடில்கீர்ப்  
 பொன்னரிமாலை தலைக்கணிந்துபூண்கொண்டு  
 மன்னுங்கழுத்தை மகிழ்வித்தாள் - பொன்னனா  
 ளின்னிசைவீணையை வாங்கியிமையவர்த்  
 மண்ணன்மேற்றூனிட்ட வாசையான் - முன்னமே  
 பாடறொடங்கும் பொழுதிற்பரஞ்சோதி  
 கேடிலாமால்விடைமேற் றூன்றுதலுங் - கூடிய  
 வின்னிசையுமிப்பிறப்பும் பேணுமிருந்தமிழு  
 மன்னியவீணையையுங் கைவிட்டுப் - பொன்னணையீ  
 ரின்றன்றேகாண்ப தெழினலங்கொள்ளேனே  
 னன்றன்றேபெண்மை நமக்கென்று - சென்றவன்ற  
 னெண்காபமாடு மொளிவாண்முகத்தீரண்டு  
 கண்களபமாடுவபோற் கட்டுகாத்து - மொண்கேழற்  
 கூந்தலவிழ்க்கு முடிக்குங்கலைதிருத்துஞ்  
 சாந்தந்திமிரு முலையார்க்கும் - பூந்துகலைச்  
 சூழாமலிழ்க்கூற் தொழுமழுஞ்சோர்துயருந்  
 ருழுமழுந்து மயர்வுயிர்க்குஞ் - சூழொளிய  
 வங்கைவளைதொழுது காத்தாள்கலைகாவா  
 னங்கையிவளு நலந்தோற்றா - ளங்கொருத்தி

தெரிவை.

யாராவமுத மவயவம்பெற்றனைய  
 சீரார்தெரிவைப் பிராயத்தா - ளோரா



மருளோசையின்மழலை வாய்ச்சொலாலென்று  
 மிருடர்புலரியே யொப்பா - ளருளாலே  
 வெப்பமினையவர்கட் காக்குதலாலுச்சியோ  
 டொப்பமையக்கொள்ளு முருவத்தாள் - வெப்பந்தீர்ந  
 தந்தளிர்போற்சேவடியு மங்கையஞ்செம்மையா  
 லந்திவான்காட்டு மழகினை - ளந்தமில்  
 சீரார்முகமதிய மாதலாற்சேயிழையா  
 ளேராரிவி னெழில்சொண்டாள் - சீராருங்  
 கண்ணர்பயோதரமு துண்ணிடையுமுண்டையாற்  
 றண்ணிளங்காரின் சலிகொண்டாள் - வண்ணஞ்சேர்  
 மாந்தளிர்மேனி முருக்கிதழ்வாயாதலால்  
 வாயந்தவிளவேனில் வண்மையான் - மாந்த  
 ரறிவுடையீர்நின்றுமின்க ளல்லார்போமென்று  
 பறையறையபோலுஞ் சிலம்பு - முறைமையார்  
 சீரார்நிருந்தடிமேற் சேர்த்தினுடேரல்கு  
 லோராதகல லுறாதென்று - சீராலே  
 யந்துகிலுமேகலையுஞ் சூழ்ந்தாளணிமுலைகண்  
 மைந்தர்மனங்கவரு மென்பதனை - மூந்துறவே  
 பூங்கச்சிலைடையப் பூட்டுநீஇப்பொற்றொடியாற்  
 காம்பொத்ததோளிணையைக் காப்பேவி - வாயந்தசீர்  
 நற்கமுத்தைநல்லாரத் தான்மறைத்துக்காதுக்கு  
 விற்பகருங்குண்டலங்கண் மேவுவித்து - மைப்பகருங்  
 காவியங்கண்ணைக் கதந்தணிப்பாள்போலத்தன்  
 றுவியவஞ்சனத்தை முன்னூட்டி - யாவகாயு  
 மாகுலமாக்கு மாகுலமாநாள்  
 கோகிலமும்போலுங் குணத்தினை - ளாகிப்  
 பலகருதிக்கட்டிக் கரியவாய்க்கோடி  
 யலர்சமந்துகழைய வாகிக் - கலைகரந்  
 துள்யாதுமின்றிப் புறங்கழந்துகிழ்தாழ்ந்து  
 கள்ளாவிநாதுங் கருங்குழலா - டெள்ளொளிய  
 செங்கமுநீர்ப்பட்டுத்துச் செங்குங்குமமெழுதி  
 யங்கமுநீர்த்தாம துதல்சேர்த்திப் - பொங்கெழிலார்

பொற்கவற்றின்வெள்ளிப் பலசைமணிச்சூது  
 நற்கமையநாட்டிப் பொரும்பொழுதில் - விற்பகிருந்  
 தோளானிலேபேறு தோற்றங்கோடாய்கின்ற  
 தாளான்சடாமகுடந் தோன்றுதலுங் - கேளாய  
 நாணூர்நடக்க நலத்தார்க்கிடையில்லை  
 யேணூரொழிக வெழிலொழிக - பேணுங்  
 குலத்தாரகன்றிக குற்றத்தார்வம்மி  
 னலத்தீர்நினைமினீ ரென்று - சொலற்கரிய  
 தேவாதிதேவன் சிவனாயிற்றேன்கொன்றைப்  
 பூவாரலங்கலருளாது - போவானேற்  
 கண்டாலறிவனெனச்சொல்லிக்கைசோர்ந்து  
 வண்டார்பூங்கோதை வளந்தோற்று - ளொண்டாய  
 பேரிளம்பெண்.

பெண்ணரசாய்த்தோன்றிய பேரிளம்பெண்மையாள்  
 பண்ணமருமின்சொற் பீணிமொழியாண் - மண்ணின்டேத்  
 கண்டுக்கேட்டுவிடீர்த் துற்றறியுமைம்புலனு  
 மொண்டொடிகண்ணே யுளவென்று - பண்டையோர்  
 கட்டுகாயைமேம்படுத்தாள் கண்ணடிமண்டலம்போல்  
 விட்டிலங்குநல்லுகிர்சேர் மெல்விரலாள் - கட்டரவ  
 மஞ்சப்பரந்தகன்ற வல்குலாளாய்நலத்த  
 வஞ்சிக்கொடிதுடங்கு நுண்ணிடையா - ளெஞ்சாத  
 பொற்செப்பிரண்டு முகடுமணியழுத்தி  
 வைத்தனபோல வளர்ந்தேந்தி - யொத்துச்  
 சணங்குந்திதலையுஞ் சூழ்போந்துகண்டார்க்  
 கணங்குமுதமுமாய்த் தோன்றி - யிணங்கொத்த  
 கொங்கையாள்கோலங்கட் கெல்லாமோர்கோலமா  
 நங்கையாணுகிளவேய்த் தோளின - ளங்கையாற்  
 காந்தட்குலம்பழித்தாள் காமவேள்காதலாள்  
 சாந்தயிலங்கு மகலத்தாள் - வாய்ந்துடனே  
 யேய்ந்தகுவித்த பொன்மெறித்திடுபா  
 தேய்ந்துதுடித்த செழும்பவளங் - காய்ந்திலங்கி

முத்தமுந்தேனும் பொதிந்துமுனிவராயுஞ்  
 சித்தந்திறைகொள்ளுஞ் செவ்வாயா - ளொத்து  
 வரிகிடந்தஞ்சன மாடிமணிக  
 னுருவநடுவுடைய வாசிப் - பெருகிய  
 தண்ணங்கயலுஞ் சலஞ்சலமுந்தோன்றுதலால்  
 வண்ணங்கடலனைய வாட்கண்ணா - ளொண்ணிறத்த  
 குண்டலஞ்சேர்காதினாள் கோலக்குளிர்மதிய  
 மண்டலமேபோலு மதிமுகத்தாள் - வண்டலம்ப  
 யோசனைநாறு குழலாளொளிநுதன்மேல்  
 வாசிகைகொண்டு வடிவமைத்தாண் - மாசில்சீர்ப்  
 பாதாதிசேசம் பழிப்பிலாள்பாங்கமைந்த  
 சிதாரிகொண்டுதன் மெய்புகைத்தாண் - மாதாரந்த  
 பண்கவருஞ்சொல்லார்பல் லாண்டேத்தப்பாயொளிசேர்  
 வெண்கவரிவெள்ளத் திடையிருந்து - வெண்கேழற்  
 கண்ணவனையல்லது கர்ணசெவியவன  
 தெண்ணருஞ்சீரல்ல திசைகொள்ளா - வண்ணல்  
 கழலடியல்லது கைதொழாவஃதான்  
 ழழலங்கைக்கொண்டான்மாட் டன்பென் - நெழிலுடைய  
 வெண்பாவிரித்துரைக்கும் போழ்தில்விளங்கொளிசேர்  
 கண்பாவுநெற்றிக் கறைக்கண்டன் - விண்பா  
 லரியரணஞ்செற்றாங் கலைபுனலும்பாம்பும்  
 புரிசடைமேல்வைத்த புராண - னெரியிரவி  
 லாடுமிறைவ னமரர்குழாந்தற்குழ  
 மாடமறுகில் வரக்கண்டு - கேடில்சீர்  
 வண்ணச்சிலம்படி மாதரார்தாமுண்ட  
 கண்ணெச்சிலெம்மையே யூட்டுவா - னண்ணலே  
 வந்தாய்வளைகவர்ந்தாய் மாலுமருந்துயருந்  
 தந்தாயிதுவோ தகவென்று - நொந்தாள்போற்  
 கட்டுரைத்துக்கைசேரார் தகமுருகிமெய்வெளுத்து  
 மட்டிவரும்பூங்கோதை மால்கொண்டாள் - கொட்டிமைசேர்

பண்ணூருமின்சொற் பண்ப்பெருந்தோட்செந்துவர்வாய்ப்  
பெண்ணூரவாரம் பெரிதன்றே - விண்ணேங்கி  
மஞ்சடையுரீள்குடுமி வாணிலாகீற்றிருந்த  
செஞ்சடையான்போந்த தெரு.

---

பெண்ணீர்மைகாமின் பெருந்தோளிணைகாமி  
னுண்ணீர்மைமேகலையு முள்படுமின் - நெண்ணீரக்  
காரேறுகொன்றையந்தார்க் காவாலிகட்டங்க  
னாரேறுபோந்த துலா.

திருச்சிற்றம்பலம்.

---

இத்திருவுலா ஆதியுலாவெனவும் பெயர் பெறும்.

திருச்சிற்றம்பலம்.

நக்கிரதேவநாயனார்

அருள்செய்த

கைலைபாதிகாளத்திபாதிபந்தாதி.

சொல்லும்பொருளுமே தூத்திரிபுரெய்யுமா  
நல்லிடிஞ்சிலென்னுடைய நாவாகச் - சொல்லரிய  
வெண்பாவிளக்கா வியன்கயிலேமலிருந்த  
பெண்பாகர்க்கேற்றினேன் பெற்று. (க)

பெற்றபயனிதுவே யன்றேபிறந்தியான்  
கற்றவர்களேத்துஞ்சீர்க் காளத்திக் - கொற்றவர்க்குத்  
தோளாகத்தாடரவஞ் சூழ்ந்தணிந்தவம்மானுக்  
காளாகப்பெற்றே னடைந்து. (உ)

அடைந்துய்ம்மினம்மாளை யும்மாணிநனைக்  
குடைந்துண்ணவெண்ணியவெங் கூற்றங் - கடைந்துநுங்  
கண்ணுளேபார்க்கும் பொழுதுகயிலாயத்  
தண்ணலேகண்ட ரரன். (ஈ)

அரண்மொருமுன்று மாரழலாய்வீழ  
முரணம்புகோத்த முதல்வன் - சரணமே  
காணுமாலுற்றவன்றன் காளத்திகைதொழுது  
பேணுமாலுள்ளம் பெரிது. (ச)

பெரியவர்காணீரென் னுள்ளத்தின்பெற்றி  
தெரிவரியதேவாதி தேவன் - பெரிதுந்  
திருத்தக்கோரேத்துந் திருத்தக்கோரை  
யிருத்தத்தான்போந்த திடம். (ஊ)

இடப்பாகநீள்கோட் டிமவான்பயந்த  
மடப்பாவைதன்வடிவே யானால் - விடப்பாந்  
கருவடிசேர்வண்டத்தெங் காளத்தியாள்வாரச்  
கொருவடிவேயன்ற லுரு. (ஈ)

உருவுபலகொண் டினர்வரிதாய்கிற்ரு  
மொருவனொருபா லிருக்கை - மருவீனிய  
பூக்கையிற்கொண்டெப்பொழுதும் புத்தேளிர்வந்திறைஞ்சு  
மாக்கயிலையென்னு மலை. (௭)

மலைவரும்போல்வானவருந் தானவருமெல்லா  
மலைகடல்வாய்நஞ்செழல்கண் டஞ்சி - நிலைதளரக்  
கண்டமையாற்றண்சாரற் காளத்தியாள்வார்நஞ்  
சுண்டமையாலுண்டிவ் வலகு. (௮)

உலகமனைத்தினுக்கு மொண்ணுதன்மேலிட்ட  
திலகமெனப்பெறினுஞ் சீசீ - யிலகியசீ  
ரீசாதிருக்கயிலை யெம்பெருமானென்றென்றே  
பேசரதிருப்பார் பிறப்பு. (௯)

பிறப்புடையர்கற்றோர் பெருஞ்செவ்வர்மந்துஞ்  
சிறப்புடையராலுஞ் சீசீ - யிறப்பில்  
கடியார்நறுஞ்சோலைக் காளத்தியாள்வா  
ரடியாணாப்பேணு தவர். (௧௦)

அவரும்பிறந்தாராய்ப் போவார்கொலாவி  
யெவருந்தொழுதேத்து மெந்தை - சிவமன்னு  
தேக்குவார்சோலைத் திருக்கயிலையேத்தாதே  
போக்குவார்வாளா பொழுது. (௧௧)

வாளாபொழுது கழிக்கின்றார்மானுடவர்  
கேளார்கொலந்தோ கிறிபட்டார் - கீளாடை  
யண்ணற்கணுக்கராய்க் காளத்தியுண்ணின்ற  
கண்ணப்பராவார் கதை. (௧௨)

கதையிலேகேளீர் கயிலாயநோக்கிப்  
புதையிருட்கண்மாலோடும் போகிச் - சிதையாச்சீர்த்  
தீர்த்தன்பாற்பாடிபுதம் பெற்றுச்செருக்களத்திற்  
பார்த்தன்போர்வென்றிலனோ பண்டு. (௧௩)

பண்டுதொடங்கியும் பாவித்துநின் கழற்கே  
தொண்டுபடுவான் ரொடர்வேனைக் - கண்டுகொண்  
டாளத்தயாவுண்டோ வில்லையோசொல்லாயே  
காளத்தியாயுன் கருத்து.

(௧௬)

கருத்துக்குச்சேயையாய்க் காண்டக்கோர்காண்  
விருத்திதிருக்கயிலை யென்ற - லொருத்த  
ரறிவானுறுவார்க் கறியுமாறுண்டோ  
நெறிவார்சடையாய் நிலை.

(௧௭)

நிலையில்பிறவி நெடுஞ்சுழியிற்பட்டுத்  
தலைவதமொறு கின்றேன் - ரொலைவின்றிப்  
பேரந்தேறக்கைதாராய் காளத்திப்புத்தேளிர்  
வேந்தேயிப்பாசத்தை விட்டு.

(௧௮)

பாசத்தைவிட்டுநின் பாதத்தின்கீழேயென்  
னேசத்தைவைக்க நினைகண்டாய் - பாசத்தை  
நீக்குமாவல்ல கயிலாயநீயென்னைக்  
காக்குமாறித்தனையே காண்.

(௧௯)

காணதலக்கின்றார் வானோர்கள்காளத்திப்  
பூரைமார்பன்றன் பொற்பாத - நாணதே  
கண்டிடுவான்யானிருந்தேன் காணீர்கடனஞ்சை  
யுண்டிடுவான்றன்னை யொருங்கு.

(௨௦)

ஒருங்காதுடனேநின் ரேரைவரெம்மை  
நெருங்காமனித்த மொருகா - நெருங்கிக்  
கருங்கலோங்கும்பற் கயிலாயமேயான்  
வருங்கொலோரம்பான் மதித்து.

(௨௧)

நம்பான்மதித்துறையுங் காளத்திரண்ணாதே  
வம்பார்மலர்தாய் வணங்காதே - நம்பாநின்  
சீலங்களேத்தாதே தீவினையென்யானிருந்தேன்  
காலங்கள்போன கழிந்து.

(௨௨)

கழிந்தகழிகிடாய் நெஞ்சேகழியா  
தொழிந்தநான்மேற்பட் டியர்ந்தோர் - மொழிந்தசீர்க்  
கண்ணுதலானெந்தை கயிலாயமால்வரையே  
நண்ணுதலாநன்மை நமக்கு. (௨௧)

நமக்கிசைந்தவாநாமு மேத்தினுனம்பர்  
சமக்கழகுதாமே யறிவ - ரமைப்பொதும்பிற்  
கல்லவாரீட்டுவிக்க காளத்தியாள்வாரா  
வல்லவாநெஞ்சமே வாழ்த்து. (௨௨)

வாழ்த்துவாய்வாழ்த்தா தொழிவாய்மறுசுழியிட்  
டாழ்த்துவாய்ஹேநிவாய் நீயன்றே - யாழ்த்தகைய  
வண்டார்பொழிற்கயிலை வாழ்கென்றிருப்பதே  
கண்டாயடியேன் கடன். (௨௩)

கடநாகமூடாடுங் காளத்திக்கோணைக்  
கடனாகக்கைதொழுவார்க் கிலை - யிடநாடி  
யிந்நாட்டிழ்க்கேவந்திங் கீண்டிற்றுக்கொண்டுபோ  
யந்நாட்டிலுண்டுமூலு மாறு. (௨௪)

மாறிப்பிறந்து வழியிடையாற்றிடை  
யேறியிழியு மிதுவல்லாற் - தேறித்  
திருக்கயிலையேத்தீரோற் சேமத்தாலயார்க்கு  
மிருக்கையிலைக்கண்டி ரினிது. (௨௫)

இனிதேபிறவி யினமரங்களேறிக்  
கனிதேர்கடுவன்க டம்மின் - முனிவாய்ப்  
பிணங்கிவருந்தண்சாரற் காளத்திபேணி  
வணங்கவல்லராயின் மகிழ்ந்து. (௨௬)

மகிழ்ந்தலரும்வண்கொன்றை மேலேமனமாய்  
நெகிழ்ந்துநெகிழ்ந்துள்ளே நெக்குத் - திகழ்ந்திலங்கும்  
விண்ணிறங்காவோங்கும் வியன்கயிலைமேயாயென்  
பெண்ணுறங்காளென்செய்கேன் பேசு. (௨௭)



பேசும்பரிசறியாள் பேதைபிறர்க்கெல்லா  
மேசும்பரிசான னேபாவ - மாசுணைநீர்க்  
சாம்பையலைத்தாலிக்குங் காளத்தியென்றென்று  
பும்பசுலைமெய்ம்முழு தம் போர்த்து.

(௨௮)

போர்த்தகனிற்றுரியும் பூண்டபொறியரவுந்  
தீர்த்தமகனிருந்த செஞ்சடையு - மூர்த்தி  
குயிலாயமென்மொழியாள் கூறாயவாறுங்  
கயிலாயாயான்காணக் காட்டு.

(௨௯)

காட்டினடமாடிக் கங்காளராகிப்போய்  
நாட்டிற்பலிதிரிந்து நாடோறு - மோட்டுண்பா  
ரானுமென்கொலோ காளத்தியுள்வாரா  
வானோர்வணங்குமா வந்து.

(௩0)

வந்தமரரேத்து மடைகூழும்வார்சடைமேற்  
கொந்தவிழுமாலை கொடுத்தார்கொல் - வந்தித்து  
வாலுகுத்தவண்கயிலைக் கோனூர்தம்மாமுடிமேற்  
பாலுகுத்தமாணிக்குப் பண்டு.

(௩௧)

பண்டிதுவேயன்றுகிற் கேளீர்கொல்பல்சருகு  
கொண்டிலிங்கத்தும்பினூற் கூட்டிழைப்பக் - கண்டு  
நலந்திக்கெலாமேத்துங் காளத்திராதர்  
நிலந்திக்குச்செய்த சிறப்பு.

(௩௨)

செய்தசிறப்பெண்ணி லெங்குலக்குஞ்சென்றடைந்து  
கைதொழுவார்க்கெங்கள் கயிலாயர் - ரொய்தளவிற  
காலற்காய்ந்தாரன்றே காணீர்கழறொழுத  
பாலற்காயன்று பரிந்து.

(௩௩)

பரிந்துரைப்பார்சொற்கேளா னெம்பெருமான்பாதம்  
பிரிந்திருக்ககில்லாமை பேசும் - புரிந்தமரர்  
நாதாவாகாளத்தி நம்பாவாவென்றென்று  
மாதாவாவுற்ற மயல்.

(௩௪)

மபலைத்தவிர்க்கரி வாராயொருமூன்  
றெயிலைப்பொடியாக வெய்தாய் - கயிலைப்  
பருப்பதவாரின்னுடைய பாதத்தின்கீழே  
யிருப்பதவாவுற்ற ளிவள்.

(௩௫)

இவ ளுக்குகல்லவா றெண்ணுதிரோலின்றே  
தவளப்பொடியிவண்மேற் சாத்தி - யிவ ளுக்குக்  
காட்டுமின்கள்காளத்தி காட்டிக்கமழ்கொன்றை  
சூட்டுமின்கடூரற் துயர்.

(௩௬)

துயர்க்கெலாங்கூடாய தோற்றூரம்பைபுக்கு  
மயக்கிவழிகாண மாட்டேன் - வியற்கொடும்போ  
ரேற்றானேவண்கயிலை யெம்மானேயென்கொலோ  
மேற்றானிதற்கு விளைவு.

(௩௭)

விளைபும்வினையரின் வெய்யவிடத்தைக்  
களைமினோகாளத்தி யாள்வார் - வளைவி  
நிருந்தியசீர்சன் நிருநாமமென்னு  
மருந்தினைநீர்வாயிலே வைத்து.

(௩௮)

வாயிலேவைக்கு மளவின்மருந்தாதித்  
தீயபிறவிரோய் தீர்க்குமே - தூயவே  
கம்பெருமாதேவியொடு மன்னுகயிலாயத்  
தெம்பெருமானோரஞ் செழுத்து.

(௩௯)

அஞ்செழுத்துங்கண்ட ரருமறைகளாவனவு  
மஞ்செழுத்துங்கற்க வணித்தாரு - நஞ்சலித்த  
காளத்தியார்பார்க்குங் காண்டற்கரிதாய்ப்போய்  
நீளத்தேநின்ற நெறி.

(௪௦)

நெறிவார்சடையாய் நிலையின்மைநீயொன்  
றறியாய்கொலந்தோ வடர்ந்தா - னெறியிற்  
களைத்தருவிதூங்குங் கயிலாயாநின்னை  
நினைத்தருவிண்சோர நின்ற.

(௪௧)

நின்றும்புருந்தும் கிடந்தருநடந்தும்பா  
மென்றுநினைந்தாலு மென்மொலோ - சென்றுதன்  
முள்வானவரிறைஞ்சுந் தண்சாரற்காளத்தி  
யாள்வானருளாத வாறு. (ச௨)

அருளாதவாறுண்டே யார்க்கேனுமாக  
விருளார்கறைமிடற்றெம் மீசன் - பொருளாய்ந்து  
மெய்ம்மையேயுன்னில் வியன்கயிலைமேயான்வந்  
தீம்மையேதீர்க்கு மிடர். (ச௩)

இடீர்ருமக்கோ ரிடநாடிக்கொண்டு  
நடவீரோகாலத்தா னாங்கள் - கடல்வாய்க்  
கருப்பட்டோங்கொண்முகில்சேர் காளத்திகாண்  
வொருப்பட்டோங்கண்டீ ருணர்ந்து. (ச௪)

உணருங்காலொன்றை யுருத்தெரியக்காட்டாய்  
புணருங்காலாரமுதே போன்று - மிணரிற்  
கனியவாஞ்சோலைக் கவிலாயமேயா  
யினியவாகாணின் னியல்பு. (ச௫)

நின்னியல்பையாரே யறிவார்நினையுங்கான்  
மன்னியசீர்க்காளத்தி மன்னவனே - நின்னில்  
வெளிப்படுவதேழீலகு மீண்டேயொருகா  
லொளிப்பதுவுமாணு லுரை. (ச௬)

உரையும்பொருளு முடலுமுயிரும்  
விராயுமலரும்போல் விம்மிப் - புரையின்றிச்  
சென்றவாரேருங்குந் திருக்கயிலையெம்பெருமா  
னின்றவாறெங்கு நிறைந்து. (ச௭)

நிறைந்தெங்குநீயேயாய் நின்றாலுமொன்றின்  
மறைந்தைம்புலன்காண வாராய் - சிறந்த  
கணியாருந்தண்சாரற் காளத்தியாள்வாய்  
பணியாயாலென்முன் பரிசு. (ச௮)

பரிசுறியேன்பற்றிலேன் கற்றிலேன்முற்றுங்  
கரியுரியான்பாதமே கண்டாய் - திரியும்  
புறமாளச்செற்றவனே பொற்கயிலைமன்னும்  
பரமாவடியேற்குப் பற்று. (௭௧)

பற்றுவானெவ்வுயிர்க்கு மெந்தைபசுபதியே  
முற்றுவெண்டிங்கண் முளைசூடி - வற்றுவாங்  
கங்கைசேர்செஞ்சடையான் காளத்தியுண்ணின்ற  
மங்கைசேர்பாடித்து மன். (௭௨)

மன்னுகயிலாயா மாமுத்தமாணிக்கம்  
பொன்னுமாக்கொண்டு பூணதே - யெந்நாளு  
பின்செய்வார்செஞ்சடையாய் வெள்ளெலும்புபூண்கின்ற  
பிதன்செய்வானெந்தா யியம்பி. (௭௩)

இயம்பாய்மடநெஞ்சே யேனோர்பாலென்ன  
பயம்பார்த்துப்பற்றுவா னுற்றாய் - புயம்பாம்பா  
லார்த்தானேகாளத்தி யம்மானெயென்றென்றே  
யேத்தாதேவாளா விருந்து. (௭௪)

இருந்தவாகாணீ ரிதுவென்னமாய  
மருந்தண்கயிலாயத் தண்ணல் - வருந்திப்போய்த்  
தானூம்பிச்சை புகும்போலுந்தன்னடியார்  
வானூளமண்ணுள வைத்து. (௭௫)

வைத்தவிருந்தியே யென்னுடையவாழ்முதலே  
நித்திலமேகாளத்தி நீள்சடலோ - மொய்த்தொளிசே  
ரக்காலத்தாசை யடிநாயென்காணுங்கா  
லெக்காலத்தெப்பிறவி யான். (௭௬)

யானென்றுந்தானென் றிரண்டில்லையென்பதனை  
யானென்றுங்கொண்டிருப்ப னூணலுந் - தேனுண்  
டளிகடாம்பாடு மகன்கயிலமேயான்  
றெளிகொடான்மாயங்கள் செய்து. (௭௭)

மாயங்கன்செய்வதவர் சொன்னவழிநின்று  
காயங்கொண்டாடல் கணக்கன்று - காயமே  
நின்பதன்றாதலாற் காளத்திரின்மலர்சீர்  
உற்பதேசண்டிற் கணக்கு.

(௫௬)

கணக்கிட்டுக்கொண்டிருந்து காலனார்மம்மை  
வணக்கிலைப்படா முன்னம் - பிணக்கின்றிக்  
காலனாரொட்டு - கயிலாயமேவியநற்  
சூலத்தான்பாதற் தொழு.

(௫௭)

தொழுவாள்பெருளோதன் றோள்வளையுந்தோற்றூண்  
மழுவாளன்காளத்தி வாழ்த்தி - யெழுவா  
ணையாமலர்க்கொன்றை நம்முன்னோடாகிட  
பெறுமாறுகாணீரென் பெண்.

(௫௮)

பெண்ணின்றயலார்முன் பேதைபிறைசூடி  
கண்ணின்றறெற்றிக் கயிலைக்கோ - னுண்ணின்ற  
காமந்தான்மீதுர ரைவாட்குண்கார்க்கொன்றைத்  
தாமந்தாமந்திவளைச் சார்ந்து.

(௫௯)

சார்ந்தாகாயெவ்விடத்துங் காப்பனவுஞ்சார்ந்தன்பு  
கூர்ந்தார்க்குமுத்தி கொடுப்பனவுங் - கூர்ந்துள்ளொ  
மூளத்தியாணிப்பார் முன்வந்துநிற்பனவுங்  
காளத்தியார்ஊங் கழல்.

(௬௦)

தங்கழல்களார்ப்ப விளக்குச்சலன்சலனென்  
றங்கழல்களார்ப்ப வனலேந்திப் - பொங்ககலத்  
தார்த்தாடரவ மகன்கயிலைமேயாய்நீ  
கூத்தாடன்மேவியவா கூறு.

(௬௧)

கூறய்நின்பொன்வாயாற் கோலக்கிறுகிளியே  
வேறாகவந்திருந்து மெல்லெனவே - நீரூவு  
மஞ்சடையுநீர்க்குமி வாளுருவிக்காளத்திச்  
செஞ்சடைபெய்மீசன் நிரம்.

(௬௨)

ஈசன் நிறமேநினைந்துருகு மெம்மைப்போன்  
மாசினிறத்த மடக்குருகே - கூசி  
யிருத்தியாய்நீயு மிருங்கயிலைமேயாற்  
கருத்தியாய்க்காமுற்ற யாம்.

(கூஉ)

காமுற்றயாமன்றே காளத்தியான்கழற்கே  
யாமுற்றதுற்ற யிருங்கடலே - யாமத்து  
ஞாலத்துயிரொல்லாங் கண்டுஞ்சநள்ளிருள்கூர்  
காலத்துந்நுஞ்சாதுன் கண்.

(கூச)

கண்ணுங்கருத்துங் கயிலாயயோயெமக்கென்  
றெண்ணியிருப்பன்யா நெப்பொழுது - நண்ணும்  
பொறியாடரவசைத்த பூதப்படையா  
ரறியார்கொனெஞ்சே யவர்.

(கூடு)

நெஞ்சேயவர்கண்டாய் நெநோநினைவாரை  
யஞ்சேலென்றாட்கொண்டருள்செய்வார் - நஞ்சேயுங்  
கண்டத்தார்காளத்தி யாள்வார்கழல்கண்ட  
ரண்டத்தார்கூடு மலர்.

(கூஎ)

ஆலரோனெடுமா மமரர்கோன்மற்றும்  
பலராய்ப்படைத்தகுகாத் தாண்டு - புலர்காலத்  
தொன்றாடிமீண்டு பலவாகிநிற்கின்றான்  
குன்றாதகீர்க்கயிலைக் கோ.

(கூஎ)

கோத்தமலர்வாளி கொண்டநங்கன்காளத்திக்  
கூத்தன்மேலன்று குறித்தெய்யப் - பார்த்தலுமே  
பண்பொழியாக்கோபத்திச் சுற்றுதலும்பற்றறு  
வெண்பொடியாக்கீழ்த்தெரு வெந்த.

(கூஅ)

வெந்திறல்வெற்பார்த்தற் கருள்செய்வான்வேண்டியோர்  
செந்தறுகட்கேழற் நிறம்புரிந்து - வந்தருளுங்  
கானவனுங்கொலியான் காணக்கயிலாய  
லானவர்தங்கோமானே வா.

(கூஆ)

வாமான்றேர்வல்ல வயப்போர்விசயனைப்போற்  
முமாருலகிற் தவமுடையார் - தாமியார்க்குந்  
காண்டற்கரியராய்க் காளத்தியாள்வாராத்  
தீண்டத்தாம்பெற்றமையாற் சென்று.

(எடு)

சென்றிறைஞ்சும்வானோர்தஞ் சிந்தைக்குஞ்சேயரா  
யென்றுமடியார்க்கு முன்னிற்பர் - னன்று  
கனியவாஞ்சோலைக் கயிலாயமேயா  
ரினியவாபத்தர்க் கிவர்.

(எசு)

இவரோமுதற்றேவ றொல்லார்க்குமிக்கா  
ரிவரல்லரென்றிருக்க வேண்டாந் - கவராதே  
காதலித்தின்தேத்துகிரேற் காளத்தியாள்வாரீ  
ராதரித்ததெய்வமே யாம்.

(எசு)

ஆமென்றுநானே யுளவென்றுவாழ்விலே  
தாமின்றுவீழ்கை தவமன்று - யாமென்று  
மிம்மாயவாழ்வினையே பேணாதிருங்கயிலை  
பம்மாணைச்சேர்வ தறிவு.

(எசு)

அறியாமலேனு மறிந்தேனுஞ்செய்து  
செறிகின்றதீவினைக ளெல்லா - ரெறிநின்  
நன்முகில்சேர்காளத்தி நாதனடிபணிந்து  
பொன்முகரியாடுதலும் போம்.

(எசு)

போகின்றமாமுகிலே பொற்கயிலைவெற்பளவு  
மேகின்றமக்காக வெம்பெருமா - னேகினு  
லுண்ணப்படாநஞ்ச முண்டாற்கென்னுள்ளுநோய்  
விண்ணப்பஞ்செய்கண்டாய் வேறு.

(எசு)

வேறேயுங்காக்கத் தருவேனைமெல்லியலாள்  
கூறேயுங்காளத்திக் கொற்றவனே - யேறேறு  
மன்பாவடியேற் கருளாதொழிகின்ற  
தென்பாவமேயன்றோ வின்று.

(எசு)

இன்றுதொடங்கிப் பணிசெய்வேன்பானுனக்  
கென்றுமிளமதியே யெம்பெருமா - நென்றுமென்  
னுட்காதலுண்மை யுயர்கயிலைமேயாற்குத்  
சூட்காதேவிண்ணப்பஞ் செய்.

(௭௭)

செய்யசடைமுடியென் செல்வனையான்கண்டெனது  
கையறவுமுண்மெலிவும் யான்காட்டப் - பையவே  
காரேறுபூஞ்சோலைக் காளத்தியாள்வார்தம்  
போரேறேயித்தெருவே போது.

(௭௮)

போதுநெறியனவே பேசினின்பொன்வாயா  
லுத்தத்தருவ னெளிவண்டே - காதலாற்  
கண்டார்வணங்குந் கயிலாயத்தெம்பெருமான்  
வண்டார்மோந்தென்குழற்கே வா.

(௭௯)

வாவாமணிவாயான் மாவின்றளிர்கோதிக்  
கூவாதிருந்த குயிற்பிள்ளா - யோவாதே  
பூமாம்பொழிலுடுத்த பொன்மதில்சூழ்காளத்திக்  
கோமான்வரவொருகாற் கூவு.

(௮௦)

கூவுதலும்பாற்கடலே சென்றவனைக்கூடுகவென்  
றேவினான்பொற்கயிலை யெம்பெருமான் - மேவியகீ  
ரன்பாற்புலிக்காலன் பாலன்பாலாசையினுற்  
றன்பாற்பால்வேண்டுதலுந் தான்.

(௮௧)

தானேயுலகாள்வான் றுன்கண்டவாவழக்க  
மானுன்மற்றிரிதனை யன்றென்பார் - வானோர்  
களைகண்டானாய்நின்ற காளத்தியாள்வார்  
வளைகொண்டார்மாறந்தார் வந்து.

(௮௨)

வந்தோரரக்கனார் வண்கயிலைமால்வரையைத்  
தந்தோள்வலியினையே தாங்கருதி - யந்தோ  
விடந்தாரிடந்திட் டிடார்க்கீழெலிபோற்  
கிடந்தார்வலியெலாங் கெட்டு.

(௮௩)



கெட்டவரக்கோ வேதியரேகேளீர்கொல்  
பட்டதுவுமோராது பண்டொருநா - லொட்டக்  
கலந்தரனூர்காளத்தி யாள்வார்மேற்சென்று  
சலந்தரனூர்பட்டதுவுந் தாம்.

(௮௪)

தாம்பட்டதொன்று மறியார்கொல்சார்வோ  
காம்புற்றசெந்நெற் கயிலைக்கோன் - பாம்புற்ற  
வாரத்தார்பத்தர்க் கருகணையார்காலனார்  
நூரத்தேபோவார் தொழுது.

(௮௫)

தொழுதுநமனூந்தன் றூரநாள்புய்கொல்லும்  
வழுவில்சீர்க்காளத்தி மன்னன் - பழுதிலாப்  
பத்தர்களைக்கண்டாற் பணிந்தகலப்போமின்க  
ளெத்தனையுஞ்சேய்த்தாக வென்று.

(௮௬)

வென்றைந்துங்காமாதி வேரறுத்துமெல்லவே  
யொன்றினைதிரோ லொன்றலாஞ் - சென்றங்கை  
மானுடையானென்னை யுடையான்வடகயிலை  
நானுடையான்நன்னுடைய தான்.

(௮௭)

தாளொன்றும்பாதாள மூடுருவத்தண்விசம்பிற்  
றூளொன்றூலண்டங் கடந்துருவித் - தோளொன்றும்  
றிக்கனைந்நம்போர்க்கூற் திறற்காளிகாளத்தி  
நக்களைந்தான்கண்ட நடம்.

(௮௮)

நடமாடுஞ்சங்கரன்ரு ணன்முக்கலங்காணன்  
படமாடுபாம்பணையான் சாணன் - விடமேவுங்  
காரேறுகண்டன் கயிலாயன்நன்னுருவை  
யாரோபறிவா ரிசைந்து.

(௮௯)

இகையுந்நன்கோலத்தை யான்காணவேண்டி  
வசையில்சீர்க்காளத்தி மன்ன - னகைவின்றிக்  
காட்டுமேற்காட்டிக் கலந்தென்னைத்தன்னோடுங்  
காட்டுமேற்கூடலே கூடு.

(௯௦)

கடியிருந்து பிறர்செய்யுங்குற்றங்க  
 னடித்தங்குற்றங்க னூடாதே - வாடி  
 வடகயிலையேத்தாதே வாழ்ந்திடுவான்வேண்டி  
 டைகயிலவாரமுதை விட்டு. (கக)

விட்டாவிபோக வுடல்கிடந்துவெந்தியிற்  
 பட்டாங்குவேமாறு பார்த்திருந்து - மொட்டாவாங்  
 கள்ளலைக்கும்பூஞ்சோலைக் காளத்தியுண்ணின்  
 வள்ளலைச்சென்றேத்த மனம். (கஉ)

மனமுற்றுமையலாய் மாதாராதங்கள்  
 கனமுற்றுங்காமத்தே வீழ்வர் - புனமுற்  
 றினக்குறவோத்து மிருங்கயிலேமேயான்  
 றனக்குறவுசெய்கலார் தாழ்ந்து. (கங)

தாழ்ந்தசடையுந் தவளத்திருநீறுஞ்  
 சூழ்ந்தபுலியதளஞ் சூழரவுஞ் - சேர்ந்து  
 நெருக்கிவானோரிறைஞ்சங் காளத்தியாள்வார்க்  
 கிருக்குமாகோலங்க னேற்று. (கச)

ஏற்றின்மணியே யமையாதோவீர்ஞ்சடைமேல்  
 வீற்றிருந்தவெண்மதியும் வேண்டுமோ - வாற்றருவி  
 கன்மேற்பட்டார்க்குங் கயிலாயத்தெம்பெருமா  
 னென்மேற்படைவிடுப்பாற் கீங்கு. (கரு)

ஈங்கேவாவென்றருளி யென்மனத்திலெப்பொழுது  
 நீங்காமனீவந்து நின்ருலுந் - தீங்கை  
 யடுகின்றகாளத்தி யாள்வாய்நானல்ல  
 பணிகின்றவண்ணம் பணி. (கௌ)

பணியாதுமுன்னிவனைப் பாவியேன்வாளா  
 கணியாதுகாலங் கழித்தே - னணியுங்  
 கருமாமிடற்றெந் கயிலாயத்தெங்கள்  
 பெருமானதிலலை பிழை. (கஊ)

பிழைப்புவாய்ப்பொன்றறியேன் பித்தேறினாற்போ  
 லைழப்பதேகண்டா யடியே - னழைத்தாஹ  
 மென்னுதரவேகொண் டின்பொழில்சூழ்காளத்தி  
 மன்னுதருவாய் வரம்.

(கஅ)

வரமாவதெல்லாம் வடகயிலைமன்னும்  
 பரமாவன்பாதார விந்தஞ் - சிரமார  
 வேற்றிடும்போதாகவந் தென்மனத்திலெப்பொழுதும்  
 வைத்திடுநீவேண்டேன்யான் மற்று.

(கக)

மற்றும்பலபிதற்ற வேண்டாமடநெஞ்சே  
 கற்றைச்சடையண்ணல் காளத்தி - நெற்றிக்க  
 னூராவமுதின் திருநாமமஞ்செழுத்துஞ்  
 சோராமலெப்பொழுதுஞ் சொல்.

(கஊ)

திருச்சிற்றம்பலம்.

திருச்சிற்றம்பலம்.

நக்கீர தேவநாயனார்

அருளிச்செய்த

திருவீங்கோய்மலையெழுப்து.

அடியுமுடியு மரியுமயனும்  
 படியும்விசும்பும்பாய்ந் தேறி - நொடியுங்கா  
 லின்னதெனவறியா வீங்கோயேயோங்கார  
 மன்னதெனநின்றான் மலை.

(க)

அந்தவிளமாக்குழவி யாயம்பிரிந்ததற்குக்  
 கொந்தவிழ்தேன்றோய்த்துக் குறமகளிர் - சந்தி  
 னிலைவனைக்கையாற்கொடுக்கு மீங்கோயேமேரு  
 மலைவனைக்கைவில்லி மலை.

(உ)

அம்பவளவாய்மகளி ரம்மனைக்குந்தம்மனையைச்  
செம்பவளந்தாவென்னச் சீர்க்குறத்தி - கொம்பி  
னிற்றுதலையினாற்கினைக்கு மீங்கோயேநம்மேன்  
மறுதலைநொய்தீர்ப்பான் மலை.

(௩)

அரிகரியைக்கண்டவிடத் தச்சலிப்பாயோடப்  
பிரிவரியதன்பிடியைப் பேணிக் - கரிபெரிதுங்  
கையெடுத்தூநீட்டிக் சுதஞ்சிறக்குமீங்கோயே  
மையெடுத்தகண்டன் மலை.

(௪)

அரியமுழுவையு மானியுமேயீண்டிப்  
பரியிட்டுப்பன்மலர்கொண் டேறிக் - சொரிய  
வெரியாடிகண்டுகக்கு மீங்கோயேகூற்றற்  
திரியாமற்செற்றான் சிலம்பு.

(௫)

ஆளிதொடர வரிதொடரவாங்குடனே  
வாளிகொடுதொடரு மாக்குறவர் - கோளி  
னிசிலையினாற்புடைக்கு மீங்கோயேநம்மேற்  
கொடுவினைகள்வீட்டுவிப்பான் குன்று.

(௬)

இடுதினைதின்வேழங் கடியக்குறவர்  
வெடிப்பிடுவெங்கவண்க லூன்ற - நெடுநெடுன  
கீண்டகழைமுத்துதீர்க்கு மீங்கோயேயேங்குமணி  
பூண்டகழையேறி பொருப்பு.

(௭)

ஈன்றகுறமகளிர்க் கேழைமுதுகுறத்தி  
நான்றகறிக்கேறசலைந்கிழங் - கூன்றவைத்  
தென்னன்னையுண்ணென் றெடுத்துகாக்குமீங்கோயே  
மின்னன்னசெஞ்சுடையான் வெற்பு.

(௮)

ஈன்றகுழவிக்கு மந்தியிறுவகாமே  
ஊன்றநறவத்தைத் தானணுகித் - தோன்ற  
விரலாற்றேன்றேயுய்த்தாட்டு மீங்கோயேநம்மேல்  
வரலாநொய்தீர்ப்பான் மலை.

(௯)

உண்டிருந்ததனை யறுபதங்களுடிப்போய்ப்  
பண்டிருந்தயாழ்முரல்ப் பைம்பொழில்வாய்க் - கண்டிருந்த  
மாமயில்களாடி மருங்குவருமீங்கோயே  
சூமயிலிதாதை பொருப்பு. (க௦)

ஊடிப்பிடியுறங்க வொண்சதலிவண்கனிக  
ஊடிக்கன்று நயந்தெடுத்தும் - கூடிச்  
குணமருட்டிக்கொண்டாடு மீங்கோயேவானோர்  
குணமருட்டிங்கோளரவன் குன்று. (க௧)

செய்ததொடுத்தோன் குறத்திரொக்கேற்றதெனக்  
செய்தற்கணைகளைந்து கண்ணிமான் - பையப்போ  
வெண்கின்றபாவனைசெ யீங்கோயேனுக்கெழிப்பன்  
சென்றன்றுவென்றான் சிலம்பு. (க௨)

ஏழையினமாதே யென்னெடுத்தோதென்று  
கூழைமுதுவேடன் கொண்டோய்ப் - வேழ  
வினைக்குவால்சீட்டுவிக்கு மீங்கோயேநந்தம்  
வினைக்குவால்சீட்டுவிப்பான் வெற்பு. (க௩)

ஏன்முழுத புழுதியினமணியைச்  
கானவர்தம்மக்கள் கனலென்னம் - கன  
லிறுக்கங்கழிர்வெழுப்பு மீங்கோயேநம்மேன்  
மறுக்கக்கூர்ப்பான் மலை. (க௪)

ஏனங்கிளைந்த வினபவளாமணிகள்  
கானலெரிபரப்பக் கண்டஞ்சி - யானை  
யினமிரிபமுல்லைநகு மீங்கோயேநம்மேல்  
வினையிரியச்சென்றுகந்தான் வெற்பு. (க௫)

ஒருகணையுங்கெழு லுமிர்செஞ்சுத்துக்கலையி  
லிருகணையுமானேமே லெய்ய - வருகணையு  
மானரிதானேட வரிவெருவுமீங்கோயே  
கோளரிக்குங்காண்பரியான் குன்று. (க௬)

திருவிங்கோய்மலையேழுபது.

௮௩

ஓங்கிப்பரந்தெழுந்த வொள்ளிலவத்தண்போதைத்  
தூங்குவதோர்கொள்வி யெனக்கடுவன் - மூங்கிற்  
றழையிறுத்துக்கொண்டோச்ச மீங்கோயேசங்கக்  
குழையிறுத்தகாதுடையான் குன்று.

(௧௭)

ஓடுமுகலை யுகிராலிறலுன்றி  
மாடுபுகவான்கை மிகமடுத்து - நீடருவி  
மாச்சியமுண்டு மணங்கனிக்குமீங்கோயே  
கோச்சியங்காண்பரியான் குன்று.

(௧௮)

கண்டகனிதுகர்ந்த மந்திகருஞ்சுனை  
ருண்டுஞள்நந்திலவென் றாடிப்போய்க் - கொண்ட  
லிறைக்கிறிவாய்மடுக்கு மீங்கோயேரான்கு  
மறைக்கிறுகண்டான் மலை.

(௧௯)

கருங்கனிற்றின்வெண்கொம்பாற் கல்லுரல்வாய்நல்லார்  
பெருந்தினைவெண் பிண்டியிடிப்ப - வருங்குறவன்  
கைக்கொணருஞ்செந்தேன் கலந்துண்ணுமீங்கோயே  
மைக்கொணருங்கண்டன் மலை.

(௨௦)

கணையபலாங்கனிகள் கல்லிலையர்தொக்க  
நணையகலத்துரத்தி லேந்தி - மனைகள்  
வரவீரும்பியாய்பார்க்கு மீங்கோயேபாங்கார்  
குரவரும்புசெஞ்சடையான் குன்று.

(௨௧)

கடக்களிறுகண்வளரக் கார்நிறவண்டார்ப்பச்  
சுடர்க்குழையார்பாட்டெழவு கேட்டு - மடக்களிகள்  
கீதந்தெரிந்துகாக்கு மீங்கோயேயாற்கீழ்நால்  
வேதந்தெரிந்துரைப்பான் வெற்பு.

(௨௨)

கறுத்தமுலைச்சூற்பிடிக்குக் கார்ப்பாணைச்சு  
மிறுத்துக்கைகீட்டுமீங் கோயே - செறுத்த  
கடதடத்ததோலுவைக் காப்பமையப்போர்த்த  
விடமிடற்றினுன்மருவும் வெற்பு.

(௨௩)

சங்குலிவாதேருங் காட்கோதரங்கேழற்  
கொம்பினிடைக்கிடந்த கூர்மணியைப் - பொங்கி  
யுருமென்றுபுற்றடையு மீங்கோயேகாமன்  
வெருவொன்றக்கண்ணிவந்தான் வெற்பு. (௨௪)

கலவிக்களிற்சைந்த காற்றெங்குங்காணு  
திலைகைக்கொண்டேந்திக்கான் வீச - வுலவிச்சென்  
றென்பிடிக்காற்றேற்றுக்கக்கு மீங்கோயேபாங்காய  
வெண்பொடிநீற்றூன்மருவும் வெற்பு. (௨௫)

கன்னிப்பிடிமுதுகிற் கப்பருவமுட்பருகி  
யன்னைக்குடிவரலா நஞ்சிப் - பின்னரோ  
யேன்றருக்கிமாதவஞ்செ யீங்கோயேநீங்காத  
மான்மரித்தகையான் மலை. (௨௬)

கள்ளமுதுமறவர் காட்டகத்துமாவேட்டை  
கொள்ளென்றழைத்த குரல்கேட்டுத் - துள்ளி  
யினக்கவலைபாய்ந்தோடு மீங்கோயேநந்த  
மனக்கவலைதீர்ப்பான் மலை. (௨௭)

கல்லைப்புனமேய்ந்து கார்க்கொன்றைத்தார்போர்த்துக்  
கொல்லையெழுந்த கொழும்புறவின் - முல்லையங்கள்  
பல்லரும்புமொய்த்தினு மீங்கோயேமுவையிலுந்  
கொல்லரும்பக்கோல்கோத்தான் குன்று. (௨௮)

கல்லாக்குரங்கு பளிங்கிற்கனிகாட்ட  
வெல்லாக்குரங்கு முடனீண்டி - வல்லே  
யிருந்துகிராற்கழ்க்கினைக்கு மீங்கோயேமேனிப்  
பொருந்தவராப்பூண்டான் பொருப்பு. (௨௯)

கண்கொண்டவீர்மணியி னூப்பட்கருங்கேழல்  
வெண்கோடுவீழந்த வியன்சார - நண்கோ  
டினம்பிடைசேர் உணர்விரிந்து மீங்கோயேவேதும்  
விளம்பிறைசேர்வான்கடுக்கும் வெற்பு. (௩௦)

கார்தளங்கைத்தலங்கள் காட்டக்களிமஞ்சை  
கூந்தல்விரித்துடனே கூத்தாடச் - சாய்ந்திரங்கி  
யேர்க்கொன்றைபொன்கொடுக்கு மீங்கோயேசெஞ்சடைமேற்  
கார்க்கொன்றையென்றான் கடறு. (௩௧)

குறமகளிர்கூடிக்கொழுந்தினைகள்குத்தி  
நறவமாக்கஞ்சகங்க னாடிச் - சிறுகுறவர்  
கைநீட்டியுண்ணக் களித்துவக்குமீங்கோயே  
மைநீட்டுங்கண்டன் மலை. (௩௨)

கூழைமுதுமந்தி கோல்கொண்டுதேன்பாய  
வேழையினமந்தி சென்றிருந்து - வாகழ  
யிலையாற்றேனுண்டிவக்கு மீங்கோயேயிஞ்சி  
சிலையாற்றான்செற்றான் சிலம்பு. (௩௩)

கொல்லையிளவேங்கைக் கொத்திறுத்துக்கொண்டுசுனை  
மல்லையீர்மஞ்சனமா நாட்டிக்கொண் - டொல்லை  
யிருங்கைக்களிதேறு மீங்கோயேமேயேய்  
வருங்கைக்களைவான் மலை. (௩௪)

கொவ்வைக்கனிவாய்க் குறமகளிர்கூந்தல்சேர்  
கவ்வைக்கடிபிடிக்குவ் காதன்மையாற் - செவ்வை  
யெறித்தமலர்கொண்டுவிடு மீங்கோயேயன்பர்  
குறித்தவரந்தான்கொடுப்பான் குன்று. (௩௫)

கொடுவிற்சிலைவேடர் கொல்லைபுகாமற்  
புகுழிகள்கல்லுதல்பார்த் தஞ்சி - நெடுநாகந்  
தண்ணீன்றிச்செல்லுஞ்சீ ரீங்கோயேதாழ்சடைமேல்  
வண்ணீன்றுந்தாரான் மலை. (௩௬)

கோங்கினரும்பழித்த கொங்கைக்குறமகளிர்  
வேங்கைமணிநீழல் விளையாடி - வேங்கை  
வரவதனைக்கண்டிரியு மீங்கோயேதீங்கு  
வரவதனைக்காப்பான் மலை. (௩௭)



சந்தனப்பூம்பைந்தழையைச் செந்தேனிறேழுய்த்தியானை  
மந்தண்மடப்பிடியின் வாய்க்கொடுப்ப - வந்ததன்  
கண்களிக்கத்தான்கலிக்கு மீங்கோயேதேங்காதே  
விண்களிக்கநஞ்சுண்டான் வெற்பு. (௩௮)

சந்தினிலையதனுட் டண்பிண்டிதேன்கலந்து  
கொந்தியினிதுண்ணக் குறமகளிர் - மந்தி  
யிளமகளிர்வாய்க்கொடுத்துண் ணீங்கோயேவெற்பின்  
வளமகளிர்பாகன் மலை. (௩௯)

சாரற்குறத்தியர்க டண்மருப்பால்வெண்பிண்டி  
சேரத்தருக்கி மதுக்கலந்து - வீரத்  
தமரினிதாவுண்ணுஞ்சீ ரீங்கோயேயின்பக்  
குமரன்முதுதாதையார் குன்று. (௪௦)

தாயோங்கித்தாமடருந் தண்சாரலொண்கானம்  
வேயோங்கிமுத்த மெதிர்பிதுங்கித் - தீயோங்கிக்  
கண்கன்றித்தீவினைக்கு மீங்கோயேசெஞ்சடைமேல்  
வண்கொன்றைத்தாரான் வரை. (௪௧)

செடிமுட்டச்சிங்கத்தின் சிற்றத்தீக்கஞ்சிப்  
பிடியட்டமாக்களிறு போந்து - கடமுட்டி  
யென்னேசியென்னுஞ்சீ ரீங்கோயேயேந்தழலிற்  
பொன்னேரணையான் பொருப்பு. (௪௨)

சுணரீடுதாமமாயின் ருதனைந்துசோதிப்  
புணரீடுபொன்றிறத்த வண்டு - மனைரீடி  
மன்னிமணம்புணரு மீங்கோயேமாமதியஞ்  
சென்னியணிந்தான் சிலம்பு. (௪௩)

செந்தினையின்வெண்பிண்டி பச்சைத்தேனாற்குழைந்து  
ஊந்தவிருந்துட்டு மணிக்குறத்தி - பந்தியாத்  
தேக்கலைகளிட்டுச் சீர்ப்புணாஞ்சுமீங்கோயே  
மாக்கலைகளைவத்தான் மலை. (௪௪)

திருவீங்கோய்மலையெழுபது.

௮௪

தடங்குடைந்தகொங்கைக் குறமகளிர்தங்க  
விடம்புகுந்தங்கீன்னறவ மாந்தி - யுடன்கலந்து  
மாச்சூரவையாடி மகிழ்ந்துவருமீங்கோயே  
கோக்குரவையாடிகொழுவ் குன்று.

(௪௫)

தாமரையின்றூடகைத்த தாமரைகடாடகையத்  
தாமரையிற்பாய்ந்துகளுந் தண்புறவிற் - ருமரையி  
னீட்டம்புலிசிதறு மீங்கோயேயெவ்வயிர்க்கும்  
வாட்டங்கடர்ப்பான் மலை.

(௪௬)

தெள்ளகட்டபூஞ்சனைய தாமரையின்றேமலர்வாய்  
வள்ளவட்டப்பாழி மடலேறி - வெள்ளகட்ட  
காராமைகண்படுக்கு மீங்கோயேவெங்கூற்றைச்  
சேராமற்செற்றான் சிலம்பு.

(௪௭)

தேன்மருவும்பூஞ்சனைக்கட் புக்குச்செழு.

(௪௮)

(௪௯) (௫௦) (௫௧) (௫௨) (௫௩) (௫௪) (௫௫) (௫௬) (௫௭)  
(௫௮) (௫௯) (௬௦) (௬௧)

கலைகள்வருவனகள் கண்டு - சிலையை  
யிருந்தெடுத்தக்கோறெரியு மீங்கோயேமாண்பு  
புரிந்திடத்துக்கொண்டான் பொருப்பு.

(௬௨)

மத்தக்கரிமுகத்தை வாளிகளடீறவொளிர்  
முத்தம்பனிநிகர்க்கு மொய்ம்பிற்றா - லத்தகைய  
வேனற்புனரீடு மீங்கோயேதேங்குபுனல்  
கூனற்பிறையணிந்தான் குன்று.

(௬௩)

மந்தியினங்கண் மணிவவாயினுச்சிமேன்  
முந்தியிருந்து முறைமுறையே - நந்தி  
யனைந்தாடியாலிக்கு மீங்கோயேகூற்றம்  
வனைந்தோடச்செற்றான் மலை.

(௬௪)

மந்திமகவினங்கள் வண்பலவினொண்சனைக்கண்  
முந்திப்பறித்த முறியதனுட் - சிந்திப்போய்த்

தேனாறுபாயுஞ்சீ ரீங்கோயேசெஞ்சடைமேல்  
வானாறுவைத்தான் மலை.

(௬௫)

முள்ளார்ந்தவள்ளிலவ மேறிவெறியானு  
கள்ளார்ந்தபூப்படியுங் கார்மயிரூ - னொள்ளா  
ரெரிநடுவுட்பெண்கொடியா ராய்க்குமீங்கோயே  
புரிநெடுநூன்மார்பன் பொருப்பு.

(௬௬)

வளர்ந்தவிளங்கன்னி மாங்கொம்பின்தொங்கை  
யனைந்துவடுப்படுப்பான் வேண்டி - யினர்தென்ற  
லெல்லிப்புக்கூற்று; மீங்கோயேதிங்கருப்பு  
வில்லிக்குக்கூற்றானுண் வெற்பு.

(௬௭)

வான்மதிதடவ லுற்றவிளமந்தி  
கானமுதுவேயின் கண்ணேறித் - தானங்  
கிருந்துயரக்கைநீட்டு மீங்கோயேநம்மேல்  
வருந்துயரந்தீர்ப்பான் மலை.

(௬௮)

வேய்வனத்துள்யானை திணைகவரவேறிருந்து  
காய்வனத்தேவேடன் கணைவிசைப்ப - வேயணைத்து  
மாப்பிடிமுன்னொட்டுமீங் கோயேமறைபரவு  
பூப்பிடிபொற்றாளான் பொருப்பு.

(௬௯)

வழகிதழ்க்காந்தண்மேல் வண்டிருப்பவொண்ட  
முழுகியதென்றஞ்சிமுது மந்தி - பழகி  
பெழுந்தெழுந்துகைநெரிக்கு மீங்கோயேதிங்கட்  
கொழந்தெழுந்தசெஞ்சடையான் குன்று.

(௭௦)

திருச்சிற்றம்பலம்.

இப்பிரபந்தத்திலே சில செய்யுள்களும் அடிகளும்  
இந்துபோயின.

திருச்சிற்றம்பலம்.

நக்கிரதேவநாயனார்

அருளிச்செய்த

## திருவலஞ்சுழிமும்மணிக்கோவை.

அகவல்.

வணங்குதும்வாழி நெஞ்சேபுணர்ந்துடன்  
பொருகடன்முகந்து கருமுகிற்கணநற்  
படவரவொடுங்க மின்னிக்குடவரைப்  
பொழிந்துசொழித்திழி யருவிருணகடன்  
மடுக்குங்காவிரி மடந்தைவார்புன  
ஊதித்தமணிரீர் வலஞ்சுழி  
யணிரீர்க்கொன்றை யண்ணலதடியே.

(6)

வெண்பா.

அடிப்போதுதந்தலைவைத் தவ்வடிகளுன்னிக்  
கடிப்போதுகைக்கொண்டார் கண்டார் - முடிப்போதா  
வானுக்குடும் வலஞ்சுழியான்வானோருங்  
கானுதசெம்பொற் கழல்.

(2)

கட்டளைக்கவித்துறை.

கழல்வண்ணமுஞ்சடைக்கற்றையுற்றவர்காணகில்லார்  
தழல்வண்ணங்கண்டேதளர்ந்தாரிருவரந்தாமரையி  
னிழல்வண்ணம்பொன்வண்ணரீர்நிறவண்ணநெடியவண்ண  
மழல்வண்ணமுந்நீர்வலஞ்சுழியாள்கின்றவண்ணலையே.

(11)

அகவல்.

அண்ணலனுபெருமை கண்டனங்கண்ணுதற்  
கடவுண்மன்னிய தடமல்குவலஞ்சுழிப்  
பனிப்பொருட்பயந்து பல்லவம்பழிக்குந்  
திகழொளிமுறுவற் தேமொழிச்செவ்வாய்த்  
திருந்திருங்குழலியைக் கண்டு  
வருந்தியென்னுள்ளம் வந்தவப்போதே.

(5)

வெண்பா.

போதெலாம்பூங்கொன்றை கொண்டிருந்தபூங்கொன்றைத்  
தாதெலாந்தன்மேனித் தைவருமாற் - நீதின்  
மறைக்கண்டன்வானேன் வலஞ்சுழியான்சென்னிப்  
பிறைக்கண்டங்கண்டணைந்த பெண். (௩)

கட்டளைக்கவித்துறை.

பெண்கொண்டிருந்துவருந்துங்கொலாம்பெருமான் நிருமால்  
வண்கொண்டசோலைவலஞ்சுழியான்மதிசூடிநெற்றிக்  
கண்கொண்டகோபங்கலந்தனபோன்மின்னிக்கார்ப்புனத்துப்  
பண்கொண்டிவண்டினம்பாடநின்றூர்த்தனபன்முகிலே. (௪)

அகவல்.

முகிற்கணமுழங்க முனிந்தவேழ  
மெயிற்றிடையடக்கிய வெகுளியாற்ற  
வணிநடைமடப்பிடி யருகுவந்தணைநருஞ்  
சாரற்றண்பொழி லணைந்துசேருந்  
தேனுகுதண்டழை செறிதருவனத்திற்த  
சருவரிவாரலெம் பெருமரீர்மல்கு  
சடைமுடியொருவன் மருவியவலஞ்சுழி  
யணிதிகழ்தோற்றத் தங்கயத்தெழுந்த  
மணிரீர்க்குவனை யன்ன  
வணிரீர்க்கருங்க ணயிழைப்பொருட்டே. (௫)

வெண்பா.

பொருட்டக்கீர்சில்பலிக்கென் நில்புகுந்தீனோனு  
மருட்டக்கீர்யாதுமு றென்றேன் - மருட்டக்க  
மாமறையமென்றூர் வலஞ்சுழிநம்வாழ்வென்றூர்  
தாமறைந்தாரகாணென்கைச் சங்கு. (௬)

கட்டளைக்கவித்துறை.

சங்கம்புரளத்திராசமந்தேதுங்கழியருகே  
வங்கமலியுந்துறையிடைக்காண்டிர்வலஞ்சுழியா

றங்கம்புலனைந்துமாகியநான்மறைமுக்கணக்கன்  
பங்கன்றிருவர்க்கொருவடிவாகியபாவையையே.

(௧)

அகவல்.

பாவையாடிய துறையும்பாவை  
மருவொடுவளர்ந்த வன்னமுமருவித்  
திருவடியடியேன் றீண்டியதிறனுங்  
கொடியேனுள்ளங் கொண்டசூழலுங்கள்எக்  
கருங்கண்போன்ற காவியுநெருங்கி  
யவளேபோன்ற தன்றேதவளச்  
சாம்பலம்பொடி சாந்தெனத்தைவந்து  
தேம்பல்வெண்பிறை சென்னியிசைவைத்த  
வெள்ளேற்றுழவன் வீங்குபுனல்வலஞ்சுழி  
வண்டினம்பாடுஞ் சோலைக்  
கண்டவம்மவக் கடிபொழிறுனே.

(௧0)

வெண்பா.

தானே ழமானே ழு கைதொழேன்றன்சடைமேற்  
றேனே ழுகொன்றைத் திறம்பேசேன் - வானே ழு  
மையாருஞ்சோலை வலஞ்சுழியானென்கொலென்  
கையார்வளைகவர்ந்த வாறு.

(௧௧)

கட்டளைக்கலித்துறை.

ஆறுகற்றைச்சடைக் கொண்டொரொற்றைப்பிறைசூழிமற்றை  
சுறுபெண்ணையவன்கண்ணூர்வலஞ்சுழிக்கொங்குதங்கு [க்  
நாறுதண்கொம்பரன்னீர்களின்னேநடந்தேகடந்தார்  
சிறுவென்றிச்சிலைக்கானவர்வாழ்கின்றசேனெறியே.

(௧2)

அகவல்.

நெறிதருகுழலி விறலியொடுபுணர்ந்த  
செறிதருதமிழ்நூற் சீரியாழ்ப்பாண  
பொய்கையூரன் புதுமணம்புணர்தர  
மூவோழ்ந்து பயன்பெற்றனமேநீயவன்  
புணைதார்மாலை பொருந்தப்பாடி

யில்லதுமுள்ளதுஞ் சொல்லிக்கல்லல்  
 வாசகம்வழாமற் பேசவண்மையில்  
 வானரமகளிர் வான்பொருள்பெற்றனையவோ  
 லெங்கையர்கொங்கைக் குங்குமத்தழீஇ  
 விழையாவின்பம் பெற்றனர்யானே  
 லரனமர்ந்துறையு மணிநீர்வலஞ்சுழிச்  
 சுரும்பிவர்நறவயிற் சூழ்ந்தெழுதரும்பிற்  
 றிநீரன்ன வாய்நீர்சோருஞ்  
 சிலம்புகுரற்கிறுபறை பூண்ட  
 வலம்புகுரற்கிங்கினிக் களிறுபெற்றனனே. (கந.)

வெண்பா.

தனமேறிப்பீர்பொங்கித் தன்னங்கம்வேறாய்  
 மனமவேறுபட்டொழிந்தாண் மாதோ - வினமேறிப்  
 பாடாலம்வண்டலம்பும் பாய்நீர்வலஞ்சுழியான்  
 கோடாலங்கண்டணைந்த கொம்பு. (கசு)

கட்டளாக்கலித்துறை.

கொம்பார்குளிர்மறைக்காடணைவானவர்கூடிநின்னு  
 நம்பாவெனவணங்கப்பெறுவானைநகரெரிய  
 வம்பாய்ந்தவனைவலஞ்சுழியானையண்ணமலைமேல்  
 வம்பார்ந்துங்கொன்றைத்தாருடையானைவுணங்குதுமே. (கரு)

திருச்சிற்றம்பலம்.



திருச்சிற்றம்பலம்.

நக்கிரதேவநாயனார்

அருளிச்செய்த

திருவெழுகூற்றிருக்கை.

ஐருடம்பீருரு வாயிணையொன்றுபுரிந்  
தொன்றிநீரிதழ்க் கொன்றைசூழினை  
மூவிலைச்சூல மேந்தினை  
சுடருஞ்சென்னி மீமிசை  
யிருகோட்டொருமதி யெழில்பெறமலைத்தனை  
யொருகணையிருதோள் செவியுறவாங்கி  
மூவெயினாற்றிசை முரணரன்செகுத்தனை  
யாற்றமுன்னெறி பயந்தனை  
செறிய விரண்டுநீக்கி  
யொன்றுநினைவோர்க் குறுநீட்டாட்டினை  
யந்நெறியொன்று  
மனம்வைத்திரண்டு நினைவிலோர்க்கு  
முன்னெறியுலகங் காட்டிணையந்நெறி  
நான்கெனஆழி'தோற்றினை  
சொல்லுமைந்தலை யரவசைத்தசைந்தனை  
நான்முகன்மேன்முகங் கடாலமேந்தினை  
நான்முகமுப்புரி மார்பி  
லிருவரங்க மொருங்குடனேந்திய  
வொருவநின்னாதி காணாதிருவர்  
மூவுலகுமுன்று நாற்றிசையுழிதர  
வைம்பெருங்குன்றத் தழலாய்த்தோன்றினை  
யாறுநின்சடையது வைந்துநின்னிலையது  
நான்குநின்வாய்மொழி மூன்றுநின்கண்ணே  
யிரண்டுநின்சூழியே யொன்றுநின்னேறே  
யொன்றியகாட்சி யுமையவண்டுங்க  
விருங்களிற்றுரிவை போர்த்தனைநெருங்கி  
முத்திரான்மறை யைம்புலனடக்கிய  
வறுதொழிலாளர்க் குறுதிபயந்தனை



யேழிலின் னரம்பிசைத்தனை  
 யாநிலமுதம் பயந்தனையெந்தில்  
 விறல்யர்கொட்டு மழுத்தவேந்தினை  
 யாலநீழ லன்றிருந்தறநெறி  
 நால்வர்கேட்க நன்கினிதுரைத்தனை  
 நன்றியில்லா முந்நீர்ச்சூர்மாக்  
 கொன்றங்கிருவரை யெறிந்தவொருவன்  
 ருகையொருமிடற் றிருவடிவாயினை  
 தருமமூவகை யுலகமுணரக்  
 கூறுவனூல்வகை  
 யிலக்கணவிலக்கிய நலத்தகமொழிந்தனை  
 யைங்கணையவனொடு காலனையடர்த்தனை  
 யறுவகைச்சமயமு நெறிமையில்வகுத்தனை  
 யேழினுதைச் சிராவணன்பாடத்  
 தாழ்வாய்க்கேட்டவன் றலையளிபொருத்தனை  
 யாறியசிறந்தை யாகியைங்கதித்  
 கேரொடுதிசைசெல விடுத்தோ  
 ஆற்றேணலனெ நந்திபிங்கிருடியென்  
 மேற்றபூத மூன்றுடன்பாட  
 விருகண்மொந்தை யொருகணங்கொட்ட  
 மட்டுவிரியலங்கன் மலைமகள்காண  
 நட்டமாடிய நம்பவதனூற்  
 சிறியேன்சொன்ன வறிவில்வாசகம்  
 வறிதெனக்கொள்ளா யாகவேண்டும்  
 வெறிகமழ்கொன்றையொடு வெண்ணிலவணிந்து  
 சீதம்பாடிய வண்ணல்  
 பாதஞ்சென்னியிற் பரவுவன்பணிந்தே.

வெண்பா.

பணிந்தேனின்பாதம் பரமேட்டபானீ  
 றணிந்தாலவாயி லமர்ந்தாய் - தணிந்தென்மேன்  
 மெய்யெரிவுதீரப் பணித்தருளுவேகியனே  
 யையுறவொன்றின்றி யமர்ந்து.

கிருச்சிற்றம்பலம்.

திருச்சிற்றம்பலம்.  
நக்கீர தேவநாயகர்

அருளிச்செய்த

பெருந்தேவபாணி.

சூலபாணியை சுடர்தருவடிவனை  
நீலகண்டனை நெற்றியோர்கண்ணனை  
பால்வெண்ணீற்றனை பரமயோகியை  
காலனைக்காய்ந்த கறைபிடற்றண்ணலை  
நூலணிமார்பனை நுண்ணியகேள்வியை  
கோலமேனியை கொக்கரைப்பாடலை  
வேலுடைக்கையனை விண்டோய்முடியனை  
ஞாலத்தியனை நாதனைக்காய்ந்தனை  
தேவதேவனை திருமறுமார்பனை  
காலமாகிய கடிக்கமழ்தாரனை  
வேதகீதனை வெண்டலையேந்தியை  
பாவநாசனை பரமேச்சுவரனை  
ஐதம்பாடியை கிளர்பொறியரவனை  
போதணிகொன்றையெம் புண்ணியவொருவனை  
யாதிமூர்த்தியை யமரர்கடலைவனை  
சாதிவானவர் தம்பெருமான்றனை  
வேதவிச்சையை விடையுடையண்ணலை  
யோதவண்ணனை யுலகத்தொருவனை  
நாதனாகிய நன்னெறிப்பொருளினை  
மாலையானெரி மயானத்தாடியை  
வேலைநஞ்சினை மிகவமுதாக்கியை  
வேதவேள்வியை விண்ணவர்தலைவனை  
யாதிமூர்த்தியை யருந்தவமுதல்வனை  
யாயிரநூறுக் கறிவரியானை பேயே  
யுருவுதந்த பிறையணிசடையனை  
மாசறுசோதியை மலைமகள் கொழுநனை  
கூரியமழுவனை கொலற்கருங்காலனைச்  
சீரியவடியாற் செற்றருள்சிவனை

பூதிப்பையனை புண்ணியமூர்த்தியை  
 பீடுடையாற்றைப் பிசாணிதலைவனை  
 நீடியநிமலனை நிறைமறைப்பொருளினை  
 யீசனையிறைவனை யீறிலபெருமையை  
 நேசனைநினைப்பவர் நெஞ்சத்துள்ளனை  
 தாதணிமலரனை தருநீனைபிரமனை  
 காதணிசூழையனை களிற்றினூரியனை  
 சூழ்சடைப்புனலனை சுந்தரவிடங்களை  
 தார்மலர்க்கொன்றை தயங்குமார்பனை  
 வித்தக விதியனை  
 தீதமர்செய்கைத் திரிபுரமொரித்தனை  
 பிரமன்பெருந்தலை நிறையதாகக்  
 கருமன்செந்நீர் கபரலநிறைத்தனை  
 நிறைத்தகபாலச் செந்நீர்நின்று  
 முறைத்தவுருவா னாயனைத்தோற்றினை  
 தேவருஞ்சுரருந் திறம்படக்கடைந்த  
 ார்வமுணஞ்சு மமுதமாக்கினை  
 யீரமினெஞ்சத் திராவணன்றன்னை  
 வீரமழித்து விறல்வாள்கொடுத்தனை  
 திக்கமர்தேவருந் திருந்தாச்செய்கைத்  
 தக்கன்வேள்வியைத் தளரச்சாடினை  
 வேதமுநீயே வேள்வியுநீயே  
 நீதியுநீயே நிமலநீயே  
 புண்ணியநீயே புனிதனீயே  
 பண்ணியனீயே பழம்பொருணீயே  
 பூழியுநீயே யுலகமுநீயே  
 வாழியுநீயே வரதனுநீயே  
 தேவருநீயே தீர்த்தமுநீயே  
 மூவருநீயே மூன்னெடுநீயே  
 மால்வணானீயே மறிகடனீயே  
 டின்பமுநீயே துன்பமுநீயே  
 தாயுநீயே தந்தையுநீயே

விண்முதற்பூத மைந்தவையீயே  
 புத்தியுநீயே முத்தியுநீயே  
 சொலற்கருந்தன்மைத் தொல்லோய்நீயே யதனூற்  
 சுடலாலவாய்க் குழகனாவ  
 தறியாதருந்தமிழ் பழித்தன்னடியே  
 ன்ண்டியசிறப்பி லிணையடிக்கீழ்நின்று  
 வேண்டுமதுவினி வேண்டுவன்வினாந்தே.

வெண்பா.

வினாந்தேன்மற்றெம்பெருமான் வேண்டியதுவேண்டா  
 திகழ்ந்தேன்பிழைத்தே னடியேன் - வினாந்தேன்மேற்  
 சிறந்ததைத்தீர்த்தருளு தேவாதிதேவனே  
 பாற்றவநீசெய்யு மருள்.

திருச்சிற்றம்பலம்.

திருச்சிற்றம்பலம்.

ந க் கி ர தே வ ர ா ய ன் ற ா

அருளிச்செய்த

கோபப்பிரசாதம்.

தவறுபெரிதுடைத்தே தவறுபெரிதுடைத்தே  
 வெண்டிகாக்கருங்கடன் மேற்றுயில்கொள்ளு  
 மண்டவாணனுக் காழியன்றருளியு  
 முலகமூன்று மொருங்குடன்படைத்த  
 மலரோன்றன்னை வான்சிரமரிந்துங்  
 கானவேடுவன் கண்பரிந்தப்ப  
 வானநாடு மற்றவற்கருளியுங்  
 கடிபடுபூங்கணைக் காமனாடல்  
 பொடிபடவிழித்தும் பூதலத்திசைந்த  
 மானுடனாகிய சண்டியை  
 வானவ னுக்கியு

மறிகடலுலகின் மன்னுயிர்கவருங்  
 கூற்றுவுன்றனக்கோர் கூற்றுவனாகியுங்  
 கடல்படுநஞ்சங் கண்டத்தடக்கியும்  
 பருவனாசிலையாப் பார்த்தணுந்  
 திரிபுரமெரிய வொருகணைதூரந்துங்  
 கற்கொண்டெறிந்த சாக்கியனன்பு  
 தற்கொண்டின்னரு டான்மிகவளித்துங்  
 கூற்றெனத்தோன்றியுங் கோளரிபோன்றுந்  
 தோற்றியவாரணத் தீருரிபோர்த்து  
 நெற்றிக்கண்ணு ரீள்புயநான்கு  
 நற்றூநந்தீச் சுவரற்கருளியு  
 மறிவினையோரா வரக்கருருட  
 நெறநெறவிறுதர வொருவிரலுன்றியுந்  
 திருவுருவத்தொடு செங்கணையு  
 மரியனதிண்டிற லசுரனுக்கருளியும்  
 பல்கதிருரவோன் பற்கெடப்பாய்ந்து  
 மல்குபிருங்கிருடிக்கு மாவரமீந்துந்  
 தக்கன்வேள்வி தகைகெடச்சிதைத்து  
 மிக்கவரநந்திமா காளர்க்கருளியுந்  
 செந்திக்கடவுடன் கரதலஞ்செற்றும்  
 பைந்தார்நெடும்படை பார்த்தற்கருளியுங்  
 கதிர்மதிதனையோர் காற்பயன்கெடுத்து  
 நிதிபயில்குபேரற்கு நீணகீந்துந்  
 சலந்தரனுடலந் தான்மிகத்தடிந்து  
 மறைபயின்மார்க்கண் டேயனுக்கருளியுந்  
 தாரகற்கொல்லமுன் காணியைப்படைந்து  
 சீர்மலிசிலந்திக் கின்னரசளித்துங்  
 கார்மலியுருவக் கருடனைக்காய்ந்து  
 மாலின்கீழிருந் தறநெறியருளியு  
 மின்னவைபிறவு மெங்களீசன்  
 கோபப்பிரசாதங் கூறுங்காலைக்

கடிமலரிருந்தோன் கார்ச்சீகடற்கிடந்தோன்  
 புடமுறுசோலைப் பொன்னகர்காப்போ  
 னுணைப்போராகிலு மொண்கடன்மாநீ  
 ரங்கைகொண்டிறைக்கு மாதன்போன்றுள்  
 ரொடுங்காப்பெருமை யும்பர்கோனை  
 யடங்காவைம்புலத் தறிவில்சிறதைக்  
 கிருமிநாவாற் கிளத்தும்பரமே யதாஆன்  
 ரெருவகைத்தேவரு மிருவகைத்திறமு  
 மூவகைக்குணமு நால்வகைவேதமு  
 மைவகைப்பூதமு மறுவகையிரதமு  
 மெழுவகையோசையு மெண்வகைஞானமு  
 மொன்பதின்வகையு மொண்மலர்ச்சிறப்பும்  
 பத்தின்வகையு மாகியபரமனை  
 யின்பனைநினைவோர்க் கென்னிடையமுதனைச்  
 செம்பொனைமணியினைத் தேனினைப்பால்னைத்  
 தஞ்சமென்றெழுஞூந் தன்னடியார்த  
 நெஞ்சம்பிரியா நிமலனைநீயெர்  
 செந்தழற்பவளச் சேணுறுவரையனை  
 முக்கட்செல்வனை முதல்வனைமூர்த்தியைக்  
 கள்ளங்கைவிட் கள்ளமதுருகிக்  
 கலந்துகசிற்துதன் கழலிணையவையே  
 நினைந்திடவாங்கே தோன்றுநிமலனைத்  
 தேவதேவனைத் திகழ்சிவலோகனைப்  
 பாவநாசனைப் படரொளியுருவனை  
 வேயார்தோளி மெல்லியல்கூறனைத்  
 தாயாய்மன்னுயிர் தாங்குந்தந்தையைச்  
 சொல்லும்பொருளு மாகியசோதியைக்  
 கல்லுங்கடலு மாகியகண்டனைத்  
 தோற்றநிலையீ ருகியதொன்மையை  
 நீற்றிடைத்திகழு நித்தனைமுத்தனை  
 வாக்குமனமு மிறந்தமறையனைப்

பூக்கமழ்சடையனைப் புண்ணியநாதனை  
 யிணையதன்மைய நென்றறிவரியவன்  
 றனைமுன்விட்டுத் தாமற்றுநினைப்போர்  
 மாமுயல் விட்டுக்  
 காக்கைபின்போங் கலவர்போலவும்  
 விளக்கங்கிருப்ப மின்மினிகவரு  
 மளப்பருஞ்சிறப்பி லாதர்போலவுங்  
 கச்சங்கொண்டு கடுந்தொழின்முடியாக்  
 கொச்சைத்தேவரைத் தேவொன்றெண்ணிப்  
 பிச்சரைப் போலவோ  
 ராரியப்புத்தகப் பேய்கொண்டுபுலம்புற்று  
 வட்டனைபேசுவர் மானுடம்போன்று  
 பெட்டிணையுரைப்போர் பேதையர்நிலத்  
 துன்றலைமீன்றலை யெண்பலமேன்றூ லதனை  
 யறுத்துறியுப்போ ரொருத்தரின்மையின்  
 மத்திரமாகுவர் மாநெறிகிடப்பவோர்  
 சித்திரம்பேசுவர் தேவராசி  
 லின்னோர்க்காய்ந்தன ரின்னோர்க்கருளின றொன்றறிய  
 வுலகின்முன்னே யுரைப்பதில்லை யாகிலு  
 மாடுபோலக் கூடிநின்றழைத்து  
 மாக்கள்போல வேட்கையீடுண்டு  
 மிப்படிஞான மப்படியமைத்து  
 மின்னதன்மைய நென்றிருநிலத்து  
 முன்னேயறியா மூர்க்கமாக்களை  
 யின்னெகொண்டேகாக் கூற்றந்  
 தவறுபெரிதுடைத்தே தவறுபெரிதுடைத்தே.  
 திருச்சிற்றம்பலம்.

திருச்சிற்றம்பலம்.

நக்கீர தேவநாயனார்

அருளிச்செய்த

காரொட்டு.

அரவமணக்கைசத்த வண்ணல்சடைபோல்  
விரவியெழுந்தெங்கு மின்னி - யரவினங்க  
எச்சங்கொண்டோடி யணையவடைவுற்றே  
கைச்சங்கம்போன்முழங்குங் கார்.

(க)

மையார்மணிமிடறு போற்கருகிமற்றவன்றன்  
கையார்சிலைவிலகிக் காட்டிற்றே - யைவா  
யழலரவம்பூண்டா னவிர்சடைபோன்மின்னிக்  
கழலரவங்காண்புற்ற கார்.

(உ)

ஆலமர்கண்டத் தரன்றன்மணிமிடறுங்  
கோலக்குழற்சடையுங் கொல்லேறும் - போல  
விருண்டொன்றுமின்றோன்றி யம்பொனவ்வானங்  
கருண்டொன்றுகூருதலிற் கார்.

(ஈ)

குருள்கொண்டகண்டத் திறைவன்றன்சென்னிக்  
குருள்கொண்டசெஞ்சடைபோன் மின்னிச் - சுருள்கொண்டு  
பாம்பினங்களுஞ்சிப் படமொடுங்கவார்த்ததே  
காம்பினங்கடோளீயக் கார்.

(ச)

சோடரவங்கோட லரும்பக்குருமணிகான்  
முடரவமெல்லா மனையடைய - நீடரவப்  
பொற்கலம்பூண்டான் புரிசடைபோன்மின்றிறே  
கற்பகலங்காண்புற்ற கார்.

(ரு)

பாரும்பனிவிசம்பும் பாசுபதன்பல்சடையு  
மாருமிருள்கீண்டு மின்விலகி - யூரு  
மரவஞ்செவவஞ்சு மஞ்சொலார்காண்பார்  
கரவிந்தமென்பாரக் கார்.

(சு)



செழுந்தழல்வண்ணன் செழுஞ்சடைபோன்மின்னி  
யழுந்தியலர்போ லுயர - வெழுந்தெங்கு  
மாவிசோர்நெஞ்சினரை யன்பளக்கவுற்றதே  
சாவிசோர்கண்ணாயக் கார்.

(எ)

காந்தண்மலரக் கமழ்கொன்றைபொன்சொரியப்  
பூந்தளவமாரப் புகுந்தின்றே - யேந்தொளிசே  
ரண்டம்போன்மீதிருண்ட வாகியானாய்மணிசேர்  
கண்டம்போன்மீதிருண்ட கார்.

(அ)

திருச்சிற்றம்பலம்.

திருச்சிற்றம்பலம்.

ந க கீ ர தே வ ந ர ய ன ா ர்

அருளிச்செய்த

போற்றித்திருக்கலிவெண்பார்.

திருத்தங்குமார்பிற் நிருமால்வரைபோ  
லெருத்தத்திலங்கியவெண் கோட்டுப் - பருத்த  
குறுத்தானெடுமூக்கிற் குன்றிக்கணீல  
நிறத்தாற்பொலிந்து நிலமே - முறத்தாழ்ந்து  
பன்றித்திருவுருவாய்க் காணாதபாதங்க  
ணின்றவாநின்ற நிலைபோற்றி - யன்றியும்  
புண்டரிகத்துள்ளிருந்த புத்தேள்கழுருவா  
யண்டரண்டமுருவ வாங்கோடிப் - பண்டொருநாள்  
காணாழியக் கண்கழுடிக்கித்துக்  
கோணாநின்ற குறிபோற்றி - நாணாரும்  
பேணிக்காலங்கள் பிரியாமைப்பூசித்த  
மாணிக்காவன்று மதிற்கடலூர்க் - காண  
வரத்திற்பெரிய வலிதொலைத்தகால  
ஓரத்திலுதைத்தவுதை போற்றி - கரத்தாமே  
வெற்பன்மடப்பாவை கொங்கைமேற்குங்குமத்தின்

கற்பழியும்வண்ணங் கசிவிப்பான் - பொற்படைய  
 வாமன்மகனாய் மலர்க்கணையென்றெட்டியவக்  
 காமனழகழித்த கண்போற்றி - தூமப்  
 படமெடுத்தவாளரவம் பார்த்தாடப்பற்றி  
 விடமெடுத்தவேகத்தான் யிக்குச் - சடல  
 முடங்கவலிக்கு முயலகன்றன்மொய்ம்பை  
 யடங்கமிதித்தவடி போற்றி - நடுங்கத்  
 திருமான்முதலாய தேவாசுரர்கள்  
 சுருமால்கடனாகம் பற்றிக் - குருமாற  
 னீலமுண்டரீண்முகில்போ னெஞ்சுழலவந்தெழுந்த  
 வாலமுண்டகண்ட மதுபோற்றி - சாலமண்டிப்  
 போருகந்தவானவர்கள் புக்கொடுங்கமிக்கடர்க்குந்  
 தாரகன்றன்மார்பிற் றனிச்சூலம் - வீரங்  
 கொடுத்தெறியுமாகாளி கோபந்தவிர  
 வெடுத்தநடத்தியல்பு போற்றி - தடுத்த  
 வகாயெடுத்தவாளரக்கன் வாயாறுதிர  
 னீலாயெடுத்துநெக்குடல மிற்றுப் - புகாயெடுத்த  
 பத்தனையபொன்முடியுந் தோளிருபதுந்நெரிய  
 மெத்தெனவேவைத்த வீரல்போற்றி - யத்தகத்த  
 வானவர்கடாங்குடி மந்திரித்தமந்திரத்தை  
 மேனலிலவோடி விதிர்விதித்துத் - தானவருக்  
 கொட்டிக்குறளை யுரைத்தவயன்சிரத்தை  
 வெட்டிச்சிரித்த விறல்போற்றி - மட்டித்து  
 வாலுகத்தானல்லிலிங்க மாவகுத்துமற்றதன்மேற்  
 பாலுகுப்பக்கண்டு பதைத்தோடி - மேலுகைத்தங்  
 கோட்டியவன்றூதை யிருதாளெறிந்துயிரை  
 வீட்டியசண்டிக்கு வேறாக - நாட்டின்கட்  
 பொற்கோயிலுள்ளிருத்திப் பூமலைபோனகமு  
 நற்கோலமீந்த நலம்போற்றி - நிற்க  
 வலந்தருமானுன்முகனும் வானவருங்குடி  
 யலந்தருமால்கொள்ள வடர்க்குஞ் - சலந்தரனைச்  
 சக்கரத்தாலீர்த்திரிதன் றுமரைக்கண்சாத்துதலு

மிக்கவஃதிர்த விறல்போற்றி - யக்கணமே  
 நக்கிருந்தநாமகளை மூக்கரிந்துநால்வேதந்  
 தொக்கிருந்தவண்ணந் துதிசெய்ய - மிக்கிருந்த  
 வங்கைத்தலத்தே யணிமாணியாங்கணிந்த  
 செங்கைத்திறத்த திறல்போற்றி - திங்களைத்  
 தேய்த்ததுவேசெம்பொற் செழுஞ்சடைமேற்சேர்வித்து  
 வாய்த்திமையோர்தம்மையெல்லாம் வான்சிறையிற்-பாய்த்திப்  
 பிரமன்குறையிரப்பப் பின்னுமவர்க்கு  
 வரமன்றளித்தவலி போற்றி - புரமெரித்த  
 வன்றுய்ந்தமூவர்க் கமர்ந்துவரமளித்து  
 நன்றுய்ந்தவண்ண நிகழ்வித்து - நன்று  
 நடைகாவன்மிக்கவருள்கொடுத்துக்கோயிற்  
 கடைகாவல்கொண்டவா போற்றி - விடைகாவற்-  
 ருனவர்கட்காற்றாது தன்னடைந்தநன்மைவிறல்  
 வானவர்கள்வேண்ட மயிலூருங் - கோனவனைச்  
 சேனாபதியாகச் சொல்லொன்மூடிசிலிற்  
 வாணானவைத்த வாய்ப்பேற்றி - மேலூ  
 ளதிர்த்தெழுந்தவந்தகளை யண்டரண்டமுய்யக்  
 கொதித்தெழுந்தகுலத்தாற் கோத்துத் - துதித்தங்  
 கவனிருக்கும்வண்ண மருள்கொடுத்தங்கேழேழ்  
 பவமறுத்தபாவனைகள் போற்றி - கவைமுகத்த  
 பொற்பாகரைப்பிளந்து கூறிரண்டாப்போகட்டு  
 மெற்பாசகாப்பேர்க மேல்விவகி - நிற்பால  
 மும்மதத்துவெண்கோட்டுக் கார்நிறத்துப்பைந்தறுகண்  
 வெம்மதத்தவேகத்தான் மிக்கோடி - விம்மி  
 யடர்த்திரைத்துப்பாயு மடுகளிற்றைப்போக  
 வெடுத்திரித்துப்போர்த்தவிறை போற்றி - தொடுத்தமைத்த  
 நான்மாலைகொண்டணிந்த நால்வர்க்கன்றாணிழற்சீழ்  
 வான்மாலையாகும் வகையருளித் - தோண்மாலை  
 விட்டிலங்கத்தக்கிணமே நோக்கியந்தருணை  
 மெட்டிலங்கவைத்த விறைபோற்றி - யொட்டி  
 விசையன்விசையுளப்பான் வேடுருவமாடி

யசையகூடநிரிய நின்று - வசையினாற்  
 பேசுபதப்பான் பிழைபொறுத்துமற்றவற்குப்  
 பாசுபதமீந்த பதம்போற்றி - நேசத்தால்  
 வாயினீர்கொண்டு மகுடத்துமிந்திறைச்சி  
 யாயசீர்ப்போனகமா வங்கமைத்துத் - தூயசீர்க்  
 கண்ணிடந்தகண்ணப்பர் தம்மைமிகக்காதலித்து  
 விண்ணுலகமீந்த விறல்போற்றி - மண்ணின்மேற்  
 காளத்திபோற்றி கயிலைமலைபோற்றியென  
 நீளத்தினுண்ணீந்து நிற்பார்க - டாளத்தோ  
 டெத்திசையும்பன்முரசு மார்த்திமையோர்போற்றிசுசுப்ப  
 வத்தனடிசேர்வார்க ளாங்கு.

திருச்சிற்றம்பலம்.

திருச்சிற்றம்பலம்.

ந க் கீ ர தே வ நாய னார்  
 அருளிச்செய்த

திருமுருகாற்றுப்படை.

இணைக்குற ளாசிரியப்பா.

முதலாவது

திருப்பரங்குன்றம்.

உலகமுவப்ப வலனேர்புதிரிதரு  
 பலர்புகழ்ஞாயிறு கடற்கண்டாஅங்  
 கோவறவிமைக்குஞ் சேன்விளங்கவிரொளி  
 யுறுநர்த்தாங்கிய மதனுடைநோன்றுட்  
 செறுநர்த்தேய்த்த செல்லுறழ்தடக்கை  
 மறுவில்சுழ்பின் வாணுதல்கணவன்  
 கார்கோண்முகந்த கமஞ்சூண்மாமழை  
 வாள்போழ்விசும்பின் வள்ளுறைசிதறித்  
 தலைப்பெயறலைஇய தண்ணறுங்கானத்

திருள்படப்பொதுளிய பராமரராத்  
 துருள்பூந்தண்டார் புரளுமார்பின்ன்  
 மால்வரைநிவந்த சேணுயர்வெற்பிற்  
 கிண்கிணிகவையுய வொண்செஞ்சீறடிக்  
 கணைக்கால்வாங்கிய துசப்பிற் பனைத்தோட்  
 கோபத்தன்ன தோயாப்பூந்துகிற்  
 பல்காசுநிரைத்த சில்காழல்குற்  
 கைபுனைந்தியற்றுகக் கவின்பெறுவனப்பி  
 னாவலொடுபெயரிய பொலம்புணையவிரிழைச்  
 சேணிகர் துவிளங்குஞ் செயிர்தீர்மேனித்  
 துணையோராய்ந்த விணையீரோதிச்  
 செங்கால்வெட்சிச் சீறிதழிடையிடுபு  
 பைந்தாட்குவளைத் தூவிதழ்கிள்ளித்  
 தெய்வவுத்தியொடு வலம்புரிவயின்வைத்துத்  
 திலசந்தைய தேங்கமழ்திருநுதன்  
 மகரப்பகுவாய் தாழ்மண்ணுறுத்துத்  
 துவரமுடித்த துகளறுமுச்சிப்  
 பெருந்தண்சண்பகஞ் செரீஇக்கருந்தகட்  
 டுளைப்பூமருகி னொள்ளினரட்டிக்  
 களைக்கவின்மெழுதரு கீழ்நீர்ச்செவ்வரும்  
 பிணைப்புறுபிணையல் வளைஇத்துணைத்தக  
 வண்காதுநிறைந்த பிண்டியொண்டளிர்  
 நுண்பூணாகற் திளைப்பத்தண்காழ்  
 நறுங்குறடுகிஞ்சிய பூங்கேழ்த்தேய்வை  
 தேங்கமழ்மருதிணர் கடுப்பக்கோங்கின்  
 குவிமுகிழிளமுலைக் கொட்டிவிரிமலர்  
 வேங்கைநுண்டா தப்பிக்காண்வர  
 வெள்ளிற்குறுமுறி கிள்ளுபுதெறியாக்  
 கோழியோங்கிய வென்றநீற்றக்கொடி  
 வாழியபெரிதென் நேத்திப்பலருடன்  
 சீர்திகழ்சிலம்பகஞ் சிலம்பப்பாடிச்  
 சூரமகளி ராடுஞ்சோலை

மந்தியுமறியா மரன்பயிலடுக்கத்துச்  
 சுரும்புமுசாச் சுடர்ப்பூங்காந்தட்  
 பெருந்தண்கண்ணி மிலைந்தசென்னியன்  
 பார்முதிர்பனிக்கடல் கலங்கவுள்புக்குச்  
 சூர்முதறடிந்த சுடரிலைநெடுவே  
 லுலறியகதுப்பிற் பிறழ்பற்பேழ்வாய்ச்  
 சுழல்விழிப்பசங்கட் சூர்த்தேரோக்கிற்  
 கழல்கட்குகையொடு கடும்பாம்புதுங்கப்  
 பெருமூலையலைக்குங் காதிற்பிணர்மோட்  
 டிருகெழுசெலவி னஞ்சுவருபேய்மகள்  
 குருதியாடிய சுருகூர்க்கொடுவிரற்  
 கண்டொட்டுண்ட கழிமுடைக்கருந்தலை  
 யொண்டொடித்தடக்கையி னேந்திவெருவர  
 வென்றிவிற்றற்களம் பாடித்தோள்பெயரா  
 நிணந்தின்வாய டிணங்கைதூங்க  
 விருபேருருவி னொருபேரியாக்கை  
 யறுவேறுவகையி னஞ்சுவரமண்டி  
 யவுணர்நல்வல மடங்கக்கவிழிணர்  
 மாமுதறடிந்த மறுவில்கொற்றத்  
 தெய்யாநல்லிசைச் செவ்வேற்சேஎய்  
 சேவடிபடருஞ் செம்மலுள்ளமொடு  
 நலம்புரிகொள்கைப் புலம்புரிந்துறைபுஞ்  
 செலவுநீநயந்தனை யாயிற்பலவுட  
 னன்னர்நெஞ்சத் தின்னசைவாய்ப்ப  
 வின்னேபெறுதிநீ முன்னியவ்னையே  
 செருப்புக்கன்றெடுத்த சேணுயர்நெடுங்கொடி  
 வரிப்புண்பந்தொடு பாவை தூங்கப்  
 பொருநர்த்தேய்த்த போரருவாயிற்  
 திருவீற்றிருந்த தீதுதீர்நியமத்து  
 மாடமலிமறுகிற் கூடற்கூடவயி  
 னிருஞ்சேற்றகல்வால் விநி: துவாயவிழ்ந்த

முட்டாட்டாமரைத் தூஞ்சிவைக்கறைக்  
கட்கமழ்நெய்த லுஞ்சியெற்படக்  
கண்டோன்மலர்ந்த காமர்சுனைமல  
ரஞ்சிவைவண்டி னரிக்கணமொலிக்குங்  
குன்றமர்ந்துறைதலு முரியனதாஅன்று.

இரண்டாவது

திருச்சீரலைவாய்.

வைந்துதிபொருத வடுவாழ்வரிதுதல்  
வாட்டாமலை யோடையொடுதுயல்வரப்  
படேணியிரட்டு மருங்கிற்கடுநடைக்  
சுற்றத்தன்ன மாற்றருமொய்ம்பிற்  
கால்கிளர்ந்தன்ன வேழமேல்கொண்  
டைவேறுருவிற் செய்வினைமுற்றிய  
முடியொடுவிளங்கிய முரண்மிகுதிருமணி  
மின்னுழிமைப்பிற் சென்னிப்பொற்ப  
நகைதாழ்புதுயல்வருஉம் வகையமைபொலங்குழை  
சென்விளங்கியற்கை வாண்மதிகவைஇ  
யகலாமீனி னவிர்வனவிமைப்பத்  
தாவில்கொள்கைத் தந்தொழின்முடிமார்  
மனனேர்பெழுதரு வாணிறமுகனே  
மாயிருண்ஞால் மறுகின்றிவிளங்கப்  
பல்கதிர்விரிந்தன் ரொருமுகமொருமுக  
மார்வலரேத்த வமர்ந்தினிதொழுகிக்  
காதலினுவந்து வரங்கொடுத்தன்றையொருமுக  
மந்திரவிதியின் மரபுரிவழாஅ  
வந்தனர்வேள்வியோர்க் கும்மேயொருமுக  
மெஞ்சியபொருள்களை யேமுறநாடித்  
கிங்கள்போலத் திசைவிளக்கும்மேயொருமுகஞ்  
செறுநர்த்தேய்த்துச் செல்சமமுருக்கிக்  
கறுவுகொணெஞ்சமொடுகளமவேட்டன்றையொருமுகங்

குறவார்மடமகள் கொடிபோனுசப்பின்  
 மடவரல்வள்ளியொடு நகையமர்ந்தன்றே யாங்கம்  
 மூவிருமுகனு முறைநவின்றொழுகலி  
 னாரந்தாழ்ந்த வம்பகட்டுமார்பிற்  
 செம்பொறிவாங்கிய மொய்ம்பிற்கடர்விடுபு  
 வண்டுகழ்நிறைந்து வசந்துவாங்கு நிமிர்தோள்  
 விண்செலன்மரபி னையர்க்கேந்திய தொருகை  
 யுக்கஞ்சேர்த்திய தொருகை  
 நலம்பெறுகலிங்கத்துக் குறங்கின்மிசை  
 யசைதிய தொருகை  
 யங்குசங்கடாவ வொருகையிருகை  
 கையிருவட்டமொ டெஃகுவலர்க்கிரிப்ப வொருகை  
 மார்பொடுவிளங்க வொருகை  
 தாரொடுபொலிய வொருகை  
 கீழ்வீழ்தொடியொடு மீயிசைக்கொட்ப வொருகை  
 பாடின்படுமணி யிரட்டவொருகை  
 நீறிமவிசம்பின் மலிதுளிபொழிய வொருகை  
 வானரமகளிர்க்கு வதுவைசூட்ட வாங்கப்  
 பன்னிருகையும் பாற்படவியற்றி  
 யந்தரப்பல்லியங் கறங்கத்தின்காழ்  
 வயிரெழுந்திகைசப்ப வால்வளைநரல  
 வுரந்தலைக்கொண்ட வருட்டி முரசுமொடு  
 பல்பொறிமஞ்ஞை வெல்கொடியகவ  
 விசம்பாராக விரைசெலன்முன்னி  
 யலம்புகழ்ந்த வோங்குயர்விழுச்சீ  
 ரலைவாய்ச்சேறலு நிலையுபண்பே யதாஅன்று.

மூன்றாவது

திருவாவணன்ருடி.

சீகாதைதிய வுடுக்கையர்சிரொடு  
 வலம்புரிபுரையும் வானகாமுடியினர்.



மாசறவிமைக்கு முருவினர்மானி  
 னுரிவைதைலுய லுன்கெடுமார்பி  
 னென்பெழுந்தியங்கு மியாக்கையர்நன்பகற்  
 பலவுடன்கழிந்த வுண்டியரிகலொடு  
 செற்றநீக்கிய மனத்தினரியாவதுங்  
 கற்றேரறியா வறிவினர்கற்றோர்க்குத்  
 தாம்வரம்பாகிய தலைமையர்காமொடு  
 கடுஞ்சினங்கடிந்த காட்சியரிடும்பை  
 யாவதுமறியா வியல்பினர்மேவரத்  
 துனியில்காட்சி முனிவர்முற்புகப்  
 புகைமுகந்தன்ன மாசிஹாவுடை  
 முகைவாயவிழ்ந்த தகைசூழாகத்துச்  
 செவிநேர்புவைத்த செய்வுறுதிவவி  
 னல்லியாழ்நவீன்ற நயனுடைநெஞ்சின்  
 மென்மொழிமேவல ரின்னரம்புளர  
 நேரயின்றியன்ற யாக்கையர்மாவி  
 னவிர்தளிர்புரையு மேனியரவிர்தொறும்  
 பொன்னுகைகடுக்குந் திதலையரின்கைப்  
 பருமந்தாங்கிய பணிந்தேந்தல்குன்  
 மாசின்மகளீரொடு மறுவின்றிவிளங்கக்  
 கடுவோடொடுங்கிய தூம்புடைவாலெயிற்  
 தழலெனவுயிர்க்கு மஞ்சவருகநிந்திறற்  
 பாம்புபடப்புடைக்கும் பல்வரிக்கொடுஞ்சிறைப்  
 புள்ளணிரீள்கொடிச் செல்வனும்வெள்ளேறு  
 வலவயினுயரிய பலர்புகழ்திணைநோ  
 ளுமையமர்ந்துவிளங்கு மிமையாமுக்கண்  
 மூவெயின்முருக்கிய முரண்மிகுசெல்வனு  
 தூற்றுப்பத்தடுக்கிய நாட்டத்துநூறுபல்  
 வேள்விமுற்றிய வென்றடுகொற்றத்  
 தீரிரண்டேந்திய மருப்பினெழினடைத்  
 தாழ்பெருந்தடக்கை யுயர்ந்தயானை  
 யெருத்தமேறிய திருக்கிளர்செல்வனு

நாற்பெருந்தெய்வத்து நன்னகர்நிலைய  
 வுலகங்காக்கு மொன்றுபுரிகொள்கைப்  
 பலர்புகழ்மூவருந் தலைவராக  
 வேமுறுஞாலந் தன்னிற்றேன்றித்  
 தாமரைபயந்த தாவினாழி  
 நான்முகவொருவற் சுட்டிக்காண்வரப்  
 பகலிற்றேன்று மிகலில்காட்சி  
 நால்வேறியற்கைப் பஞ்சொருமூவரோ  
 டொன்பதிற்றிரட்டி யுயர்நிலைபெறீஇயர்  
 மீன்பூத்தன்ன தோன்றலர்மீன்சேர்பு  
 வளிகிளர்ந்தன்ன செலவினர்வளிபிடைத்  
 தீயெழுந்தன்ன திறலினர்தீப்பட  
 வருமிடித்தன்ன குரலினர்விழுமிய  
 வுறுகுறைமருங்கிற்றம் பெறுமுறைகொண்மா  
 ரந்தரக்கொட்பினர் வந்துடன் காணத்  
 தாவில்கொள்கை மடந்தையொடுசின்ன  
 ளாவினன்குடி யசைதலமுரிய னதாஅன்று.

நான்காவது

திருவேரகம்.

இருமூன்றெய்திய வியல்பினிவழாஅ  
 திருவார்ச்சுட்டிய பல்வேறுதொல்குடி  
 யறுநான்கிரட்டி யிளமைநல்லியாண்  
 டாறினிற்கழிப்பிய வறனவில்கொள்கை  
 மூன்றுவகைக்குறித்த முத்திச்செல்வத்  
 திருபிறப்பாளர் பொழுதறிந்துதுவல  
 வொன்பதுகொண்ட மூன்றுபுரிநுண்ஞாண்  
 புலராக்காழகம் புலரவுடஇ  
 யுச்சிக்கூப்பிய கையினர்தற்புகழ்ந்  
 தாமெழுத்தடக்கிய வருமறைக்கேள்வி  
 நாவியன்மருங்கி னவிலப்பாடி

விராயுற நறுமீல நோந்திப்பெரிதுவந்  
தேரகத்துறைதலு முரியனதாஅன்று.

ஐந்தாவது  
குன்றுகோரூடல்.

பைங்கொடிநறைக்கா யிடையிடுபுவேல  
னம்பொதிப்புட்டில் விராஇக்குளவியொடு  
வெண்கூதாளந் தொடுத்தகண்ணிய  
னறுஞ்சார்தணிந்த கேழ்கிளர்மார்பிற்  
கொடுந்தொழில்வல்விற் கொலைஇயகானவர்  
நீடமைவினைந்த தேக்கட்டேறற்  
குன்றகச்சிறுநூற் றினைட்டிநிந்து  
தொண்டகச்சிறுபறைக் குரவையயர  
விராஊர்ப்பலிழ்ந்த வேறுபடுநறுங்காற்  
குண்டுசுணைபூத்த வண்டுபடுகண்ணி  
யிணைத்தகோதை யிணைத்தகூந்தன்  
முடித்தகுலலை யிலையுடைநறுமபூச்  
செங்கான்மராஅத்த வாலினரிடையிடுபு  
சுரும்புணத்தொடுத்த பெருந்தண்மாத்தழை  
திருந்துகாமல்குறினைப்பவடிஇ  
மயில்கண்டன்ன மடநடைமகளிரொடு  
செய்யன்சிவந்த வரடையன்செவ்வரைச்  
செயலைத்தண்டளிர் துயல்வருங்காதினன்  
கச்சினன்கழலினன் செச்சைக்கண்ணியன்  
குழலன்கோட்டன் குறும்பல்லியத்தன்  
றகரன்மஞ்ஞையன் புகரில்சேவலங்  
கொடியனெடியன் ரெடியண்தோள  
னரம்பார்த்தன்ன வின்சுரற்ரெகுதியொடு  
குறும்பொறிக்கொண்ட நறுந்தண்சாயன்  
மருங்கிற்கட்டிய நிலனோர்புதுகிலினன்  
முழவுறழ்தடக்கையி வியலவேந்தி

மென்றோட்பல்பிணை தழீஇத்தலைதந்து  
குன்றுதோருடனு நின்றதன்பண்பே யதாடன்று.

ஆரூவது

பழமுதிர்சோலை.

சிறுதினைமலரொடு விராஇமறியறுத்து  
வாரணக்கொடியொடு வயிற்படநிற்றி  
பூநூர்கொண்ட சீர்கெழுவிழவினு  
மார்வலரேத்த மேவருநிலையினும்  
வேலன்றைய வெறியயர்களுந்  
காடுங்காவல் கலின்பெறுநுத்தியும்  
யாறுங்குளையும் வேறுபல்வைப்புஞ்  
சதுக்கமுஞ்சந்தியும் புதுப்பூங்கடம்பு  
மன்றமும்பொதியினுந் கந்துடைநிலையினு  
மாண்டலைக்கொடியொடு மண்ணியமைவா  
நெய்யோடையவி யப்பியைதுரைத்துக்  
குடந்தம்பட்டுக் கொழுமலர்சிதறி  
முரண்கொளுருவி னிரண்டிடையுடஇச்  
செந்நூல்யாத்து வெண்பொரிசிதறி  
மதவலிநிலைய மாத்தாட்கொழுவிடைக்  
குருதியொடுவினாஇத் தூவெள்ளரிசி  
சில்பலிச்செய்து பல்பிரப்பிரீஇச்  
சிறுபசுமஞ்சனொடு நறுவினாதெளித்துப்  
பெருந்தண்கணவீர நறுந்தண்மாலை  
துணையுறவறுத்துத் தூங்கநாற்றி  
நளிமலைச்சிலம்பி னன்னகர்வாழ்த்தி  
நறம்புகையெடுத்துக் குறிஞ்சிபாடி  
யிமிழ்சையருவியோ டின்னியங்கறங்க  
வுருவப்பல்புத் தூஉய்வெருவரக்  
குருதிச்செந்தினை பரப்பிக்குறமகண்  
முருகியநிறுத்து முரணினருட்க  
முருகாற்றுப்படுத்த வருகெழுவினக

ராடுகளஞ்சிலம்பப் பாடிப்பலவுடன்  
 கோடுவாய்வைத்துக் கொடுமணியியக்கி  
 யோடாப்பூட்கைப் பிணிமுகம்வாழ்த்தி  
 வேண்டநர்வேண்டியாங் கெய்தினர்வழிபட  
 வாண்டாண்டிறைதலு மறிந்தவாரே  
 யாண்டாண்டாயினு மாகக்காண்டக  
 முந்துநீகண்டுழி முகனமர்ந்தேத்திக்  
 கைதொழுஉப்பரவிக் காஷ்றவணங்கு  
 நெடும்பெருஞ்சிமயத்து நீலப்பைஞ்சுனை  
 யைவருளொருவ னங்கையேற்ப  
 வறுவர்பயந்த வாறமர்செல்வ  
 வால்கெழுகடவுட் புதல்வமால்வரை  
 மலைமகண்மகனே மாற்றோர்கூற்றே  
 வெற்றிவெல்போர்க் கொற்றவைசிறுவ  
 விழையணிசிறப்பிற் பழையோள்குழவி  
 வாரேர்வணங்குவிற் றுணைத்தலைவ  
 மாலைமார்ப னூலறிபுலவ  
 செருவிலொருவ பொருவிநன்மள்ள  
 வந்தணர்வெறுக்கை யறிந்தோர்சொன்மலை  
 மங்கையர்கணவ மைந்தரேறே  
 வேல்கெழுதடக்கைச் சால்பெருஞ்செல்வ  
 குன்றங்கொன்ற குன்றக்கொற்றத்து  
 வின்பொருநெடுவரைக் குறிஞ்சிக்கிழவ  
 பலர்புகழ்நன்மொழிப் புலவாரே  
 யரும்பெறன்மரபிற் பெரும்பெயர்முருக  
 நச்சுநினர்க்கார்த்த மிசைபேராள  
 வலந்தோர்க்களிக்கும் பொலம்பூட்சேளய்  
 மண்டமர்கடந்தநின் வென்றாடகலத்துப்  
 பரிசிலர்ந்தாங்கு முருகெழுநெடுவேள்  
 பெரியோரேத்தும் பெரும்பெயரியவுள்  
 சூர்மருங்கறுத்த மொய்ம்பின்மதவலி  
 போர்மிகுபொருந குரிசிலுமெனப்புல

யானறிமளவையி னேத்தியானுது  
 நின்னளந்தறிதன் மன்னுயிர்க்கருமையி  
 னின்னடியுள்ளி வந்தனனின்னொடு  
 புராகுநரில்லாப் புலமையோயெனக்  
 குறித்ததுமொழியா வளவையிற்குறித்துடன்  
 வேறுபல்லுருவிற் குறும்பல்களியர்  
 சாறயர்களத்து லீறுபெறத்தோன்றி  
 யளியன்றானே முதுவாயிரவலன்  
 வந்தோன்பெருமநின் வண்புகழ்நயந்தென  
 வினியவுநல்லவு நனிபலவேத்தித்  
 தெய்வஞ்சான்ற திறல்விளங்குருவின்  
 வான்குயர்நிவப்பிற் றுன்வந்தெய்தி  
 யணங்குசாலுயர்நிலை தழீஇப்பண்டைத்தன்  
 மணங்கமழ்தெய்வத் தீளநலங்காட்டி  
 யஞ்சலோம்புமதி யறிவனின்வரவென  
 வன்புடைநன்மொழி யனைஇவிளிவின்  
 நிருணிற்முநீர் வளைஇயவுலகத்  
 தொருநீயாகத் தோன்றிஶுமிய  
 பெறலரும்பரிசி னல்குமதிபலவுடன்  
 வேறுபட்டெகிலி னுடங்கியகில்சுமந்  
 தாரமுமுமுத லுருட்டிவேரற்  
 பூவுடையலங்குசினை புலம்பவேர்கீண்டு  
 வின்பொருநெடுவரை பரிதியிற்றொடுத்த  
 தண் கமழ்மலரிரல் சிதையநன்பல  
 வாசினிமுதுசுனை கலாவமீமிசை  
 நாகநறுமல ருதிர்யூகமொடு  
 மாமுகமுசுக்கலை பனிப்பப்பூறுத  
 லிரும்பிடிசுளிர்ப்பணீ சிப்பெருங்களிற்று  
 முத்துடைவான்கோடு தழீஇந்தத்துற்று  
 நன்பொன்மணிநிறங் கிளரப்பொன்கொழியா  
 லாழைமுமுமுத றுமியத்தாழை  
 யிளநீர்விழுக்குலை யுதிர்ந்தாக்கிக்

சுதிகொடிக்கருஞ்சூணர் சாயப்பொதிப்புற  
 மடநடைமஞ்சுரை பலவுடன்வெரீஇக்  
 கோழிவயப்பெடை யிரியக்கேழலோ  
 புரும்பனைவெளிற்றின் புன்சாயன்ன  
 குருஉமயிரியாக்கைக் குடாவடியுனியம்  
 பெருக்கல்லிடரனைச் செறியக்கருங்கோட்  
 டாமாநல்லேறு கிலைப்பச்சேணின்  
 நிருமெனவிழிதரு மருவிப்  
 பழமுதிர்சோலை மலைகிழவோனே.

நேரிசைவெண்பா.

குன்றமெறிந்தாய் குரைகடலிற்கூர்தழிந்தாய்  
 புன்றலையபூதப் பொருபடையா - யென்று  
 மிளையாயழகியா யேனூர்ந்தானேறே  
 யுளையாயென்னுள்ளத் துறை.

(க)

குன்றமெறிந்ததுவுங் குன்றப்போர்செய்ததுவு  
 மன்றங்கமரரிடர் தீர்த்ததுவு - மின்மென்னைக்  
 கைவிடாகின்றதுவுங் கற்பொதும்பிற்காத்ததுவு  
 மெய்விடாவீரன்கை வேல்.

(உ)

விரவேரூரைவேல் விண்ணோர்சிறைமீட்ட  
 தீரவேல்செவ்வே டிருக்கைவேல் - வாரி  
 குளித்தவேல்கொற்றவேல் சூர்மார்புங்குன்றுந்  
 துளைத்தவேலுண்டே துணை.

(ஈ)

இன்னமொருகா லெனதிடும்பைக்குன்றுக்குக்  
 கொன்னவில்வேற்கூர்தழிந்த கொற்றவா - முன்னம்  
 பனிவேய்நெடுங்குன்றம் பட்டுருவத்தொட்ட  
 தனிவேலைவாங்கத் தகும்.

(ஐ)

உன்னையொழிய வொருவரையுநம்புகிலேன்  
 பின்னையொருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்

திருக்கண்ணப்பதேவர் திருமறம்.

கக௭

கோலப்பாவானோர் கொடியவினைதீர்த்தருளும்  
வேலப்பாசெந்திவாழ் வே.

(௫)

அஞ்சமுகந்தோன்றி லாறுமுகந்தோன்றும்  
வெஞ்சமரந்தோன்றில் வேறேன்று - நெஞ்சி  
லொருகானினைக்கி லிருகாலுந்தோன்று  
முருகாவென்றேதுவார் முன்.

(௬)

முருகனேசெந்தி முதல்வனேமாயோன்  
மருகனேயீசன் மகனே - யொருகைமுகன்  
றம்பியேநின்னுடைய தண்டைக்காவெப்பொழுது  
நம்பியேகைதொழுவே னான்.

(௭)

வேலுமயிலுந்தனை.

திருச்சிற்றம்பலம்.

நக்கீர தேவநாயனார்

அருளிச்செய்த

திருக்கண்ணப்பதேவர் திருமறம்.

திருக்கண்ணப்பன் செய்தவத்திறத்து  
விருப்புடைத்தமம் விரிகடலுலகே பிறந்தது  
தேனழித்துணுண் கானவர்குலத்தே திரிவது  
பொருபுலிகுமிறும் பொருப்பிடைக்காடே வளர்ப்பது  
செற்கணையொடு தீவகம்பலவே பயில்வது  
வெந்திறற்சிலையொடு வேல்வாண்முதலிய  
வந்தமில்படைக்கல மவையே யுறைவது  
குறைதசைபயின்று குடம்பலநிராத்துக்  
கறைமலிபடைக்கலங் கலந்தபுல்லொடு  
பீலிமேய்ந்தவை பிரிந்தவெள்ளிடை  
வாலியபுலித்தோன் மறைப்பவெள்வா  
நிரவும்பகலு மிகழாமுயற்றியொடு  
மடைத்ததேனும் வன்னாய்விட்டுஞ்



சிலைவிடுகணையிலுந் திண்சுரிகையிலும்  
 பலகணையவையொடும் பதைப்பப்படுத்துத்  
 தொல்லுயிர்கொல்லுந் தொழிலே வடிவே  
 மறப்புலிகடித்த வன்றிரண்முன்கை  
 திறற்படைகிழித்த திண்வரையகல  
 மெயிற்றெண்குகவர்ந்த விருந்தணெற்றி  
 யயிற்கோட்டென்ன பெடுத்தெழுருறங்கு  
 செடித்தெழுருஞ்சி செந்நிறத்துறுகண்  
 கடுத்தெழும்வெவ்வுரை யவ்வாய்க்கருநிறத்  
 தடுபடைபிரியாக் கொடுவிறலதுவே மனமே  
 மிகக்கொலைபுரியும் வேட்டையிலுயிர்க  
 ளாகப்படுதூயருக் ககனமர்ந்ததுவே யிதுவக்  
 கானத்தலைவன் றன்மைகண்ணுதல்  
 வானத்தலைவன் மலைமகள்பங்க  
 னெண்ணரும்பெருமை யிமையவரிறைஞ்சும்  
 புண்ணியபாதப் பொற்பார்மலரிணை  
 தாய்க்கட்கன்றெனச் சென்றுகண்டல்லது  
 வாய்க்கிடுமுண்டி வழக்கறியானே யதாஅன்று  
 கட்டறல்விரித்த கனக்கதிருச்சியிற்  
 சுட்டடியிடந்தொறுஞ் சுறுக்கொளுஞ்சுரத்து  
 முதுமரநிரந்த முட்பயில்வளாகத்  
 தெதிரினங்கடவிய வேட்டையில்விரும்பி  
 யெழுப்பியவிருகத் தினங்களைமறுக்குறத்  
 தன்னாய்கடித்திரித் திடவடிக்கணைதொடுத்  
 தெய்துதுணித்திரிந் துணித்தவிடக்கணை  
 விறகிணிற்கடைந்த வெங்கனற்காய்ச்சி  
 நறுவியவிறைச்சி நல்லதுசுவைகண்  
 டண்ணற்கமிர்தென் றதுவேறமைத்துத்  
 தண்ணறுஞ்சுணைநீர் தன்வாய்க்குடத்தான்  
 மஞ்சனமாக முகந்துமலரெனக்  
 குஞ்சியிற்றுவர்க்குலை சொருகிக்  
 குனிசிலைகடுங்கணை யதனோடுமேந்திக்

திருக்கண்ணப்பதேவர் திருமறம்.

ககக

கனல்விழிக்கருங்குர னாய்பின்றொடர யாவரும்  
 வெருக்கோனற்ற வெங்கடும்பகலிற்  
 றிருக்காளத்தி யெய்தியகிவற்கு  
 வழிபடக்கடவ மறையோன்முன்னந்  
 துகிலிடைச்சுற்றியிற் றூரீராட்டி  
 நல்லனவினாமலர் நறும்புகைவிளக்கவி  
 சொல்லினபரிசிற் சுருங்கலன்பூவும்  
 பட்டமாலையுந் துக்கமுமலங்கரித்  
 தர்ச்சனைசெய்தாந் கவனடியிறைஞ்சித்  
 திருந்தமுத்திரை சிறப்பொடுகாட்டி  
 மந்திரமெண்ணி வலமிடம்வந்து  
 விடைகொண்டேகின பிற்றொழிற்  
 பூசனைதன்னைப் புக்கொருகாலிற்  
 ரொடுசெருப்படியா னீக்கிவாயி  
 விடுபுனன்மேனியி லாட்டித்  
 தன்றலைதங்கிய துவர்ப்பூவேற்றி யிறைச்சியிற்  
 பெரிதும்போனகம் படைத்துப்பிராணைக்  
 கண்டுகண்டுள்ளவ் கசிற்துகாதலிற்  
 கொண்டதோர்கூத்துமுன் னாடிக்குகாகழ  
 லன்பொடுமிறுக விறைஞ்சியாரூ  
 வன்பொடுகானக மடையுமடைந்த  
 வற்றையயலினிற் கழித்தாங்கிரவியு  
 முதித்தபோழ்த்தத் துண்ணீர்முழ்கி  
 யாதரிக்குமந்த ணன்வந்து  
 சீரார்சிவற்குத் தான்முன்செய்வதோர் பொற்புடைப்  
 பூசனைகாணன் முடிமிசையேற்றிய  
 துவர்கண்டொழியான் மறித்துமில்வா  
 றர்ச்சனைசெய்பவ ரியாவர்கொலென்று  
 கரந்திருந்தவணக் கானவன்வரவினைப்  
 பரந்தகாட்டிடைப் பார்த்துநடுக்குந்து  
 வந்தவன்செய்து போயினவண்ணஞ்  
 சிந்தையிற்பொரூது சேர்விடம்புக்கு

மற்ஹநாளுமவ் வழிப்பட்டிறைவ  
 வற்றதுகேட்டரு னுன்றனக்கழகா  
 நாடொறுநான்செய் பூசனைதன்னை  
 யீங்கொரு வேடுவ  
 னுயொடும்புகுந்து மிதித்துமக்கித்  
 தொடுசெருப்படியா னீக்கிவாயி  
 லிடுபுனன்மேனியி லாட்டித்  
 தன்ஹலைதங்கிய சருகிலையுதிர்ந்தோ ரிறைச்சியை  
 நின்றிருக்கோயில் லிட்டிப்போமது  
 வென்றுமுன்றனக் கினிதேயெனையுருக்  
 காணற்கொன்றிடம் யாவராலும்  
 விலக்குறுங்குணத்த னல்லனென்னுந்  
 திருக்குறும்பென்றவன் சென்றவல்லிடைக்  
 கணவிலாதரிக்கு மந்தனைன்றனக்குச்  
 திரார்திருக்கா ளத்தியுளப்பன்  
 பிறையணியிலங்கு பின்னுபுன்சடைமுடிக்  
 கறையணிமிடற்றுக் கன்னம்முத்தடக்கை  
 நெற்றிநாட்டத்து நிறைநீற்றுக்  
 வொற்றைமால்விடை யுமைபொடுமருங்கிற்  
 றிருவுருக்காட்டி யருளிப்  
 புரிவொடுபூசனை செய்யுந்  
 குனிசிலைவேடன் குணமவையாவன  
 வுரிமையிற்சிறந்தநன் மாதவனென்றுண  
 ரவனுந்நியங்கிய விடமுனிவனமது வேயவன்  
 செருப்படியாவன விருப்புறுதுவலே  
 பெழிலவன்வாயது ஆயபொற்குடமே  
 யதனிற்றங்குநீர் கங்கையின்புணலே  
 புனற்கிடுமாமணி யவனிணைப்பல்லே  
 யதற்கிடுதாமல ரவனதுநாவே  
 யுப்புனல்விடும்பொழு துரிஞ்சியமீசைப்  
 புன்மயிர்குசையினு நம்மடிக்கினிதே ய்வன்றலை  
 தங்கியசருகிலை தருப்பையிற்பொதிந்த

ஹங்குலிகற்பகத் தலரேயவனுகர்  
 திட்டவிறைச்சி யெனக்குநன்மாதவ  
 ரிட்டநெய்பா லவியே  
 யிதுவெனக் குனக்கவன்  
 கலந்ததோரன்பு காட்டுவனானை  
 நலந்திகழர்ச்சனை செய்தாங்கிருவென்  
 றிறையவனெழுந் தருளினைருளலு  
 மறையவனறிவுந் நெழுந்து  
 மனமிகக்கூசி வைகறைக்குளித்துத்  
 தான்முன் செய்வதோர்  
 பொற்புடைப்பூசனை புகழ்தரச்செய்து  
 தோன்றாவண்ண மிருந்தனகை விரவியும்  
 வான்றனிமுகட்டில் வந்தழல்கிந்தக்  
 கடும்பகல்வேட்டையிற் காதலித்தடித்த  
 வுடும்பொடுகிலைகனை யுடைத்தோல்செருப்புத்  
 தொடர்ந்தநாயொடு தோன்றினன் றேன்றலுஞ்  
 செல்வன்றிருக்கா ளத்தியுளப்பன் றிருமேனியின்  
 மூன்றுகண்ணு யாங்கொருகண்ணிலு  
 முதிரமொழியா தொழுகவிருந்தவ னாகப்  
 பார்த்துநடுக்குற்றுப் பதைத்துமனஞ்சுழன்று  
 வாய்ப்புனல்சிந்தக் கண்ணீரருவக்  
 கையிலூனெடு கணைசிலைசிந்த  
 நிலப்படப்புரண்டு நெடிதின்றேறிச்  
 சிலைக்கொடும்படைகடுத் தெடுத்திதுபடுத்தவ  
 ரடுத்தவிவனத்துள ரெனத்திரிந்தாஅங்  
 கின்மைகண்டு நன்மையிற்  
 றக்கனமருந்துகள் பிழியவும்பிழிதொறு  
 நெக்கிழிகுருதியைக் கண்டுநிலைதளர்ந்தெ  
 னத்தனுக்கடுத்ததெ னத்தனுக்கடுத்த தென்னென்  
 றன்பொடுங் கனற்றி  
 யித்தனைதரிக்கில னிதுதனைக்கண்டவென்  
 கண்டனையிடந்து கடவுடன்கண்ணுறு

புண்ணிலப்பியுங் காண்பனென்றொரு கண்ணிடைக்  
 கணையதுமடித்துக் கையில்வாங்கி  
 யனைதரவப்பின னப்பலுங்குருதி  
 நிற்பதொத்துருப்பெறக் கண்டுநெஞ்சுகந்து  
 மந்தைக்கண்ணிலும் வடிக்கணைமடித்தனன் மடித்தலு  
 நிலலுகண்ணப்ப நிலலுகண்ணப்பவென்  
 னன்புடைத்தோன்ற னிலலுகண்ணப்பவென்  
 நின்னூயாதொடு மெழிற்சிவலிங்கந்  
 தன்னிடைப்பிறந்த தடமலர்க்கையா  
 லன்னவன்றன்கையம் பொடுமகப்படப்பிடித்  
 தருள்ள னருளலும்  
 விண்மிசை வானவர்  
 மலர்மழைபொழிந்தனர் வளையொலிபடகந்  
 துந்துபிகறங்கின தொல்கீர்முனிவரு  
 மேத்தினரின்னிசை வல்லே  
 சிவகதிபெற்றனன் நிருக்கண்ணப்பனே.

வெண்பா.

தத்தையாந்தாய்தந்தை நாகனூந்தன்பிறப்புப்  
 பொற்றாண்டிசைப்பூர் வேடுவனூர் - தித்திக்குந்  
 திண்ணப்பனாஞ்சிறுபேர் செய்தவத்தாற்காளத்திக்  
 கண்ணப்பனாய்நின்றான் காண்.

திருச்சிற்றம்பலம்.

திருச்சிற்றம்பலம்.

கல்லாட தேவநாயனார்

அருளிச்செய்த

திருக்கண்ணப்பதேவர் திருமறம்.

பரிவின்றன்மை யுருவுகொண்டனையவன்  
போழ்வார்போர்த்த தாழகச்செருப்பினன்  
குருதிபுலராச் சரிக்கையெஃக  
மராயிற்கட்டிய வுடைதோற்கச்சையன்  
ரோனெடும்பையிற் குறுமயிர்நீணித்து  
வாரில்லீக்கிய வரிக்கைகட்டிய  
ஓசூவைச்சூனுகிர் கேழல்வெண்மருப்பு  
மாறுபடத்தொடுத்த மாலைபுத்தரிய  
னீலப்பீலி நெற்றிசூழ்ந்த  
கானக்குஞ்சிக் கவடிபுல்லினன்  
முடுகுநாறு குடிமையாக்கையன்  
வேங்கைவென்று வாகைசூடிய  
சங்கரன்றன்னினத் தலைவனோங்கிய  
வில்லுமம்பு நல்லனதாங்கி  
யேற்றுக்கல்வனங் காற்றினிலியங்கிக்  
கணையில்வீழ்த்துக் கருமாவறுத்துக்  
கோலினேற்றிக் கொழுந்தீக்காய்ச்சி  
நாவில்வைத்த நாட்போனகமுந்  
தன்றலைச்சொருகிய தண்பளித்தாமமுந்  
வாய்க்கலசத்து மஞ்சனநீருந்  
கொண்டுகானப் பேருறைகண்ணுதன்  
முடியிற்ப்புசையடியானீக்கி  
நீங்காக் குணத்துக்  
கோசரிக்கன்றவ நேசங்காட்ட  
முக்கணப்பனுக் கொருகணிலுதிரந்

தக்கணத்திடை யிழிதரவக்கண  
 மழுதுவிழுந்து தொழுதெழுந்தரற்றிப் -  
 பன்மருந்தாற்றிப் போகாதென்று  
 தன்னைமாருந்தென்று மலர்க்கணப்ப  
 வொழிந்ததுமற்றை யொண்டிருநயனம்  
 பொழிந்தகண்ணீர்க் கலுழிபொங்க  
 வற்றதென்று மற்றக்கண்ணையும்  
 பகழித்தலையா லகழவாண்டகை  
 யொருகையாலு மிருகைபிடித்து  
 வொல்லைநம்புண் னொழிந்ததுபாராய்  
 நல்லைநல்லை யெனப்பெறுந்  
 த்ருவேட்டுவர்தந் திருவடிக்கைதொழக்  
 கருவேட்டுழல்வினைக் காரியங்கெடுமே.

திருச்சிற்றம்பலம்.

திருச்சிற்றம்பலம்,

ஈ பி ல தே வ நாய னார்

அருளிச்செய்த

மூத்தநாயனார் திருவிரட்டைமணிமாலே.

திருவாக்குஞ்செய்கருமங் கைகூட்டுஞ்செஞ்சொற்  
பெருவாக்கும்பீடம் பெருக்கு - முருவாக்கு  
மாதலால்வானேரு மாணமுக்கத்தானைக்  
காதலாற்கூப்புவர்தங் கை. (க)

கைக்கும்பிணியொடுகாலன்றலைப்படுமேல்வையினி  
லெய்க்குங்கவலைக்கிடைந்தடைந்தேன்வெம்மைராவலைக்கும்  
பைக்குமரவகாயான் நந்தபரய்மதயானைபத்துத்  
திக்கும்பணிதுதற்கட்டிருவாளன்றிருவடியே. (உ)

அடியமர்ந்துகொள்வாயே நெஞ்சமேயப்ப  
மிடியவலோடெள்ளுண்டை கன்னல் - வடிசுவையிற்  
முழ்வானையாழ்வானைத் தன்னடியாருள்ளத்தே  
வாழ்வானைவாழ்த்தியே வாழ். (ங)

வாழைக்கனிபலவின் கனிமாங்கனிதாஞ்சிறந்த  
கூழைச்சுருள்சுழையப்பமெள்ளுண்டையெல்லாந்துறுத்தும்  
பேழைப்பெருவயிற்றேழுமீட்புகுந்தென்னுளம்பிரியான்  
வேழத்திருமுகத்துச்செக்கர்மேனிவிநாயகனே. (ச)

விநாயகனேவெவ்வினையை வேரறுக்கவல்லான்  
விநாயகனேவேட்கைதணி விப்பான் - விநாயகனே  
வின்னிற்சுமண்ணிற்சு நாதனுமாந்தன்மையினூற்  
கண்ணிற்பணிமின் கனிந்து. (ஊ)

கனியநினைவொடுநாடொறுங்காதற்படுமடியார்க்  
கினியினியொருவின்கூங்கிலமெவரும்வணங்கும்  
பனிவெண்பிறைநறுங்கொன்றைச்சடைப்பலிதேரியற்கை  
முனிவன்சிறுவன்பெருவெற்கொல்யானைமுகத்தவனே. (ஈ)



யானைமுகத்தான் பொருவிடையான்சேயழகார்  
 மானமணிவண்ணன் மாமருகன் - மேனிகமும்.  
 வெள்ளக்குமிழி மதத்துவிநாயகனென்  
 னுள்ளக்கருத்தி னுளன். (எ)

உளதளவில்லதோர்சாத்திலென்னெஞ்சில்வன்னஞ்சமுண்ட  
 உளரிளமாமணிகண்டன்வண்டாடுவண்கோதைபங்கத்  
 தினவளர்மாமதிக்கண்ணியெம்மான்மகன்கைம்முமத்துக்  
 களகளமாமதஞ்சேரகளியாணைக்கணபதியே. (அ)

சணங்கொண்டவல்வினைகள் சண்கொண்டநெற்றிப்  
 பணங்கொண்டபார்தட் சடைமேன் - மணங்கொண்ட  
 னாதகத்தேன்முடலுங் கொன்றையான்றந்தளித்த  
 டொதகத்தின்ருள்பணியப் போம். (க)

போகபந்தத்தந்தமின்றிநிழீர்புனைதார்முடிமே  
 னுருபந்தத்தந்தநாளம்பிமையிறையான்பயந்த  
 மாகபந்தத்தந்தமாமழைபோன்மதத்துக்கதப்போ  
 டோகதந்தத்தெந்தைசெந்தாளிணைபணிந்தேத்துமினே. (க0)

ஏத்தியேயென்னுள்ள நிற்குமாவெப்பொழுது  
 மாத்தனிவெண்கோட்டு மதமுக்கத்துத் - துத்தழல்போற்  
 செக்கர்த்திருமேனிச் செம்பொற்கழலங்கை  
 முக்கட்கடாயாணை முன். (கக)

முன்னிளங்காலத்திலேபற்றினேன்வெற்றிமீனுயர்த்த  
 மன்னிளங்காமன்முன்மாத் தனனேமணிநிலகண்டத்  
 தென்னிளங்காய்களிநேயிமையோர்சிங்கமேயுமையா  
 டன்னிளங்காதலனேசரணவுன்சரணங்களே. (கஉ)

சரணுடையெனென்று தலைதொட்டிருக்க  
 முரணுடையெனல்லெனான் முன்னந் - திரணெடுங்கோட்  
 டண்டத்தானப்புறத்தா னுனைமுகத்தான்மரர்  
 பண்டத்தான்ருள்பணியாப் பண்டு. (கங)

பண்டந்தமாததைத்தாமென்றினியனவேபலவுங்  
கொண்டந்தநாள்குறுகாமைக்குறுகுவர் கூருணர்விற்  
கண்டந்தநீண்முடிக்கார்மதவாரசடைக்கற்றையொற்றை  
வேண்டந்தவேழமுக்கத்தெம்பிரானடிவேட்கையோ. (௧௪)

வேட்கைவினைமுடித்து மெய்யடியார்க்கின்பஞ்செய்  
தாட்கொண்டருளு மரன்சேயை - வாட்கதிர்கொள்  
காந்தாரமார்பிற் கமழ்தார்க்கணபதியை  
வேந்தாவுடைத்தமரர் விண். (௧௫)

விண்ணுதனுங்கியவிண்ணுமண்ணுஞ்செய்வினைப்பயனும்  
பண்ணுதனுங்கடனென்பர்மெய்யன்பர்கன்பர்யமதமா  
கண்ணுதனுங்கியநஞ்சமுண்டார்கருமாமிடற்றுப்  
பெண்ணுதனும்பிரியாவொருபாகன்பெருமகனே. (௧௬)

பெருங்காதலென்னோடு பொன்னோடைநெற்றி  
மருங்காரவார்செவிகள் வீசி - யொருங்கே  
திருவார்ந்தசெம்முகத்துக் கார்மதங்கள்சோர  
வருவான்றனும் வரும். (௧௭)

வருகோட்டருபெருந்தீமையுங்காலன்றமரவர்க  
ளருகோட்டருமவராண்மையுங்காய்பவன் கூர்ந்தவன்பு  
தருகோட்டருமரபிற்பத்தர்சித்தத்தறியணையு  
மொருகோட்டிருசெவிமுக்கட்செம்மேனியவொண்களிதே. (1)

களியாணைக்கன்றைக் கணபதியைச்செம்பொ  
னொளியாணைப்பாரோர்க் குதவு - மளியாணைக்  
கண்ணுவதுங்கைத்தலங்கள் கூப்புவுதுமற்றவன்ற  
ண்ணுவதுநல்லார் கடன். (௧௮)

நல்லார்பழிப்பிலெழிற்செம்பவளத்தைநாணநின்ற  
பொல்லாமுகத்தெங்கள்போதகமேபுரமுன்றெரித்த  
வில்லானளித்தவிநாயகனையென்றுமெய்மமகிழ  
வல்லார்மனத்தன்றிமாட்டாளிருக்கமலர்த்திருவே. (௨0)

திருச்சிற்றம்பலம்.

திருச்சிற்றம்பலம்.

சுபிலதேவநாயனார்

அருளிச்செய்த

சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை.

அந்திமதிமுகிழா னந்தியஞ்செந்நிறத்தா  
னந்தியேபோலு மவிர்சடையா - னந்தியிற்  
நூங்கிருள்சேர்யாமமே போலுஞ்சுநீற்றான்  
விங்கிருள்சேர்நீல மிடறு.

(க)

மிடற்றூழ்கடனஞ்சம் வைக்கின்றனான் றுமெல் லோதிரல்லா  
மடற்றாமகைக்கைகாத்திலவேமமுவாளதனா [ண்  
லடற்றுகதையையன்றுதாளெறிந்தாற்கருள்செய்தகொள்கைக்  
கடற்றூழ்வயற்செந்நெலே றும்வெண்காட்டெங்கரும்பிணையே.

கருப்புச்சிலையநங்கன் கட்டழகுசுட்ட  
நெருப்புத்திருநெற்றி நாட்டந் - திருச்சடையிற்  
நிங்கள்புறையுந் திரள்பொற்றிருமேனி  
யெங்களிமையோ ரிறைக்கு.

(ங)

இறைக்கோகுறைவில்லையுண்டிறையெயிலா ரெருக்கு  
நறைக்கோமளக்கொன்றைதுன்றுஞ்சடைமுடி நக்கர்சென்னி  
பிறைக்கோர்பிளவும்பெறுவிளிக்கொண்டெம்பிரானுக்குங்  
குறைக்கோவணமொழிந் தாற்பின்னையேதுங்குறைவில்லையே.

இல்லையிறவித் கடலேறவின்புறவின்  
முல்லைகமழுமுதுகுன்றிற் - கொல்லை  
விடையாணைவேதியனை வெண்மதிசேர்செம்பொற்  
சடையாணைச்சாராதார் தாம்.

(கு)

தாமரைக்கோவுநன்மாலும்வணங்கத்தலைப்பிடத்துத்  
தாமரைக்கோவணத்தோடி ரந்துண்ணினுஞ்சார்ந்தவாக்குத்  
தாமரைக்கோமளத்தோடுலகாளத்தருவர்கண்டர்  
தாமரைக்கோமளக்கைத்தவளப்பொடிச்சங்கரரோ,

(சு)

சிவபெருமான்நிருவீரட்டைமணிமாலே. ௧௨௬

சங்குகோளெண்ணுவரோ பாவையரைத்தம்மங்கம்  
பங்குபோய்நின்றாலும் பாய்கலுழிக் - கங்கை  
வரியராப்போதும் வளர்சடையாய்நின்போற்  
பெரியராவாரோ பிறர்.

(௭)

பிறப்பாழ்முழியிடவீழ்ந்துரைவேற் குநின்பேரருளின்  
சிறப்பார்திருக்கைதரக்கிற்றியே திரியும்புரமூண்  
றறப்பாயெரியுறவான்வகைவிலவளைத்தாயிரவாய்  
மறப்பாவரியரநாணிடக்கோத்தகைவானவனே.

(௮)

வானமணிமுகடா மால்வகையேதூண்க  
வானபெரும்பா ரரங்காகக் - கானகத்தி  
லம்மாமுழவதிர வாடும்பொழுதாரு  
ரெம்மானுக்கெய்தா திடம்.

(௯)

இடப்பாகமுமுடையாள்வகையீளிளவஞ்சியன்ன  
மடப்பான்மொழியென்பர்நின்வலப்பாகத்துமான்மழுவும்  
விடப்பாசனக்கச்சுமிச்சைப்படநீறணிந்துமிக்க  
தடப்பார்களிற்றுரிகொண்டெங்குமுடுமெங்கண்ணுதலே. (௧0)

கண்ணியிளம்பிறையுங் காய்சினத்தமாசுணமு  
நண்ணியிருந்தா னலயில்லை - தண்ணலங்கற்  
பூங்கொன்றையின்றேன் பொதியுஞ்சடைப்புனிதா  
வாங்கொன்றையின்றே மதித்து.

(௧௧)

மதியங்கப்பொங்குகோழிருட்கண்டவவிண்டவர்தம்  
பதியமங்கச்செற்றகொற்றவில்வானவநற்றவர்கு  
முதிகைமங்கைத்திருவீரட்டவாரிட்டதேனுமுண்டு  
த்தியமங்கச்செல்வதேசெல்வமாகக்கருதுவதே.

(௧௨)

கருதுங்கருத்துடையேன் கையுடையேன்கூப்பப்  
பெரிதும்பிறதிறத்துப் பேசே - னரிதன்றே  
யாகப்பிறையா னினியென்னகம்புகுந்து  
போகப்பெறுமோ புறம்.

(௧௩)

புறமறையப்புரிபுன்சடைவிட்டெரிபொன்றிகழு  
 சிறமறையத்திருநீறுதுதைந்ததுநீள்கடனஞ்  
 சுறமறையக்கொண்டகண்டமுஞ்சாலவுரப்புடைத்தா  
 சுறமறையச்சொல்லிவைத்தையம்வேண்டிமடிசனுக்கே. (கச)

அடியோமைத்தாங்கியோ வாயையுடுத்தோ  
 குடியோம்பமாநிதியக் கொண்டோ - பொடியாடு  
 நெற்றியூர்வாளரவ கீன்சடையாய்நினூரை  
 யொற்றியூரக்கிற் றுரை. (கரு)

உரைவந்துறும்பத்தேயுரைமின்களன்முயினிப்பா  
 னரைவந்துறும்பின்னைவந்துறங்காலனன்முத்திடறித்  
 திரைவந்துறங்காக்கேகலம்வந்துறத்திண்கைவன்முள்  
 வரைவந்துறங்கடன்மாமறைக்காட்டெம்மணியினையே. (கக)

மணியமருமாமாட வாய்முரான்றன்னை  
 யணியமரரோடயனு மாலுந் - துணிசினத்த  
 செஞ்சூட்டசேவற் கொடியானுமாய்நின்று  
 நஞ்சூட்டவெண்ணியவா நன்று. (கக)

நன்றைக்குறுமிரும்பெருமுச்சுநண்ணுதமுன்னங்  
 குன்றைக்குறுவதுகொண்டழியாதறிவீர்செறிமின்  
 கொன்றைக்குறுநறுங்கண்ணியினுன்றன்கொய்பூங்கயிலைக்  
 குன்றைக்குறுகரிதேனுமுள்ளத்திடைக்கொண்மின்களே. (கக)

கொண்டபலிநுமக்குங் கொய்தார்க்குமரர்க்கும்  
 புண்டரிசுமாதனுக்கும் போதுமே - மண்டி  
 யுயிரிழந்தார்சேர்புறங்காட் டோரிவாயீர்ப்ப  
 மயிரிழந்தவெண்டலைவரய் வந்து. (கக)

வந்தாறலைக்கும்வலஞ்சுழிவானவவானவர்த  
 மந்தார்மகுடத்தடுத்தபைம்போகிலந்தேனுழக்கிச்  
 செந்தாமரைச்செவ்விகாட்டுந்திருவடிக்குஞ்செல்லுமே  
 யெந்தாயடித்தொண்டரோடிப்பிடித்திட்டவின்மலரே. (உ0)

சிவபெருமான் திருவிருட்டை மணிமாலே. கக-க

மலர்ந்தமலர்நாவி மாமனத்தைக்கூப்பிப்  
புலர்ந்தும்புலராத போதுங் - கலந்திருந்து  
கண்ணீரரும்பக் கசிவார்க்குக்காண்பெளியன்  
றெண்ணீர்சடைக்கரந்த தேவு. (உக)

தேவனைப்பூதப்படையனைக்கோதைத்திருவிதழிப்  
பூவனைக்காய்சினப்போர்விடைதன்னெடும்போற்றநின்ற  
மூவனையீருருவாயமுக்கண்ணனைமுன்னுமறை  
நாவனைநான்மறவேனவைநான்வல்லஞானங்கடே. (உஉ)

நானுமென்னல்குரவு நல்காதார்பல்கடையிற்  
கானியிர்த்துநின்றிரப்பக் கண்டிருக்கும் - வானவர்க  
டம்பெருமானமூவெயிலும் வேவச்சரந்தூர்த்த  
வெம்பெருமானென்னு வியல்பு. (உ௩)

இயலிசைநாடகமாயெழுவேலைகளாய்வழுவாப்  
புயலியல்விண்ணெழுமண்முழுதாய்ப்பொழுதாகிநின்ற  
மயிலியன்மாமறைக்காடர்வெண்காடர்வண்டில்லைமல்கு  
கயலியல்கண்ணிபங்காரன்பர்சித்தத்தடங்குவோ. (உ௪)

அடங்காதாராரொருவ ரங்கொன்றைத்துன்று  
மடங்காதலென்வளைகொள் வார்த்தை - தூடங்கிடையீ  
ருருரன்சென்றக்கா லுண்பலிக்கென்றங்குனே  
யாரூரன்செல்லுமா றங்கு. (உ௫)

அங்கைமறித்தவராலவியுண்ணுமவ்வானவர்க  
டங்கைமறித்தறியார்தொழுதேநிற்பார்தாழ்சடையின்  
கங்கைமறித்தணவப்பணமாசணக்கங்கணத்தின்  
செங்கைமறித்திரவிற்சிவனாதிந்திருநட்டமே. (உ௬)

நட்டநீயாடும் பொழுதத்தூநல்லையங்  
கொட்டக்குழித்தொழிந்த வாகொல்லோ - வட்டிக்  
கடுங்குன்றமால்பனைக் காருகிவைபோர்த்த  
கொடுங்குன்றபேயின் கொடிது. (உ௭)

கொடிமுழித்தனன்கூறானல்லன்குருகினஞ்சென்  
 திடறுங்கழனிப்பழனத்தரசையெழிலிமையோர்  
 படிமுமொழிந்துபருகக்கொடுத்தப்பரவைநஞ்சு  
 டி—றுததித்ததுவும்மடியேங்கள்விதிவசமே. (உஅ)

விதிகரந்தசெய்வினையேன் மென்குழற்கேவாளா  
 மதுகரமெயெத்துக்கு வந்தாய் - நதிகரந்த  
 கொட்டுக்காட்டான்சடைமேற் கொன்றைக்குறுந்தெரிய  
 ரொட்டுக்காட்டாய்சமுல்வாய் தொக்கு. (உக)

தொக்குவருங்கணம்பாடத்தொன்னீறணிந்தேநிலவு  
 நக்குவருங்கண்ணிகுடிவந்தார்நறும்புண்ணீமுன்ன  
 மக்குவருங்கழிக்கானலையாறகாக்காணவன்பு  
 மிக்குவருமரும்போதகாக்காண்டலும்வெள்குவனே. (உ௦)

வெள்காதேயுண்பலிக்கு வெண்டலைகொண்டீர்திரிந்தா  
 லெள்காரோவானவர்க ளெம்பெருமான் - வள்கூர்  
 வடதிருவீரட்டானத் தென்னதிகைமங்கைக்  
 குடதிருவீரட்டானங் கூறு. (உ௧)

கூறுபெறுங்கண்ணிசோர்கருங்கூந்தல்சண்ணந்துதைந்து  
 நீறுபெறுந்திருமேனிரெருப்புப்புரைபொருப்பொத்  
 தாறுபெறுஞ்சடையங்கொன்றையந்தேன்றுவலைசிந்த  
 வீறுபெறுஞ்சென்றுசென்றெம்பிரானுக்குவெண்ணிறமே (உ௨)

நிறம்பிந்தாயுண்மெலிந்து நெஞ்சருகிவாளா  
 புறம்புறமேநாள்போக்கு வாளோ - நறுந்தேன்  
 படுமுடியாப்பாய்நீர் பரந்தொழுதுபாண்டிக்  
 கொடுமுடியாயென்றென் கொடி. (உ௩)

கொடிக்குலவும்மதிந்தோவலுர்வீரட்டகோளரவம்  
 பிடிக்கிவவம்முடிப்பூணலையத்தொடுமால்விடையி  
 னிடிக்குரல்கேட்டிடியென்றிறுக்கடிவாளெயிற்றற்ற  
 கடிக்கலுறுமஞ்சிரஞ்சமிருந்தநின் கண்டத்தையே. (உ௪)

கண்டறிங்கறுப்பக் கல்லைக்கருங்கடனஞ்  
சண்டல்புரிந்துகர்த்த வந்தமற்குத் - தொண்டடைந்தார்  
கூசுவகோகூற்றைக் குறுகுவரோதீக்கொடுமை  
பேசுவவோமற்றொருவர் பேச்சு. (௩௫)

பேய்ச்சுற்றம்வந்திசைசபாடப்பிணமிகோட்டயலே  
திச்சுற்றவந்துநின்றூடலென்னுஞ்செப்புமுப்பொழுதங்  
கோச்சுற்றமாக்குடைவானவர்கோனயன்மான்முதலா  
மாச்சுற்றம்வந்திறைஞ்சுந்திருப்பொற்சடைமன்னவனே (௩௬)

மன்னும்பிறப்பறுக்கு மர்ட்சுந்தவாளாக்கன்  
றுன்றுஞ்சுடர்முடிக டோனெரியத் - தன்னைத்  
திருச்சத்திமுற்றத்தான் சித்தத்துள்வைத்தான்  
நிருச்சத்திமுற்றத்தான் நேசு. (௩௭)

திருச்சிற்றம்பலம்.

திருச்சிற்றம்பலம்.

கபிலதேவநாயனார்

ஆருளிச்செய்த

சிவபெருமான் நிருவந்தாதி.

ஒன்றுமுதலாக நூறளவுமாண்டுகள்வாழ்ந்  
தொன்றுமனித ருயிராயுண் - டொன்று  
மதியாதகூற்றுதைத்த சேவடியான்வாய்ந்த  
மதியாண்டிப்பக்க மால். (௩)

மாலையொருபான் மகிழ்ந்தானைவண்கொன்றை  
மாலையொருபான் முடியானை - மாலை  
யொளியானையுத்தமனை யுண்ணுஞ்சுண்டற்  
கொளியானையேத்தி யுளம். (௪)



உளமால்கொண்டோடி யொழியாதியாமு  
முளமாகிலேத்தாவா றுண்டே - யுளமாசற்  
றங்கமலமில்லா வடல்வெள்ளே றூர்ந்துழல  
மங்கமலவண்ண னடி.

(௩)

அடியார்தமாருயிரா யட்டழிக்குங்குற்றை  
யடியாலருவாகச் செற்றா - னடியார்த  
மந்தரத்தாலேத்தி யகங்குழைந் துமெய்யரும்பி  
யந்தரத்தார்சூடு மலர்.

(௪)

அலராளுக்கொன்றை யணியலாருறம்  
கலராகியானு மணிவ - னலராகி  
யோதத்தானெட்டினே ளேதுவன்யானேங்கொலிந்  
ரோதத்தானஞ்சண்டா னார்.

(௫)

ஊருமதொற்றியூ ருண்கலனும்வெண்டலையே  
யூரும்விடையொன் றுடைதோலே - யூரும்  
படநாகமட்டார் பணமாலயீதோ  
படநாகமட்டார் பரிசு.

(௬)

பரியானையூராது பைங்கணே றூரும்  
பரியானைப்பாவிக்க லாகா - பரியானைக்  
கட்டங்கமேந்தியாக் கண்டுவாழ்நன்னெஞ்சே  
கட்டங்கமேந்தியாக் கண்டு.

(௭)

கண்டங்கரிய னுமைபாலுந்தன்பாலுங்  
கண்டங்கரியன் கரிகாடன் - கண்டங்கள்  
பாடியாட்டாரும் பரஞ்சோதிக்கென்னுள்ளம்  
பாடியாக்கொண்ட பதி.

(௮)

பதியார்பழிதீராப் பைங்கொன்றைகாவேன்  
பதியான் பலநா ளிரக்கப் - பதியாய  
வம்மாணர்கையார் வளைகவர்ந்தாரஃதேகொ  
லம்மாணர்கையா ரறம்.

(௯)

ஆறமானநோக்கா தநங்கணையுஞ்செற்றங்  
கறமாரஞ்சுண்ட வமுத - னறமான  
வோதியாள்பாக மமர்ந்தானுயர்புகழே  
யோதியான்ரேற்றே னெளி.

(௧௦)

ஒளியார்கடர்மூன்றுக் கண்மூன்றுக்கோடற்  
கொளியானுலகெல்லா மேத்தற் - கொளியாய்  
கள்ளேற்றுகொன்றையான் காப்பிகந்தானன்னெஞ்சே  
கள்ளேற்றுகொன்றை கடிது.

(௧௧)

கடியரவர் கரிதாடுகோயில்  
கடியரவர்கையதுமோர் சூலங் - கடியரவ  
ராணேற்றார்க்காட்பட்ட நெஞ்சமேயஞ்சனி  
பானேற்றார்க்காட்பட்டேம் யாம்.

(௧௨)

யாமானநோக்கா தலர்கொன்றைத்தார்வேண்ட்  
யாமானன்கொண்டங் கலர்தந்தார் - யாமாவர்  
வாஜுராஜரு மழகாவனலாடி  
யாஜுராரக்கென்னுரைக்கோம் யாம்.

(௧௩)

யானேன்றங்கண்ணு மலையானகம்புகுந்து  
யானேன்றங்கையறிவுங் குன்றுவித்து - யானேன்றங்  
கார்த்தானையாழிநு மம்பரன்மேலன்கொன்றை  
யார்த்தானேலய்வ தரிது.

(௧௪)

அரியாரும்பூம்பொழில்சூழ மாமாத் தாரம்மா  
னரியாரும்பாகத் தமுத - னரியாரும்  
வேங்கடத்துமேயானை மேவாவுயிரொல்லாம்  
வேங்கடத்துநோயால் வியந்து.

(௧௫)

வியந்தாழிநன்னெஞ்சே மெல்லியலார்க்காளாய்  
வியந்தாசையுண்மெலிய வேண்டா - வியந்தாய்  
கண்ணுதலானெந்தைகா பாலிகழலடிப்பூக்  
கண்ணுதலாநம்பாற் கடன்.

(௧௬)

கடனாகழராந காரணமுங்கங்கை  
கடனாகநீசுவர்ந்த வாறுங் - கடனாகப்  
பாரிடந்தான்மேவிப் பயிலும்பரஞ்சோதி  
பாரிடந்தான்மேயாய் பணி. (கௌ)

பணியாய்மடநெஞ்சே பல்சடையான்பாதம்  
பணியாதபத்தர்க்குஞ் சேயன் - பணியாய  
வாகத்தான்செய்துமே னம்மையமரர்கோர்  
னுகத்தான்செய்யு மரன். (கௌ)

ஆரன்காயநவேற் கநங்கவேளம்பு  
மரன்காயுமந்தியுமற் றந்தோ - வரன்காய  
வெள்ளில்சேர்காட்டாடி வேண்டான்களிற்றுண்ட  
வெள்ளில்போன்றுள்ளம் வெறிதீ. (கக)

வெறியானையூர்வேந்தர் பின்செல்லும்வேட்கை  
வெறியார்பூந்தாரான் லீடலன் - வெறியார்த  
மல்லனையுதிர்க்கு மருமருந்தாமாரூர்க்கோ  
னல்லனெனெஞ்சே யயன். (உ௦)

ஆயமாலுண்டரவ நாணதளதாடை  
யயமாலுநானேறு ராரூ - ரயமாய  
வென்னக்கன்றூழ்சுடைய னீற்றனெரியாடி  
யென்னக்கன்றூழி விவள். (உ௧)

ஆமுமிவனையுங் கையலவாற்றேனென்  
ரூமுமிவனே யயராதே - யாரூஞ்  
சலமுடியாப்சங்கரனே சங்கக்ருகையாய்  
சலமுடியாதின்தருநந் தார். (உ௨)

தாராயதண்கொன்றை யானிரப்பத்தாணிதனைக்  
தாராதேசங்குஞ் சரிவித்தான் - ரூராவல்  
லானேமேல்கவரு மணியவலாரூர்க்கோனல்  
வானையும்வாரூர்க் கரசு. (உ௩)

புரசுமாயாள்விக்கு மாட்பட்டார்க்கம்மா  
 னரசுமாமங்கொன்று மாலுக் - கரசுமா  
 னூர்தியெரித்தா னுணருஞ்செவிக்கின்ப  
 னூர்தியெரித்தா னூறு.

(௨௬)

உறுவேயென்சொற்க னொளிவனைநின்னுள்ளத்  
 துறுவேதியுற்றனக னெல்லா - முறுவேபோய்க்  
 காவாலிதார்க்கிணந்து கைசொர்ந்துமெய்மறந்தார்  
 காவாலிதானின் கலை.

(௨௭)

கலைகாமினேர்காமின் கைவனைகள்காமின்  
 கலைசேர்ந்துதலீர்நான் காமின் - கலையாய்  
 பான்மதியன்பண்டரங்கன் பாரோம்புநான்மறையன்  
 பான்மதியன்போந்தான் பலிக்கு.

(௨௮)

பலிக்குத்தலையேந்திப் பாரிடங்கள்சூழப்  
 பலிக்குமனைப்பகுந்து பாவாய் - பலிக்குநீ  
 யையம்பெய்யென்றானுக் கையம்பெய்கின்றேன்மே  
 லையம்பெய்தானறங்க னாய்ந்து.

(௨௯)

ஆயமழிய வலர்கொன்றைத்தார்வேண்டி  
 டாயமழிய வயர்வேன்மே - லாயன்வாய்த்  
 திங்குழலுத்தென்றலுந் தேய்க்கோட்டி னம்பிறையுந்  
 தங்குழலுமென்னையே தேர்ந்து.

(௩௦)

தேரோன்கதினென்னுஞ் செந்தழலால்வெந்தெழுபெய்த்  
 தேரோன்கதினென்னுஞ் செய்பொருணி - தேராதே  
 கூடற்காவாலி குரைகழற்காரன்னெஞ்சே  
 கூடற்காவாலிதரக் கூர்.

(௩௧)

கூராலமேயாக் குருகோடுரைவேற்குக்  
 கூரார்வேற்கையார்க்காய்க் கொல்லாமே - கூரார்  
 பனிச்சங்காட்டார்சடைமேற் பான்மதியையப்பாம்பே  
 பனிச்சங்காட்டாய்கழிக்கப் பாய்ந்து.

(௩௨)

பாயும்விடைபூர்தி பாசுபதன்வந்தெனது  
பாயிற்புகுதப் பணைமுலைமேற் - பாயிலனற்  
கொன்றாய்குளிர்சடையாற் கென்னிலைமைகூருதே  
கொன்றாயிதுவோ குணம்.

(௩௩)

குணக்கோடிகோடாக் குளிர்சடைபான்வில்லின்  
குணக்கோடிக்குன்றஞ்சூழ் போகிக் - குணக்கோடிந்  
தேநிரவில்வாரான் வயற்சாராஞ்சூழ்தனைபோ  
தேநிரவில்வாமுற் திறம்.

(௩௩)

திறங்காட்டுஞ்சேயாள் சிறுகினியைத்தான்றன்  
திறங்காட்டுந் திவண்ணெனென்னுந் - திறங்காட்டி.  
னாரரவமார்த்தானே டென்னையுடன்சுட்டி  
னாரரவஞ்சால வுடைத்து.

(௩௩)

உடையோடுகாடாடி யூராயமுண்ணி  
யுடையாடைதோல்பொடிசுந் தென்னை - யுடையானே  
யுன்மத்தகமுடிமே லுய்த்தானைநன்னெஞ்சே  
யுன்மத்தகமுடிமே லுய்.

(௩௪)

உய்யாதெனவி யொளிவளையுமேகலையு  
முய்யாதுடம்பழிக்கு மொண்டிதலை - யுய்யா  
மிறையானேயீசனே பெய்மமானேநின்னை  
யிறையானுங்காண்கிடா யின்னு.

(௩௪)

இன்றியாமுற்ற விடருமிருந்துயரு  
யின்றியாந்தீர்து மெழினெஞ்சே - யின்றியாந்  
? காட்டாநஞ்சேற்றான் காமருவெண்காட்டான்  
காட்டானஞ்சேற்றான் கலந்தா.

(௩௫)

கலம்பெரியார்க்காஞ்சிரங்காய் வின்மேருவென்னுங்  
கலம்பெரியவாற்கீழிருக்கை - கலம்பெரியா  
மாக்கடனஞ்சுண்டார் கழறெழூர்க்குண்டாமோ  
நூக்கடனஞ்சேரும் வகை.

(௩௬)

கையாறுவெள்ளி யச்சங்கழிகாமங்  
கையாறுசெஞ்சடையான் காப்பென்னுங் - கையாறு  
மந்திரண்டதோளானைச் சேர்நெஞ்சேசேரப்போய்  
மந்திரண்டதோளான் மனை.

(௩௮)

மனையாய்பலிக்கென்று வந்தான்வண்காமன்  
மனையாசமச்செற்ற வாணென் - மனையாய்  
வென்பாவாயென்றேனுக் கியானல்லேனீதிருவே  
பென்பாவாயென்ற னிறை.

(௩௯)

இறையாயவெண்சங் கிவைதருவேனென்னு  
மிறையாகமின்றருளா பென்னு - மிறையாய்  
மறைக்காட்டாய்மாதவனே நின்னருவமிங்கே  
மறைக்காட்டாயென்னுமிம் மானு.

(௪௦)

மாதரங்கத்தன்னரங்கஞ் சேர்த்திவளர்சடைமேன்  
மாதரங்கச்சங்கைநீர் மன்னுவித்து - மாதரங்கத்  
தேராணையூரான் சிவற்காளாஞ்சிந்தனையே  
தேராணையூராணைத் தேர்.

(௪௧)

? தேருளிலாரென்னுவார் காவிரிவந்  
தேருமருகிற் சிராமலையான் - தேரமர்க்கட்  
செல்லவென்றென்னைச் சேவடியேயாம்பரவிச்  
செல்லுமெழினெஞ்சே தெளி.

(௪௨)

தெளியாய்மடநெஞ்சே செஞ்சடையான்பாதந்  
தெளியாதார்நெறிக்கட் செல்வர் - தெளியாய்  
புவார்சடைமுடியான் பொன்னடிக்கேயேத்துவனந்  
புவாயவாசம் புனைந்து.

(௪௩)

புனைகடற்குப்பொன்கொடுக்கும் பூம்புகார்மேயான்  
புனைகடுக்கைமலைப் புராணன் - புனைகடத்து  
நட்டங்கமாட்டயரு நம்பந்திருநாம  
நட்டங்கமாட்டினே னக்கு.

(௪௪)

நக்கரைசாளு நடுநானைநாரையூர்  
 நக்கரைவக்கரையோ நாமென்ன - நக்குரையாம்  
 வண்டாமுங்கொன்றையான் மால்பணித்தான் மற்றவர்ம்காப்  
 வண்டாமுங்கொண்டான் மதி. (சுரு)

மதியாலமிகின்ற தென்னுமால்குரு  
 மதியாதேவைதூர்ப்ப ரென்னு - மதியாதே  
 மாதெய்வமேத்து மறைக்காடாவிதேகொன்  
 மாதெய்வங்கொண்ட வனப்பு. (சுக)

வனப்பார்நிறமும் வரிவலையுநானும்  
 வனப்பார்வளர்சடையான் கொள்ள - வனப்பாற்  
 ? கடந்திரையுமீருமிக் கங்குல்வாப்  
 கடந்திரையுமீருந் கனன்று. (சுஎ)

கனன்றுழிநன்னெஞ்சே கண்ணுதலார்க்காளாய்க்  
 கன்னூர்களிற்றுரிமால் காட்டக் - கன்னூரு  
 ருடம்பட்டநாட்டத்த ளெண்ணையுந்தன்னுளா  
 ஷுடம்பட்டநாட்ட னுரு. (சுஅ)

உருவியலுஞ்செம்பவள மொன்றருடம்பி  
 லுருவியலுஞ்சூல முடைய - லுருவியலு  
 மாலேற்றுநுன்முகறு மண்ணுமிண்ணும்பொய்  
 மாலேற்றாற்கிதோ வடிவு. (சுக)

வடிவாரநப்பொய்கி வண்ணக்கச்சுந்தி  
 வடிவார்வடம்புணந்தும் பொல்லா - வடிவார்வேன்  
 முக்கூடலம்மா முருகமுருங்கொண்ட பந்தார்  
 முக்கூடமாட்டா முலை. (ரு0)

முலைகலஞ்சேர்கானப்பேர் முக்கூருனென்று  
 முலைகலஞ்சேர்மொய்சடையா னென்னு - முலைகலஞ்சேர்  
 மாதேவாவென்று வளர் பொன் நாராயக்கோர  
 மாதேவாசோரல் வலை. (ருக)

வனையாழியோடகல மாறந்தானென்னும்  
வனையாழி நன்னெஞ்சே காணில் - வனையாழி  
வன்னஞ்சைக்கண்டமரர் வாய்சோரவந்தெதிர்த்த  
வன்னஞ்சைக்கண்டன் வரில்.

(ருஉ)

வரிநீலவண்டலம்பு மாமறைக்காட்டங்கீழ்  
வரிநீர்வலம்புரிசு ஞந்தி - வரிநீ  
ரிமேனன்மேலன்வலங்கொண் டின்னோராய்செய்தா  
வரிநீமணன்மேலீசெ னெமக்கு.

(ருங)

ஆக்காரமாடரவ நாணறுவைதோல்பொடிசார்  
தக்காரந்திரந்தே னடியேற்கு - வக்காரம்  
பண்டரங்கனெந்தை படுபிணஞ்சேர்வெங்காட்டுப்  
பண்டரங்கனெங்கள் பவன்.

(ருச)

பவனடிபார்விண்ணீர் பகலோன்மதிதிப்  
பவனஞ்சேரரமுதம் பெண்ணண் - பவனஞ்சேர்  
காலங்களுழி யவனேகரிசாட்டிற்  
காலங்கையேந்தினுன் காண்.

(ருரு)

காணங்கையின்மை கருநிக்கவலாதே  
காணங்கையாற்றொழுது நன்னெஞ்சே - காணங்கை  
பாவனையாய்நின்றான் பயிலும்பரஞ்சோதி  
பாவனையாய்நின்ற பதம்.

(ருரு)

பதங்கவரையுயர்ந்தான் பான்மதிழ்ந்தான்பண்  
பதங்கனெயிறு பறித்தான் - பதங்கையா  
லஞ்சலிகளன்பாலு மாக்குறிகாணெஞ்சேகூர்ந்  
தஞ்சலிகளென்பாலு மாக்கு.

(ருரா)

ஆக்கூர்பனிவாடா வாவிசோர்ந்தாழ்கின்றே  
ஞக்கூரலர்தானழகிதா - வாக்கூர்  
மறையோம்புமாடத்து மாமறையோநான்கு  
மறையோம்புமாதவர்க்காய் வந்து.

(ருரஅ)



வந்தியான்சீநினு மாழிமடநெஞ்சே  
வந்தியாயுள்ளத்து வைத்திராய் - வந்தியாய்  
நம்பரணையாடு நளிர் புன்சடையாணை  
நம்பரணைநாடோறு நட்டு.

(165)

நட்டமாகின்றன வேணசங்கநானவன்பால்  
நட்டமாநன்னீர்மை வாடினே - னட்டமா  
டயானெரியாடி யெம்மானிருங்கொன்றை  
யீயானேலுய்வ திலம்.

(166)

இலமலரஞ்சேவடியா ரோசப்பெறாரே  
இலமலரோயாயினுமாக - விலமலரு  
மாம்பல்சேர்செவ்வாயர்க் காடாதேயாடினே  
ஓம்பல்சேர்வெண்டலையர்க் காள்.

(167)

ஆளானஞ்சேர்களிற்றுந் தேருமடன்மாவு

நாடநங்கனாட்டயரு நம்பன்றிருநாம  
நாடகங்களாடி நயந்து.

(168)

நயந்தநான்யானிரப்ப நற்சடையான்கொன்றை  
நயந்தநாணன்னீர்மை வாட - நயந்தநா  
ளம்பகலஞ்செற்றா னருளானநங்கவே  
ளம்பகலம்பாயு மலர்ந்து.

(169)

ஆலங்காரமாடரவ மென்புதோலாடை -  
யலங்காரவண்ணற் கழகா - ரலங்கார  
மெய்காட்டுவார்சூழலா ரென்னுவார்வெள்ளேற்றான்  
மெய்காட்டும்விடாம் விராந்து.

(170)

விரையார்புனற்கங்கை சேர்சடையான் பொன்னார்  
விரையார்பொழிற் புறந்தை மேயான் - விரையானி  
நென்பணிந்தானீச னிறையானெரியாடி  
யென்பணிந்தானீச னெனக்கு.

(171)

எனக்குவளைநில்லா வெழிலிழந்தேனென்னு  
மெனக்குவளைநில்லாநோய் செய்தா - னினக்குவளைக்  
கண்டத்தானுல்வேதன், காரோணத்தெம்மாணைக்  
கண்டத்தானெஞ்சேகாக் கை. (சுசு)

காக்கைவளையென்பார்ப்பார்க் கன்பாப்பாணையாதே  
காக்கைவளையென்பார்ப்பா னூர்குரக்குக் - காக்கைவளை  
யாடாணையீருரிய னுண்பெணலிர்சடைய  
னாடாணையான தமைவு. (சுஎ)

அமையாமென்றேண்மெலிவித் தம்மாமைகொண்டிங்  
கமையானோய்செய்தா ளணங்கே - யெமையானுஞ்  
சாமத்தகண்டன் சடைசேரிளம்பிறையன்  
சாமத்தனிந்நோய்செய் தான். (சுஅ)

தானக்கனக்க பிறையன்பிறைக்கோட்டுத்  
தானக்களிற்றுரியன் றண்பழனன் - ருனத்  
தரையனரவரைய னுயிழைக்குமாற்கு  
மலாயனுடையா னருள். (சுசு)

அருணம்பாற்செஞ்சடைய னாமாத்தாரம்மா  
னருணம்பானல்கு மமுத - னருணம்பா  
லோராழித்தேரா னெயிதட்டவுந்தமனை  
யோராழிரெஞ்சே யுவ. (சுஓ)

உவவாநறுமலர்கொண் டித்தமனையுள்கி  
யுவவாமனமகிழும் வேட்கை - யுவவா  
றெழுமதிபோல்வாண்முகத் திசுரூர்க்கென்னே  
யெழுமதிபோலீச னிடம். (சுக)

இடமால்வலமாலை வண்ணமேதம்ப  
மிடமால்வலமானஞ் சேர்த்தி - யிடமாய  
புடமால்புலாயு முன்னிலங்குமொய்சடையான்  
முலாமதியான் முனி. (சுஉ)

முனிவன்மால்செஞ்சகடையான் முக்கனூனென்னு  
முனிவன்மால்செய்துமுன் னிறகு - முனிவன்மால்  
போற்றார்புரமெரித்த புண்ணியன் தன்பொன்னடிகள்  
போற்றநாளின்னு புலர்ந்தது. (எங்)

புலர்ந்தால்யானுற்றேன் புறநூறாயுமீதே  
புலர்ந்தாரூர்புன்கூரா னென்றும் - புலர்ந்தாய  
மண்டனியன்மமா னவர்தம்மடியார்தம்  
மண்டனியன்பின்போ மனம். (எங்)

மனமாயநோய்செய்தான் வன்கொன்றைதாரான்  
மனமாயவன்னார வாரான் - மனமாயப்  
பொன்மலைசேரப் புனைந்தான்புனைந்துபடைய்  
பொன்மலைசேர்சகடையான் போந்தது. (எங்)

போந்தார்புகவணந்தார் பொன்னேர்த்தார்பொன் னூலைய  
போந்தாரொழியார் புரமெரித்தார் - போந்தா  
ரிலங்கோலவாண்முகத் திசுனூற்கெல்லே  
யிலங்கோலந்தோற்ப திவி. (எங்)

இனியாருமானாக வெண்ணுவர்கொடுவெண்ணு  
ரினியான னூருவிருக்கைக் குள்ளா - இனியானே  
தாளங்கையாற்பாடித் தாழ்சகடையான் குறுகைய  
தாளங்கையாற்குழுவார் தாம். (எங்)

தாமரைசேர்நான்முகற்கு மாற்றும்புகிவிசார்  
தாமரைசேர்பாம்பர் சடாமரூடர் - தாமரைசேர்  
பானியார்தீர்த்தளிப்பர் பாநோம்புகான்மறைபார்  
பானியார்தீர்த்தளிப்பர் பார். (எங்)

பார்கால்வானீர்தீப் பகலோன்பனிமழியார்  
பார்கோலமேனிப் பன்னடிச்சே - பார்க்காலைக்  
கோகரணத்தானறியக் கூறுதியென் னென்று  
கோகரணத்தானறியக் கோ. (எங்)

கோப்பாடியோடாதே நெஞ்சமொழி கூத்தன்  
கோப்பாடிக்கோகரணம் குற்றலங் - கோப்பாடிப்  
பின்னைக்காய்நின்றூர்க் கிடங்கொடுக்கும்பேரருளான்  
பின்னைக்காமெம்பெருமான் பேர்.

(அ௦)

பேராணையீருரிவை போர்த்தாணையாயிரத்தெண்  
பேராணையீருருவம் பெற்றாணைப் - பேராநஞ்  
சுண்டாணையுத்தமனை யுள்காதார்க்கெஞ்ஞான்று  
முண்டாநாளல்ல வயிர்.

(அ௧)

உயிராயமூன்றொடுக்கி யைந்தடக்கியுள்ளத்  
துயிராயவொண்மலர்த்தா னூடே - யுயிரான்  
பகர்மனத்தான்பாசுபதன் பாதம்பணியப்  
பகர்மனமேயாசைக்கட் பட்டு.

(அ௨)

பட்டாரண்பட்டரங்க னம்மான்பரஞ்சோதி  
பட்டாரெலும்பணியும் பாசுபதன் - பட்டார்ந்த  
கோவணத்தான்கொல்லேற்ற னென்றென்றுநெஞ்சமே  
கோவணந் தூநம்பனையே கூறு.

(அ௩)

கூற்றும்பொருளும்போற் காட்டியென்கோல்வளையைக்  
கூற்றின்பொருண்முயன்ற குற்றலன் - கூற்றின்  
செருக்கழியச்செற்ற சிவற்கடிமைநெஞ்சே  
செருக்கழியாமுன்னமே செய்.

(அ௪)

செய்யான்கருமிடற்றான் செஞ்சடையான்றென்பொழில்சூழ்  
செய்யான்பழனத்தான் மூவுலகுள் - செய்யாமு  
டைடுணைய்நின்றானை நாடுதும்போய்நன்னெஞ்சே  
நாட்டுணைய்நின்றானை நாம்.

(அ௫)

நாவாயகத்துளதே நாமுளமேநம்மீச  
னாவாய்போனன்னெறிக்க ணுய்க்குமே - நாவாயாற்  
றுய்க்கப்படும்பொருளைக் கூட்டுதும்ற்றவர்க்காட்  
டுய்க்கப்படுவதாஞ் சூது.

(அ௬)

சூதொன்றுனக்கறியச் சொல்லினென்னெஞ்சே  
சூதன்சொலற்கரிய சோதியான் - சூதின்  
கொஞ்சந்தேன்கடர்சோலைந் குற்றலம்பாடிச்  
கொழுந்தேயிழந்தேன் குருகு. (௮௭)

குருகிளவேய்த்தோண்மெலியக் கொங்கைமார்புல்கிச்  
குருகினையார்கோடு கொடாமே - குருகினரும்  
போதார்கழனிப் புகலுரமர்ந்துறையும்  
போதாநின்பொன்முடிக்கட் போது. (௮௮)

போதரங்கவார்குழலா ரென்னுவார்நன்னெஞ்சே  
போதரங்கநீர்கரந்த புண்ணியனைப் - போதரங்கக்  
கானகஞ்சேர்சோதியே கைவிளக்காநின்றிங்  
கானகஞ்சேர்வாற்கடிமை கல். (௮௯)

கற்றுனஞ்சாடுகா வாலிகளந்தைக்கோன்  
கற்றுனைக்கல்லாத நாளெல்லாங் - கற்று  
னமரர்க்கமர ரரர்க்கடிமைபூண்டா  
ரமரர்க்கமரரா வார். (௯௦)

ஆவாமனித ரறிவிலரேயாதொன்று  
மாவார்போற்காட்டி யழிதின்னா - ராவா  
பகனாடிப்பாடிப் படர்ச்சடைக்குப்பல்பூப்  
பகனாடியேத்தார் பகர்ந்து. (௯௧)

பகனாட்டம்பாட்டயரும் பாட்டோடாட்டெல்லி  
பகனாட்டம்பாழ்படுக்கு முச்சி - பகனாட்டம்  
தாங்காரொழுதெழுவார் தாழ்சடையார்தம்முடைய  
தாங்காரொழுத நலை. (௯௨)

தலையாலங்காட்டிற் பலிதிரிவரென்னுந்  
தலையாலங்காடர்தா மென்னுந் தலையாய  
பாகிரதிவளரும் பல்சடையீர்வல்கிடையீர்  
பாகிரதிவளரும் பண்டி. (௯௩)

பண்பாயநான்மறையான் சென்னிப்பலிதேர்ந்தான்  
பண்பாயபைங்கொன்றைத் தாரருளான் - பண்பாற்  
நிருமாலுமங்கைச் சிவற்கடிமைசெய்வான்  
நிருமாலுமங்கைச் சிவன்.

(கச)

சிவன்மாட்டுகவெழுது நானுருமென்னுஞ்  
சிவன்மேயசெங்குன்று ரென்னுஞ் - சிவன்மாட்டங்  
காலிங்கனநினையு மாயிழையீரங்கொன்றை  
யாலிங்கனநினையு மாறு.

(கரு)

ஆளுவங்கூற்றுதைத் தானைத்தோல்போர்த்துகந்தங்  
காரூர்சடையீர்க் கமையாதே - யாரூத  
வானினத்தார்தாந்த மணியிழையினர்க்கடிமை  
யானினத்தார்தாந்தவிர்ந்த தாட்டு.

(கசு)

ஆட்டுமரவ ரழிந்தாரெலும்பணிவா  
ராட்டுமிடுபலிகொண் டாரமர - ராட்டுமோர்  
போரேற்றுகொன்றையான் போந்தான்பலிக்கென்று  
போரேற்றுகுன்போந்தான் புறம்.

(கஎ)

புறந்தாழ்குழலார் புறணையஞ்சாதே  
புறந்தாழ்புலிப்பொதுடி னாடி - புறந்தாழ்ப்பொன் [யான்  
மேற்றளிக்கோன்வெண்பிறையான் வெண்சுடர்போன்மேனி  
மேற்றளிக்கோன்னுரையான் மெய்.

(கசு)

மெய்யன்பகலாத வேதியன்வெண்புரிநான்  
மெய்யன்விரும்புவார்க் கெஞ்ஞானும் - வெய்ய  
துணையகலானோக்ககலா போற்றிகலாரெஞ்சே  
துணையிகலாகுனுவா னாறு.

(கக)

நூறூன்பயனுட்டின் னூறுமலர்சொரிந்து  
நூறூநொடிவதனின் மிக்கதே - நூறூ  
வுடையான்பரித்தவெரி யுத்தமனைவெள்ளே  
றுடையானைப்பாடலா லொன்று.

(கஊ)

சுருச்சிற்றம்பலம்.

திருச்சிற்றம்பலம்.  
பரண தேவநாயனார்  
அருளிச்செய்த  
சிவபெருமான் நிருவந்தாதி.

ஒன்றுரைப்பீர்போலப் பலவுரைத்திட்டோயாதே  
பொன்றுரைப்பீராயி னுறுதுணையா - மொன்றுரைத்துப்  
பேரரவம்பூண்டு பெருந்தலையினுண்டுமீழலும்  
பேரரவம்பூணும் பிரான். (க)

பிரானிடபமால்பெரிய மந்தாரம்வில்லுப்  
பிரானிடபம்பேரொலிநா னாகம் - பிரானிடபம்  
பேணுமுமைபெரிய புன்சடையின்மேலமர்ந்து  
பேணுமுமையிடவம் பெற்று. (உ)

பெற்றும்பிறவி பிறந்திட்டொழியாதே  
பெற்றும்பிறவி பிறந்தொழியின் - பெற்றுங்  
குழையணிந்தகோளரவக் கட்டையணிந்தகோளரவீ  
குழையணிந்தகோளரவ நீ. (ஈ)

நீயேயாளாவாயு நின்மலற்குநன்னெஞ்சே  
நீயேயாளாவாயு நீள்வாளி - நீயே  
வேறுர்புனற்சடையா வெங்கனிடைமருதா  
வேறுர்புனற்சடையா வென்று. (ச)

என்றுமலர்நூவி யீசன்றிருநாம  
மென்றுமலர்நூற்றி யேயிருந்து - மென்றும்

புகலூராபுண்ணியனே யென். (ஊ)

என்னேயிவருற்ற மாலென்கொலின்கொன்றை  
யென்னேயிவளொற்றி யூரென்னு - மென்னே  
தவளப்பொடியணிந்த சங்கரனையென்றுந்  
தவளப்பொடியானேச் சார்ந்து. (஋)

சார்ந்துரைப்பதொன்றுண்டு சாவாமூவாப்பெருமை  
சார்ந்துரைத்தத்தவத்தி னுட்பொருளைச் - சார்ந்துரைத்த  
வாதியேயம்பலவா வண்டத்தையாட்கொள்ளு  
மாதியேன்மென்பா லருள். (௭)

அருள்சேராதாருர்தி யாராமலெய்தா  
யருள்சேராதாருர்தி யாடி - யருள்சேரப்  
பிச்சையேற்றுண்டு பிறர்கடையிற்குனிமிர்த்துப்  
பிச்சையேற்றுண்டுழல்வாய் பேச்சு. (௮)

பேச்சுப்பெருகுவதென் பெண்ணுணலியென்று  
பேச்சுக்கடந்த பெருவெளியைப் - பேச்சுக்  
குரையாணையூனாக் குயிராணையொன்றற்  
குரியாணைநன்னெஞ்சே யுற்று. (௯)

உற்றுரையாய்நன்னெஞ்சே யோதக்கடல்வண்ண  
னுற்றுரையாவண்ணமொன் றுணை - யுற்றுரையா  
யாணையுரித்தாணை யப்பணையெப்பொழுது  
மாணையுரித்தாணை யடைந்து. (௧0)

அடைந்துன்பாலன்பா யணிமணிகொண்டர்ச்சித்  
தடைந்துன்பான்மேலுக்குத்த மாணிக் - கடைந்துன்பா  
லவ்வமுதமூட்டி யணிமலருஞ்சூழ்ந்தன்று  
வவ்வமுதமாக்கினுய் காண். (௧௧)

காணய்கவாலி கதிர்முடிமேற்கங்கைதனைக்  
காணயக்காருருவிற் சேருமையைக் - காணு  
யுடைதலைகொண் டேநர்திரிவாணைநச்சி  
யுடைதலைகொண்டேநர் திரி. (௧௨)

திரியும்புரமெரித்த சேவகனூர்செவ்வே  
திரியும்புரமெரியச் செய்தார் - திரியு  
மரியான் றிருக்கயிலை யென்னைதார்மேனி  
யரியான் றிருக்கயிலை யாம். (௧௩)



ஆம்பரிசேசெய்தங் கழியாக்கை - யாம்பரிசே  
யேத்தித்திரிந்தானை யெம்மானையம்மானை  
யேத்தித்திரிந்தானை யேத்து.

(கச)

ஏத்துற்றுப்பார்த்த நெழில்வானடைவான்போ  
லேத்துற்றுப்பார்த்த னிறைஞ்சுதலு - மேத்துற்றுப்  
பாசுபதமன்றளித்த பாசூரான்பானீற்றூன்  
பாசுபதமின்றளியென் பரீல்.

(கரு)

பாலார்புனல்பாய் சடையானுங்கன்பாகிப்  
பாலார்புனல்பாய் சடையானுள் - பாலாடி.  
யாடுவான்பைங்க ணரஜூர்வான்மேலிழீ  
யாடுவானென்றெஃறே யாங்கு.

(கக)

ஆங்குரைக்கலாம்பொன் மலர்ப்பாதமேனென்றே  
யாங்குரைக்கலாம்பொ னணிகிலில் - யாங்குரைத்த  
வம்பலத்துமண்டத்து மப்பாலுமாய்நின்ற  
வம்பரத்துமண்டத்து மாம்.

(கங)

மாயனையோர்பாக மமர்த்தானைவானவரு  
மாயவருமால்கடனஞ் சண்டானை - மாய  
வருவானைமலை யொளியானைவானி  
னருவானையேத்தி யுணர்.

(கஈ)

உணராவனைகழலா வழ்னுன்பாற்சங்க  
முணராவனைகழல வொட்டி - யுணரா  
வனைந்தானமேனி யணியாருரேசென்  
றனைந்தானையாமாறு கண்டு.

(கஊ)

கண்டிறந்துகாயெரியின் வீழ்ந்துகடிதோடிக்  
கண்டிறந்துகாமன் பொடியாகக் - கண்டிறந்து  
கானினுகந்தாடுங் கருத்தர்க்குக்காட்டினுண்.  
கானினுகந்தாடுங் கருத்து.

(கஊ)

கருத்துடையவாந் கறைமிடற்றெம்மீசன்  
கருத்துடையகங்காள வேடன் - கருத்துடைய  
வானேற்றூன்றூ னன்னலாடியாமாத்தூ  
ரானேற்றூன்றூ னெரி.

(உக)

எரியாடியேகம்ப மென்னுதார்மேனி  
யெரியாடியேகம்ப மாகு - மெரியாடி  
யீமத்திடுங்காடு தேருமிறைபணிப்ப  
விமத்திடுங்காடு தான்.

(உஉ)

தானயன்மாலாகி நின்ருன்றனித்துலகிற்  
ருனயன்மாலாய தன்மையான் - ருனக்  
கரைப்படுத்தானான்மறையைத் தண்புலித்தோலாடைக்  
கரைப்படுத்தானன்றன்பாதஞ் சார்.

(உங)

சாராவார்தாமுளரேற் சங்கரன்றன்மேனிமேற்  
சாராவார்கங்கை யுமைநங்கை - சார்வா  
யரவமதுசெஞ்சடைமே லக்கொன்றையொற்றி  
யரவமதுசெஞ்சடையின் மேல்.

(உச)

மேலாயதேவர் வெள்ளெனாந்  
மேலாயமின்றிவே துன்பொழுதின் - மேலாய  
மங்கையுமைவந் தடுத்திலளேவாணா  
மங்கையுமைவந் தடுத்தி.

(உரு)

அடுத்தபொன்னம்பலமே சார்வுமதனு  
ளடுத்திருநட்ட மஃதே - யடுத்தகிரு  
வாணைக்காவாடுவது மேலென்புபூண்டதுவு  
மாணைக்காவான்ற னமைவு.

(உசு)

அமைவும்பிறப்பு மிறப்புமாமற்றுந்  
கமைவும்பரமான வாதி - யமையுந்  
கிருவாலவாய்சென்று சேராதமாக்க  
கிருவாலவாய்சென்று சேர்.

(உசு)

சென்றுசெருப்புக்காலாற் செல்லமலர்நீக்கிச்  
சென்றுதிருமுடிவாய் நீர்வார்த்துச் - சென்றுதன்  
கண்ணிடந்தன்றப்பிங் கருத்தற்குக்காட்டினான்  
கண்ணிடந்தன்றப்பாமைப் பார்த்து.

(உஅ)

பார்த்துப்பரியாதே பானீறுபூசாதே  
பார்த்துப்பரிந்தங்கம் பூணாதே - பார்த்திட்  
டுடையானஞ்சோதாதே யூனரைக்கைவிட்  
டுடையானஞ்சோதாதா ரூண்.

(உஆ)

ஊனென்றுமில்லை யறக்கில்லையுன்மாலி  
னூனென்றுபேசுவோர் சங்கிழந்தா - ஊனென்றும்  
விட்டானேவேள்வி தூரந்தானேவெள்ளநீர்  
விட்டானேபுன்சடைமேல் வேறு.

(ருஅ)

வேறுகாப்பன்கேட்டருளும் வேதநான்காறங்கம்  
வேறுகாத்தமேனி விரிசடையான் - வேறுகாத்த  
பாதத்தாய்பைங்க ணரஹூர்வரப்பாருளும்  
பாதத்தாய்பென்னு மலர்.

(ருஆ)

மலரணைந்துகொண்டு மகிழ்வாயுன்பாத  
மலரணைந்துமானயன மாகு - மலரணைந்து  
மன்சக்காமவேண்ட வாளாவளித்தனையால்  
வன்சக்கரம்பரனே வாய்த்து.

(ருஆ)

வாய்த்தவடியார் வணங்கமலரோன்மால்  
வாய்த்தவடியமுடி யங்காணார் - வாய்த்த  
சலந்தரணைக்கொன்றிட்டுச் சங்கரனூரென்னே  
சலந்தரனாய்நின்றவா தாம்.

(ருஆ)

தர்மென்னநாமென்ன வேறில்லைத்துறவிற்  
ருமென்னைவேறாத் தனித்திருந்து - தாமென்  
கழிப்பாலைசேருங் கறைமிடற்றூரென்னே  
கழிப்பாலைசேருங் கடன்.

(ருஆ)

கடனாகக்கைதொழுமின் கைதொழவல்லீரேற்  
கடனாகைக்காரோணமேயார் - கடநாக  
மாளவிரித்தாடுவார் நம்மேலைவல்வினைநோய்  
மாளவிரித்தாடுமால் வந்து.

(௩௫)

வந்தார்வளைகழல்வார் வாடித்துகில்சோர்வார்  
வந்தார்முலைமெலிவார் வார்முழல்கள் - வந்தார்  
சுரிதருவாரைங்கொன்றைத் தாராரைக்கண்டு  
சுரிதருவாரைங்கொன்றைத் தார்.

(௩௬)

தாரானென்னுஞ் சடைமுடியான்சங்கரனந்  
தாரான்மசமுகனைத் தோணெரித்துத் - தாராய  
நாளுங்கொடுத்தந்த வானவர்கடம்முன்னே  
வாளுங்கொடுத்தான் மதித்து.

(௩௭)

மதியாருஞ்செஞ்சடையான் வண்கொன்றைத்தாரான்  
மதியாருமாலுடைய பாகன் - மதியாரு  
மண்ணுமலைசேரா ராரோடுங்கூடாகி  
யண்ணுமலைசேர்வ ரால்.

(௩௮)

ஆலநிழற்கீழிருப்பதுவுமாய்வதற  
மாலமமுதுசெய்வ தாடுவதீ - யாலந்  
துறையுடையானானை யுரியுடையான்சோற்றுத்  
துறையுடையான்சோராத சொல்லு.

(௩௯)

சொல்லாயமின்றித் தொலைவின்றித்தூநெறிக்கட்  
சொல்லாய்ப்பெருத்த சூடரொளியாய்ச் - சொல்லாய்  
வீரட்டத்தானை விரவார்புரமட்ட  
வீரட்டத்தானை விரை.

(௪௦)

விரையாரும்த்தம் விரகாகச்சூடி  
விரையாரும்வெள்ளெலும்பு பூண்டு - விரையாரு  
நஞ்சுண்டவாதி நலங்கழல்கள்சேராதார்.  
நஞ்சுண்டவாதி நலம்.

(௪௧)

நலம்பாயுமாக்க நலங்கொண்டலென்ற  
 நலம்பாயுமானன் குருவ - நலம்பாய்செய்  
 தார்த்தார்க்கு மண்ணுமலையானிடந்  
 தார்த்தார்க்குமண்ணு மலை. (சுஉ)

மலையார்கலையோட வாரோடக்கொங்கை  
 மலையார்கலைபோய்மா லானான் - மலையார்  
 கலையுடையான்வானின் மதியுடையான் காவாத்  
 தலையுடையானென்றுதொழு தாள். (சுங்)

தாளார்கமல மலரோடுதண்மலருந்  
 தாளாரவேசொரிந்து தாமிருந்து - தாளார்  
 சிராமலையாய்சேமத் துணையெயன்மேத்துந்ந்  
 சிராமலையார்சேமத்து ளார். (சுட)

ஆர் துணையாவாங்கிருப்ப தம்பலவாவஞ்சலுமை  
 யார் துணையாவானே யுரிமூடி - யார் துணையாம்  
 பூவணத்தாய்பூதப் படையாளிபொங்கொளியாய்  
 பூவணத்தாயென்னின் புகல். (சுரு)

புகலூருடையாய் பொறியரவம்பூணி  
 புகலூர்ப்புனற்சடையெம் பொன்னே - புகலூராய்  
 வெண்காடாவேலை விடமுண்டாய்வென்னேற்றாய்  
 வெண்காடாவென்பேடு நான். (சுக)

நானுடையமாதேயென் ஞானச்சுடர்விளக்கே  
 நானுடையகுன்றமே நான்மறையாய் - நானுடைய  
 காடுடையாய்காலங்க ளானாய்கனலாடுங்  
 காடுடையாய்காலமா னாய். (சுவ)

ஆயன்றமர ரழியாவகைசெய்தா  
 யாயன்றமர ரழியாமை - யாயன்  
 திருத்தினுன்செங்கண் ளிடையூர்வான்மேனி  
 திருத்தினுன்சேதுக் கரை. (சுஅ)

கரையேனுமாதர் கருவானசேருக்  
கரையேனுமாது கரையாங் - கரையேனுங்  
கோளிலியெம்மாதி குறிபரவவல்லையே  
கோளிலியெம்மாதி குறி.

(சக)

குறியார்மணிமிடற்றுக் கோலஞ்சேர்ஞானக்  
குறியாகிநின்ற குணமே - குறியாகு  
மாலங்காடெய்தா வடைவேன்மேலாடரவ  
மாலங்காடெய்தா வடை.

(ரு0)

அடையும்படைமழுவுஞ் சூலமிலம்பங்கி  
யடையுழிற்ப்பறுப்ப தானா - லடைய  
மறைக்காடுசேரு மணாளரென்பாற்சேரா  
மறைக்காடுசேர்மக்க டாம்.

(ருக)

தாமேயவாறு சமயமுதற்பரமுந்  
தாமேயவாறு தழைக்கின்றூர் - தாமேந்  
றழனுருவர்சங்கரவர் பொங்கரவம்பூண்ட  
சுழ்னுருவர்சங்கரரென் பார்.

(ருஉ)

பார்மேவுகின்ற பலருருவர்பண்டரங்கர்  
பார்மேவுகின்ற படுதலையர் - பார்மேல்  
வலஞ்சுழியைச்சேர்வர் மலரடிகள்சேர்வார்  
வலஞ்சுழியைச்சேர்வாகு வார்.

(ரு஑)

வாரணிந்தகொங்கை யுமையர்ண்மணவாளா  
வாரணிந்தகொன்றை மலர்சூழ - வாரணிந்த  
செஞ்சடையாய்சீர்கொள் சிவலோகாசேயொளியாய்  
செஞ்சடையாய்செல்ல நினை.

(ருச)

நினைமால்கொண்டோடி நெறியானதேடி  
நினைமாலேநெஞ்ச நினைய - நினைமால்கொண்  
டேர்தேடியும்பரா லம்பரமாகாளாவென்  
றுந்நேடியென்றுரைப்பா னார்.

(ருசு)

ஊர்வதுவுமானே றுடைதலையிலுண்பதுவு  
மூர்வதுவுமெல்லுரக மூடுவர்கொ - லூர்வதுவு  
மேகம்பமென்று மிடைமருதைநேசுத்தார்தர்  
கேகம்பமாய்நின்ற வேறு.

(ரு௬)

ஏறேயவாண்முதலே யேகம்பாவெம்பெருமா  
னேறேறியூரு மெரியாடி - யேறேய  
வாதிவிடங்காகாறை யண்டத்தாயம்மானே  
யாதிவிடங்காவுமைநன் மாட்டு.

(ரு௭)

மாட்டும்பொருளை யுருவைவருகாலம்  
வாட்டும்பொருளாய் மறையாணை - வாட்டு  
முருவாணைச்சோதி யுமைபங்காபங்கா  
யுருவானசோதி யுரை.

(ரு௮)

உரையாவிருப்பதுவு முன்னையேயூனி  
ஊரையாயிராய்ப் பொலிந்தா - யுரையாய  
வம்பொனேசோதி யணியாநூர்சேர்கின்ற  
வம்பொனேசோதியே யாய்ந்து.

(ரு௯)

ஆய்ந்துன்றன்பாத மடையவருமென்மே  
லாய்ந்தென்றன்பாச மலமறுத் - தாய்ந்துன்றன்  
பாலணையச்செய்த பரமாபரமேட்டி.  
பாலணையச்செய்த பரம்.

(௯௦)

பரமாயபைங்கட் சிரமேயப்பூண்ட  
பரமாயபைங்கட் சிரமே - பரமாய  
வாறடைந்தசெஞ்சுடையா யைந்தடைந்தமேனியா  
யாறடைந்தசெஞ்சுடையா யன்பு.

(௯௧)

அன்பேயுடைய வரனையணையாத்  
வன்பேயுடைய வனலாடி - யன்பே  
சுழும்லத்துளாடுங் கரியுரிபோர்த்தானே  
சுழும்லத்துளாடுங் கரி.

(௯௨)

கரியார்தாஞ்சேருங் கலைமறிகைக்கொண்டே  
கரியார்தாஞ்சேருங் கவாலி - கரியாகி  
நின்றகழிப்பாலை சேரும்பிரானும  
நின்றகழிப்பாலை சேர்.

(கூந)

சேரும்பிரானுமஞ் சிந்திக்கவல்லீரேற்  
சேரும்பிரானுமஞ் சிந்திக்கச் - சேரு  
மலையான்மகளை மகிழ்ந்தாரூர்நின்றூன்  
மலையான்மகளை மகிழ்ந்து.

(கூச)

மகிழ்ந்தன்பர்மாகாளஞ் செய்யுமகளிர்  
மகிழ்ந்தம்பரமாகி நின்றூர் - மகிழ்ந்தங்க  
மொன்றுகிநின்ற வுமைபங்கனெற்றியூ  
ரொன்றுகிநின்ற வுமை.

(கூரு)

உமைகங்கையென்றிருவ ருற்றவுணர்வு  
முமைகங்கையென்றிருவர் காணு - ருமைகங்கை  
கார்மிடற்றம்மேனிக் கதிர்முடியான் கண்பூன்று  
கார்மிடற்றம்மேனிக் கினி.

(கூசு)

இனியவாகாணீர்க ளிப்பிறவியெல்லா  
மினியவாவாகாமை யற்று - மினியவா  
ருக்கைபலசெய்த வாமாத்தூரம்மாளை  
யாக்கைபலசெய்த வன்று.

(கூஎ)

அன்றமரருய்ய வமிர்தமவர்க்கருளி  
யன்றவுணர்விட வருள்செய்தோ - னன்றவுணர்  
சேராமனின்ற வடிகளடியார்க்குச்  
சேராமனின்ற சிவம்.

(கூஅ)

சிவனந்தஞ்செல்கதிக்கோர் கண்சேர்வதாக்குஞ்  
சிவனந்தஞ்செல்கதிக்கோர் கண்ணஞ் - சிவனந்தஞ்  
சேருமுருவுடையீர் செந்நகாட்டங்குடிமேற்  
சேருமுருவுடையீர் செல்.

(கூஆ)



செல்லுமளவுஞ் சிதையாமற்சிற்கீழின்  
செல்லுமளவுஞ் சிவனும்மைச் - செல்லுந்  
தருமீச்சூர்க்கேறவே செங்கணேறுருந்  
தருமீச்சூரிசன் திறம்.

(௪௦)

திமென்னுஞ்சிந்தை தெரிந்தும்மைக்காணுந்  
திமென்னுஞ்சிந்தைக்கு மாமே - திமென்னுஞ்  
சித்தத்தீர்செல்வத் திருக்கடவூர்சேர்கின்ற  
சித்தத்தீரேசெல்லு நீர்.

(௪௧)

நீரேயெருதேறு நின்மலனாராவிரு  
நீரேநெடுவரணி னின்றிரு - நீரே  
நெருப்பாயதோற்றத்து நீளாறும்பூண்டி  
நெருப்பாயதோற்ற நிலைத்த.

(௪௨)

நிலைத்திவ்வுலகனைத்து நீரேயாய்நின்றீர்  
நிலைத்திவ்வுலகனைத்து நீரே - நிலைத்தீரக்  
கானப்பேரீர்கங்கை சூழலீர்கங்காளீர்  
கானப்பேரீர்கங்கையீர்.

(௪௩)

ஈரமுடைய விளமதியஞ்சூழினீ  
ஈரமுடைய சடையினீ - ஈர  
வருங்காலமாயினீ நிவ்வுலகமெல்லாம்  
வருங்காலமாயினீர் வாழ்வு.

(௪௪)

வாழ்வார்மலரணைவார் வந்தவருநாகம்  
வாழ்வார்மலரணைவார் வண்கங்கை - வாழ்வாய்  
தீயாடவானூள்வான் வான்கழல்கன்சேரராகார்  
தீயாடவானூறு மாறு.

(௪௫)

மாறாதவானையின்றோல்போர்த்துவளர்சடைபோன்  
மாறாதநீருடைய மாகாளர் - மாறு  
விடுங்கையர்சேரு மெழிலவாய்புன்னே  
விடுங்கையர்சேர்வாக வீ.

(௪௬)

ஈயும்பொருளே யெமக்குச்சிவலோக  
மீயும்பொருளே யிடுகாட்டி - னீயும்  
படநாகம்பூணும் பரலோகீரென்னீர்  
படநாகம்பூணும் படி.

(எஎ)

படியேறும்பார்த்துப் பரத்தோடுங்கூட்டிப்  
படியேறும்பார்த்துப் பரனெப் - படியேனைப்  
பாருடையாய்பைங்கண்டிலியதளாய்பானீற்றாய்  
பாருடையாயானுன் பரம்.

(எஅ)

பரமாயவிட்டுநின் பாதம்பணிந்தேன்  
பரமாயவாதிப் பரனே - பரமாய  
நீதியேநின்மலனே நேரார்புரமூன்று  
நீதியேசெய்தாய் நினை.

(எக)

நினையடைந்தேன்சித்த நிலையாகும்வண்ண  
நினையடைந்தேன்சித்த நிமலா - நினையடைந்தேன்  
கண்டத்தாய்காளத்தி யானேகனலாருங்  
கண்டத்தாய்காவாலி கா.

(அ0)

காவார்பொழிற்கயிலை யாதீகருவேயெங்  
காவாய்ப்பொலிந்த கடுவெளியே - காவாய  
வேறுடையாயென்னை யிடைமருதிலேயென்  
மேறுடையாய்நீயே கரி.

(அக)

கரியானுநான்முகனு மாய்நின்றகண்ணன்  
கரியாருங்குற்றங் கனியே - கரியாருங்  
காடுடையாய்காலங்க ளானாய்கனலாடுங்  
காடுடையாய்காலமா னாய்.

(அஉ)

ஆனையனாய வடலேறேயாரூர்க்கோ  
னானையனாவமுத மேயானா - யானாய்  
கவரெலும்போடேந்தி கதநாகம்பூணி  
கவரெலும்புதாரகை வளை.

(அங)

தீயானமேனியனே செம்பவளக்குன்றமே  
 தீயானசேராமற் செய்வானே - தீயான  
 செம்பொற்புரிசைத் திருவாரூராயென்னைச்  
 செம்பொற்சிவலோகஞ் சேர்.

(ககஅ)

சேர்கின்றசிந்தை சிதையாமற்செய்வானே  
 சேர்கின்றசிந்தை சிதையாமற் - சேர்கின்றோ  
 மொற்றியூரானே யுறவாருமில்லையினி  
 வொற்றியூரானே யுறும்.

(ககஆ)

உறுமுந்தமுன்னே யுடையாமலின்ன  
 முறுமுந்தமுன்னே யுடையாம - ஊறுமுந்த  
 மோரைந்துரைத்துத் துணர்வோடிருந்தொன்றை  
 யோரைந்துரைக்கவல்லார்க் கொன்று.

(ககஓ)

ஒன்றைப்பரண ருரைத்தவந்தாதிபல  
 வொன்றைப்பகரி லொருகோடி. - யொன்றைந்  
 தவிராதுரைப்பார் தளராருலஊற்  
 தவிரார்சிவலோகந் தான்.

திருச்சிற்றம்பலம்.

திருச்சிற்றம்பலம்.  
இளம்பெருமானடிகள்  
அருளிச்செய்த  
சிவபெருமான் நிருமம்மணிக்கோவை.

அ க வ ல்.

முதல்வன்வகுத்த மதலைமாடத்  
திடவரையூன்றிய கடவுட்பாண்டிற்  
பள்ளிச்செம்புய லுள்விழுதூறீஇப்  
புத்தேணிவந்த முத்தமாச்சுட  
ரெறிவளிபெடுப்பினுஞ் சிறுநடுக்குறூநின்  
னடிநிழலளியவே வவத்தமுடிமிசை  
யிலங்குவளைத்தனிப் போதுவிரித்த  
வலங்குகதிரொலியனி யணிந்ததென்மாறே. (க)

வெண்பா.

மாறுதடுத்த மணிக்கங்கைகிங்களின்  
சிறுதடுப்பக் கிடக்குமே - நீறடுத்த  
செந்தாழ்வரையின் நிரள்போற்றிருமேனி  
யெந்தாய்சின்சென்னி யிடை. (உ)

கட்டளைக்கலித்துறை.

இடைநிலியாமொன் றுணர்ந்துவதுண்டையேர்சிமையத்  
தடைதருமூரிமந்தாரம்விராய்நடுவெண்ணிலவின்  
றுடைதருதுண்டங்கிடத்தினுந்தொண்டரொதுக்கியிட்ட  
புடைதருபுல்லெருக்குஞ்செல்லுமோநின்புரிசடைக்கே. (ஈ)

அகவல்.

சடையே, நீரகந்தஹம்பி நெருப்புக்கலிக்குமே  
மிடறே, நஞ்சகந்துவன்றி யமிர்சூபிலிற்றுமே

வடிவே, முள்யெரிகவைஇத் தளிர் தயங்கும்மே  
 யடியே, மடங்கன்மதஞ்சீறி மலர்பழிக்கும்மே  
 யஃதான், நினையவென்றநிகிலம் யாமேமுனைதவத்  
 தலைமூன்றுவகுத்த தனித்தாட்  
 கொலைபூன்றுகுமி நெடுவேலோயே, (க)

வெண்பா.

வேலைமுகடும் விசம்பகடுங்கைகலந்த  
 ஊலைரீரெங்கே கரந்தனையான் - மாலைய்  
 பிறைக்கீறுகண்ணுதலா பெண்பரகாவையோ  
 விறைக்கூறையெங்கட் கிது. (க)

கட்டளைக்கலித்துறை.

இதுநீரொழிமினிடைதந்துமையிமையத்தரசி  
 புதுநீர்மணத்தும்புலியதளையுடைபொங்குகங்கை  
 முதுநீர்கொழித்தவிளமணன்முன்றின்மென்றேட்டநிங்கட்  
 செதுநீர்ததும்பத்திவளஞ்செய்செஞ்சடைத்திவண்ணரே. (க)

அகவல்.

வண்ண, மைஞ்சுதலைகவைஇப் பவளமால்வரை  
 மஞ்சமிவிலகிப் பகல்செகுக்கும்மே  
 யெண்ணைப், பழமுடைச்சிறுகலத் திடுபலிபெய்வோ  
 ணைஞ்சுகம்பிணிக்கும் வஞ்சமோவுடைத்தே  
 யஃதான், முனையெயிற்றுஞ்சுனை யின்னுயிலெடுப்ப  
 நடுங்குதலைச்சிறுநிலா விதிர்க்குங்கொடும்பிறைத்  
 தேமுறுமுதிர்ச்சடை யிறைவ  
 மாமுறுகொள்கை மாயமோவுடைத்தே. (க)

வெண்பா.

உடைதலையின்கோவை யொருவடமோசொங்கை  
 புடைமலிந்தவெள்ளெருக்கம் போதோ - சடைமுடிமென்  
 முன்னநரள்பூத்த முடுணிலவேர்முக்கண்ணு  
 வின்னநரள்கண்ட திவள். (க)

சிவபெருமான் ிருமும்மணிக்கோவை. ககரு

கட்டளைக்கவித்துறை.

இவளப்பனிமாலிமையத்தணங்குகற்றைச்சடைமே  
லவளப்புத்தேளிருலகிற்கரசியதுகொண்டென்னை  
யெவளுக்குநீரல்லதியாரைமுன்னெய்திற்பெற்றேயிதுகா  
தவளப்பொடிச்செக்கர்மேனிமுக்கண்னுடைச்சங்கரனே. (க)

அகவல்.

கரதலதுழைத்த மரகதக்கபாடத்  
தயில்வழங்குகுடிக் கயிலைநாடின்  
னணங்குதுயிலெடுப்பிற் பிணங்குநிலாப்பிணையல்  
யாமேகண்டது மிலமேதாமா  
மூவாவெஃகமு முரணு  
மோவாதுபயிற்று முலகமாலுளதே. (க0)

வெண்பா.

உளரொளியகங்கை யொல்திரைகண்மோத்  
வளரொளிதேயந்துள்வனைந்த தொக்குங் - கிளரொளிய  
பேதைக்கருங்கட் பிணுவின்மணுளனூர்  
கோதைப்பிறையின் கொழுந்து. (கக)

கட்டளைக்கவித்துறை.

கொழுந்திரட்டெண்ணிலவஞ்சிநின் கூரிருள்வார்பளிங்கின்  
செழுந்திரட்டுன்றகஞ்சென்றடைந்தாலொக்குந்தெய்வநெஞ்  
தழுந்திரட்டகண்டத்தவளப்பொடிச்செக்கர்மேனினின்றே [சத்  
ரொழுந்திரட்டசோதிப்பிழம்பு மென்னுள்ளத்திடங்கொண்டவே.

அகவல்.

கொண்டற்காரெயிற்றுச் செம்மருப்பிரூலின்  
புண்படுசிமையத்துப் புலவுநாறுகுடிகி  
வரையோன்மருக புனலாள் கொழுந்  
வினையோன்றதை முதுகாட்டுப்பொருநநின்  
வீடுபொருந் பரவ  
வெறுங்குகவர்க்குமோ வீடுதருநெறியே. (கங)

வெண்பா.

நெறிவிரவுகொன்றை நெடும்படற்கீழ்க்கங்கை  
யெறிதிரைகளீர்த்தெற்ற வேறிப் - பொறிபிதிர  
வீற்றராக்கண்படுக்கு மிண்டைச்சடைச்செங்க  
ணேற்றராத் நீருமிடர்.

(கக)

கட்டளைக்கவித்துறை.

இடர்தருதினைக்கொள்கிறவார்க்குநின்னீரடியின்  
புடைதருதாமரைப்போதுகொலாஞ்சரண்போமுருவிப்  
படர்தருகொம்பைப்பவளவண்ணுபருமாமுதையங்  
கடைதருசெஞ்சுடர்க்கற்றையொக்குஞ்சடையந்தண்பின. க(டு)

ஆகவல்.

அந்தணைர் செந்தொடையொழுக்கமு  
மடலோர்பயிற்றுநின் சுடர்மொழியாண்மைபு  
மவுணர்நன்னாட்டிறைவனாகி  
குறுநெடுந்தாளை பரப்பித்தறுகண்  
மால்விடையடரத் தாணிமிர்ந்துக்க  
காய்சினவரவுநாண் பற்றிநீயோர்  
நெடுவரைநெளிய வாங்கிச்  
சூகணையொரிநிமிர்த்துத் துரந்தனான்றே.

(கக)

வெண்பா.

நூன்றபுனமலை தோளலைப்பநாண்மதிய  
மீன்றநிலவோடு மிவ்வருவான் - மூன்றியங்கு  
மூதார்வியன்மாட முன்னொருகாற்றுன்னருந்தி  
மீதூரக்கண்சிவந்த வேந்த.

(கக)

கட்டளைக்கவித்துறை.

வேந்துக்கமாக்கடற்குரன்முன்னாள்படவென்றிகொண்ட  
சேந்தற்குத்தாதையிவ்வையமளந்ததெய்வத்திரி  
யேந்தற்குமைத்துனத்தோழரின்மேன்மொழிவள்ளியெண்ணங்  
கூந்தற்கொடிச்சிதன்மாமன்வெம்மால்விடைக்கொற்றவனே.

சிவபெருமான்றிருமும்மணிக்கோவை. கக௯

அகவல்.

கொற்றத்தப்பி லொற்றையீன்ற  
சுணங்கையஞ்செல்வத் தணங்குதருமுதகாட்டுப்  
பேய்முதிராயத்துப் பிணவின்கொழுநரின்  
றேர்கழல்கவையு யிலங்கிதழ்த்தாமந்  
தவழ்தருபுனறலைப் படுந  
ரவலமாக்கட லமுந்தலோவிலரே. (கக)

வெண்பா.

திலர்கொலாமென்றிளைஞ ரேசப்பலக்கொள்  
துலகெலாஞ்சென்றுமூலவ ரேனு - டலர்குலாந்  
திங்கட்குறுந்தெரியற் றேவர்க்காட்செய்வதே  
பெங்கட்குறுந்தெரியி னீண்டு. (உ௦)

கட்டளைக்கவித்துறை.

நன்நிமுற்றத்தொற்றைமால்விடையேறி பையம்முனைநாள்  
வேண்டிமுற்றத்திரிந்தெங்கும்பெறுதுவெறுங்கைவந்தார்  
பூண்டவொற்றைச்செங்கரைமுங்கற்றைச்சடைப்புனலு  
நீண்டவொற்றைப்பிறைக்கீளுமெப்போதுமென்னெஞ்சத்தவே

அகவல்.

நெஞ்சிற்கொண்ட வஞ்சமோவுடைத்தே  
மடவோர்விரும்புநின் வினையாட்டியல்போ  
மருள்புரிகொள்கைநின் றெருளாமையோ  
யாதாகியதோ வெந்தைநீதியென்  
றுடைதலைநெடுநிலா வெறியல்  
கடைதலென்றருளி சூடியபொருளே. (உ௨)

வெண்பா.

பொருளாகயானிரந்தாற் புல்லெருக்கின்போது  
மருளான்மற்றல்லாதார் வேண்டிற் - றெருளாத  
பான்மறாமான்மறிக்கைப் பைங்கட்பகடுரியான்  
முன்மருன்பைங்கொன்றைத் தார். (உ௩)



கட்டளைக்கவித்துறை.

தாரிளங்கொன்றைநல்லே யுடையாதிச்சுலைமடிக்  
 வேரிளமென்முலைப்பொன்மலையாட்டிக்கெற்றேயிவனோர்  
 பேரிளங்கொங்கைப்பிணவொடுங்குடிப்பிறைக்கொழுந்நி  
 னோரிளந் துண்டஞ்சமந்தையம்வேண்டியுழிதருமே. (உச)

அகவல்.

உழிதரன்மடிந்து கழுதுகண்படுக்கு  
 மிடருறுமுடாகாட்டுச் சீரியல்பெரும்  
 புகர்முகத்துளைக்கை யுரவோன்றதை  
 நெடியொன்பாகநின் சுடர்மொழியாண்மை  
 படிந்துநாவலர்க்  
 கிடர்நருதிவினை கெடுத்தலோவெளிடுத. (உச)

வெண்பா.

எனியமென்றென்கி யிகழாநுநாளு  
 மளியமாட்செய்தாலு ளுமேயோ - தெளிவாரிப  
 வள்கயிலைநன்பொருப்ப வான்குறும்மதிச்சுடையாய்  
 கொள்கையிலையெம்மாற் குறை. (உச)

கட்டளைக்கவித்துறை.

குறையாப்பலியிவைகொள்கவென்கோல்வையுள்வையுள்  
 சிறையாக்கொண்டாயினிச்செய்வநென்றெய் வக்கங்கைப்பு  
 பொறைபாயொருகடனஞ்சுண்டகண்டாபொடியலிந்து  
 விறையாவிடுபிணக்காட்செம்மேனிரெய்வேதியினே. (உச)

அகவல்.

வேதியர்பெரும விண்ணோர்நலைவ  
 வாதிரான்முகத் தண்டவாண  
 செக்கர்நான்மறைப் புத்தேநனூட  
 காய்சினமழவிடைப் பாகநின்  
 மூவிலைநெடுவேல் பாடுது  
 நாவலம்பெருமை நல்குவொயெனவே. (உச)

சிவபெருமான் திருமும்மணிக்கோவை. ௧௬௬

வெண்பா.

எனவேயுலகெலா மென்றினைஞரேசு  
நனவேபலிதிரிதி நானூஞ் - சினைவேற்கைக்  
கராக்கயிலைநாட களிற்றிருரியலரற்  
போர்க்கையிலேபேசனீ பொய். (௨௧)

கட்டளைக்கலித்துறை.

பொய்நீருரைசெய்தீர்பொய்போம்பலியெனப்போனபின்னை  
யிந்நீள்கடைக்கென்றுவந்தறியீரினிச்செய்வதென்னே  
செந்நீர்வளர்சடைத்திங்கட்பிளவொடுகங்கைவைத்த  
முந்நீர்ப்பவளத்திரட்செக்கரொக்குமுதலவனே. (௩௦)

திருச்சிற்றம்பலம்.



திருச்சிற்றம்பலம்.

அ தி ர ர வ டி க ள்

அருளிச்செய்த

மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை.

அகவல்.

ஒருநெடுங்கங்கை யிருங்குறும்பைம்புகர்  
மும்முகச்செந்நுதி நாலிணர்வெண்ணிணக்  
குடற்புலவுகமழு மடற்கழுப்படையவன்  
மதலைமாமதந் துவன்றியகதனுடைக்  
கடதடக்கபோலத் தோரிடமருப்பிற்  
கரண்டகவுதரத்து முரண்டருகுழவிதன்  
சேவடியுகள மல்ல  
தியாய்வையுமிலமினி யிருநிலத்திடையே.

(க)

வெண்பா.

நிலந்துளங்கமேருத் துளங்கநெடுகான்  
றலந்துளங்கச்சப்பாணி கொட்டுங் - கலந்துளங்கொள்  
காமாரியின்ற கருங்கலக்கட தடத்து  
மாமாரியின்ற மணி.

(உ)

கட்டளைக்கவித்துறை.

மணிசிற்துகங்கைதன்மரணக்குருளையாவா ளுரக்க  
ரணிசுத்தவென்றவெம்மையர்க்கினங்கன்றையங்க மும்பின்  
துணிசிற்தவாய்ப்பெய்தபோதகத்தைத் தொடர்ந்தோர்ப்பிறவிப்  
பிணிசிற்துகார்முளையப்பிடித்தோர்க்கில்லைப்பா துறவே.

(ஈ)

அகவல்.

பேதுறுதகைய மல்லதுதிதுறச்

செக்கர்க்குஞ்சிக் கருநிறத்தொக்களுப்பண்

மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை. ௧௪௧

புக்கவணிரும்பொறித் தடக்கையு  
முரணிய பெருந்தோட்  
கொட்டநாவி தேவிதன்  
மட்டுகுதெரிய லடிமணந்தனமே.

(௪)

வெண்பா.

மேயவுருமிடற்றர் வெள்ளெயிற்றர் திண்சேனை  
யோயமணியூச லாடின்றே - பாய  
மழைசெவிக்காற்றுந் திய வாளமர்க்கணெந்தை  
தழைசெவிக்காற்றுந்தத் தளர்ந்த.

(௫)

கட்டளைக்கலித்துறை.

உந்தத்தளராவனைத்தனமுன்னமின்னோடைநெற்றிச்  
சந்தத்தளராவொருதனித்தெவ்வர்தந்தாளிரியூர்  
விந்தத்தளராமருங்கிற்கினிபெற்றவேழக்கன்றின்  
மந்தத்தளராமலர்ச்சரணங்கள்வழுத்துமின்னே.

(௬)

அகவல.

மின்னெடுங்கொண்ட லந்நெடுமுழக்கந்  
தோவறவிளங்கிய துளைக்கைக்கடவுளை  
யாபிகவழுத்துவ தெவனோவவனேற்  
பிறந்ததிவ்வுலகின் பெருமுதாதை  
யுரந்தருசிரமரிந் தவற்கேவரைந்தது  
மேருச்சிமையத்து மீயிசை  
வாரிச்செல்வன் மகண்மகன்மொழியே.

(௭)

வெண்பா.

மொழியின்மறைமுதலே முன்னயனத்தேறே  
கழியவருபொருளே கண்ணே - தெழிய  
கலாலயனையெங்கள் கணபதியேயிண்ணை  
யலரதையனே சூழாதென் னன்பு.

(௮)

கட்டளைக்கலித்துறை.

அன்புதவச்சுற்றகாரழல்கொண்டெயின்மூன்றெரிய  
வன்புதவந்துந்தைமாட்டுகின்முன்மதஞ்சூழ்மருப்பிற்  
கன்புதவக்கரத்தாளயிட்டோடிக்கடுநடையிட்  
டின்புதவச்சென்றுநீயன்றுகாத்ததியம்புகவே.

(௯)

அகவல்.

கவவுமணிக்கேடகக் கங்கணக்கவைவலை  
வறைகழலவுணரொடு பொருதநூன் அநீற்  
புழைக்கரமுயிர்த்த வழம்பேருறை  
விரைநனி கீறிமூரி  
யஞ்சேறுபுலர்த்து மென்பர்  
மஞ்சேறுகயிலை மலைகிழுவோயே.

(௧௦)

வெண்பா.

மலைசூழ்ந்திழிசின் மாசணப்பொற்பாறை  
தலைசூழ்ந்துதானிணப்ப தொக்குங் - கலைசூழ்  
திரண்டகங்கொள்பேரறிவன் நின்வயிற்றினும்பர்க்  
கரண்டகங்கொள்காலுயிர்க்குங் கை.

(௧௧)

கட்டலோக்கலித்துறை.

காலதுகையதுகண்ண துதியதுகார்மநீர்  
மேலதுகிழதுநூலதுவெற்பதுபொற்பமைதீம்  
பாலதுதேனதுதானதுமென்மொழிப்பாவைமுப்பூண்  
வேலதுவாளதுநான்மறைக்கின்றவிடுகூடர்க்கே.

(௧௨)

அகவல்.

சுடர்ப்பிழம்புதழைத்த வழற்றனிநெடுவேற்  
சேய்முவுலகம் வலம்வரவேய  
கொன்றையம்படலந் துன்றுசடைக்கடிந்த  
வோங்கிருந்தாதையை வளாய்மாங்கனி  
யள்ளந்நீஞ்சுவை யருந்திய  
யள்ளந்கிங்கென் மனங்கனிந்திடுமே.

(௧௩)

வெண்பா.

இக்கயங்கொண்டுகலைபுஞ் சூழேழ்தடவரைக  
டிக்கயங்கன்பேர்ந்தாடச் செங்கீரை - புக்கியங்கு  
தேடூடவண்டாடச் செங்கீரையாடின்றே  
வாளுடன்பெற்ற வரை.

(௧௪)

மூத்தபிள்ளையார்திருமும்மணிக்கோவை. களந்

கட்டளைக்கவித்துறை.

பெற்றமென்றோந்நிலம்பின்மகள்பெறப்பிச்சுகந்த  
மற்றவள்பிச்சன்மயங்கன்முன்னோன்பின்னிணைமைமிகக்  
கற்றவணையன்புறங்காட்டிடைநடமாட்டுகந்தோ  
செற்றவெண்டந்தத்தவனம்மையாட்கொண்டுசெய்தனவே. (௧)

அகவல்.

செய்தருபொலம்படை மொய்தருபருஉக்  
குருளை, வெள்ளெயிறுபொதிந்த வள்ளுகிர்த்திரள்வாய்ப்  
பெருந்திரட் புழைக்கை  
மண்முழைவழங்குந் திண்முரணேற்றின்  
பணையடர்ப்பாகன் நனதிணையடி  
நெடும்பொற்சரண மேத்த  
விடும்பைப்பெளவ மினிநீங்கலமே. (௧௬)

வெண்பா.

அலங்கன்மணிகனக மூந்தியருவி  
விலங்கன்மிசையிழிவ தொக்கும் - பலன்கனிக  
ளுண்டனைந்தகோன்மகுடத் தொண்கடுக்கைத்தாதனைந்து  
வண்டனைந்துசோரு மதம். (௧௭)

கட்டளைக்கவித்துறை.

மதந்தந்தமென்மொழிமாமலையாட்டிமடங்கல்கொன்ற  
மதந்தந்தமூக்கண்ணரற்குமுன்னீன்றவம்மாமலைபோன்  
மதந்தந்தமும்பக்குழவிமந்தாரப்பொன் னூட்டிருந்து  
மதந்தந்தசெம்மலன்றேவையமுய்யவளர்கின்றதே. (௧௮)

அகவல்.

வளர்தருகவட்டின் கிளரொளிக்கற்பகப்  
பொதும்பார்த்தம்பி யொழிகின்றேச்சம்  
பாரிடைக்குறுநடைத் தோடிருங்க  
ரிட்ட மாங்கனி  
முழுவதும்விழுங்கிய முனைப்பனைத்தடக்கை  
யெந்தையல்லதும் நியாவுள  
சிற்தைசெய்யுந் தேவதைநமக்கே. (௧௯)

வெண்பா.

கேளுந்தியான்றளர வொட்டுமேகும்புரிப்புண்  
வாளுற்றகேபூர வாளரக்கர் - தோளுந்  
றறித்தெறிந்துகொன்றழித்த வங்கயங்கண்டீண்டே  
யிறுத்தெறிந்துகொன்றழித்த வேறு. (உ. 1)

கட்டளைக்கலித்துறை.

எறுதழீஇயவெம்புத்தேண்மருகவெங்குந்தவள  
நீறுதழீஇயவெண்டோளவன் செல்வவண்ணெண்கை  
வாறுதழீஇயகாதலத்தையநின்றண்ணையல்லால்  
வேறுதழீஇந்தொழுமோவணங்காதவியன்றிரமே. (உ. 6)

அகவல்.

சிரமே, விசம்புபோதவுயரியிரண் டசம்புபொழியும்மே  
கரமே, வரைத்திரண்முறணிய னிரைந்துவிழும்மே  
புயமே, சிசைவிளிம்புகிழியச் சென்றுசெறிக்கும்மே  
யடியே, யிடுந்தொறுமிடுந்தொறுமிவ்வுல கம்பெயரும்மே  
யாயினு, மஞ்சடர்ப்பிழம்பு தழீஇ  
நெஞ்சகத்தொடுங்குமோ நெடும்பனைச்சூரே. (உ. 2)

வெண்பா.

சூர்தந்தபொற்குவட்டின் ஞானிகையின்வானயிர்த்து  
வார்தந்தெழுமகிய மன்னுமே - சீர்தந்த  
மாமதலைவான்மகியங் கொம்புவயிறுதித்த  
கோமதலைவான்மகியங் கொம்பு. (உ. 7)

(உ. 8) (உ. 9) (உ. 10) (உ. 11) (உ. 12) (உ. 13)

நிருச்சிற்றம்பலம்.

கூருச்சிற்றம்பலம்.

பட்டணத்துப்பிள்ளையார்

அருளிச்செய்த

கோயிலுன்மணிமாலே.

வெண்பா.

பூமேலயனறியா மோலிப்புறத்தே  
நாமேபுகழ்ந் தளவை நாட்டுவோம் - பாமேஷு  
மேந்துகந்தான் றில்லை யிடத்துகந்தானம்பலத்தே  
கூத்துகந்தான்கொற்றக் குடை. (க)

கட்டளைக்கவித்துறை.

குடைகொண்டிவ் வையமெலாங்குளிர்வித் தெரிபொற்றி  
கிரிப், படைகொண் டிகறெழும்பார்த்தீவராவதீற் பைம்பொ  
ற்கொன்றைத், தொடைகொண்டவார்சடையம்பலத்தான்கொ  
ண்டர்க்கேவல்செய்து, கடைகொண்டபிச்சைகொண்டெண்டிங்  
குவாழ்தல்களிப்புடைத்தே. (உ)

ஆசிரியவிருத்தம்.

களிவந்தமுதுறித் கன்மனத்தையெல்லாங்  
கசியும்படிசெய்து கண்டறிவாரில்லா  
வெளிவந்தடியேன் மனம்புகுந்ததென்றால்  
விரிசடையுமெண்ணீறுஞ் செய்வானமென்ன  
வொளிவந்தபொன்னிறமுந் தொன்னடமுங்காட்டு  
முடையானுயர்தில்லை யம்பலமொன்றல்லா  
வெளிவந்தினிப்பிற்பாற் சென்றவர்க்குப்பொய்கொண்  
டிடைமிடைந்தடிந்மொழியா விச்சையுரையோமே. (ஈ)



இனையுடையானாசிரியப்பா.

உரைபிண வரையும் பெருநிலைளவு  
 மீருவகைப்பட்ட வெல்லையுக்கடந்து  
 தம்மைமறந்து நின்னைநினைப்பவர்  
 செம்மைமனத்தினுந் தில்லைமன்றினுநட  
 மாமும்பல வானநாடு  
 குன்றக்கோமான் தன்றிருப்பாவையை  
 நீலமேலி மாநிருத்தங்கையைத்  
 திருமணம்புணர்ந்த ஞான்றுபெருமகின்  
 றுதவிழ்கொன்றைந் தாருமேதமில்  
 வீரவெள்விடைக் கொடியும்போரிற்  
 றழங்குந்த்மருகப் பறையமுழங்கொலித்  
 தெய்வக்கங்கை யாறும்பொய்தீர்  
 விரையாக்கலியெனு மாணையுநிரைநிரை  
 யாயிரம்வகுத்த மாயிருமருப்பின்  
 வெண்ணிறச்செங்கண் வேழமும்பண்ணியல்  
 வைதிகப்புரவியும் வானநாடு

மையறுகனக மேருமால்வரையுந்  
 செய்வயற்றில்லை யாகியதொல்பெரும் பதியுமென்  
 றொருபதியிரந் திருநெடுநாமமு  
 முரிமையிற்பாடித் திருமணப்பந்தரு  
 ளமரர்முன்புகுந் தறுகுசாத்தினின்  
 றமர்பெயரெழுதிய வரிநெடுமபுந்நகல்  
 தென்னையுமெழுத வேண்டுவனின்ரு  
 ளாணைவைப்பிற் காணொவைணுவும்  
 வாணுறநியிர்ந்து காட்டுந்  
 காணில்வானுளம்புந் கருடனாதலினே.

(௪)

வெண்டா.

ஆநரித்தமாலு மறிந்திலனென்றதேறிந்நேத  
 காடலிந்தமாலும்துப் காட்டுமே - போதகத்தோற்  
 கம்பலத்தானீனாக கங்கணத்தானறென்புலியூ  
 ரம்பலத்தான்செம்பொனடி.

(௫)

கட்டளைக்கலித்துறை.

அடியொன்றுபாதலமேழிற்குமப்புறம்பட்டதிப்பான், முடியொன்றிவ்வண்டங்களைல்லாங்கடந்ததுமுற்றும்வெள்ளைப், பொடியொன்றுதோளெட்டுத் திக்கின்புறத்தனபூங்கரும்பின் செடியொன்றுதில்லைச்சிற்றம்பலத்தான்றன்றிருநடமே. (௬)

ஆசிரியவிருந்தம்.

நடமாடியேமூலகு முய்யக்கொண்ட  
நாயகரேநான்மறையேயார் தங்களோடுந்  
திடமாடம்திறநிலைக் கோயில்கொண்ட  
செல்வரேயுமதுருமை தேராவிட்டி  
ரிடமாடியிருந்தவளும் விலக்காவிட்டா  
லென்போல்வார்க்குடனிற்க வியல்வதன்று  
தடமலைமுடிசாய்த்துப் பணிந்தவானேர்  
தஞ்சண்டாவங்கருநீர் நஞ்சண்டிரே. (௭)

நேரிசையாசிரியப்பா.

நஞ்சயிழ்பருவாய் வெஞ்சினமாசணந்  
தன்முதன்முருக்க நென்முதற்கூழ்ந்த  
நீர்ச்சிறுபாம்புதன் வாய்க்கெதிர்வந்த  
தேரையைவவ்வி யாங்கியான்முன்  
கருவிடைவந்த வொருநாட்டொடங்கி  
மறவாமறலி முறைபிறழ்பேழ்வா  
யயிற்றலையன்ன வெயிற்றிடைக்கிடந்தாங்  
கருணையின்னி யொருவயிரேும்பற்குப்  
பல்லுயிர்செகுத்து வல்லிதினருந்தி  
யயர்த்தனனிருந்தும் போலும்பெயர்த்துநின்  
றெண்டோள்விகிக் கண்டோருருகத்  
தொல்லெயிலுதித்த தில்லைமுதூ  
ராடுமம்பலக் கூத்தனைப்  
பாடுதல்பரவுதல் பணிதலோவிலமே. (௮)

வெண்பா.

இலவிதழ்வாய்வீழ்வா ரிகழ்வாரவர்தங்  
கலவிகடைக்கணித்துங் காணே - னிலஞ்ஞொளி  
யாடகஞ்சேரம்பலத்தே யாளுடையார்நினுடு  
நாடகங்கண்டன்பான நான்.

(க)

கட்டளோக்கலித்துறை.

நானேபிறந்துபயன்படைத்தேனயனூரணனெங்  
கோனேயெனத்திலையம்பலத்தேதின்னுகூத்துகந்ந  
தேனேதிருவுள்ளமாகியென்றீமையெல்லாமறுத்துத்  
தானேபுருந்தடியேன்மனத்தேவந்துசந்திக்கவே.

(க௦)

ஆசிரியவீருத்தம்.

சந்துபுனைய வெதும்பிமலரணை  
தங்கவெருவி யிலங்குகலையொடு  
சங்குகழல நிறைந்தவயலவர்  
தஞ்சொனலிய மெலிந்துகிளியொடு  
பந்துகழல்கண் மறந்துதளிப்புரை  
பண்டைநிறமு யிழந்துநிறையொடு  
பண்புதவிர வனங்கனவனெடு  
நன்புபெருக விளைந்தவினையன  
நந்திமுறவு தழங்குமலைபெறு  
நங்கைமகிழ வணிந்தலரவுச  
ணஞ்சுபிழிய முரன்றுமுயலக  
னைந்துநரல வலைந்தபனிநி  
யந்திமகியொ டணிந்துதலைநக  
ரம்பொனணியு மரங்கினடநனி  
லங்கணரசை யடைந்துதொழுதிவ  
ளன்னமுதலெதி ரின்னுவரையுமே.

(க௧)

நிலைமண்டலவாசிரியப்பா.

வரையொன்றுநி யரவொன்றுபிணித்துங்  
கடறடவாக மிடலொடும்வாங்கித்  
திண்டோளாண்ட தண்டரவமரர்க்  
கமீர்துணவளித்த முதுபெருங்கடவுள்

கடையுக்குஞ்சென்ற காலத்துநெடுநில  
 மாழிப்பீரப்பி லாழ்வனுபொராஅ  
 தஞ்சேலென்று செஞ்சேலாகித்தன்  
 நெய்வவுதரத்துச் சிறுசெலுப்புரையிற்  
 பௌவமேழே பட்டதுபௌவத்தே  
 நிலகுருழைத் தொருநாளுண்டது  
 மூலகமூன்று மளந்துழியாங்கவ  
 னீரடிநிரம்பிற்று மிலவேதேரி  
 லுரைப்போர்க்கல்ல தவன்குறைவின்றே  
 யினையனாகிய தனிமுதல்வானவன்  
 தேழந்நீருவுரு வாகியாமுத்  
 தடுக்கியவேழு மெடுத்தனனெடுத்தெதித்  
 னாழிபுழி கீழுறக்கினைந்துங்  
 காண்பதற்கரியநின் கழலும்வேண்டுபு  
 நிகிலலோகமு நெடுமறைத்தொகுதியு  
 மகிலசராசர மனைத்துமுதவிய  
 பொன்னிறக்கடவு ளன்னமரிகுக்  
 காண்டிலாதநின் கதிர்நெடுமுடியு  
 மீங்கிவைகொண்டு நீங்காணுவிரும்பிச்  
 சிறியபொதுவின் மறுவின்நிவிளங்கி  
 யேவருங்காண வாடுகியதுவெனக்  
 கஞ்சயம்வினைக்கு மன்றேயதிசயம்  
 வினையாதுமொழிந்த தெந்தைவினையாது  
 கல்லிலும்வலித்து நல்லிதிற்செல்லாது  
 தான்சிறிதாயினு முள்ளிடையிரம்ப  
 வான்பொய்ச்ச மாயாவாசை  
 மிடைந்தனகிடப்ப விடம்பெறலருமையி  
 லைவார்களவர் வல்லிதிற்புகுந்து  
 மண்மகன்றிகிரியி லெண்மடங்குசுழற்ற  
 வாடுபுகிடந்த பீடினெஞ்சத்து  
 னுழைந்தனைபுகுந்து தழைந்தநின்சடையுஞ்  
 செய்யவாயு மையமர்கண்டமு

நெற்றியிற்றிகழ்ந்த வொற்றைநாட்டமு  
 மெடுத்தபாதமுந் தடுத்தசெங்கையும்  
 புள்ளியாடையு மொள்ளிதின்விளங்க  
 நாடகமாடுதி நம்பகூடும்  
 வேதநான்கும் விழுப்பெருமுனிவரு  
 மாதீநின்றிற் மாதலின்மொழிவது  
 பெரியதிற்பெரியை பென்றமன்றே  
 சிறியதிற்கிறியை பென்றமன்றே  
 நிறைபொருண்மறைக ணைஞ்சுரினநறைகழ  
 விரண்டொடுமநிலினி லார்த்துவைத்த  
 மறையவர்க்கிலை மன்றுகிழவோனே.

(க௨)

வெண்பா.

கிழவருமாய்நோய்மூப்புக் கீழ்ப்பட்டுக்காமத்  
 துழவரும்போயோயுமா கண்டோ - மொழிதெரிய  
 வாயினுலிப்போதே மன்றினடமாடு  
 நாயனரென்றுரைப்போ நாம்.

(க௩)

கட்டளைக்கலித்துறை.

நாமத்தினுலென்றனாத்திருத்தேனறைமாமலர்சேர்  
 நாமத்தினுலுன்சரண்பணியேன்சார்வதென்கொடுநான்  
 வாமத்திலையொருமாணத்தரித்தொருமாணவைத்தாய்  
 சேமத்தினுன்றிருத்திலைசேர்வதொர்செந்நெறியே.

(க௪)

ஆசிரியரிருத்தர்

நெறிதருகுழலை யறலென்பர்க  
 ணிழலெழுமதிய துதலென்பர்க  
 ணிலலினும்வெளிநு நகையென்பர்க  
 ணிறம்பருகலச முலையென்பர்க  
 ளறிகுவதரிதி விடையென்பர்க  
 ளடியினைகமல மலரென்பர்க  
 ளவயவமினைய மடமங்கைய  
 ரழகியரகையு மவரென்செய

மறிமமுவுடைய கரனென்கிலர்  
 மறலியைமுனியு மரனென்கிலர்  
 மதிபொதிசடில தரனென்கிலர்  
 மலைமகண்மருவு புயனென்கிலர்  
 செறிபொழினிலவு திலையென்கிலர்  
 திருநடநவிலு மிறையென்கிலர்  
 சிவகதியருளு மரசென்கிலர்  
 சிலர்நரகுறுவ ரறிவின்றியே.

(கடு)

நேரிசையாசிரியப்பா.

அறிவிலொழுக்கமும் பிறிதுபடுபொய்யுங்  
 கும்பிணித்தொகையு மிடும்பையீட்டமு  
 மினையனபலசரக் கேற்றிவினையெனுந்  
 தொன்மீகாம னுய்ப்பவந்நிலைக்  
 கருவெனுநெடுநக ரொருதுறைநீத்தத்தப்  
 புலனெனுங்கோண்மீ னலமந்துதொடரப்  
 பிறப்பெனும்பெருங்கட லுறப்புசுந்தலைக்குந்  
 துயர்த்திரையுவுட்டிற் பெயர்ப்பிடமயர்த்துக்  
 குடும்பமென்னு நெடுங்கல்வீழ்த்து  
 நிறையெனுங்கும்பு முரிந்துகுறையா  
 வுணர்வெனுநெடும்பாய் கீறிப்புணரு  
 மாயப்பெயர்ப்பபி காயச்சிறைக்கலங்  
 கலங்குபுகவிழா. முன்னமலங்கன்  
 மதியுடனணிந்த பொதியவிழ்சடிலத்துப்  
 பையரவணிந்த தெய்வநாயக  
 தொல்லெயிலுடுத்த தில்லைகாவல  
 வம்பலர்தும்பை யம்பலவாண்ரின்  
 னருளெனு நலத்தார்பூட்டித்  
 திருவடிநெடுங்கரை சேர்த்துமாசெய்யே.

(கக)

வெண்பா.

செய்யதிருமேனிச் சிற்றம்பலவருக்கென்  
 றையல்வனாகொடுத்தல் சாலுமே - யையன்றேர்  
 சேயேவருமளவிற சிந்தாதமாத் திரமே  
 தாயேநமதுகையிற் சங்கு.

(கக)

கட்டளைக்கலித்துறை.

சங்கிடத்தானிடத்தான்றநாகச்சமைந்தொருத்தி  
யங்கிடத்தாடில்லையம்பலக்கூத்தற்கவிர்சடைமேற்  
கொங்கிடத்தார்மலர்க்கொன்றையென்றயெங்கைநீயுமொரு  
பங்கிடத்தான்வல்லையேவில்லையேலுன்பசப்பொழியே. (கஅ)

ஆசிரியவிருத்தம்.

ஒழிந்ததெங்களுற வென்கொலோவெரியி  
லொன்னலார்கள்புர முன்னொர்நாள்  
விழுந்தெரிந்துகூக ளாகவென்றிசெய்த  
வில்லிதில்லைகர் போலியார்  
சுழிந்தவுந்தியி லமுந்திமேகலை  
தொடக்கநின்றவர் நடக்கநொந்  
தழிந்தநின்றதையினும் வந்ததாநிலுமொர்  
சிறந்தையாயொழிவ தல்லவே.

(கக)

நேரிசையாசிரியப்பா.

அல்லல்வாழ்க்கை வல்லிதிற்செலுத்தற்குக்  
கைத்தேருழந்து கார்வருமென்று  
வித்துவிதைத்தும் விண்பார்த்தீருந்துங்  
கிளையுடன்விரப் பொருளுடன் கொண்டு  
முனைமுதிர்பருவத்துப் பதியெனவழங்கியு  
மருளாவயவ ரம்பிடைநடந்து  
மிருளுறுபவ்வந் தெந்திரங்கடாஅய்த்  
துன்றுதிரைப்பரப்பிற குன்றுபார்த்தியங்கியு  
மாற்றல்வேந்தற்குச் சோற்றுக்கடன்பூண்டுந்  
தாளுழந்தோடியும் வாளுழந்துண்டு  
மறியாவொருவனைச் செறிவந்துதெருட்டியுங்  
சொற்பலபுனைந்துங் கற்றனகழறியுங்  
குடும்பப்பாசு ரெடுந்தொடர்ப்பூட்டி  
யைவரைந்திடத் தீர்ப்பொய்கிற

பிறந்தாங்கிறந்து மிறந்தாங்குபிறந்துங்  
 கணத்திடைத்தோன்றிக் கணத்திடைக்கரக்குங்  
 கொப்புட்செய்கை யொப்பின் பின்போ  
 லுலப்பில்யோனிக் கலக்கத்துமயங்கியு  
 நெய்யெரிவளர்த்துப் பெய்முகிற்பெயறநுந்  
 தெய்வவேதியர் தில்லைமுதா  
 ராடகப்பொதுவி னாடகநவற்றுங்  
 கடவுட்கண்ணுத னடமுயன்றெடுத்த  
 பாதப்போதும் பாய்புலிப்பட்டு  
 மீதியாத்தகைத்த வெள்ளெயிற்றரவுஞ்  
 சேயுயரகலத் தாயிரங்குடுமி  
 மணிகிடந்திமைக்கு மொருபேராரமு  
 மருள்பொதிந்தலர்ந்த திருவாய்மலரு  
 நெற்றியிற்றிகழ்ந்த வொற்றைநாட்டமுங்  
 கங்கைவழங்குந் திங்கள்வேணியுங்  
 கண்ணிடைப்பொறித்து மணத்திடையமுத்தியாங்  
 குண்மகிழ்ந்துரைக்க வுறுதவஞ்செய்தன  
 னுன்முகன்பதத்தின் மேனிகழ்பதந்தா  
 னுறுதற்கரியது முண்டோ  
 பெறுதற்கரியதோர் பெறுபெற்றேற்கே. (20)

வெண்பா.

பெற்றோர்பிடிக்கப் பிழைத்துச்செவிலியர்கள்  
 சுற்றோடவோடித் தொழாநிற்கு - மொற்றைக்கை  
 மாமறுகச்சீறியசிற மம்பலத்தான்மான்மேர்போங்  
 கோமறுகிற்பேதைக் குழாம். (21)

கட்டளைக்கலித்துறை.

பேதையெங்கேயினித்தேறியுய்வாள்பிரமன்றன்க்குத், தா  
 னைதன்ருதையென்றேத்தம்பிரான்நண்புலிசைப்பிரான், கோ  
 னையந்தாமத்தண்கொன்றைகொடானின்றுகொல்லவெண்ணி,  
 யுதையுங்காருந் துளியொடுங்குடியுலாவிபவே. (22)



ஆசிரியவிருத்தம்.

உலவுசலதிவாழ்விட மமரர்தொழவுணுவென  
 துகருமொருவநாயி னுறுதியொருவராயிய  
 புலவுகமழ்கரோடிகை யுடையபுனிதர்பூசுரர்  
 புல்சையலர்செய்போதணி பொழில்நிழலின்வாழ்வதோர்  
 கலவமயிலனார்சுருள் கரியகுழலினர்குயில்  
 கருதுமொழியினர்கடை ரெடியவிழியினரித  
 ழிலிலழகியாரிடை கொடியின்வடிவினார்வடி  
 வெழுதாமருமையாரென திதயமுழுதமாள்வரே. (உங்)

இணைக்குறளாசிரியப்பா.

ஆளென்புதிதின்வந் தடைந்நிலமத்தநின்  
 ஞளினேவ றலையினியற்றி  
 வழிவழிவந்த மரபினமொழிவது  
 னைந்தெழுத்தவையெஞ் சிந்தையிற்றிடித்தி  
 நனவேபோல நாடொறும்பழகிக்  
 கணவினூவலிற்றுங் காதலேம்வினைகெடக்  
 கேட்பதுநின்பெருங் கீர்த்திமீட்பது  
 நின்னெறியல்லாப் புன்னெறிபடர்ந்த  
 மதியெனஞ்சத்தை வரைந்துநிதியென  
 வருத்திசெய்திடுவ துருத்திரசாதனம்  
 காலையுமாலைபுங் கால்பெயர்த்திடுவதுன்  
 னூலயம்வலம்வரு தற்கேசால்பினிற்  
 கைகொடுகுயிற்றுவ தையநின்னது  
 கோயிற்பல்பணி சூரிந்தேயோயா  
 துருகினின்னினைந் தருவிசேரரங்  
 கண்ணிற்காண்பதெவ் வுலகினுங்காண்பன வெல்லா  
 நீயேயாகி நின்றதோர்நிலையே நாயேன்  
 றலைகொடுசார்வதுன் சரணவழியல்லா  
 லலைகடல்பிறழினு மடாதேயதனும்

பொய்த்தவவேடர் கைத்தகப்படுத்தற்கு  
 வஞ்சுச்சொல்லின் வார்வலைபோக்கிச்  
 சமயப்படுகுழி சமைத்தாங்கமைவயின்  
 மானுடமாக்களை வலியப்புகுத்து  
 மானுவிரதத் தகப்படுத்தாழ்த்து  
 வளைவுணர்வெனக்கு வருமோவுளர்தரு  
 நுரையுந்திரையு நொப்புறுகொட்டும்  
 வரையில்சீகர வாரியுங்குரைகடற்  
 பெருந்துஞ்சிறுத்தும் பிறங்குவதோன்றி  
 யெண்ணிலவாகி யிருங்கடலடங்குந்  
 தன்மைபோலச் சராசரமனைத்து  
 நின்னிடைத்தோன்றி நின்னிடையடங்குநீ  
 யொன்றினுந்தோன்றி யொன்றினுமடங்காய்  
 வாணூர்க்கரியாய் மறைகளுக்கெட்டாய்  
 நான்மறையாளர் நடுவுபுக்கடங்கிச்  
 செம்பொற்றில்லை மூது  
 ரம்பலத்தாடு மும்பர்நாயகனே.

(௨௪)

வெண்பா.

நாயணையவென்னைப் பொருட்படுத்தினன்களித்துத்  
 நாயணையரையருளுந் தம்பிரான் - ஸாயவிரை  
 மென்றுழாய்மாலொடயன் மேடவியன்றில்லை  
 மன்றுளையாடு மணி.

(௨௫)

கட்டளைக்கவித்துறை.

மணீவாய்முசிழ்ப்பத்திருமுகம்வேர்ப்பவம்மன்றுக்கெல்லா  
 மணியாயருண்டமாடும்பிராணையடைந்துருகிப்  
 பணியாய்புலன்வழிபோடுஞ்சமேயினிப்பையப்பையப்  
 பணியாய்க்கடைவழிசாதிமெல்லோருமபிணமென்னவே, ௨௬  
 ஆசிரியவிருத்தம்.

என்னுயினிமட வரலாய்செய்குவ

தினமாய்வண்டுகண் மலர்க்கிண்டித்  
 தென்னுவெனமுரல் பொழில்சூழ்த்தில்லையு  
 ளரனூர்கிருமுடி யணிதாமந்

தன்னுல்லலது தீரா தென்னிடர்  
 தகையா தயிர்கரு முகிலேறி  
 மின்னாநின்றது துளிவாடையும்வர  
 வீசாநின்றது பேசாயே.

(2.5)

இணைக்குறளாகிரியப்பா.

பேசுவாழி பேசுவாழி  
 யாசையொடுமயங்கி மாசுறுமணமே  
 பேசுவாழி பேசுவாழி  
 கண்டனமறையு முண்டனமலமாம்  
 பூசினமாசாம் புணர்ந்தனபிரியு  
 நிறைந்தனகுறையு முயர்ந்தனபணியும்  
 பிறந்தனவிறக்கும் பெரியனசிறுக்கு  
 மொன்றென்றெருவழி நில்லாவன்றியுஞ்  
 செவ்வமொடுபிறந்தோர் தேசொடுதிசுழந்தோர்  
 கல்வியிற்சிறந்தோர் கடுந்திறன்மிகுந்தோர்  
 கொடையிற்பொலிந்தோர் படையிற்பயின்றோர்  
 குலத்தினுயர்ந்தோர் நலத்தினின்வந்தோ  
 ரெனையரெங்குலத்தின ரிறந்தோரெனையவர்  
 பேருநின்றில போலுந்தேரி  
 னீயுமஃதறிதி யன்றேமாயப்  
 பேய்த்தேர்போன்று நீப்பருமுறக்கத்துக்  
 கனவேபோன்று நனவுபெயர்பெற்ற  
 மாயவாழ்க்கையை மதித்துக்காயத்தைக்  
 கல்லினும்வல்தாக் கருதிப்பொல்லாத்  
 தன்மையரிழிவு சார்ந்தனைநீயு  
 நன்மையிற்றிரிந்த புன்மையையாதலி  
 னமுக்குடைப்புலன்வழி யிழுக்கத்தினொழுதி  
 வளைவாய்த்துண்டிலி னுள்ளிரைவிழுங்கும்  
 பன்மீன் போலவு  
 மின்னுபுவிளக்கத்து விட்டில்போலவு  
 மாசையாம்பரிசுத் தியாணையோலவு

மோசையின்விளிந்த புள்ளுப்போலவும்  
 வீசியமணத்தின் வண்டுபோலவு  
 முறுவதுணராச் செறுவுழிச்சேர்ந்தனை  
 னுண்ணூறுந்துத் தன்னகப்படுக்கு  
 மறிவில்கீடத்து நுந்துழிபோல  
 வாசைச்சங்கிலிப் பாசத்தொடர்ப்பட்ட  
 டிடர்கெழுமனத்தினோ டியற்றுவதறியாத  
 குடர்கெழுசிறையறைக் குறங்குபுகிடத்தி  
 கறவைநினைந்த கன்றெனவிர்ங்கி  
 மறவாமனத்து மாச்சுமடியார்க்  
 கருள்சுரந்தளிக்கு மற்புதக்கூத்தனை  
 மறையவர்தில்லை மன்றுளாடு

மிறையவனென்கிலை யென்னினைந்தனையே.

(2அ)

வெண்பா.

நினையார்மெலியார் நிறையழியார்வாளாப்  
 புனைவார்க்குக்கொன்றை பொதுவோ - வனைவீரு  
 மெச்சியேகாண வியன்றில்லையானருளென்  
 பிச்சியேநாளைப் பெறும்.

(2க)

கட்டளைக்கலித்துறை.

பெறுகின்றவெண்ணில்தாயரும்பேறுறும்யானுமென்னை  
 யுறுகின்றதுன்பங்களாயிரகோடியுமோய்வொடுஞ்சென்  
 றிறுகின்றநாள்களுமாகிக் கிடந்தவிடுக்கெணல்லா  
 மறுகின்றனதில்லையானுடையான்செம்பொனம்பலத்தே.(௩௦)

ஆசிரியவிருத்தம்.

அம்பலவரங்கண ரடைந்தவர்தமக்கே

யன்புடையரென்னுமிதே னுணையையுரித்துக்

கம்பலமுவந்தருளு லீர்மதனன்வேவக்

கண்டருளுவீர்பெரிய காதலறியாதே

வம்பலர்நிரைந்துவசை பேசுவொருமாடே

வாடையுயிரீரமணி மாமையுமிழந்தென்

கொம்பலமருந்தகைமை கண்டுதகவின்றிக்

கொன்றையருளீர்கொடியி ரென்றருளுவீரே. (௩௧)

இணைக்குறளாகிரியப்பா.

அருளுவாழி யருளுவாழி  
 புரிசடைக்கடவு ளருளுவாழி  
 தோன்றுழித்தோன்றி நிலைதவக்கறங்கும்  
 புற்புதச்செவ்வியின் மக்களியாக்கைக்கு  
 நினைப்பினுங்கடிதே யிளமைநீக்க  
 மதனினுங்கடிதே மூப்பின்றொடர்ச்சி  
 யதனினுங்கடிதே கனமெனமரணம்  
 வாணுள்பருகி யுடம்பைவறிதாக்கி  
 நாணுள்பயின்ற நல்காக்கூற்ற  
 மினையதன்மைய திதுவேயிதனை  
 யெனதெனக்கருதி யிதற்கென்றுதொடங்கிச்  
 செய்தனசிலவே செய்வனசிலவே  
 செய்யாநிற்பன சிலவேயவற்றிடை  
 நன்றென்பசிலவே திதென்பசிலவே  
 யொன்றினும்படாதன சிலவேபென்றிவை  
 கணத்திடைநினைந்து களிப்பவுங்க ளுழ்பயங்  
 கணக்கில்கோடித் தொகுதியவைதா  
 மொன்றொன்றுணர்வுழி வருமோவனைத்து  
 மொன்றொன்றுணர்வுழி வருமோவென்றொன்று  
 தெளிவுழித்தேறல் செல்லெமளிய  
 மனத்தின்செய்கைமற் றிதுவேநீயே  
 யரினையசாலவெம் பெருமதெரிவுறி  
 ளுண்டாய்த்தோன்றுவ யாவையுநீயே  
 கண்டனையவைநினைக் காணவதுதா  
 னின்வயின் மறைத்தோ யல்லையுன்னை  
 மாயாய்மன்னினை நீயேவாழி  
 மன்னியுஞ்சிறுமையிற் கரந்தோயல்லை  
 பெருமையிற் பெரியோய் பெயர்த்துநீயே  
 பெருகியுஞ்சேணிடை நின்றோயல்லை  
 தேர்வோர்க்குத்தம்மினு மணியைநீயே

நண்ணியுமிடையொன்றின் மறைந்தோயல்லே  
யிடையிட்டுநீனை மறைப்பதமில்லை  
மறைப்பினு மதுவு  
நீயேயாகி நின்றதொர்நிலையே யஃதானது  
நினைப்பருங்காட்சி நின்னிலையி துவே  
நினைப்புறுங்காட்சி யெந்நிலையதுவே  
யினிரனியிரப்பதொன் றுடையமனமருண்டு  
புன்மையினினைத்துப் புலன்வழிபடரினு  
நின்வயினினைந்தே மாசுதனின்வயி  
னினைக்குமாரினைக்கப் பெறுதலனைத்தொன்று  
நீயேயருளல் வேண்டும்வேய்முதிர  
கயிலைபுல்லென வெறிவிசம்புவறிதாக  
விம்பருய்ய வம்பலம்பொலியத்  
திருவளர்தில்லை மூதூ  
ரருநடங்குயிற்று மாதிரவானவனே. (௩௨)

வெண்பா.

வானூர்பணிய மணியாசனத்திருக்கு  
மானுதசெவ்வத் தரசன்றே - மானாகம்  
பந்திப்பார்நின்றூடும் பைம்பொன்னினம்பலத்தே  
வந்திப்பார்வேண்டாத வாழ்வு. (௩௩)

கட்டளைக்கலித்துறை.

வாழ்வாகவுந்தங்கள்வைப்பாகவுமறையேர்வணங்க  
வாள்வாய்திருத்திலையம்பலத்தாயுன்னையன்றியொன்றைத்  
தாழ்வாரறியாச்சடுலநஞ்சுண்டிலையாகிவன்றே  
மாள்வார்சிலையன்றேருதெய்வமாகவணங்குவதே. (௩௪)

ஆசிரியவிருத்தம்.

வணங்குமிடையீர்வறிது வல்லியிடையான்மேன்  
மாரசரமாரிபொழி யப்பெறுமனத்தோ  
டுணங்கியிவடானுமெலி யப்பெறுமிடர்க்கே  
பூதையெரிநூவியுல வப்பெறுமடுத்தே

பிணங்கியரவோடுசுடையாடநடமாடும்  
 பித்தரெனவும்மீதய மித்தனையுமோர்  
 ரணங்குவெறியாடுமறி யாடுமதுவீரு  
 மையலையுமல்லையு மல்லதறியீரே.

(௩௫)

நேரிசையாசிரியப்பா.

நரவேரித் தார்வழங்குசடிலத்துக்  
 குதிகொள்கங்கை மதியின்மீதசைய  
 வண்டியங்குவரைப்பி னெண்டோட்செல்வ  
 வொருபாற்றோடு மொருபாற்குழையு  
 மிருபாற்பட்ட மேனியெந்தை  
 யொல்லொலிப்பழனத் தில்லைமுதூ  
 ராடகப்பொதுவி டைகநவிறு  
 மிமையாநாட்டத் தொருபெருங்கடவுள்  
 வானவர்வணங்குந் தாதையானே  
 மதுமழைபொழியும் புதுமந்தாரத்துத்  
 தேனியங்கொருசிறைக் கானகத்தியற்றிய  
 தெய்வமண்டபத் தைவகையமளிச்  
 சிங்கஞ்சமப்ப வேறிமங்கைய  
 ரிமையாநாட்டத் தமையானோக்கக்  
 தம்மார் புபருகச்செம்மார்திருக்கு  
 மாஞ்ச்செல்வத்து வாளுரின்ப  
 மதுவேயெய்தினு மெய்துககதுமெனத்  
 தெறுசொலாள ருணசினந்திருந்  
 பெற்றியுமீர்த்துங் குற்றங்கொளிது  
 யீர்ந்தும்போழ்ந்து மெற்றுபுகுடைந்தும்  
 வார்ந்துக்குறைத்து மதநாய்க்கீந்துஞ்  
 செக்குரற்பெய்துந் தீநீர்வாக்கியும்  
 புழுக்குடையழுவத் தழுக்கியல்சேற்றுப்  
 பன்னெடுங்கால மழுத்தியின்னா  
 வரையிறண்டத்து மாறாக்கீந்துயர்

நிரயஞ்சேரினுஞ் சேர்கவுரையிடை  
 யேனோரென்னை யானுதுவிரும்பி  
 நல்லெனினு மென்கவவரே  
 யல்லெனினு மென்கநில்லா  
 திருவொழிதீளைத்துப் பெருவளஞ்சிதையா  
 தின்பத்தமுந்தினு மமுந்துகவல்லாத்  
 தன்பந்துதையினுந் துதைகமுன்பி  
 லீளமையொடுபழகிக் கழிமூப்புக்குறுகா  
 தென்றுமிருக்கினு மிருக்கவன்றி  
 யின்றேயிறக்கினு யிறக்கவொன்றினும்  
 வேண்டலுமில்லே வெறுத்தலுமில்லே  
 யாண்டகைக்குரிசினின் னடியரொடுங்குழுமித்  
 தெய்வக்கூத்துநின் செய்யபாதமு  
 மடையவுமணுகவும் பெற்ற  
 இடையாச்செல்வங் திடைத்தலானே.

(நக)

வெண்பா.

ஆனேறேபோந்தா லழிவுண்டேயன்புடைய  
 நானேதான்வாழ்ந்திடினு நன்றன்றே - வானேங்கு  
 வாமாண் பொழிற்றில்லை மன்றைப்பொலிவித்த  
 கோமானையித்தெருவே கொண்டு.

(ந௭)

கட்டளைக்கவித்துறை.

கொண்டல்வண்ணத்தவனுன்முகனிந்திரன்கோமகுடத்  
 தண்டர்மிண்டித்தொழும்பலக்கூத்தனுக்கன்புசெய்யா  
 மிண்டர்மிண்டித்திரிவாரெனக்கென்னினிரானவன்றன் [னே.  
 ரொண்டர்தொண்டர்க்குத் தொழும்பாய்த்திரியத்தொடங்கின  
 ஆசிரியவிருத்தம்.

தொடரநரைத்தங்க முன்புவாயின

தொழில்கண்மறுத்தொன்று மொன்றியிடாதொரு  
 சுளிவுதலைக்கொண்டு புன்புலைவாரிக்  
 இளையொழுகக்கண்டு சிந்தனையோய்வொடு



நடைகெடமுற்கொண்ட பெண்டிர் பொருவொரு  
 நடலைநமக்கென்று வந்தனபேசிட  
 நலயிருமற்கஞ்சி யுண்டிவெருவிழு  
 நரகவுடற்கன்பு கொண்டலையேனினி  
 மிடலொடியப்பண் டிலங்கையர்கோனொரு  
 விரலினமுக்குண்டு பண்பலபாடிய  
 விரகுசெவிக்கொண்டு முன்புளதாகிய  
 வெகுளிதவிர்த்தன்று பொன்றியிடாவகை  
 திடமருள்வைக்குஞ் செழுஞ்சுடருறிய  
 தெளியமுதத்தின் கொழுஞ்சுவைநீடிய  
 திலைநகரிற்செம்பொ னம்பலமேவிய  
 சிவனைநினைக்குந் தவஞ்சுதூராவதே.

(க.க)

நேரிசையாசிரியப்பா.

சதூர்முகன்றந்தைக்குக் கதிர்விடுகடவு  
 ளாழிகொடுத்த பேரருள்போற்றி  
 முயற்சியொடுபணிந்த வியக்கர்கோனுக்கு  
 மாநிதியிரண்டு மாண்புபெருவளத்  
 தளகையொன்று தளர்வின்நிறுவிய  
 செல்வங்கொடுத்த செல்வம்போற்றி  
 தூணிழலடைந்த மாணிக்காக  
 நாண்முறைபிறழாது கோண்முறைவலிந் தப்  
 பதைத்துவருங்கூற்றைப் படியிசைத்தெரிக்க  
 வுதைத்துயிரளித்த வுதவிபோற்றி  
 குலைகுலைந்த நிலையாத் தேவர்  
 படுபேரவல மிடையின்றிவிலக்கிக்  
 கடல்விடமருந்தின கருணைபோற்றி  
 தவிராச்சிற்றத் தவுணர்மூவெயி  
 லெரல்லனல்கொளுவி யொருநொடிபொடிபட  
 வில்லொன்றுவளைத்த வீரம்போற்றி  
 பூமென்கரும்பொடு பொடிபடநிலத்துக்  
 காமனைப்பார்த்த கண்ணுதல்போற்றி

தெய்வயாளி கைமுயன்றுகிழித்தெனக்  
 கரியொன்றுரித்த பெருவிறல் போற்றி  
 பண்டுபெரும்போர்ப் பார்த்தனுக்காகக்  
 கொண்டிருடந்த கோலம்போற்றி  
 விரற்பதமொன்றில் வெள்ளிமலையெடுத்த  
 வரக்கணெடுரித்த வாண்மைபோற்றி  
 விலங்கல்விண்மி விழுந்தெனமுன்னாட்  
 சலந்தரற்றடிந்த தண்டம்போற்றி  
 தாதையைபெறிந்த வேதிய்ச்சிறுவற்குப்  
 பரிசுலங்கொடுத்த திருவுளம்போற்றி  
 நின்முதல்வழிபடத் தன்மகற்றடிந்த  
 தொண்டர்மணியி லுண்டல்போற்றி  
 வெண்ணெயுண்ண வெண்ணுபுவந்து  
 ரந்தாவிளக்கை னுந்தபுபெயர்ந்த  
 தாவுபுல்லெலிக்கு முவுலகாள  
 நொய்தினிலளித்த கைவளம்போற்றி  
 பொங்குளையழல்வாய்ப் புகைவிழியொருதனிச்  
 சிங்கங்கொன்ற சேவகம்போற்றி  
 வரிமிடற்றெறுழ்வலி மணியுகுபகுவா  
 யுரகம்பூண்ட வெரப்பிண்போற்றி  
 கங்கையுங்கடுக்கையுங் கலந்தழியொருபாற்  
 திங்கள்சூடிய செஞ்சடைபோற்றி  
 கடவுளிருவ ரடியுமுடியுங்  
 காண்டல்வேண்டக் கனற்பிழம்பாகி  
 நண்டுநின்ற நீளம்போற்றி  
 யாலம்பில்சூநின் சூலம்போற்றி  
 கூறுதற்கரியநின் னேறுபோற்றி  
 யேகவெற்பன் மகிழாமகட்டிடப்  
 பாகங்கொடுத்த பண்புபோற்றி  
 தில்லைமாநகர் போற்றி தில்லையுட்  
 செம்பொனம்பலம் போற்றியம்பலத்

தாடுநாடகம் போற்றியென்றும்  
கென்றும்போற்றினு மென்றனக்கிறைவ  
வாற்றல்லலை யாயினும்  
போற்றிபோற்றியின் பொலம்பூவடிக்கே.

(சு)

திருச்சிற்றம்பலம்.

திருச்சிற்றம்பலம்.

பட்டணத்துப்பிள்ளையார்

அருளிச்செய்த

திருக்கமூமலமும்மணிக்கோவை.

இணைக்குமுறைநிபய்யார்.

திருவளர்பவளப் பெருவரைமணந்த  
மரகதவல்லி போலவொருக.  
நிமையச்செல்வி பிரியாதுவிளங்கப்  
பாய்திரைப்பரவை மீமிசைமுடிழ்ச்சு  
வலைகதிர்ப்பரிதி யாயிரத்தொகுத்த  
வரன்முறைநிரியாது மலர்மிசையிருந்தெனக்  
கதர்விநிலின் முகம் காண்டொறுங்காண்டொறு  
முதிராவிளமுலை முற்றுக்கொழுந்தின்  
திருமுடித்தாமரை செவ்வியின்மலரநின்  
றையல்வாணுதற் றெய்வச்சிறுபிறை  
யினிலாக்காண்டொறு மொளியொடுமடிவரைந்ததின்  
செவ்வாய்க்குமுறந்த செவ்வியெய்யநின்  
செங்கைக்கமல மங்கைகவனமுலை  
யமிர்தகலச மமைவின்றேந்த  
மலைமகடனாது நயனக்குவளைநின்  
பொலிந்தென்கொண் மறையோர்  
கமூமலநெறிநின்று பொலிய  
நாகர்நாடு மீமிசையிந்த

மீயிசையுலகங் கீழ்முதற்முழந்திங்  
 கொன்றுவந்த குன்றுவெள்ளத்  
 ஆலகமுன்றுக்குங் களைகணை  
 முதல்கால மினிதுவீற்றிருந்துழித்  
 தாதையொடுவந்த வேதியச்சிறுவன்  
 தளர்நடைப்பருவத்து வளர்பசிவருத்த  
 வன்றயோவென் தழைப்பமுன்னின்று  
 ஞானபோனகத்தரு ளட்டிக்குழைத்த  
 வாணத்திரளை யவன்வயினருள  
 வந்தணன்முனிந்து தந்தாரியாரென  
 வவனைக்காட்டுவ னப்பவராநர்  
 தோடுடையசெவிய னென்றும்  
 பீடுடையபெம்மா னென்றுங்  
 கையிற்சட்டிக் காட்ட  
 வையநீவெளிப்பட்ட டருளினைப்பாங்கே

(5)

வெண்பா.

அருளின்கடலடியே னன்பென்னுமாறு  
 பொருளின்நிறள்புகலி நாத - னிருள்புகுஆங்  
 கண்டத்தா னென்பாரைக் காதலித்துக்கைதொழுவா.  
 ரண்டத்தார்நாமா ரதற்கு.

(2)

கட்டளைக்கலித்துறை.

ஆரணநான்கிற்குமப்பாலவனறியத்துணிந்த  
 நாரணமுன்முநகற்சரியானடுவாய்நிறைந்த  
 ஸாரணெனந்தைபுகலிப்பிரான்பொழிலத்தனைக்குங்  
 காரணனந்தக்கரணங்கடந்தகருப்பொருளே.

(13)

இணைக்குறளாசிரியப்பா.

கருமுதற்ருடங்கிப் பெருநாளெல்லாங்  
 காமம்வெகுளி கீழ்பெரும்பொய்யெனுந்  
 தாய்மையில்லுப்பை தொலைவின் றிக்கிடந்ததை  
 யரிதுணிகழ்ந்து போக்கிப்பொருளறன்

மையிருணிதத்து மதனுடையடுசினத்  
 தைவகைக்கடாவும் யாப்பவிழ்த்தகற்றி  
 யன்புகொடுமெழுதி யருள்விளக்கேற்றித்  
 துன்பவிருளைத் துரந்துமுன்புற  
 மெய்யெனும்விதானம் விரித்துநொய்ய  
 கீழ்மையிற்றொடர்ந்து கிடந்தவென்சிறந்தைப்  
 பாழறையுனக்குப் பள்ளியறையாக்கிச்  
 சிந்தைத்தாமரைச் செழுமலர்ப்பூந்தவி  
 செந்தைநீயிருக்க விட்டனனிந்த  
 நெடுநிலவளாகமு மடுககிர்வானமு  
 மடையப்பரந்த வாழ்வெள்ளத்து  
 துறையெனச்சிதறி யிருசுடர்மிதப்ப  
 வரைபறித்தியங்கு மாருதங்கடுப்ப  
 மாலும்பிரமனு முதலியவானவர்  
 காலமிதுவெனக் கலங்காரின்றுழி  
 மற்றவருய்யப் பற்றியபுணையாய்  
 மிகநனிமிதந்த புகலிநாயக  
 வருணனிசுரக்கும் பிரளயவிடங்கரின்  
 செல்வச்சிலம்பு மெல்லெனமிழற்ற  
 வமையாக்காட்கி யிமையக்  
 கொழுந்தையு முடனேகொண்டிங்  
 கெழுந்தருளத்தகு மெம்பெருமானே. (௪)

வெண்பா.

மானுமழுவுந் திருமிடற்றில்வாழுயிரு  
 டானும்பிறையுந் தரித்திருக்கும் - வானவார்க்கு  
 வெள்ளத்தேதோன்றிக் சுழுமலத்தேவீற்றிருந்நென்  
 னுள்ளத்தேகின்ற வெள்ளி. (௫)

கட்டளைக்கலிந்நுறை.

ஒளிவந்தவாபொய்மனத்திருணீங்கவென்னைவெள்ளந்  
 தெளிவந்தவாவந் துதித்தெனவாபொய்மனந்  
 களிவந்தவாவன்புகைவந்தவாகடைசாரமையத்  
 தெளிவந்தவாநங்கழுமலவாணர்நமின்னருளே. (௬)

இணைக்குறளாசிரியப்பா

அருள்பழுத்தளிந்த கருணைவான்கனி  
 யாராவின்பத் தீராக்காத  
 லடியவர்க்கமிர்த வாரிரெடுநிலை  
 மாடக்கோபுரத் தாடகக்குகிமி  
 மழைவயிறுகிழிக்குங் கமூமலவாணநின்  
 வமுவாக்காட்சி முதிராவுளமுலைப்  
 பாவையுடனிருந்த பரமயோகி  
 யானொன்றுணர்ந் தவ னெந்நைதேமனூ  
 ளகிலலோகமு மனந்தயோனியு  
 நிகிலமுந்தோன்றநீ நினைந்தநாட்டொடங்கி  
 யெனைப்பலயோனியு நினைப்பரும்பேதத்  
 தியாரும்யாவையு மெனக்குத்தனித்தனித்  
 தாயராகியுந் தந்தையராகியும்  
 வந்திலாதவ மில்லையானவர்  
 தந்தையராகியுந் தாயராகியும்  
 வந்திராதது மில்லைமுற்று  
 பிறவாநிலனு மில்லையவ்வயி  
 னிறவாநிலனு மில்லைபிறிதி  
 லென்னைத்தின்னா வுயிர்களுமில்லை யானவை  
 தம்மைத்தின்னா தொழிந்ததுமில்லை யனைத்தே  
 காலமுஞ்சென்ற தியானிதன்மேலினி  
 யினைக்குமாறிலனே நாயே  
 னந்தாச்சோதிநின் னஞ்செழுத்துநவிலுந்  
 தந்திரம்பயின்றது மிலனேதந்திரம்  
 பயின்றவர்ப்பயின்றது மிலனேயாயினு  
 மியன்றதோர்பொழுதி னிட்டதுமலராச்  
 சொன்னதுமந்திர மாகவெண்ணையு  
 மிடர்ப்பிறப்பிறப்பெனு மீரண்டின்  
 கடற்படாவகை காத்தனின்கடனே.

வெண்பா.

கடலானகாமத்தே காரூழ்வர்துன்ப  
மடலாமுபாயமதியா - ருடலா  
முழுமலத்தையேரர்கிலார் முக்கட்பெருமான்  
சமுமலத்தைக்கைதொழா தார். (அ)

கட்டளைந்தவித்துறை.

தொழுவாளிவள்வளைதோற்பாளிவளிடர்க்கேயலர்கொண்  
டெழுவாளொழுகின்றதென்செயவோவென்மனத்திருந்தும்  
சமுவாமணியைக்கமுமலவாணனைக்கையிற்கொண்ட  
மழுவாணனைக்கண்டிவந்ததென்றலொர்வசையிலையே. (ஆ)

நேரிசையாசிரியப்பா.

வசையில்காட்சியிசைநனிவிளங்க  
முன்னுணிகழந்த பன்னிருகந்து  
வேறுவேறுபெயரி னூறின்றியன்ற  
மையறுசிறப்பிற் றெய்வத்தன்மைப்  
புகலிராயக விகல்விடைப்பாக  
வ்மைநாண்மென்றே னுமையாஸ்கொழூர்  
குன்றுகுனிவித்து வன்றேளவுணர்  
மூவெயிலெரித்த செவதத்தேவ  
விளகிலாமுகிழக்கும் வளர்சடைக்கடவுணின்  
னெற்றியிற்சிறந்த வெற்றறைநாட்டந்தும்  
காமனைவிழித்த மாமுதுதலைவ  
வானவரதியா வரதியானே  
கல்லாமனத்துப் புல்லறிவுதொடர்  
மறந்துநோக்கும் வெறுந்நண் ணூட்டந்தும்  
கரண்டொறுங்கரண்டொறு மெல்லாமியாண்டை  
யாண்டிழைப்பிறவு மென்னதும்பிறந்து  
மாவண்பலவு மழிவண்பலவும்  
போவதும்வருவது நிகழ்வதுமாகித்  
தெண்ணீர்நூலத்துத் திரண்டமணலினு  
மெண்ணில்கோடி யெனைப்பலவாகி

யில்லனவுளவா யுள்ளதுகாணுது  
 பன்னூரிருள்வயிற் பட்டேனன்னது  
 மன்னதாதலி னடுக்குமதென்னெனிற்  
 கட்புலன்றெரியாது கொட்புறுமொருவர்க்குக்  
 குழிவழியாகி வழிகுழியாகி  
 யொழிவின்றென்றி னென்றுதநிமாற  
 வந்தாற்போல வந்ததெந்தைநின்  
 றிருவருணுட்டங் கருணையிற்பெறலும்  
 யாவையுமெனக்குப் பொய்யெனத்தோன்றி  
 மேவருநீயே மெய்யெனத்தோன்றினை  
 யோவியப்புவலவன் சாயல்பெறவெழுதிய  
 சிற்பவிகற்ப மெல்லாமொன்றித்  
 தவிராதுதடவினர் தமக்குச்  
 சுவராய்த்தோன்றுந் துணிவுபோன்றனவே.

(க0)

வெண்பா.

எனவேயெழுந்திருந்தா னென்செய்வாளின்னஞ்  
 சினவேறுகாட்டுகிரேற் றீரு - மினவேகப்  
 பாம்புகலியானியிரும் பன்னுச்சடைமுடிநம்  
 பூட்டிபுகலியானிதழிப் போது.

(கக)

கட்டளைக்கலித்துறை.

போதும்பெறாவிடிந்பச்சிலையுண்டுபுனலுண்டெங்கு  
 மேதும்பெறாவிடினெஞ்சுண்டன்றேயிணையாகச்செப்புஞ்  
 சூதும்பெறாமுலைபங்கர்தென்றேணிபுரேசர்வண்டின்  
 ரூதும்பெறாதவடித்தாமரைசென்றுசார்வதற்கே.

(கஉ)

திருச்சிற்றம்பலம்.



திருச்சிற்றம்பலம்.

பட்டணத்துப்பிள்ளையார்

அருளிச்செய்த

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை.

இணைநூலாரியியப்பா.

தெய்வத்தாமரைச் செவ்வியின்மலர்ந்து  
வாடாப்புதுமலர்த் தோடெனச்சிவந்து  
சிலம்புங்கழலு மலம்பப்புணந்து  
கூற்றினற்றன் மாற்றிப்போற்றானு  
வலம்புரிநெடுமா லேனமாகி நிலம்புக்  
காற்றலினகழ்த் தோற்றானுநியிந்து  
பத்தியடியவர் பச்சிலையினு  
முத்திகொடுத்து முன்னின்றருளித்  
திகழ்ந்துளதொருபாற் திருவடியகஞ்சேந்து  
மறுவிலகற்பகத் துறுதளிர்வாங்கி  
நெய்யிற்றேய்த்த செவ்வித்தாவி  
நாபுரங்கிடப்பினு நொந்துதேவர்  
மடவரன்மகளிர் வணங்குபுழித்த  
சின்னப்பன்மலர் தீண்டிச்சிவந்து  
பஞ்சியுமனிச்சமு மெஞ்சுவெஞ்சாந்  
திருவொடும்பொலியு மொருபாற்றிருவடி  
நீலப்புள்ளி வாளுநிர்வேங்கைத்  
தோலின்கலிங்க மேல்விரித்தசைத்து  
நச்செயிற்றரவக் கச்சையாப்புறுத்துப்  
பொலிந்துளதொருபாற் திருவிடையிலங்கொளி  
யரத்தவாகை விரிந்துமீ.ஊதி  
யிரங்குமணிமேகலை யொருங்குடன்சாத்திய

மருங்கிற்றுகு மொருபாற்றிருவிடை  
 செங்கணரவும் பைங்கணமையுங்  
 கேழற்கோடும் வீழ்திடுளக்கு  
 துடங்குதூலு மிடங்கொண்டுபுனைந்து  
 தவளநீறணிந்ததோர் பவளவெற்பென்ன  
 வொளியுடன்றிகழு மொருபாலாகம்  
 வாரும்வடமு மேற்பெறப்புனைந்து  
 செஞ்சாந்தணிந்து குங்குமமெழுதிப்  
 பொற்றாமரையின் முற்றுகிழை  
 வுலகேழீன்று நிலையிற்றளரா  
 முலையுடன்பொலியு மொருபாலாக  
 மயில்வாயரவம் வயின்வயினணிந்து  
 மூவிலவேலும் பூவாய்மழுவுந்  
 தமருகப்பறையு மமர்தரத்தாங்கிச்  
 சிறந்துளதொருபாற் திருக்கரஞ்செறிந்த  
 சூடகம்விளங்கிய வாடகங்கழங்குட  
 னெம்மென்பந்து மம்மென்கின்னையுந்  
 தரித்தேரெழு மொருபாற்றிருக்கர  
 மிழையுமெழும் விரவியவெம்மையி  
 னொருபால்விளங்குந் திருநெடுநாட்ட  
 நவவிமானின் செவ்வித்தாகிப்  
 பாலிற்கிடந்த நீலம்போன்று  
 குண்டுநீர்க்குவலையிற் குளிர்ந்துநிறம்பயின்  
 றெம்மனோர்க்கடுத்த வெம்மைநோய்க்கிரங்கி  
 யுலகேழ்புரக்கு மொருபானாட்ட  
 நொச்சிப்பூவும் பச்சைமந்தமுங்  
 கொன்றைப்போது மென்றுணர்த்தும்பையுந்  
 கங்கையாறும் பைங்கட்டையு  
 மரவுமதியமும் விரவித்தொடுத்திச்  
 சூடாமலை சூடிப்பீடுகெழு  
 நெருப்பிற்றிசித்தனைய வருக்கினர்சடிமொடு

நான்முகங்கரந்த பரணிவன்னங்  
 காணவண்ணங் கருத்தையுங்கடந்து  
 சேணிகந்துளதே யொருபாற்றிருமுடி பேணிய  
 கடவுட்கற்பின் மடவரன்மகளிர்  
 கற்பகவனத்துப் பொற்பூவாங்கிக்  
 கைவைத்துப்புனைந்த தெய்வமாலே  
 நீலக்ருமுன்மிசை வளைஇடுமணிவந்து  
 வண்டிந்தேனுங் கிண்டிபுதினைப்பத்  
 திருவொடுபொலியு மொருபாற்றிருமுடி  
 யினையவண்ணத்து நீனைவருங்காட்சி  
 யிருவயினுருவு மொருவயிற்றுகி  
 வலப்பானூட்ட மிடப்பானூக்க  
 வானுதல்பாக நாணுதல்செய்ய  
 வலப்பாற்றிருக்கர மிடப்பால்வனமுலை  
 தைவந்துவருட மெய்ம்மயிர்பொடித்தாங்  
 குலகமேழும் பன்முறையின்று  
 மருகிடங்கொண்ட வெருதனிக்கடவுணின்  
 திருவடிபரவுதும் யாமேநெடுநா  
 னிறந்தும்பிறந்து மினைத்தனமறந்துஞ்  
 சிதைக்கருப்பாசயஞ் சேரா  
 மறித்தும்புகாடி வாழ்வுபெறற்பொருட்டே. (க)

வெண்பா.

பொருளுங்குலனும் புகழூந்திறன்  
 மருளுமறிவு மனைத்து - மொருவர்  
 கருதாவென்பார்க்குங் கறைமிடற்றாய்தொல்லீ  
 மருதாவென்பார்க்கு வரும். (க)

கட்டளைக்கவித்துறை.

வருந்தேனிற்றந்தும்பிறந்துமயக்கும்புலன்வழிபோய்ப்  
 பொருந்தேனரகிற்புகுகின்றிலேன்புகழ்மாமருகிற்  
 பெருந்தேன்முகந்துகொண்டிண்டுவிதொன்றிலாசையின்  
 யிருந்தேனினிச்சென்றிரவேனொருவரையாதொன்றுமே. (க)

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை. ௨0௩

நேரிசைபாசிரியப்பா.

ஒன்றினொடொன்று சென்றுமுகிறடவீ  
யாடுகொடிதுடங்கும் பீடுகெழுமாளிகை  
தெய்வக்கம்மியர் கைம்முயன்ருவகுத்த  
வேவதுற்செம்மைப் பூவியல்வீதி  
குயிலெனமொழியு மயிலியலாயத்து  
மான்மாறவிழிக்கு மாசைச்செல்வத்  
திடைமருதிடங்கொண் டிருந்தவெந்தை  
சுடர்மடுவலங்கொண் டிருந்ததோன்ற  
லாரணந்தொடராப் பூரணபுராண  
நாரணனறியாக் காரணக்கடவுள்  
சோதிச்சுடரொளி யாதித்தணிப்பொரு  
ளேகநாயக யோகநாயக  
யானென்றுணர்ந்துவ துளதேயான்முன்  
னனந்தலையுலகத் தனந்தயோனியிற்  
பிறந்துழிப்பிறவாது சுறங்கெனச்சமுன்ருழித்  
தோற்றும்பொழுதி னீற்றுத்துன்பத்  
தியாயுறுதுயரமு மியானுறுதுயரமீ  
மிறக்கும்பொழுதி னறப்பெருந் தன்பமு  
நீயலதறிகுநர் யாரேயதன  
லியானினிப்பிறத்த லரற்றேனஃதான்  
றுற்பவந்துடைத்த னிற்பிடித்தல்லது  
பிறிதொருநெறியி னிலையைந்நெறிக்கு  
வேண்டலும்வெறுத்தலு மாண்டொன்றிற்படரா  
வுள்ளமொன்றுடைமை வேண்டும்ஃதன்றி  
யைம்புலனேவ லாணைவழிநின்று  
தானலதொன்றைத் தானெனநீணையு  
மிதுவெனதுள்ள மாதலினிதுகொடு  
நின்னைநினைப்ப தெங்ஙனமுன்னங்  
கற்புணையாகக் கடனீர்நீந்தின  
ரெற்பிறருளரேர விறைவகற்பங்

கடத்தல்யான்பெறவும் வேண்டுங்கடத்தற்கு  
நினைத்தல்யான்பெறவும் வேண்டுநினைத்தற்கு  
நெஞ்சுநெறிநிற்கவும் வேண்டுநெஞ்சுபொதி  
யுறையெயிற்றுரகம் பூண்ட  
கறைசெழுமிடற்றெங் கண்ணுதலோயே.

(ச)

வெண்பா.

கண்ணென்றுநந்தமக்கோர் காப்பென்றுங்கற்றிருக்கு  
மெண்ணென்றுமூல வெழுத்தென்று - மொண்ணை  
மருதவப்பாவென்றுமுனை வாழ்த்தாரேன்மற்றுங்  
கருதவப்பாலுண்டோ கதி.

(சு)

கட்டளைக்கலிந்நூறை.

கடியாவதுபிரிதியாதொன்றுமில்லைகளேவரத்தின்  
பொதியாவதுசமந்தான்விழப்போபிதுபோனபின்னர்  
விதியாமெனச்சிலர்நோவதல்லாவிதைவேண்டுநாயார்  
மதியாவதுமருதன்கழுலேசென்றுவாழ்த்துவதே.

(சு)

நேரிசையாசிரியப்பா.

வாழ்ந்தனமென்று தாழ்ந்தவர்க்குதவாறு  
தன்னுயிர்க்கிரங்கி மன்னுயிர்க்கிரங்கா  
நாண்டிப்பொருட்டாற் கண்டனவெஃ  
யவியநெர்க்குச் சுவைபகர்ந்தேவி  
யாராவுண்டி யயின்றனராசித்  
தாராக்குழியைத் தூர்த்தப்பாரா  
விழுப்பமுங்குலறு மொழுக்கமுங்கல்வியுந்  
தன்னிற்சிற்றந்த நன்முதாளரைக்  
கூஉயமுன்னின்துதன் னேவல்கேட்டுஞ்  
சிறுஅர்த்தொகுதியி னுலையப்பேயும்  
பொய்யொடுபுன்மைதன் புல்லர்க்குப்புகன்று  
மெய்யுமானமு மேன்மையுமொரிதுந்  
தன்னைத்தேறி முன்னையோர்கொடுத்த  
நன்மனைக்கிழத்தி யாகியவந்நினைச்  
சாவுழிச்சாரந் தகைமையளாயினு

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை. ௨௦௫

மேவுழிமேவல் செல்லாதுகாவலொடு  
கொண்டோளொருத்தி யுண்டிவேட்டி ருப்ப  
வெள்ளைக்கண்ணெய் போலத்தள்ளாது  
பொருளினனவைக்குப் போகமவிற்புண்ணு  
மருளின்மடந்தைய ராகந்தோய்ந்து  
மாற்றல்செல்லாது வேற்றோர்மனைவயிற்  
கற்புடைமடந்தையர் பொற்புநனிகேட்டுப்  
பிழைவழிபாராது துழைவழினோக்கியு  
நச்சிவந்த நல்சூர்மாந்தர்தம்  
விச்சையிற்படைத்த வெவ்வேறுகாட்சியி  
னகமலரந்தீவார் போலமுகமலர்ந்  
தினிதுமொழிந்தாங் குதவுதலின்றி  
நாளுநாளு நாள்பலகுறித்தவர்  
தாளினூற்றலுந் தவிர்த்துக்கேளிகழ்ந்  
திசுரும்பரமு மில்லையென்று  
பயமின்றொழுதிப் பட்டிமைபயிற்றி  
மின்னினையதன் செல்வத்தைவிரும்பித்  
தன்னையுமொருவ ராகவுன்னு  
மேனையோர்வாழும் வாழ்க்கையுநனைமலர்ந்  
தியோசனைகமமு முற்பலவாவியிற்  
பாசடைப்பரப்பிற் பானிறவன்னம்  
பார்ப்புடன்வெருவப் பருவாய்வானைகள்  
போர்த்தொழிந்திரும் பொருகாவிரியு  
மருதமுஞ்சூழ்ந்த மருதவாண  
சுருதியுந்தொடராச் சுருதிநாயக  
பந்தருக்குப்பிணில் வைப்பெனவுதவு  
முத்தித்தாள மூவாமுதல்வகின்  
நிருவடிபிடித்து வெருவரல்விட்டு  
மக்களுமனைவியு மொக்கலுந்திருவும்  
பொருளெனநினையா துன்னருளினைநினைந்  
திந்திரச்செல்வமு மெட்டுச்சித்தியும்

வந்துழிவந்துழி மறுத்தனரொதுங்கிச்  
 சின்னச்சீரை துன்னற்கோவண  
 மறுதற்கீளோடு பெறுவதுபுனைந்து  
 சிதவிலோடொன் றுதவுழிபெடுத்தாங்  
 கிடீவொருளரெனி னிலையினின்றயின்று  
 படுதரைப்பாயலிற் பள்ளிமேலி யோவாத்  
 தகவெனுமரிவையைந் தழீஇமசவெளப்  
 பல்லுயிரனைத்தையு மொக்கப்பார்க்குநின்  
 செல்வக்கடவுட் டொண்டர்வாழ்வும்  
 பற்றிப்பார்க்கி னூற்றநாயேற்குக்  
 குளப்படிநீரு மளப்பருந்தன் னமப்  
 பிரளயசலதியு மிருவகைப்பொருளு  
 மொப்பினுமொவ்வாத் துப்பிற்றுதலி  
 னென்றமயார் தஞ்சீரடியார்க்  
 கடிமைபூண்டு நெடுநாட்பழகி  
 முடலையாக்கையொடு பு... பட்டண...  
 காற்றலையவலென் னாயந்தலையற்றாக்  
 கண்டதுகாணி னல்லதொன்  
 றுண்டோமற்றெனக் குள்ளதுபிழிநே.

(௭)

வெண்பா.

பிறிந்தேனரகம் பிறவாதவண்ண  
 மநிந்தேனநங்கவே ளம்பிற் - செநிந்த  
 பொருதவட்டலிற்றிழைத்துப் போற்றே ன்புராணன்  
 மருதவட்டந்தன்னுளே வந்து.

(௮)

பட்டணக்கங்கெந்துறை.

வந்திக்கண்டாயடியாரைக்கண்டான்மறவாதநெஞ்சே  
 சிந்திக்கண்டாயான்செம்பொற்கழறிருமாருதைக்  
 சந்திக்கண்டாயில்லையாநினமன்றமர்நாங்கொடுபோ  
 யந்திக்கண்டாய்நிரயத்துன்னைவீழ்த்தியுழக்குவரே.

(௯)

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை. ௨௦௭

நேரிசையாசிரியப்பா.

உழப்பின்வாரா வுறுதிகளுளவோ  
கழப்பின்வாராக் கையறவுளவோ அதனால்  
நெஞ்சப்புனத்து வஞ்சக்கட்டையை  
வேரறவகழ்ந்து போக்கித்தூர்வைசெய்  
நன்பென்பாத்தி கோலிமுன்புற  
மெய்யெனுமெருவை விரித்தாங்கையயில்  
பத்தித்தனிவித் திட்டுநித்தலு  
மார்வத்தெண்ணிர் பாய்ச்சிரேநின்று  
தடுக்குநர்க்கடங்கா தடுக்கண்செய்யும்  
பட்டியஞ்சினுக் கஞ்சியுட்சென்று  
சாந்தவேலி கோலிவாய்ந்தபின்  
நூனப்பெருமுளை நந்தாதுமுளைத்துக்  
கருணையிளந்தளிர் காட்டவருகாக்  
காமக்குரோதக் கணையறக்களைந்து  
சேமப்படுத்துழிச் செம்மையினோங்கி  
மெய்மயிர்ப்புளக முகிழ்த்திட்டம்மெனக்  
கண்ணீரரும்பிக் கடிமலர்மலர்ந்து புண்ணிய  
வஞ்செழுத்தருங்காய் தோன்நிறஞ்சொபாதி  
காளகண்டமுங் கண்ணொருமூன்றுந்  
தோளொருநான்குஞ் சடர்முகமைந்தும்  
பவளநிறம்பெற்றுத் தவளநிறுபூசி  
யறுசுவையதனினு முறுசுவையுடைத்தாய்க்  
காணினுங்கேட்பினுங் கருதினுங்கனிதருஞ்  
சேணுயர்மருத மாணிக்கத்தீங்கனி  
பையப்பையப் பழுத்துககைவுர  
வெம்மனோர்க ளினிதினருந்திச்  
செம்மாந்திருப்பச் சிலநிதினவாராது  
மனமெனும்புனத்தை வறும்பாழாக்கிக்  
காமக்காடு மூடித்திமைசெய்  
யைம்புலவேட ராறலைத்தொழுக



விற்ப்பேய்த்தே ரெட்டாதோடக்  
 கல்லாவுணர்வெனும் புல்வாயலமர  
 விச்சைவித்தஞ்சுந்துழி யானென்பெயரிய  
 நச்சுமாமர நனிமிசமுனைத்துப்  
 பொய்யென்கவடுகள் பேர்க்கிச்செய்யும்  
 பாவப்பஹை பரப்பிப்புவெனக்  
 கொடுமையரும்பிக் கடுமைமலர்ந்து  
 துன்பப்பல்காய் தூக்கிப்பின்பு  
 மரணம்பழுத்து நரகிடைவீழ்ந்து  
 தமக்கும்பிறர்க்கு முதவா  
 திமைப்பிற்கழியு மியற்கையோருடைத்தே.

(160)

வெண்பா.

உடைமணியினுசைக் கொதுங்கியரவம்  
 படமொடுங்கப்பையவே சென்றங் - கிடைமருத  
 ரையம்புருவ தணியிழையார்மேலநங்கன்  
 கையம்புகவேண்டிக் காண்.

(கக)

கட்டளைக்கவிந்துறை.

காணீர்கதியொன்றுங்கல்லீரெழுத்தஞ்சும்வல்லவண்ணம்  
 பேணீர்கிருப்பணிபேசேரவன்புகழாசைப்பட்டுப்  
 பூணீருருத்திரசாதனநீறெங்கும்பூசுகிலீர்  
 வீணீரெளிதோமருதப்பிரான்கழன்மேவுதற்கே.

(கஉ)

நேரிசையாசிரியப்பா.

மேவியபுன்மயிர்த் தொகையோவம்மயிர்  
 பாவியதோலின் பரப்போதோலிடைப்  
 புகவிட்டுப்பொதிந்த புண்ணோபுண்ணிடை  
 பூறுமுதிரப் புனலோகூறுசெய்  
 திடையிடைநிற்கு மெலும்போவெலும்பிடை  
 முடைகெழுமுனை விழுதோவமுவுமுத்  
 துள்ளிடையொழுக்கும் வழும்போமெள்ளின்  
 தூரும்புமுவி னொழுங்கோரீரிடை  
 வைத்தமலத்தின் குவையோவைத்துக்

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை. ௨. 0 53

கட்டியநரம்பின் கயிறேவுடம்பிற்குட்  
பிரியாதொறுக்கும் பிணியோதெரியா  
தின்னதியானென் றறியேனென்னை  
யெங்குந்தேடினன் யாதிலுங்காணென் முன்னம்  
வரைத்தனிவில்லாற் புரத்தையழலூட்டிக்  
கண்படையாகக் காமனையொருநா  
ஹுண்பொடியாக நோக்கியண்டத்து  
லீயாவமரர் லீயவந்தெழுந்த  
திவாய்நஞ்சைத் திருவமுதாக்கி  
யிருவர்தேடி வெருவரநிமிர்ந்து  
பாலனுக்காகக் கரலனைக்காய்ந்து  
சந்தனசரள சண்பகவகுள  
நந்தனவனத்திடை ஞாயிறுவழங்காது  
நவமணிமுகிழ்த்த புதுவெயிலெறிப்ப  
வெண்ணருங்கோடி யிருடிகணங்கட்குப்  
புண்ணியம்புரக்கும் பொன்னிசூழ்ந்த  
திருவிடைமருத பொருவிடைப்பாக  
மங்கைபங்க கங்கைநாயகரின்  
றெய்வத்திருவருள் கைவந்துகிடைத்தவின்  
மாயப்படலங் கீறித்தூய  
ஞானநாட்டம் பெற்றபின்பானு  
நின்பெருந்தன்மையுங் கண்டேன்காண்டலு  
மென்னையுங்கண்டேன் பிறரையுங்கண்டே  
னின்னிலையனைத்தையுங் கண்டேனென்னை  
நின்னைக்காணு மாந்தர்  
தன்னையுங்காணுத் தன்மையோரே.

(கக)

வெண்பா.

ஓராடேயஞ்செழுத்து முன்னுதேபச்சிலையு  
நேராடேநீரு நிரப்பாதே - யாராயோ  
வெண்ணுவாருள்ளத் திடைமருதூர்பொற்பாத  
நண்ணுவாமென்னுமா நாம்.

(கச)

கட்டளைக்கலித்துறை.

நாமேயிடையுள்ளவாறறிவாமினிநாங்கள்சொல்ல  
லாமேமருதன்மருதவனத்தன்னமன்னவரைப்  
பூமேலணிந்துபிழக்கச்செய்தாரொருபொட்டுமிட்டார்  
தாமேதளர்பவரைப்பாரமேற்றுதறக்கதன்றே. (கரு)

நேரிசையாசிரியப்பா.

அன்றினர்புரங்க ளாழலிடையவியக்  
குன்றுவளைத்தெய்த குன்றூக்கொற்றத்து  
துன்பொடியணிந்த வெண்டோட்செல்வ  
சுயிலைநடந்தனைய வுயர்நிலைநொன்றூட்  
பிசுறசெறிந்தன்ன லிருகோட்டொருதிமிற்  
பானிறச்செங்கண் மால்விடைப்பாக  
சிஈமயச்செங்கோட் டிமையச்செல்வன்  
மணியெனப்பெற்ற வணியியலன்னம்  
வெள்ளைச்சிறுநகைக் கிள்ளைப்பிள்ளை  
நுயிலெனப்பேசு மயிலிளம்பேடை  
கதிரொளிரீலங் கமலத்தமலர்ந்தன  
மதரரிநெடுங்கண் மானின்கன்று  
வருமுலைதாக்குந் திருமார்புவல்லி  
வையமேழும் பன்முறையின்ற  
வையதிருவயிற் றம்மைப்பிராட்டி  
மறப்பருஞ்செய்கையறப்பெருஞ்செல்வி  
யெமையாளுடைய வுமையாணங்கை  
சுடவட்கற்பின் மடவரல்கொழுந  
பவளமால்வரைப் பணைக்கையோந்தனைய  
தழைசெலியெண்டோட்டலைவன் தந்தை  
புவலர்ருமிச்சேவலம்பதாகை  
மலைதனைபித்த கொலைகொழுக்கர்வே  
லமரர்த்தாங்குங் குமரன்றூதை  
பொருதிடங்கொண்ட பொன்னிபுரக்கு  
மருங்கிடங்கொண்ட மருதவாண

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை. ௨௪௧

நின்ன துகுற்ற முளதோநின்னினைந்  
 தெண்ணருங்கோடி யிடர்ப்பகைகடந்து  
 கண்ணுறுசீற்றத்துக் காலனைவதைபா  
 திறப்பையும்பிறப்பையு மிகந்துசிதப்பொடு  
 தேவராவின் கன்றெனத்திரியாப்  
 பாலிகடமதே பாவம்யாதெனின்  
 முறியாப்பெறுக்கன் மூப்பழங்கலநத  
 வறுசுவையடிசி லட்டினிதிருப்பப்  
 புகியாதொருவன் பசியால்வருந்துத  
 லயினியின்குற்ற மன்றுவெயிலின்வைத்  
 தாற்றியதெண்ணீர் நாற்றமிட்டிருப்ப  
 மடாஅவொருவன் விடாஅவேட்கை  
 தெண்ணீர்க்குற்ற மன்றுகண்ணகன்று  
 தேந்துளிசிதறிப் பூந்துணர்துறுமி  
 வாலுகங்கிடந்த சோலைகிடப்ப  
 வெள்ளிடைவெயிலிற் புள்ளிவெயர்பொடிப்ப  
 வடிபெயர்த் திடுவாறொருவ  
 னெடி துவருந்துத நிழற்றீங்கன்றே. (௧௬)

வெண்பா.

ஆன்றென்று மாமென்று மாறுசமயங்க  
 ளொன்றொன்றொ டொவ்வா துரைத்தாலு - மென்று  
 மொருதனையே நோக்குவா ருள்ளத்திருக்கு  
 மருதனையே நோக்கி வரும். (௧௭)

கட்டளைக்கலித்துறை.

நோக்கிற்றுக்காமனுடல்பொடியாகதுதிவிரலாற்  
 ருக்கின்றரக்கன்றலைகீழ்ப்படத்தன்சுடர்வடிவா  
 ளொக்கிற்றுத்தக்கன்றலையுருண்டோடச்சலந்தரனைப்  
 பொக்கிற்றுயிர்பொன்னிசூழ்மருதாளுடைப்புண்ணியமே. ( )

நேரிசையாசிரியப்பா.

புண்ணியபுராதன புதுப்பூங்கொன்றைக்  
 கண்ணிவேய்ந்த கைலைநாயக

காளகண்ட கந்தனைப்பயந்த  
 வராளிரெடுங்கண் மலையாள்கொழுந்  
 பூதநாத பொருவிடைப்பாக  
 வேதகீத விண்ணோர்தலைவ  
 முத்திராயக மூவாமுதல்வ  
 பத்தியாகிப் பனைத்தமெய்யன்பொடு  
 நொச்சியாயினும் கரந்தையாயினும்  
 பச்சிலையிட்டுப் பரவுந்தொண்டர்  
 கருவிடைப்புசாமற் காத்தருள்புரியுந்  
 திருவிடைமருத திரிபுராந்தக  
 மலர்தலையுலகத்துப் பலபலமாக்கண்  
 மக்கலைமனைவியை யொக்கலையொர் இ  
 மனையும்பிறவுந் துறந்துநினைவருங்  
 காடுமலையும் புக்குக்கோடையிற்  
 கைம்மேனிமிர்த்துக் காலொன்றுமுடக்கி  
 யைவகைநெருப்பி னமுவத்துநின்னு  
 மாரிராளிலும் வார்பனிநாளிலு  
 நீரிடைமூழ்கி நெடிதுகிடந்துந்  
 ச்டையைப்புனைந்துந் தலையைப்பறித்து  
 முடையைத்துறந்து முண்ணுதுழன்றுங்  
 காயுங்கிழங்குங் காற்றுதிர்சருகும்  
 வாயுவுந்ரும் வந்தனவருந்தியுங்  
 களரிலுங்கல்லிலுங் கண்படைகொண்டுந்  
 தளர்வுறுமியாக்கையைத் தளர்வித்தாங்கக  
 ரம்மைமுத்தி யடைவதற்காகத்  
 தம்மைத்தாமே சாலவுமொறுப்ப  
 ரீங்கிவைசெய்யா தியாங்களெல்லாம்  
 பமுதின்றுயர்ந்த வெழுநிலைமாடத்துந்  
 செந்தாதுதிர்ந்த நந்தனவணுந்துந்  
 தென்றலியங்கு முன்றிலகந்துந்  
 தண்டாச்சித்திர மண்டபமருள்நிலும்  
 பூவிநிதரங்க வாலிக்கரையிலு

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை. ௨௧௩

மயிற்பெடையாலக் குயிற்றியகுன்றிலும்  
வேண்டிழிவேண்டுழி பாண்டாண்டிட்ட  
மருப்பினியன்ற வாளரிசுமந்த  
விருப்புறுகட்டின் மீமிசைப்படுத்த  
வைவகையமளி யணைமேற்பொங்கத்  
தண்மலர்கமழும் வென்மடிவிரித்துப்  
பட்டினுட்பெய்த பதநுண்பஞ்சி  
னெட்டணையருகாக் தொட்டைகள்பரப்பிப்  
பாயன்மீது பரிபுரமீழற்றச்

சாயலன்னத்தின் றளர்நடைபயிற்றிப்  
பொற்றோரணத்தைச் சுற்றியதுகிலென  
வம்மென் குறங்கி னெம்மென்கலிங்கங்  
கண்ணுமனமுங் கவற்றப்பண்வர  
விரங்குமணிமேகலை மருங்கிற்கிடப்ப  
வாடரவல்கு லரும்பெறனுசப்பு  
வாடவீங்கிய வனமுலைகதிர்ப்ப  
வணியியல்கமுகை யலங்கரித்ததுபோன்  
மணியியலாரங் கதிர்விரித்தொளிர்நீர  
மணிவளைதாங்கிய வணிகெழுமென்றோள்  
வரித்தசாந்தின் மிசை விரித்துமீதிட்ட  
வுத்தரீயப்பட்டொருபாலொளிர்நீர  
வள்ளைவாட்டிய வெள்ளிருகாதொடு  
பவளத்தருகாத் தாளநிரைத்தாங்  
கொழுநீண்ட குமிழொன்றுபதித்துக்  
காலன்வேலுங் காமபாணமு  
மாலகாலமு மனைந்நுமிட்டமைத்த  
விரண்டுநாட்டமும் புரண்டுகடையிளிர்நீர  
மதியெனமாசறு வதனம்விளங்கப்  
புதுவிரையலங்கல் குழன்மிசைப்பொலியு  
மஞ்சொன்மடந்தைய ராகந்தோயந்நுஞ்  
சின்னம்பரப்பிய பொன்னின் கலத்தி

னறுசுவையடிசில் வறிதினிதருந்தா  
 தாடினர்க்கென்றும் யாடினர்க்கென்றும்  
 வாடினர்க்கென்றும் வரையாதுகொடுத்தும்  
 பூசவனபூசியும் புனைவனபுனைந்துந்  
 தூசுநல்லன் தொடையிற்சேர்த்தியு  
 மைந்துபுலன்களு மாரவார்ந்து  
 மைந்தருமொக்கலு மகிழ்மனமகிழ்ந்  
 திவ்வகையிருந்தோ மாயிழும்வ்வலக  
 மந்திரவெழுத்தைந்தும் வாயிடைமறவானு  
 சிந்தைநின்வழி செலுத்தலின்நந  
 முத்தியுமிழந்தல முதல்வவத்திற  
 நின்னதுபெருமை யன்றோவென்னெனின்  
 வல்லானொருவன் கைம்முயன்றெழியின  
 மாட்டாவொருவன் வாளாவெறியினு  
 நிலத்தின்வழாடிக் கல்லேபோ  
 னலத்தின்வழார்நின் னாமநவின்னோரே.

(கக)

வெண்பா.

நாமநவிற்குய்மனனே நாரியர்கடோடோய்ந்து  
 காமநவிற்கு கழிந்தொழிய - லாமோ  
 பொருதவனத்தானையுரி போர்ந்தருளுமெங்கண்  
 மருதவனத்தானை வளைந்து.

(உ௦)

கட்டளைக்கவித்துறை.

வளையார்பசியின்வருந்தார்பினியின்மதனனம்புகள்  
 கினையார்தனங்கண்டிரங்கிலலாரிப்பிறப்பினில்வந்  
 தளையார்நரகினுக்கென்கடவார்பொன்னலர்ந்தகொண்கறத்  
 தளையாரிடைமருதன்னடியாரடிசார்தவளே.

(உ௧)

பெரியாடையினியார்.

அடிசார்தவர்க்கு முடியாலின்ப  
 சிறையக்கொடுப்பினுந் குறையாச்செல்வ  
 மூலமுநடுவு முடிவுமிகந்து  
 காலமுன்றையுங் கடந்தகடவு

கிருவிடைமருதூர் மும்மணிக்கோவை. ௨௧௬

ஞானக்கணுக்கல்லா தூன்கணுக்கொளித்துத்  
 தூளக்கறநிமிர்ந்த சோதித்தனிச்சுட  
 ரெறுப்புத்துளையி னிருசெவிக்கெட்டா  
 துறுப்பினின்றெழுதரு முள்ளத்தோசை  
 வைத்தநாவின் வழிமறுத்தகத்தே  
 தித்தித்தூறுந் தெய்வத்தேற  
 றுண்டத்துளையிற் பண்டைவழியன்றி  
 பயிவினாறு நறியநாற்ற  
 மேனையதன்மையு மெய்தாதெவற்றையுந்  
 தானையாகி நின்றதற்பர  
 தோற்றுவதெல்லாந் தன்னிடைத்தோற்றித்  
 தோற்றம்பிறித்திற் றேற்றரசுடர்முனை  
 ஸ்சிசடைமீமிசை வெண்மதிக்கிடப்பினு  
 மிருள்புரைகண்டத் தேசநாயக  
 சுருதியுமிருவருந் தொடர்ந்துநின்றலமர  
 மருதிடங்கொண்ட மருதமாணிக்க  
 வுமையாள் கொழுந் வொருமுன்றுகிய  
 விமையாநாட்டத் தென்றநிராயக  
 வடியேனுறுகுறை முனியாதுகேண்மதி  
 நின்னடிபணியாக் கன்மனக்கயவரொடு  
 நெடுநாட்பழகிய கொடுவினையீர்ப்பக்  
 கருப்பாசயமெனு மிருட்சிறையறையிற்  
 குடரென்சங்கிலி பூண்டுதொடர்பட்டுக்  
 கூட்டுச்சிறைப்புமுவி னீட்டுமலத்தழுந்தி  
 யுடனேவருந்தி நெடுநாட்கிடந்து  
 பல்பிணிப்பெயர் பெற் றல்லற்படுத்தூந்  
 தண்டலாளர் மிண்டிவந்தலைப்ப  
 வுதரநெருப்பிற் பதைபதைப்பதைத் தும்  
 வாதமத்திகையின்மோதமொத்துண்டுங்  
 கிடத்தனிற்ற னடத்தல்செல்லா  
 திடங்குறைவாயிலின் முடக்கியிருந்துழிப்



பாவப்பகுதியி லிட்டுக்காவற்  
 கொடியோரைவரை யேவிநெடிய  
 வாசைத்தனையி லெண்ணையுமுடலையும்  
 பாசப்படுத்திப் பையெனவிட்டபின்  
 யானும்போந்து தீதினுக்குமுன்றும்  
 பெரியோர்ப்பிழைத்தும் பிறர்பொருள்வெளவியும்  
 பரியாதொழிந்தும் பல்லுயிர்செகுத்தும்  
 வேற்றோர்மனைவியர் தோற்றம்புகழ்ந்தும்  
 பொய்பலகூறியும் புல்லினம்புல்லியு  
 மைவருங்கடுப்ப வவாவதுகூட்டி  
 யிண்டினைகொண்டு மீண்டுவந்துழி  
 ிட்டுழிவிடாது பட்டுழிப்படாது  
 திந்நாளிடுக்க னெய்திப்பள்ளுள்  
 வாடுபுகிடப்பேள் வீடுநெறிகாணே  
 னிண்ணையடைந்த வடியாரடியார்க்  
 கெண்ணையுமடிமை யாகக்கொண்டே  
 யிட்டபச்சிலைகொண் டொட்டியறிவிந்  
 திச்சிறைபிழைப்பித் தினிச்சிறைபுகாமற்  
 காத்தருள் செய்யவேண்டிந்  
 தீத்திரண்டன்ன டிசஞ்சுடையோனே.

(௩௨)

வெண்டா.

சுடைமே லொருத்தி சமைய்திருப்ப மேனிப்  
 புடைமேலொருத்தி பொலிய - விடையேபோய்  
 சங்கே கலையே மருதற்குத் தான்கொடுப்ப  
 தெங்கே யிருக்க விவள்.

(௩௩)

கட்டளைக்கலித்துறை.

இருக்குமருதினுக்குள்ளிமையோர்களுநான்மறையு  
 நெருக்குநெருக்கத்துநிளகத்துச்சென்றுமீளவொட்டார்ந்  
 திருக்குமறுத்தைவர்தீமைபுந்தீர்த்துச்செவ்வே!மனத்தை  
 யொருக்குமொருக்கத்தினுள்ளேமுனைக்கின்றவொண்கடபோ. ( )

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை. ௨௬௭

நேரிசையாசிரியப்பா.

சுடர்விஞ்சுலப் படையினையென்றும்  
விடையுகந்தேறிய விமலவென்று  
முண்ணூறஞ்ச முண்டனையென்றுங்  
கண்ணாற்காமனைக் காய்ந்தனையென்றுந்  
திரிபுரமெரித்த சேவகவென்றுங்  
கரியுரிபோர்த்த கடவுளென்று  
முரகம்பூண்ட வுரவோயென்றுஞ்  
சிரகஞ்செந்தழ லேந்தினையென்றும்  
வலந்தருகாலனை வதைத்தனையென்றுஞ்  
சலந்தரனுடலந் தடிந்தனையென்று  
மயன்சிரமொருநா ளரிந்தனையென்றும்  
வியந்தவாளரக்கனை மிதித்தனையென்றுந்  
தக்கன்வேள்வி தகர்த்தனையென்று  
முக்கிரப்புலியுரி யுடுத்தனையென்று  
மேனமுமன்னமு மெட்டாதினைப்ப  
வானங்கீழ்ப்பட வளர்ந்தனையென்றுஞ்  
செழுநீர்ஞாலஞ் செகுத்துயிருண்ணு  
மழல்விழிக்குறனை யமுக்கினையென்று  
மினையனவினையன வெண்ணில்கோடி  
நினைவருங்கீர்த்தி நின்வயிற்புகழ்த  
றுளக்குறுசிறந்தையென் சொல்லளவாதலி  
னளப்பரும்பெருமைநின் னளவலதாயினு  
மென்றன்வாயிற் புன்மொழிகொண்டி  
நின்னைநோக்குவ னாதலினென்னை  
யிடுக்கண்களையா வல்லற்படுத்தா  
வெழுநிலைமாடத்துச் செழுமுதுமங்க  
வடித்துத்தத்தி யெழுப்புவபோல  
துண்டுகிற்பதாகை கொண்டு கொண்கைப்பத்  
துயிலின்கிப்ப பயிலும்வீதித்  
திருமருதமர்ந்த தெய்வச்செழுஞ்சுட

ரருள்சுரந்தளிக்கு மற்புதக்கூத்த  
கல்லாலெறிந்த பொல்லாப்புத்த  
னின்னினைந் தெறிந்தவதன  
வன்னவன்மனக்கு மருள்பிழைத்தினறே.

(உரு)

வெண்பா.

இன்றிருந்துநானே யிறக்குந்தொழிலுடைய  
புன்றலையமாக்கள் புகழ்வரோ - வென்றிமழு  
வாளுடையான்மெய்வ மருதுடையானுயேனை  
யாளுடையான் செம்பொனடி.

(உக)

கட்டளைக்கவித்துறை.

அடியாயிரந்தொழிலாயினவாயிரமாயிரம்பேர்  
முடியாயிரங்கண்கண்மூவாயிரமுற்றுநீறணிந்த  
தொடியாயிரங்கொண்டதோளிரண்டாயிரமென்றுநெஞ்சே  
படியாயிராப்பகற்றென்மருதாளியைப்பற்றிக்கொண்டே. ௨௭

நேரிசையாசிரியப்பா.

கொண்டலினிருண்ட கண்டத்தெண்டோட  
செவ்வானுருவிற் பையரவார்த்த  
சிறுபிறைகிடந்த நெறிதருபுண்சடை  
பூவாழுநல்வ முக்கட்செல்வ  
தேவதேவ திருவிடைமருத  
மாசறுசிறப்பின் வானவராடும்  
பூசத்தீர்த்தம் புரக்கும்பொன்னி  
யயிரவணத்துறை யாடுமப்ப  
கைலாயவாண கௌரிநாயக  
நின்னைவணங்கிப் பொன்னடிபுகழ்ந்து  
பெரும்பதம்பிழையா வரம்பலபெற்றே  
ரிமையானெடுங்க ணுமையாணங்கையு  
மழைக்கட்டடத்துப் புழைக்கைப்பிள்ளையு  
மமரர்த்தாங்குக் குமரவேளுள்  
சுரிசக்கேந்திய திருநெடுமாலும்  
வான்முறைபடைத்த நான்முகத்தொருவனுந்

கிருவிடைமருதூர் மும்மணிக்கோவை. ௨௧௬

தாரகற்செற்ற வீரக்கன்னியும்  
பூவின்கிழத்தியு நாவினமடந்தையும்  
பீடியர்தோற்றத்துக் கோடியுருத்திரரு  
மாண்பெருந்திறல் வானோர் தலைவனுஞ்  
செயிர்தீர்நாற்கோட் டயிராவதமும்  
வாம்பரியருக்கர் தாம்பன்னிருவருஞ்  
சந்திரனொருவனுஞ் செந்தீக்கடவுளு  
நிருதியுஞ்சமனஞ் சுருதிகணன்கும்  
வருணனும்வாயுவு மிருநிதிக்கிழவனு  
மெட்டுநாகமு மட்டவசக்களு  
மூன்றுகோடி யானறமுனிவரும்  
வசிட்டனுங்கபிலனு மகத்தியன்றனுந்  
நும்புருநாரத ரென்றிரு திறத்தரும்  
வித்தகப்பாடன் முத்திறத்தடியருந்  
திருந்தியவன்பிற் பெருந்துறைப்பிள்ளையு  
மத்தகுசெல்வத் தவமதித்தருளீய  
சித்தமார்சிவ வாக்கியதேவரும்  
வெள்ளைநீறு மெய்யிற்கண்டு  
கள்ளன்கையிற் கட்டவிழ்ப்பித்து  
மோடும்பன்னரி யூனிகேட்டரணைப்  
பாடினவென்று படாம்பலவளித்துங்  
குவளைப்புனலிற் றவளையரற்ற  
வீசன்றனை யேத்தினவென்று  
காசுப்பொன்னுந் கலந்தாசுவியும்  
வழிபடுமொருவன் மஞ்சனத்தியற்றிய  
செழுவிதையெள்ளைத் தின்னக்கண்டு  
பிடித்தலுமவனிப் பிறப்புக்கென்ன  
விடித்துக்கொண்டவ. னெச்சிலைநுகர்ந்து  
மருதவட்டத் தொருதனிக்கிடந்த  
தலையைக்கண்டு தலையுறவணங்கி.  
யும்மைப்போல வெம்மித்தலையுங்

கிடக்கவேண்டுமென் றடுத்தித்திரந்துங்  
கோயின்முற்றத்து மீயிசைக்கிடப்ப  
வாய்த்தென்று நாய்க்கட்டமெடுத்திங்  
காம்பவிழ்த்துநீர்ந்த கனியுருக்கண்டு  
வேம்புகட்கெல்லாம் விதானமமைத்தும்  
புரிமுழந்தேவியைப் பரிவுடன்கொடுத்த  
பெரியவன்பின் வரகுணதேவரு  
மினையதன்மைய ரெண்ணிறந்தோரே  
யனையவர்நிற்க யானுமொருவன்  
பத்தியென்பதோர் பாடுமின்றிச்  
சுத்தனாயினுந் தோன்றக்கடையே னிண்ண  
யிறைஞ்சிலனாயினு மேத்திலனாயினும்  
வருந்திலனாயினும் வாழ்த்திலனாயினும்  
கருகியிருப்பன் கண்டாய்பெரும  
நின்னலகளைத்து நன்மைநீமை  
யானவை நின்செயலாதலி  
ளுனையமையு நலமில்வழிக்கே.

(2.அ)

வெண்பா.

வழிபிழைத்து நாமெல்லாம் வந்தவா செய்து  
பழிபிழைத்த பாவங்க ளெல்லாம் - பொழில்சூழ்  
மருகிடத்தா னென்றொருகால் வாய்கூப்ப வேண்டா  
கருகிடத்தா நில்லா கரந்து.

(2.ஆ)

கட்டளைக்கலித்துறை.

கரத்தினின்மாலவன்கண்கொண்டுநின்கழல்பொற்றநல்ல  
வரத்தினையீயுமருதவப்பாமதியொன்றாயில்லேன்  
சிரத்தினுமாயென்றன்சிற்தையுளாஙுவெண்காடென்னுந்  
தரத்தினுமாயதுநின்னடி-யாந்தெய்வத்தாமரையே.

(ந. 9)

சூருச்சிற்றம்பலம்.

திருச்சிற்றம்பலம்.

பட்டணத்துப்பிள்ளையார்

அருளிச்செய்த

திருவேகம்பமுடையார் திருவந்தாதி.

மெய்த்தொண்டர்செல்லுநெறியறியேன் மிகநற்பணிசெய்  
கைத்தொண்டர்தம்மிலுநற்றொண்டிவந்திலனுண்பதற்கே  
பொய்த்தொண்டுபேசிப்புறம்புறமேயுண்ணிப்போற்றுகின்ற  
வித்தொண்டனென்பணிகொள்ளுதியோகச்சியேகம்பனே. (க)

ஏகம்பனையெண்ணையாள்பவனையிமையோர்க்கிரங்கிப்  
போகம்பன்னாளுங்கொடுக்கின்றநாயகபொங்குமைவாய்  
நாகம்பொன்னாரமெனப்பொலிவுற்றுநன்னிறணியு  
மாகம்பொன்மாமலையொப்பவனையென்பனாதரித்தே. (உ)

தரித்தேன்மனத்துன்றிகழ்தருநாமந்தடம்பொழில்வாய்  
வரித்தேன்முரல்கச்சியேகம்பனையென்றன்வல்வினையை  
யரித்தேனுண்ப்பணியாதவரேழைமைகண்டவரைச்  
சிரித்தேனுனக்கடியாரடிபூணத்தெளிந்தனனே. (ஈ)

தெளிதருகின்றதுசென்றென்மனநின்றிருவடிவந்  
தளிதருகின்றருட்கையினியில்லையந்திச்செக்க  
ரொளிதருமேனியெம்மேகம்பனையென்றுகந்தவர்தாட்  
டளிதருநாளியென்றன்மலைமேல்வைத்ததன்மைபெற்றே. (ச)

பெற்றுக்கந்தேனென்றுமர்ச்சனைசெய்யப்பெருகுநின்பீர்  
கற்றுக்கந்தேனென்கருத்தினிதாக்கச்சியேகம்பத்தின்  
பற்றுக்கந்தேனுமுகந்தவனென்படநாகக்கச்சின்  
சுற்றுக்கந்தேர்விடைமேல்வருவாய்நின்றனுணையடியே. (ஊ)

அடிநின்றசூழலகோசரமாலுக்கயற்கலரின்  
முடிநின்றசூழ்முடி காண்பரிதாயிற்றுக்கார்முசிலி  
னிடிநின்றசூழ்முடி காண்பரிதாயிற்றுக்கார்முசிலி  
வடிநின்றசூழப்படையுடையரையவணங்குவதே. (௬)

வணக்கந்தலைநின்றிருவடிக்கேசெய்யுமையல்கொண்டோ  
ரிணக்கன்றிமற்றோரிணக்கறிவோமல்லம்வல்லரவின்  
சூணக்குன்றவில்லிகுளிர்கச்சியேகம்பங்கடிகுனல்லரந்  
கணக்கன்றிமற்றோருதேவரைப்பாடுங்கவிநலமே. (௭)

நலந்தரநரனென்றுசொல்லுவன்கேண்மினல்லீர்களன்பு  
கலந்தரநரகச்சியேகம்பங்கண்டுகனற்றிகுரி  
சலந்தரநகைமொழிக்கவைத்தாய்தக்கன்வேள்வியெல்லா  
ரிநந்தரநரகச்சியேகம்பங்கண்டுகனற்றிகுரி. (௮)

மின்களென்றூர்சடைகொண்டலென்றூர்கண்டமேனிவண்ணம்  
பொன்களென்றூர்வெளிப்பாடுதம்பொன்னடிபூண்டுகொண்ட  
வென்களென்றூலும்பிரிந்தறியார்கச்சியேகம்பத்தான்  
றன்களென்றூருலகெல்லாநிலைபெற்றதன்மைகளே. (௯)

தன்மையிற்றூய்முடிநின்றசூழ்முடி காண்பரிதாயிற்றுக்கார்முசிலி  
வண்மையிற்றூய்முடிநின்றசூழ்முடி காண்பரிதாயிற்றுக்கார்முசிலி  
பொன்மையிற்சாய்ந்துசேயரிக்கண்ணும்புரிமுழுவ  
மென்மையிற்சாய்முருங்குலங்காதல்விளைத்தனவே. (௧௦)

தன்மிட்டுமைதழுவுத்தழுப்புற்றவர்தம்மடியார்  
மணமிட்டுக்கலாமதிநின்றசூழ்முடி காண்பரிதாயிற்றுக்கார்முசிலி  
சினம்மிட்டுக்கலாக்களிதுவினையொயர்சேயனையார்  
புனம்மிட்டுக்கலார்பகலாம்பொழுதுநம்பூங்கொடியே. (௧௧)

பூங்கொத்திருந்தழையார்பொழிற்கச்சியேகம்பப்பொற்பார்  
கோங்கத்திருந்தகுடுமிக்கயிலையெம்பொன்னெருந்தி  
பாங்கொத்திருந்தழையாரணங்கேபடர்கல்லருவி  
யாங்கத்திருந்திழையாடிவந்தாற்கண்டடிவருத்தே. (௧௨)

திருவேகம்பமுடையார் திருவந்தாதி. ௨௨௩

வருத்தந்தருமெய்யுங்கையிற்றழையும்வன்மாவினவுங்  
கருத்தந்தரிக்குநடக்கவின்றையகழனினையத்  
திருத்தந்தருளுந்திகழ்ச்சியேகம்பர்சீர்க்கயிலைத்  
அருத்தந்திருப்பதன்றிப்புனங்காக்குந்தொழிலெமக்கே. (க௩)

எம்மையுமெம்மைப்பணிகொள்ளுங்கம்பரெழிற்கயிலை  
யும்மையுமானிடமிப்புனத்தேவிற்றுவந்தமைந்தர்  
தம்மையுமானையுஞ்சிந்தையுநோர்க்கங்கவர்வவென்றோ  
வம்மையுமம்மலர்க்கண்ணும்பெரியீரருளுமினே. (க௪)

அருளைத்தருகம்பரம்பொற்கயிலையுளெம்மையரம்  
பிருளைக்கரிமறிக்கும்மவரையருறுத்தியெய்ய  
வெருளாக்கலைகளைதன்னெடும்போயினவில்லமைக்கு  
மருளைத்தருசொல்லியெங்கோவிலையுண்டிவ்வையகத்தே. (க௫)

வையார்முழுப்படையேகம்பரீங்கோய்மலைப்புனத்து  
ளய்யாவருகலையேனங்கரிதொடர்வேட்டையெல்லாம்  
பொய்யானவையர்மனத்ததெம்பூங்கொடிகொங்கெபொருப்  
பையாரரவிடையாயிற்றுவந்துபரிணமித்தே. (க௬)

பருமுத்துதிர்த்திடுஞ்சீர்மத்தயானைதுதல்பகுந்திட்  
டுருமொத்ததிண்குரற்சீயந்திரிநெறியோங்குவைவாய்ப்  
பொருமுத்தலைவேற்படைக்கம்பர்பூங்கயிலைப்புனத்துட்  
டருமுத்தனநகைத்தன்னசையால்வெற்பசார்வரிதே. (க௭)

அரிதன்றிருக்கண்ணிடநிரம்பாயிரம்போதணிய  
வரிநன்றிருவடிக்கர்ச்சித்தகண்ணுக்கருளுகம்ப  
ரரிதன்றிருக்கங்குலியாலழிந்தகயிலையல்லிங்  
கரிதென்றிருப்பதெம்பால்வெற்பவெம்மையர்க்கஞ்சுதுமே. (௮)

அஞ்சரத்தான்பொடியாய்விழத்திவிழித்தன்புசெய்வோர்  
நெஞ்சரத்தாழ்வுகந்தோர்கச்சியேகம்பர்நீள்கயிலைக்  
குஞ்சரத்தாழ்வரைவீழ்துங்கொம்புய்யக்கும்பழும்புக்கும்  
வெஞ்சரத்தாரனவோவல்லவோவிவ்வியன்முரசே. (க௯)



சேய்தந்தகைமையுமைகணவன்றிருவேகம்பத்தான்  
 ருய்தந்தையாயுயிர்காப்போன்கயிலைத்தயங்கிருள்வாய்  
 வேய்தந்ததோனிமம்முசலெரிமவினரவேங்கைதன்னைப்  
 பாய்தந்துபூசலுண்டாங்கொண்டதோசைபகடுவந்தே. (உ௦)

வந்துமணம்பெறிற்பொன்னையீர்மன்னுமேகம்பர்தம்  
 முந்தாமுண்டுக்கலைமையார்சொந்திப்பித்  
 தந்தமலர்கொய்துந்தண்டினைமேயுங்கிளிகடிந்து  
 சித்தம்புகர்மலைகைச்சுமிச்சாரற்றிரிகுவனே. (உ௧)

திரியப்புரமெய்தவேகம்பனூர்கிழுங்கயிலைக்  
 கிரியக்குறவர்பருவத்திடுதரளம்வினையோம்  
 விரியச்சுருண்முதலானுமடைந்தோம்விரைவிரைந்து  
 பிரியக்கதிர்முற்றினீர்பெற்றதென்னங்குப்பேசுமினே. (உ௨)

பேசுகயாவருமைக்கணியாரென்றுயித்தரெங்கும்  
 பூசுகையார்திருநீற்றெழிலேகம்பர்பொற்கயிலைத்  
 தேசுகையார்சிலைவெற்பன்பிரியும்பரிசிலரக்  
 கூசுகையாதுமில்லாக்குலைவேங்கைப்பெயர்நாமமையே. (உ௩)

பெயராலத்தெழிலேகம்பனூர்பிறைதோய்கயிலை  
 பெயராதிருக்கப்பெறுகிளிகொள்புனமேபிரிவின்  
 றுயரால்வருத்திமனமுமிங்கொடித்தொழுதுசென்ற  
 தயராதுரையுமவெற்கடியேற்கும்விடைதமினே. (உ௪)

தம்மைப்பிறவிக்கடல்கடப்பிப்பவர்தாம்வணங்கு  
 மும்மைத்திருக்கண்முகத்தெழிலேகம்பர்மொய்கயிலை  
 யம்மைக்கருங்கண்ணிதன்னொடின்பந்தருந்தன்புனமே  
 பெய்மைக்கவலைசெய்ச்சொல்லியோவல்லியெய்தியதே. (உ௫)

இயங்குந்திரிப்புரமெய்தவேகம்பரெழிற்கயிலைத்  
 தயங்குமலர்ப்பொழில்காடையலாடருவித்தடங்காண்  
 முயங்குமணியறைகாண்மொழியீரொழியுதுநெஞ்ச  
 மயங்கும்பரிசுபொன்னூர்சென்றசூழல்வகுத்தெமக்கே. (உ௬)

திருவேகம்பமுடையார் திருவந்தாதி. ௨௨௫

வகுப்பாரிவர்போன் மணத்துக்குரான்மணந்தன்னொடின்ப  
மிகுப்பார்களாருயிரொன்றாயிருவரைவிள்ளக்கள்வாய்  
நெகுப்பான்மலர்கொண்டுகின்னூர்கிடக்கநிலாவுகம்பர்  
தொகுப்பான்மலர்கிந்தருவிக்கயிலையிச்சூழ்புணத்தே. (௨௪)

புனங்குழையாதென்றுமென்றினைகொய்ததும்போகலுற்ற  
கனங்குழையாடற்பிரியநமக்குறுங்கையறவான்  
மணங்குழையாவருங்கண்கனிப்பன்பலபாடுந்தொண்ட  
ரினங்குழையாத்தொழுமேம்பரிக்கயிலையத்துள்ளே. (௨௫)

உள்ளம்பெரியரல்லாச்சிறுமானுடருற்றசெல்வங்  
கள்ளம்பெரியசிறுமனத்தார்க்கன்றிக்கங்கையென்னும்  
வெள்ளம்பெரியசடைத்திருவேகம்பர்விண்ணரணந்  
தள்ளம்பெரிகொண்டமைத்தாரடியவார்சார்வதன்றே. (௨௬)

அன்றும்பகையடர்க்கும்பரிமாவமுதவருவிக்க  
குன்றும்பதாகியுந்தேருங்குலவிக்குடைநிழற்கீழ்  
நன்றும்பொலியினுங்கம்பர்நன்னீறுறுததற்கிலரே  
லென்றும்மரசமுரசம்பொலியாவிருநிலத்தே. (௩௦)

நிலத்திமையோரிற்றலையாய்ப்பிறந்தமறையொடங்கம்  
வலத்திமைப்போதும்பிரியாரெரிவளர்த்தாலும்வெற்பன்  
குலத்துமையோர்பங்கர்கச்சியுளேகம்பங்குடித்தொழு  
நலத்தமையாதவரவேட்டுவர்தம்மினடுப்படையே. (௩௧)

படையாலுயிர்கொன்றுதின்றுபசுக்களைப்போலச்செல்லு  
நடையாலறிவின்றிரட்டிடைப்பொய்த்துக்குலங்களினும்  
கடையாய்ப்பிறக்கினுங்கச்சியுளேகம்பத்தெங்கையா  
ளுடையான்கழற்கன்பரேலவரயாவர்க்குமுத்தழரே. (௩௨)

உத்துங்கயானையுரியார்விரலாலரக்கன்சென்னி  
பத்துங்கையானவிருபதுஞ்சோர்தாவைத்திலய  
மொத்துங்கையாலவன்பாடக்கயிலையினூடுகைவா  
ளெத்துங்கையானென்றுகந்தளித்தார்கச்சியேகம்பரே. (௩௩)

அம்பரங்காலனனீர்நிலந்திங்களருக்கணு  
வம்பரங்கொள்வதொர்வேழத்தூரியவன்நன்னுருவா  
மெம்பரன்கச்சியுளேகம்பத்தானிடையாதடைவா  
னம்பரன்நன்னடியாரறிவாரகட்குநற்றுணையே. (௩௪)

ஆணைத்தாமரையடியும்பவளத்திரணன் குறங்கும்  
பிணைத்தோளகலமுங்கண்டதுநீலமுமண்டத்துமின்  
பிணைத்தாலனசடையுந்திருமுக்கணும்பெண்ணொர்பக்கத்  
தணைத்தாரெழிற்கம்பரெங்கள்பிராணாக்கழகியவே. (௩௫)

அழகறிவிற்பெரிதாகியவேகம்பரத்தர்கொற்றம்  
பழகறிவிற்பெரியோர்தமைப்பற்றலாபற்றுமன்பின்  
குழகறிவேற்பினுளொன்றறியாரறியாமையெய்வங்  
கிழகெறியப்பட்டிலந்தாருலகிற்கிடந்தனரே. (௩௬)

கிடக்குமொருபாலிரைக்கின்றபாம்பொருபான்மதியந்  
தொடக்குண்டிலங்குமலங்குந்திரைச்சங்கைகருகிய்கொண்டை  
வடக்குண்டுகட்டத்தலைமலைவாளான்மலைந்தவெம்போர்  
கடக்குமவிடைத்திருவேசம்பர்கற்றைச்சடைமுடியே. (௩௭)

கற்றைப்பவளச்சடைவலம்பூக்கமழ்கொன்றையந்தார்  
முற்றுநிலாமதியின்கொழுந்தேகம்பர்மொய்குழலா  
மற்றைத்திசையின்மணிப்பொற்கொழுந்தத்தாங்கழுநீர்  
தெற்றிப்பொலிகின்றசூட்டழகாகித்திகழ்தருமே. (௩௮)

தருமருட்டன்மைவலப்பாற்கமலக்கணெற்றியின்மேற்  
நிருமலர்க்கண்பினவின்நிகழும்பழல்செல்வக்கம்பர்  
கருமலர்க்கண்ணிடப்பாலஅநீலங்ககரிமதந்து  
வருஅதற்பொட்டணங்குக்குயர்ந்தோங்குமலர்க்குமுடிலே. (௩௯)

மலர்ந்தபடந்துச்சியைந்திணுஞ்செஞ்சுடர்மாமணிவிட்  
டலர்ந்தமணிக்குண்டலமவலக்காநிலிலாடிவரு  
நலந்திருநீள்வயிரமவெயிற்பாயநருமணிகள்  
கலந்தசெம்பொன்மகரக்ருழையேசம்பர்காதிடமே. (௪0)

திருவேகம்பமுடையார் திருவந்தாதி. ௨௨௭

காதலைக்கும்வலத்தோள்பவளக்குன்றமங்குயர்ந்து  
போதலைக்கும்பனிப்பொன்மலைநீற்றின்பொலியகலந்  
தாதலைக்குங்குழல்சேர்ப்பிணத்தோணறுஞ்சாந்தணிந்து  
சூதலைக்கும்முலைமார்பிடமேகம்பர்சந்தரமே. (௪௧)

தரம்பொற்பழியுமுலகட்டியெய்த்துத்தரந்தளரா  
வுரம்பொற்புடையதிருவயிரும்வலமும்பர்மும்மைப்  
புரம்பொற்பழித்தகம்பர்க்குத்தரத்திடும்பூண்முலையு  
நிரம்பப்பொரூதுதளரிளவஞ்சியுநேர்வுடைத்தே. (௪௨)

உடைப்புலியாடையின்மேலுரகக்கச்சவீக்கிமுஞ்சி  
வடத்தொருகோவணந்தோன்றுமரைவலமநீறையல்குற்  
றெடைக்குறுகாஞ்சித்தொடுத்தவரசிலைநூறுண்டிடு  
லடற்பொலியேறுடையேகம்பமேயவடிசுளுக்கே. (௪௩)

ஆடிவலப்பரலதுசெந்தாமரையொத்ததீர்குழல்சூழந்  
திடிகுரற்கூற்றினெருத்திறவைத்ததிளந்தளிரின  
படியிடப்பாலதுபஞ்சுறவஞ்சுஞ்சிலம்பணிந்த  
வடிவுடைத்தார்கச்சியேகம்பமேயவரதருக்கே. (௪௪)

நருக்கவற்றான்மிக்கமுப்புரமெய்தயன்றன்றலைபை  
நெருக்கவற்றேடமழுவாள்விசைத்தனெற்களென்றும்  
பருக்கவற்றாங்கச்சியேகம்பரத்தர்தம்பாம்புகளின்  
நிருக்கவற்றலிட்டருளுங்கடகத்திருக்கரமே. (௪௫)

சுரத்தத்தமருகத்தோசைகடுத்தண்டமீயிளப்ப  
வரத்தத்தபாதநெரித்திட்டவனிதலநெரியத்  
தரத்தத்திசைகளுக்கப்புறம்போர்ப்பச்சடைவிரித்து  
வரத்தைத்தருகம்பராடுவரெல்லியுமாநடமே. (௪௬)

நடனம்பிரானுகந்துயக்கொண்டானென்றுநன்மறையோ  
ருடன்வந்துமுவாயிரவரிறைஞ்சிநிறைந்தவுண்மைக்  
கடனன்றிமற்றறியாத்திலலையம்பலங்காளத்தியா  
மிடமெம்பிரான் கச்சியேகம்பமேயாற்சினியனவே. (௪௭)

இனியவரின்றாரவரையொப்பார்பிறரென்னவொண்ணாத்  
 தனியவர்தையலுடனாவர்தருமம்பணித்த  
 முனியவரேறுமுசுந்தமுக்கண்ணவரசண்டியன்புக்  
 கினியவர்காய்மமுவாட்படையார்கச்சியேகம்பரே. (௪௮)

பரவித்தனைநினையக்கச்சியேகம்பர்பண்ணுமையல்  
 வரவித்தனையுள்ளதெங்கறிந்தேன்முன்னவரமகனார்  
 புரவித்தனையடிக்கக்கொடிதாய்விடியாவிரவி  
 லரவித்தனையுங்கொண்டார்டவார்முன்றிலாட்டிவே. (௪௯)

இடவஞ்சுறுக்கெண்ப்பாயமுஞ்சென்னிரகுதலைகண்  
 டிடவஞ்சுவர்மடவாரிரிகின்றனரேகம்பத்தீர்  
 படமஞ்சுவரயதுநாகமிரைக்குமதனுக்குமுற்  
 படவஞ்சுவரெங்குண்பலிவந்திடும்பாங்குகளே. (௫௦)

பாங்குடைகோட்புலியின்னதள்கொண்டார் தும்பாரிடங்க  
 டாங்குடைகொள்ளப்பலிகொள்ளவந்தீர்தடங்கமலம்  
 பூங்குடைகொள்ளப்புனற்கச்சியேகம்பங்கோயில்கொண்ட  
 ரீங்குடைகொள்ளக்கலைகொள்ளவந்திரிடைக்குமின்றே. (௫௧)

இடைக்குமின்றோற்குமிணைமுலையாய்முதியார்கடஞ்சொற்  
 கடைக்கணன்றங்கச்சியேகம்பரையங்கொளக்கடவும்  
 விடைக்குமுன்றோற்றநிலலேநின்றினியிந்தமொய்குழலார்  
 கிடைக்குமுன்றோற்றநஞ்சங்கிதுவோதங்கிநிந்துவமே. (௫௨)

கிறிபலபேசிச்சகிரானடந் துவிடங்குபடக்  
 குறிபலபாடிக்குளிர்கச்சியேகம்பரையங்கொள்ள  
 நெறிபலவார்குழலார்மெலிவுற்றநெடுந்தெருவிற்  
 செறிபலவெள்வளைபோயினதாயர்கடேடுவரே. (௫௩)

தேடுற்றிலகள்ளநோக்கந்தெரிந்கிலசொற்கண்முடி  
 கூடுற்றிலகுழல்கொங்கபொடித்திலகூறுமிவண்  
 மாடுற்றிலமணியின்மடவல்குலும்ற்றிவள்பா  
 னுடுற்றிலவெழிலேகம்பனார்க்குள்ளரல்கிடத்தே. (௫௪)

திருவேகம்பமுடையார் திருவந்தாதி. ௨௨௯

ரல்கும்புகழ்க்கடவூர்நன்மறையவனுய்யநண்ணிக்  
கொல்கின்றகூற்றைக்குமைத்தவெங்கூற்றங்குளிர் திரைகண்  
மல்கூந்திருமறைக்காட்டமிர்தென்றுமலைமகடான்  
புல்கும்பொழிற்கச்சியேகம்பமேவியபொன்மலையே. (௫௫)

மலையத்தகத்தியனர்ச்சிக்கமன்னிவடகயிலை  
நிலையத்தமரர்தொழவிருந்தானெடுமேருவென்னுஞ்  
சிலையத்தன்பைம்பொன்மதிற்றிருவேகம்பத்தான்றிகழ்நீ  
ரலையத்தடம்பொன்னிகூழ்திருவையாற்றருமணியே. (௫௬)

மணியாரருவித்தடவிமையங்கூடகொல்கெல்லின்  
நினியாரருவியினூர்த்தசிராமலையைவனங்க  
ளணியாரருவிகவர்கிளியோப்புமின்சாரல்லிந்தம்  
பணீவாரருவினைதீர்க்குமேகம்பர்பருப்பதே. (௫௭)

பருப்பதங்கார்தவழ்மந்தரமிந்திரநீலம்வெள்ளை  
மருப்பதங்கார்கருங்குன்றியங்கும்பரங்குன்றம்வில்லார்  
நெருப்பதங்காசூநிராறுமகேந்திரமென்றிவற்றி  
லிருப்பதங்காவுகந்தான்கச்சியேகம்பத்தெம்மிறையே. (௫௮)

மிறைத்தார்புரமெய்தவில்லிமைநல்லிமவான்மகட்கு, மறை  
த்தார்கருங்குன்றம் வெண்குன்றஞ்செங்குன்றமன்னற்குன்ற,  
நிறைத்தார்பெடுங்குன்ற நீள்கழக்குன்றமென்றிவினைகள், கு  
றைத்தார்புறுகுன்றமேகம்பர்குன்றென்றுகூறுமினே. (௫௯)

கூறுமின்றெண்டர்குற்றாலநெய்த்தானந்துருத்தியம்பேர்  
தேறுமின்வேள்விக்குடிதிருத்தோணிபுரம்பழன  
மாறுமின்போல்சடைவைத்தவனூரிடைமருதென்  
தேறுமினீரெம்பிரான்கச்சியேகம்பமுன்னினைந்தே. (௬௦)

நினைவார்க்கருளும்பிரான்றிருச்சோற்றுத்துறைநியமம்  
புனைவார்சடையோன்புகலூ புறம்பயம்பூவணநீர்  
புனைவார்பொழிற்றிருவெண்காடுபாச்சிலதிகையென்று  
நினைவார்தருநெஞ்சினீர்கச்சியேகம்பநண்ணுமினே. (௬௧)

நண்ணிப்பரவுந் திருவாவடு துறை நல்லநல்லூர், மண்ணிற்  
பொலிகடம்பூர் கடம்பந்துறைமன்னுபுன்கூ, ரெண்ணற்கரிய  
பராய்த்துறையேர்கொ ளெதிர்கொள்பாடி, கண்ணிப்பிறைச்  
சுடையோன்கச்சியேகம்பங்காண்மின்சென்றே. (௬௨)

சென்றேறிவிண் ணுறாமண் ணாமலைநிசுந் தவல்லென் னூர்  
வின்னேறல்பாய்திருமாற்பேறுபாசூரெழிலமுந் தூர்  
வன்றேரவன்றிருவிற்பெரும்பேறுமதிலொற்றியூர்  
பின்னேர்தருகச்சியேகம்பமேயார்நிலா வியவே. (௬௩)

நிலாவுபுகழ்த்திருவோத்தூர் திருவாமாத்தூர்நிறைநீர்  
சுலாவுசுடையான்புலிவலம்வில்வலங்கொச்சைதொண்டர்  
குலாவுத்திருப்பணங்காமிநன்மாசுறல்கூற்றம்வந்தா  
லலாயென்றடியார்ச்சுருள்புரியேசம்பராலயமே. (௬௪)

ஆலையங்கார்சுருகாவைகச்சூர்திருக்காரிகரை  
வேலையங்கேறுதிருவான் மியூர் திருவூறன்மிச்சு  
சோலையங்கார்சுருப்போற்சைமூங்கோணந்தொடர்கடுக்கை  
மாலையன்வாழ்த்திருவாலங்காடேசம்பங்காழ்த்துமினே. (௬௫)

வாழப்பெரிநெமக்கின்னருள்செய்யுமலர்க்கமுடலார்  
தாழச்சடைத்திருவேகம்பர்தம்மைத்தொழாதவர்போய்  
வாழப்பரற்சுரமாற்றுதளிர்டிபூங்குழலெம்  
மேமைக்கிடையிறுக்குந் குயபாரமியக்குறினே. (௬௬)

உறுகின்றவெவ்வழலக்கடமிக்கொடிக்குள்பின்வாய்  
பெறுகின்றவண்மையினூலையபேரருளேகம்பனார் [ர்  
துறுகின்றமென்மலர்த்தண்பொழிற்கச்சியைச்சூழ்ந்திளையோ  
குறுகின்றபூங்குவளைக்குறுந்தண்பணையென்றுகொளே. (௬௭)

கொள்ளுங்கடுக்கதிற்கள்ளிதிச்சிலவேயுலறி  
விள்ளும்வெடிபடும்பாலையென்பாவைவிடலையின்னே  
தெள்ளும்புனற்கச்சியுட்டிருவேகம்பர்சேவடிக்கூ  
புள்ளும்மதுமறந்தாரெனப்போவதுரைப்பரிதே. (௬௮)

திருவேகம்பமுடையார் திருவந்தாதி. ௨௩௧

பரிப்பருந்தின்மைப்படையதுகானரெனிற்சி,றகு  
 விரிப்பருந்தக்கிரையாக்தும்வெய்யேனஞ்சல்செஞ்சடைமேற்  
 றரிப்பருந்தின்கற்கையார் திருவேசம்பமன் னபொன்னே  
 வரிப்பருந்தின்கிணக்கேயுமராயின் மறைகுவுவே. (௬௯)

வனவரித்திண்புலியின்னதளேகம்பமன் னருளே  
 யெனவரிற்பொன்னணங்கென்னணங்கிற்கெனெழிற்கழங்குத்  
 தனவரிப்பருந்துங்கொடுத்தெனைப்புல்லியுமிற்பிரிந்தே  
 யினவரிக்கல்வதர்செல்வதெங்கேயொல்குமேழைநெஞ்சே. ௭௦

நெஞ்சார்தரவின்பஞ்செய்கழலேகம்பர்கச்சியன்னுள்  
 பஞ்சாரடிவைத்தபாங்கிவையாங்கவன்பெற்றெடுத்த  
 வெஞ்சார்வொழியத்தன்பின்செலமுன்செல்வெடுவெடென்ற  
 வஞ்சாவதிநீர்நகரீதன்போக்கிவையந்தத்திலே. (௭௧)

இலவவெங்கானுணையல்லாற்றொழுஞ்சரணேகம்பரை  
 நிலவுஞ்சுடரொளியெய்யவனே தன்மலர்மிதித்துச்  
 டொடபு; பருக்கைருளித்தனீரடிசெல்சுரத்துன்  
 னுலவுங்கதிர்நனிவித்தருள்செய்யுன்னுறுதுணைக்கே. (௭௨)

துணையொத்தகோவையும்போலெழிம்பேதைபுந்தோன்றலு  
 முன், னிணையொத்தகொங்கையொடேயொத்தகாதலொடே  
 னரே, யணையத்தரேரெத்தகானையைக்கண்டனமற்றவரெழி  
 னையொத்தநெருக்குடைப்பெண்ணிவடன்ருமீம்பேசுமினே. ( )

பின்னலிச்சூர்வண்கார்தொ... யானையுமீளியையு  
 நென்னலிப்பாக்கைவந்தெய்திடுவீரெம்மணியிற்கண்டர்  
 பின்னரிப்போக்கருங்குன்னுசீடந்தவரின்றுகம்பர்  
 மன்னரிதேநர்த்தொழுங்கச்சிநாட்டிடைவைகுவுவே. (௭௪)

உவரச்சொல்வேடுடைக்காடுகந்தாடியவேசம்பன  
 ரவர்க்கண்டோனவிமானத்தையாயிரமுண்மைசுற்றுந்  
 துவரச்சிகரச்சிவானபஞ்சுலந்தலங்குவிண்மேற்  
 சவர்க்கொடிதினைக்குங்கச்சிகாணிணங்கார்மயிலே. (௭௫)



கார்மிக்ககண்டத்தெழிற்றிருவேசம்பர்கச்சியின்வா  
 பேர்மிக்கசெற்றெழினென்னடுவோரொலிபொன்மலைபோற்  
 போர்மிக்கசெந்நெல்குவிப்போரொலிகருப்பரலையொலி  
 நீர்மிக்கமாக்கடலின்னொலிவே. பொருட்டு. (எக)

நேர்த்தமையாமைவிற்றகொடுவார்பெற்றசுரத்தைப்  
 பார்த்தமையால்மைதீந்தகண்பொன்னேபகட்டிரிவை  
 போர்த்தமையாலுமைநோக்கருங்கம்பர்கச்சிப்பொழிலுட்  
 சேர்த்தமையால்மைப்போதணிசீகுஞ்சிறந்தனவே. (எஎ)

சிறைவண்டுபாடுங்கமலக்கிடங்கிவைசெம்பமுக்காய்  
 நிறைகொண்டபரளைக்கமுகின்பொழிலிவைதீங்கனியின்  
 பொறைகொண்டவாழைப்பொதும்புவைபுன்சடையேசம்பமு  
 நறைகொண்டபூங்கச்சிராடெங்குமிவ்வண்ணநன்னுதலே. எஅ

நன்னுதலார்கருங்கண்ணுஞ்செவ்வாயிவ்வாறெனப்போய்  
 மன்னிதழார் திருநீலமுமாமபலுப்பூப்பவள்ளை  
 யென்னவெலாமொப்புக்காதென்றுவீதிமேகம்பலூர்  
 பொன்னுதலார்விழியார்கச்சிராட்டிலிப்பொய்கையுளே. (எஆ)

உள்வார்குளிரிநெருங்கிக்கருங்கிடங்கிட்டநன்னீர்  
 வள்வாளைகளொடுசெங்கயன்மேய்கின்றவெங்களையாட்  
 கொள்வார்பிறவிகொடாதவேகம்பர்குளிர்குவளை  
 கள்வார்தருகச்சிராட்டெழிலேரிகளப்பரப்பே. (அ0)

பரப்பார்விசம்பிந்படிந்தகருமுதிலென்னநன்னீர்  
 தரப்பாசிகண்மிகுபண்பொருட்டுசம்படர்தண்பனைவார்ப்ச்  
 சுரப்பாரெருமைமலர் தின்னத்தன்னுரைவொருந்தல்  
 பொரப்பார்பொலிநுதலாய்செல்கைக்கம்பர்தம்பூங்கச்சியே. (1)

கச்சார்முலைமலைமங்கைகண்ணாரவெண்ணுன்கறமும்  
 வச்சார்முலைமலைமங்கைகண்ணாரவெண்ணுன்கறமும்  
 விச்சாதரர்தொமுகின்றகிமாணமுந்நன்மமரூ  
 வச்சாலையும்பரப்பாங்குணரிமாடங்களேங்கிவைவே. (அஉ)

திருவேகம்பமுடையார் திருவந்தாதி. உரு.உ.

ஓங்கினவூரகமுள்ளகமும்பருருகிடமாம்  
பாங்கினினின்றதரியுறைபாடகந்தெவ்விரிய  
வாங்கினவாட்கண்ணிமற்றவர்மைத்துனிவான்கவிக்க  
டாங்கினநாட்டிருந்தாளதுதன்மணையாயிழையே. (அ௩)

இழையாரரவணியேகம்பர்நெற்றிவிழியின்வந்த  
பிழையாவருணம்பிராட்டியதினன்பிறங்கலுன்னு  
துழையாவருகிரிசூலத்தேனோக்கரும்பொன்கடுக்கைத்  
தழையார்பொழிலுதுபொன்னேநமக்குத்தளர்வில்லையே. அ௪

தளராமிகுவெள்ளங்கண்டுமையோடித்தமைத்தமுவுக்  
கிணையார்வளைக்கைவடுப்படுமீங்கோர்கிழிபித்தார  
வளமாப்பொழிற்றிருவேகம்பமற்றிதுவந்திதைஞ்சி  
யுளராவதுபடைத்தோமடவாயிவ்வுலகத்துள்ளே. (அ௫)

உலவியமின்வடம்வீசியுருமதிர்வுண்முழங்கிச்  
சலவியமாமதம்பாய்முசிலயானைகள்வானில்வந்தார்  
சலவியவார்புழல்பின்னரென்பாரிரெனநினைந்து  
நிலவியவேகம்பர்கோயிற்கொடியன்னநீர்மையனே. (அ௬)

நீரென்னிலுமுழங்கண்முகில்காணெஞ்சமஞ்சலையென்  
ருரென்னிலுந்தமராயுரைப்பாரமராவதிக்கு  
நேரென்னிலுந்தகுங்கச்சியுள்கம்பர்நீண்மதில்வாய்ச்  
சேரென்னிலுந்தங்கும்வாட்கண்ணிதானன்பர்தேர்வரவே. அ௭

வரங்கொண்டிமையோர்நலங்கொள்ளுமேகம்பர்கச்சியன்ற  
ய், பரங்கொங்கைதுவன்மினிர்முத்தமன்பர் தந்தேரின்முன்  
னே, தரங்கொண்டிபூக்கொண்டுகொன்றை பொன்னுக்கத்தண்  
கார்த்தள்கொத்தின், கரங்கொண்டுபொற்சண்ணமேந்தவும்போ  
ந்தனகார்முகிலே. (அ௮)

கார்முகமாரவண்கைக்கொண்டகம்பர்கமுறொழுது  
பேர்முகமாப்பகைவெல்லச்சென்றார்நிணையார்புணரி  
நீர்முகமாகவிருண்டுசுரந்ததுநெரிழைநா  
மார்முகமாகவினைக்கடனீந்துமயர்வுயிர்ப்பே. (அ௯)

உயிராமினவன்பர்தேர்வரக்கேட்டுமுன்வாட்டமுற்ற  
பயிராப்புயல்பெற்றதென்னமப்பல்வளைபான்மைகளாந்  
தயிராப்பானெய்யொடுமாடியவேகம்பர்கம்மருள்போற்  
சையிராவிரையமுந்தக்கச்சிறுத்தனகார்மயிலே. (கூ0)

கார்விடைவண்ணத்தனன்றேழ்முடிவெயின்றுதனிப்  
போர்விடைபெற்றெதிர் மாண்டாரெனவண்டர்போதவிட்டார்  
தார்விடையேகம்பர்கச்சிப்புறவிடைதம்பொன்னப்பூண்  
மார்விடைவைகல்பெறுவார்புழுவாநகலிடைபெ. (கூக)

விடைபாங்கொடுமையெண்ணுதுமேலாங்கன்விடுவற்கருங்கட  
கடைபாய்மனத்தினங்காலையர்புல்கொலிகம்பர்கச்சி  
மடைபாய்வயலிளமுல்லையின்மான்கன்றொடான்கன்றினங்  
கடைபாய்தொறும்பதிமன்றிற்கடல்போற்கலந்தெழுமே. கூஉ

எழுமலர்த்தண்பொழிலைகம்பர்கச்சியிருங்கடல்வாய்க்  
கொழுமணப்புண்ணைக் குரவான்மணற்குன்றிற்பாதர்கொம்பெ  
செழுமலர்ச்சேசல்லவாளல்லவேலல்லீலமல்ல  
முழுமலர்க்கூரம்பினேரிரண்டாறுமுக்கத்தனவே. (கூ௩)

முக்கம்பாகம்பண்டமுக்கம்பாகமென்றேநியமுதுரையை  
யுக்கம்பார்த்திரேலென்னலமுயரேசம்பர்கச்சிமுன்னீ  
ரகம்பாகவார்வினளவில்லையென்னிப்பவளச்செவ்வாய்  
ரகம்பாற்பொழித்பெற்றநாமுற்றவாகொள்கநன்மயலே. (கூ௪)

மயக்கத்தநல்லிருட்கொல்லுஞ்சுறவொடெழிமகர  
மியகத்திடுசுழியோதங்கழிகிளரக்கழித்தார்  
துயக்கத்தரவர்க்கருளாக்கம்பர்கச்சிக்கடலர்பொண்ணூண்  
முயக்கத்தகல்வுபொருள்கொண்கநீர்வருமுர்க்கஞ்சுமே. (கூ௫)

நேமயிரைவைக்கருகுணராமதுவுண்டுபுண்ணை  
மயிரைவண்டோதமர்புக்கடியவிரிகடல்வாய்ப்  
பாயிரைநாகங்கொண்டோன்றெழுங்கம்பர்கச்சிப்பவ்வநீர்  
காயிரைகானன்மற்றூறிவார்தந்தைவார்பெய்யே. (கூ௬)

திருவொற்றியூரொருபாவொருபது. ௨௬௫

பொய்வருநெஞ்சினர்வஞ்சனையாசையும்போகவிடா  
மெய்வரும்பேரருளேகம்பர்கச்சிவிரையினவாய்க்  
கைவரும்புள்ளொடுசங்கினமார்ப்பநஞ்சேர்ப்பர்திண்டே  
ரவ்வருதாமங்களினம்வந்தார்ப்பவணைகின்றதே. (கௌ)

இன்றுசெய்வோமிதனிற்றிருவேகம்பர்க்கெத்தனையு  
சன்றுசெய்வோம்பணிநானையென்றுள்ளிநெஞ்சேயுடவித்  
சென்றுசெயாரைவிட்டுநனைநாளும்விடாதடிமை  
நின்றசெய்வாரவந்தங்களினீணெறிகாட்டுவரே. (கௌ)

காட்டிவைத்தார்தம்மையாங்கழிப்பூப்பெய்யக்காதல்வெள்ள  
நீட்டிவைத்தார்தொழுமேகம்பரேதுமிலாதவெம்மைப்  
பூட்டிவைத்தார்தமக்கன்பதுபெற்றுப்பதிற்றுப்பத்துப்  
பாட்டிவைத்தார்பரவித்தொழுதாமவர்பாதங்களே. (கௌ)

பாதம்பரவியொர்பித்துப்பிதற்றிலும்பல்பணியு  
மேதம்புகுதாவகையருளேகம்பரேத்தெனவே  
போதம்பொருளாற்பொலியாதபுன்சொற்பலுவல்களும் [ரே.  
வேதம்பொலியும்பொருளாமெனக்கொள்வர் மெய்த்தொண்ட

திருச்சிற்றம்பலம்.

திருச்சிற்றம்பலம்.

பட்டணத்துப்பிள்ளையார்

அருளிச்செய்த

திருவொற்றியூரொருபாவொருபது.

அ க வ ல்.

இருநிலமடந்தையியல்பினினுடுத்த  
பொருகடன்மேகலை முகமெனப்பொலிந்த  
வொற்றிமாநகருடையோயுருவின்  
பெற்றியொன்றூப்பெற்றோரியாரே  
யின்னின்பிறக்கந் துன்னூகின்சடையே

மன்னியவண்டதின் சென்னியின்வடிவே  
பாவகன்பரிதி பனிமதிதன்னெடு  
மூவகைச்சுடருதின் னுதனேர்நாட்டந்  
தன்னெடுவியாரந் தாராகணமே  
விண்ணவர்முதலா வேரேருநிடமாக்  
கொண்டுறைவிசும்பே கோலநின்னாக  
மெண்டிசைதிண்டோ ளிருங்கடலுடையே  
யணியுடையல்கு லவனிமண்டலமே  
மணிமுடிப்பாந்தணின் ருளினைவழக்கே  
யொழியாதோடிய மாருதமுயிர்ப்பே  
வழுவாவோசை முழுதுதின்வாய்மொழி  
வானவர்முதலா மன்னுயிர்பரந்த  
ஆனமின்னானத் தொகுதிநின்னணர்வே  
நெருங்கியவுலகினி னீர்மையுநின்றலுஞ்  
சுருங்கலும்விநிதலுந் தோற்றநிற்றெழிலே  
யமைத்தலுமழித்தலு மாங்கதன்பெயர்ச்சியி  
மிமைத்தலும்விழித்தலு மாருதின்னியல்பே  
யென்றிவைமுதலா வியல்புடைவடிவே  
டொன்றியதுப்புரு விருவகையாகி  
முத்திறக்குணத்து நால்வகைப்பிறவி  
யத்திறத்தைம்பொறி யறுவகைச்சமயமோ  
டேமுலகாகி யெண்வகைமூர்த்தியோ  
ழியோழி யெண்ணிறந்தோங்கி  
யெவ்வகையளவினிற் கூடிநின்  
றவ்வகைப்பொருளுநீ யாகியவிடத்தே.

(க)

இடத்துறைமாதரோ டுருடம்பென்று  
நடத்தினைநள்ளிரு ணவிற்றிணையென்றும்  
புலியதொன்பொடி புனைந்தோயென்றும்  
பலிகிரிவாழ்க்கை பயின்றேருயென்று  
மருவமுருவமு மானுயென்றுந்  
திருவமர்மாரொடு திசைமுனைந்து

முளனையென்று மிலனையென்றுந்  
 தளரானென்றுந் தளர்வொனென்று  
 மாதியென்று மசோகிணனென்றும்  
 போதியிற்பொலிந்த புராணெனன்று  
 மின்னவைமுதலாத் தாமதியளவையின்  
 மன்னியநூலின் பன்மையுண் : யக்கிப்  
 பிணங்குமாந்தர் பெற்றிமைநேரக்கி  
 யணங்கியவவ்வலர்க் கவ்வவையாகியடையப்  
 பற்றிய பளிங்குபோலு  
 மொற்றிமாநக ருடையோயுருவே. (௨)

உருவாமுலகுக் கொருவனாகிய  
 பெரியோய்வடிவின் பிந்திங்கின்மையி  
 னெப்பொருளாயினு மிங்குளதாமெனி  
 னப்பொருளுனக்கே யவயவமாதலின்  
 முன்னியமுவையின் முழங்கெரியூட்டித்  
 தொன்னீர்வையகந் துயர்கெடச்சூழ்ந்ததும்  
 வேள்விமூர்த்திதன் றலையினைவிடுத்தது  
 நீள்விசம்பாளிதன் றேளினைநெரித்தது  
 மோங்கியமறையோற் கொருமுகமொழித்ததும்  
 பூங்கணைவேளைப் பொடிபடவிழித்ததுந்  
 திறல்கெடவரக்கனைத் திருவிருலுத்ததுங்  
 குறைபடக்கூற்றினைக் குறிப்பினிலடர்த்தது  
 மென்றிவைமுதலா வாள்வினையெல்லா  
 நின்றுழிச்செறிந்த நின்செயலாதலி  
 னுலவாத்தொல்புக மொற்றியூர  
 பகர்வோர்நினக்குவே நின்மைகண்டவர்  
 நிகழ்ச்சியினிகழி னல்லது  
 புகழ்ச்சியிற்படுப்பேரோ பொருளுணர்ந்தோரே. (௩)

பொருளுணர்ந்தோங்கிய பூமகன்முதலா  
 விருடுணையாக்கையி லியங்குமன்னுயி  
 ருருவினுமுணர்வினு முயர்வினும்பணியினூர்

திருவினுந்திறலினுஞ் செய்தொழில்வகையினும்  
 வெவ்வேறாகி வினையொடும்பிரியா  
 தொவ்வாப்பன்மையுண் மற்றவரொழுக்க  
 மன்னியவேலையுள் வான்நிகைபோல  
 நின்னிடையெழுந்து நின்னிடையாகியும்  
 பெருகியுஞ்சுருங்கியும் பெயர்ந்தூந்தோன்றியும்  
 விரவியும்வேறாய் நின்றனைவிளக்க  
 மோவாத்தொல்புக மொற்றியூர  
 சூவாமேனி முதல்வநின்னருள்  
 பெற்றவரறியி னல்லது  
 மற்றவரறிவரோ நின்னிடையமக்கே.

(ச)

மயக்கமில்சொன்னீ யாயினுமற்றவை  
 தயக்கநின்றிற மறியாச்சூழலு  
 முறைவிடமுள்ள மாயினுமற்றது  
 கறைபடவாங்கே காந்தகள்ளமுஞ்  
 செய்வினையுலகினிற் செய்வோயெனினு  
 மவ்வினைப்பயனி யனுகாவணிமையு  
 மினத்திடையின்பம் வேண்டிநிற்பணியோர்  
 மனத்திடையாரி யாகியவனப்பு  
 மன்பினடைந்தவர்க் கணிமையுநாடொறு  
 மென்பினையுருக்கு மியற்கையவாதலிற்  
 கண்டவர் தமக்கே யூனுடலழித  
 லுண்டெனவுணர்ந்தன மொற்றியூர  
 மன்னியபெரும்புகழ் மாதவத்  
 துன்னியசெஞ்சடைந் தாமதியோயே.

(ரு)

தாமதிசடைமிசை சூடுதறுநெறி  
 யாமதியானென வனமத்தவாரே  
 யறலுருவாகிய வானேறேறுத  
 லிறைவனியானென வியற்றமாறே  
 யதவவளவனென நின்றமைபார்க்கும்  
 பொதுகிலையானென வுணர்ந்தியபொருளே

திருவொற்றியூரொருபாவொருபது. ௨௩௬

முக்கணனென்பது முத்தீவேள்வியிற்  
 ரொக்கதென்னிடை யென்பதோர்சுருக்கே  
 வேதமான்மறி யெந்துதன்மற்றத  
 னுதநானென நவிற்துமாறே  
 மூவிலையொருதாட் சூலமேந்துதன்  
 மூவரும்பானென மொழிந்தவாறே  
 யென்வகைமூர்த்தி யென்பதிவ்வுலகிளி  
 லுண்மையானென யுணர்த்தியவாறே  
 நல்லீர்தீவளி யுயர்வானென்று  
 முலவாத்தொல்புக முடையோயென்றும்  
 பொருளுநற்பூதப் படையோயென்றும்  
 தெருளநின் துலகினிற் றெருட்டுமாறே  
 யீங்கிவைமுதலா வண்ணமும்வடிவு  
 மோங்குநின்பெருமை யுணர்த்தவுமுணராத்  
 தற்கொலிமாந்தர் தம்மிடைப்பிறந்த  
 சொற்பொருள்வன்மையிற் சமுலுமாந்தர்க்  
 காதியாகிய வறுதொழிலாள  
 ரோதலேவா வொற்றியூர  
 சிறுவர்தஞ் செய்கையிற் படுத்தி  
 முறுவலத்திருத்தீ மூகப்படுமளவே.

(கூ)

ஆளவினிலிறந்த பெருமையையாயினு  
 மெனதுளமகலா தொடுங்கிநின் னுடையே  
 மெய்யிணையிறந்த மெய்யிணையாயினும்  
 வையசமுழு தநின் வடிவெனப்படுமே  
 கைவலத்திலே யெனினுங்காதல்  
 செய்வோர்வேண்டுஞ் சிறப்பொழியாயே  
 சொல்லியவகையாற் றுணையலையாயினு  
 நல்லுயிர்க்குட்ட நாயகனீயே  
 யெங்குமுள்ளோ யெனினும்வஞ்சனை  
 தங்கியவவரைச் சாராய்நீயே யஃதான்று  
 பிறவாப்பிறவியை பெருகாப்பெருமையை



சுறவாத்துறவியை தொடராத் தொடர்ச்சியை  
 நுகராநுகர்ச்சியை நுணுகா நுணுகினே  
 யகலாவகற்சியை யணுகாவணிமையை  
 செய்யாச்செய்கையை சுறவாச்சிறப்பினை  
 வெய்யைதணியை விழுமியைரொய்யை  
 செய்யைபசியை வெளியைகரியை  
 யாக்குதியழித்தி யானபல்பொரு  
 ணீக்குகிதொகுத்தி நீங்குதியடைசி  
 யேனையவாகிய வெண்ணில்பல்குண  
 னினைதொறுமயக்கு நீர்மையவாதலி  
 னெங்குகடலுமித்த வொற்றியூர  
 லீங்கிதுமொழிவார் யாஅர்தாஅஞ்  
 சொன்னிலைசுருங்கி னல்லது  
 நின்னியலறிவோ ரியாரிருநிலத்தே.

(ஈ)

நிலத்திடைப்பொறையா யவாவினிண்ணி  
 சொலத்தருபெருமைத் தூராவாக்கை  
 மெய்வளியையொடு பித்தொன்றாக  
 வைவகைநெடுங்காற் றுங்குடனடிப்ப  
 நரையெனுதுகாரே நானோறும்வெளுப்பந்  
 தினாயுடைத்தேதாலே செழுந்திரையாசக்  
 கூடியகுருதி நீரினுணிறைந்து  
 மூடியவிரும லோகையின்முழங்கிச்  
 சூபிசெய்யுளிச் சுறவினமெறியக்  
 குடரெனுமரவக் கூட்டம்வந்தொலிப்ப  
 ஓன்றடியெனுமீ ணட்டிடலடைந்து  
 தேரன்தியபலயிணிப் பின்னகஞ்சுழலக்  
 கரல்கையினரம்பே கண்டமாக  
 மேதகுநிணமே மெய்ச்சாலாக  
 முழங்குடைந்துளையே முகங்களாக  
 வழுக்குடைமுகக் கா ரோதம்வந்தொலிப்ப  
 ிப்பரிசியற்றிய வுடலிருங்கடலுட்

இப்புவென்னுஞ் சுழித்தலைப்பட்டுழி  
 யாவாவென்றுநின் னருளினைப்பெற்றவர்  
 நாவாயாகிய நாதநின்பாத  
 முந்திச்சென்று முறைமையின்வணங்கிச்  
 சிந்தைக்கூம்பினைச் செவ்விதினறுத்தி  
 யுருகியவார்வப் பாய்விரித்தார்த்தப்  
 பெருகியநிறையெனுங் கயிற்றிடைப்பிணித்துத்  
 துன்னியசுற்றத் தொடர்க்கயிறுத்து  
 மன்னியவொருமைப் பொறியினைமுறுக்கக்  
 காமப்பாரெனுங் கடுவெளியற்ற  
 தாமச்சோதிச் சுடர்க்குறறுத்துச்  
 சுருங்காவுணர்ச்சித் துடுப்பினைத்தழாவி  
 நெருங்காவளவி னீள்கரையேற்ற  
 வாங்கபாத்திரை போக்குதிபோலு  
 மோங்குகடலுடுத்த வொற்றியூரோயே.

(அ)

ஒற்றியூர வுலவாநின்குணம்  
 பற்றியாரப் பரவுதல்பொருட்டா  
 வென்னிடைப்பிறந்த வின்னுப்புன்மொழி  
 நின்னிடையணுகா நீர்மையவாதலி  
 னாவலித்தழுதலி எனகன்றவம்மனை  
 கேவலஞ்சேய்மையிற் கேளாளாயினும்  
 பிறித்தற்கரிய பெற்றியதாகிக்  
 குறைவினிலார்த்தங் குழுவியதியல்பினை  
 யறியாதெண்ணி லுழிப்பிறவியின்  
 மயங்கிக்கண்ணிலர் கண்பெற்றுக்கே  
 தாய்தலைப்படநின் றுளினைவணக்கம்  
 வாய்தலைபறியா மயக்குறும்வினையேன்  
 மல்கியவின்பத் தோடுடன் கூடிய  
 வெல்லைய்வாவினி வியற்றியவாகக்  
 கட்டியநீயே யவிழ்க்கினல்ல  
 தெட்டனைபாயினு மியானவிழ்க்கறியேன்

ஹன்னிடையிருளெனூந் தூற்றிடையொதுங்கி  
 வெள்ளிடைகாண விருப்புறுவினையேன்  
 றந்தையுந்தாயுஞ் சாகியுமறிவுநஞ்  
 சிந்தையுந்திருவுஞ் செல்கதித்திறனூந்  
 துன்பமுந் துறவுந் தூய்மையுமறிவு  
 மின்பமுமபுகழு மிவைபலபிறவுஞ்  
 சுவையொளியூரோகை நாத்நந்தோற்ற  
 மென்றிவைமுதலா விளங்குவவெல்லா  
 மொன்றின்னடிக்கே யொருங்குடன்வைத்து  
 நின்றனன்றமியே னின்னடிபல்லது  
 சார்வுமற்றின்மையிற் றளர்ந்தோர்காட்சிச்  
 சேர்விடமதனைத் திறப்படராடி  
 யெய்துதற்கரியோ யானினிச்  
 செய்வதுமறிவனே தெரியுங்காலே.

(௬)

காலந்தீறிய கழலொய்ப்போற்றி  
 மூலத்தொகுதி முதல்வபோற்றி  
 யொற்றிமாநக ருடையோய்ப்போற்றி  
 மூற்றுமாகிய முதல்வபோற்றி  
 யனைதொறுஞ்சிறக்கு மமிர்தேபோற்றி  
 யிணைபிதிலல்லா கிசபோற்றி  
 யார்வஞ்செய்பவர்க் கணியோய்ப்போற்றி  
 தீர்வினின்சுவைந் தேனேபோற்றி  
 வஞ்சனைமாந்தரை மறந்தோய்ப்போற்றி  
 நஞ்சினையமிர்தா நயந்தோய்ப்போற்றி  
 விரிகடல்வையக விந்தேபோற்றி  
 புரிவுடைவனமாய்ப் புணர்ந்தோய்ப்போற்றி  
 காணமுன்பொருள் கருத்துறைசெம்மைக்  
 காணியாகிய வரனேபோற்றி  
 வெம்மைதண்மையென் றிவைகுணமுடைமையிற்  
 பெண்ணொடாணெனும் பெயரோய்ப்போற்றி  
 மேவியவவர்தமை வீட்டினிற்படுக்குந்

திருவொற்றியூரொருபாவொருபது. ௨௪௩

தீபமாகிய சிவனேபோற்றி  
மாலோய்போற்றி மறையோய்போற்றி  
மேலோய்போற்றி வேதியோய்போற்றி  
சந்திரபோற்றி தழலோய்போற்றி  
யிந்திரபோற்றி யிறைவோய்போற்றி  
யமராபோற்றி யழகாபோற்றி  
சூமராபோற்றி கூத்தாபோற்றி  
பொருளேபோற்றி போற்றியென்றுனை  
நாத்தழும்பிருக்க நவ்நினைல்ல  
தேத்துதற்குரியோ ரியாரிருநிலத்தே.

(௧௦)

திருச்சிற்றம்பலம்.

—————

உ

திருச்சிற்றம்பலம்.  
நம்பியாண்டார்நம்பி

அருளிச்செய்த

திருநாராயணர்

விநாயகர் திருவிரட்டைமணிமாலே.

என்னைநினைந்தடிமை கொண்டென்னிடர்கெடுத்தித்  
தன்னைநினையத் தருகின்றான் - புன்னை  
விரசமகிழ்ச்சோலைவிய னாரையூர்முக்க  
ணரசமகிழத்திமுக்கத் தான். (க)

முகத்தாற்கரியனென்றானுந்தனையேமுயன்றவர்க்கு  
மிகத்தான்வெளியனென்றேமெய்மையுன்னும்விரும்படியா  
ரகத்தான்நிகழ்திருநாரையூர்மான்மான்மான்மான்மான்  
னுக்கத்தானவன்றனுடலம்பிளந்தவொருகொம்பனே. (உ)

கொம்பனையவள்ளி கொழுந்ருதுகாடே  
வம்பனையமாங்கனியை நாரையூர் - நம்பனையே  
தன்னவலஞ்செய்துகொளுந் தாழ்தடக்கையாயென்னேயு  
பின்னவலஞ்செய்வதெனே பேசு. (ஈ)

பேசத்தகாதெனப்பேயெருதும்பெருச்சானியுமென்  
றேசத்தகும்படியேறுவதேயிமையாதமுக்கட்  
கூசத்தகுந்தொழினுங்கையுநுந்தையுநீயுயிர்தத்  
தேசத்தவந்தொழுநாரைப்பதியுட்பிவக்கனிதே. (ஊ)

களிறுமுகத்தவனாய்க் காயஞ்செந்தியி  
னெளிறுமுருக்கொண்ட தென்னே - யளறுதொறும்  
பின்னாரையூரார லாரும்பெரும்புகர்  
மன்னாரையூரான் மகன். (ஊ)

மகத்தினின்வானவர்பற்கண்சி ரந்தோணெரித்தருளுள்  
சுகத்தினினின்பொழினுரைப்பதியுட்சுரன்மகற்கு  
முதத்ததுகையந்தக்கையதுமூக்கந்தமூக்கதனி  
னகத்ததுவாயந்தவாயதுபோலுமடுமருப்பே. (௬)

மருப்பையொருகைக்கொண்டு நாரையூர்மன்னும்  
பொருப்பையடிபோற்றத் துணிந்தா - நெருப்பை  
யருந்தவண்ணுகின்றவெறும் பன்றேயவரை  
வருந்தவண்ணுகின்ற மலம். (௭)

மலஞ்செய்தவல்லிணைநோக்கியுலகைவலம்வருமப்  
புலஞ்செய்தகாட்சிக்குமரற்குமுன்னேபுரிசடைமேற்  
சலஞ்செய்தநாரைப்பதியரன்றன்னைக்கனிதரவே  
வலஞ்செய்துகொண்டமதக்களிதேயுன்னைவாழ்த்துவனே. (௮)

வனஞ்சாயவல்லிணைநோய் நீக்கிவனசத்  
தனஞ்சாயலைத்தருவா னன்றே - வினஞ்சாயத்  
தேரையூர்நம்பர்மகன் திண்டோணெரித்தருளு  
நாரையூர்நம்பர்மக னும். (௯)

நாரணன்முன்பணிந்தேத்தநின் றெல்லைநடாவிவதத்  
தேரணவுந்திருநாரையூர்மன்னுகிவன்மகனே  
காரணனையெங்கணபதியேநற்கரிவதளு  
வாரணதுன்பொருளையென்பவர்க்கில்லையல்லல்களே. (௧0)

அல்லல்களைந்தான்ற னம்பொலுலகத்தி  
னெல்லெபுகுவிப்பா னீண்டுழவர் - நெல்லல்களை  
செங்கமுநீர்கட்குந் திருநாரையூர்ச்சிவன்சேய்  
கொங்கெழுதாரைங்கரத்த கோ. (௧௧)

கோவிற்கொடியநமன்றமர்கூடாவகைவிடுவன்  
காவிற்றிகழ்திருநாரைப்பதியிற்கரும்பனைக்கை  
மேவற்கரியவிருமதத்தொற்றைமருப்பிள்முக்க  
ணைவிற்றிருவத்திமையவன்றன்பெற்றயானையே. (௧௨)

யானேத்தியவெண்பா வெண்ணைநினைந்தடிமை  
தானேசனூர்த்தனற்கு நல்கினான் - நேனே  
தொடுத்தபொழிறைரயூர்ச் சூலம்வலனேந்நி  
யெடுத்தமதமுக்கத்த வேறு.

(க௩)

ஏறியசீர்வீரணக்குடியேந்திழைக்கும்பிருந்தே  
னூறியபூந்தார்க்குமரற்குமுன்னினைநண்ணலரைச்  
சீறியவெம்பனைச்சிங்கத்தினுக்கிளையானைவிண்ணூர்  
வேறியல்வாற்றொழுகாரைப்பதியுள்விநாயகனே.

(க௪)

கனமநில்குழந்தாரையூர் மேவிக்ககிந்தார்  
மனமருவினான்பயந்த வாய்ந்த - சினமருவு  
கூசாரம்பூண்டமுகக் குஞ்சரக்கன்றென்றார்க்கு  
மரசாரமோசொல்லு வான்.

(க௫)

வானிற்பிறந்தமதிவமும்பொழின்மாட்டளிசூழ்  
தேனிற்பிறந்தமலர்த்திருநாரைப்பதிசுமூற்  
கோனிற்பிறந்தகணபதிதன்னைக்குலமலையின்  
மாணிற்பிறந்தகளிறென்றுரைப்பரிவவையகத்தே.

(க௬)

வையகத்தாரேத்த மநினூரையூர்மகிழ்ந்து  
பொய்யகத்தாருள்ளம் புகலொழிந்து - கையகத்தோர்  
மாறங்கனிதன்கொம்பண்டம் பாசுநா...  
னூங்கனிநஞ்சிந்தையமர் வான்.

(க௭)

அமராவமரர்தொழுஞ்சரணரைப்பதியமர்ந்த  
குமராகுமரற்குமுன்னவனேகொடித்தேரவுணர்  
தமராசுறுத்தவன்றன்னுழைத்தோன்றினனேயெனநின்  
மமராமனத்தவராமநரசுந்திலமுந்துவரே.

(க௮)

அவமதியாதுள்ளமே யல்லலறநல்ல  
தவமதியாலேத்திச் சதுர்த்தோ - நவமதியாங்  
கொம்பன்விநாயகன்கொங் கார்பொழில்சூழ்நாரையூர்  
நம்பன்சிறுவன்கீர் நாம்.

(க௯)

கோயிற்றிருப்பண்ணியர்விருத்தம். ௨௪௭

நாந்தனமாமனமேத்துகண்டாயென்றுநாண்மலராற்  
ஞந்தனமாகவிருந்தனனாரைப்பதித்தன்னுளே  
சொந்தனனையந்தசெங்கையனேநின்நிரண்மருப்பை  
யேந்தினனெயென்னையாண்டவனெயெனக்கென்னையனே. (௧)

திருச்சிற்றம்பலம்.

திருச்சிற்றம்பலம்.

நம்பியாண்டார்நம்பி

அருளிச்செய்த

கோயிற்றிருப்பண்ணியர்விருத்தம்.

நெஞ்சந்திருவடிக்கீழ்வைத்துநீண்மலர்க்கண்பனிப்ப  
வஞ்சங்கடிந்துன்னைவந்தித்திலேனன்றுவானருய்ய  
நஞ்சங்கருந்துபெருந்தகையேநல்லதில்லைநினை  
வஞ்செம்பவளவண்ணாவருட்கியானினியாரென்பரே. (௧)

என்புந், அருவியத்தூறெகவசமேயெழுந்த  
வன்பின்வழிவந்தவாரமிர்தேயடியேனாரைத்த  
வன்புன்மொழிகள்பொறுத்திகொலரம்வளர்தில்லைதன்னுண்  
மின்புன்மிளிர்சடைவீசினின்றூடியவின்னைவனே. (௨)

அவநெறிக்கேவிழப்புக்கவிந்நானமுந்தாமைவாங்கித்  
தவநெறிக்கேயிட்டதத்துவனையத்தவப்பயனாஞ்  
சிவநெறிக்கேயென்னையுய்ப்பவனெசெனனந்தொறுஞ்செய்  
பவமறுத்தாள்வதற்கோதில்லைநட்டம்பயில்கின்றதே. (௩)

பயில்கின்றிலேனின்றித்திருநாமம்பனிமலர்த்தார்  
முயல்கின்றிலேனின்றிருவடிக்கேயப்பமுன்னுதில்லை  
யியல்கின்றநாடகச்சிற்றம்பலத்துளெந்தாயிங்கனெ  
யயர்கின்றநானெங்கனெபெறுமாறுநின்றாரருளே. (௪)



கருதிப்பொருதிக்கிவந்தொருவர்க்கிருவா. கருது  
பருதிக்குழலியுழிகின்றதேயொக்கும்பற்றுண்டோர்  
கருதித்தொழுமழற்பாரும்கொண்டவர்க்குமெய்த்  
கருதிப்பொருதிக்கிவந்தொருவர்க்கிருவா. (ரு)

சுடலைப்பொருதிக்கிவந்தொருவர்க்கிருவா  
மடலைப்பொலிமலர்மலைமென்றேண்மென்மயிர்க்கயிறு  
மடலைப்பொலியலிவந்தொருவர்க்கிருவா  
விடலைக்கெண்ணைக்கழகிவைதவினேதத்தையே. (சு)

வேதமுதல்வன்றலையுந்தலையாயவேள்விதன்று  
ஞதனவனெச்சனற்றலையுந்தக்கனூர்தலையு  
மாதவரென்றோமறைமொழியாலேவழுத்துவதே. (சு)

வீழுத்தியுழீர்த்திருமாலுலகுண்டிவன்பாம்புதன்னின்  
கழுத்தருகேதுயின்றானுகப்பூர்ந்தனைக்கங்கணமா  
செழுத்திரணீர்த்திருச்சிறற்றம்பலத்தான்நிருக்கையிட  
வழுத்தியகல்லொத்தனையனையமாயவனே. (அ)

மாயவன்முந்நீர்த்துயின்றவனன்மாயவன்  
போயவன்காணாபூங்கழனல்புலத்தினர்கொ  
சேயவன்சிறற்றம்பலத்தான்நிருக்கையிட  
தாயவன்றன்பொற்கழலென்றலைமறைநன்னிழலே. (சு)

நிழல்படுபூணெடுமாலயன்காணமைநீண்டவோ  
தழல்படுபொன்னகலெந்திந்தமருகற்காடிச்சுமை  
தெழில்படவீசிக்கரமெறிநீர்த்தில்லையம்பலத்தே  
குழல்படுசொல்லவழியாவியாவர்க்குஞ்சுத்தினையே. (க)

சுத்தனென்றுநிலலைவாணனென்றுநுழுநிடடிமையோ  
ரேத்தனென்றுஞ்செவிமாட்டிசையாதேயிடுசுணங்கை  
முத்தவன்பெண்டார்சுணலையிட்டாலுமுதின்றித்த  
சுத்தனென்றுநிலலைவாணனென்றுநுழுநிடடிமையோ. (கக)

தண்ணூர்புனற்றில்லைச்சிற்றம்பலந்தன்னின்மன்னிநின்ற  
விண்ணானைக்கண்டநாள்விருப்பாயென்னுடன்முழுதும்  
கண்ணாங்கிலொதொழக்கையாங்கிலோதிருநாமங்கன்கற்  
றெண்ணும்பரிசெங்கும்வாயாங்கிலோவெனக்கிப்பிறப்பே. ௧௨

பிறவியிற்பெற்றபயனென்றுகண்டிலம்பேரொலிநீர்  
நறவியல்பும்பொழிற்றில்லையுணடகமாடுகின்ற  
ஆறவியல்சோதியைச்சந்தரக்கூத்தனைத்தொண்டார்தொண்ட  
ருறவியல்வாற்கண்கள்கண்டு கண்டின்பத்தையுண்டிடவே. ௧௩

உண்டேனவரருளாரமிர்த்தத்திணையுண்டலுமே  
கண்டேனெய்த்தகழலங்கனலுங்கவித்தகையு  
மொண்டேன்மொழியிணைநோக்கியநோக்குமொளிநகையும்  
வண்டேன்மலர்நீற்றில்லைப்பலத்தாநிமையிணையே. (௧௪)

மணியொப்பனதிருமான்மகுடத்துமலர்க்கமலத்  
தணியொப்பனவவன்றன்முடிமேலடிமேனிடர்க்குத்  
துணியச்சமைந்தநல்லீர்வாளையனசூழ்பொழில்க  
டிணியத்திகழ்தில்லையம்பலத்தான்றன்றிருந்தடியே. (௧௫)

அடியிட்டகண்ணினுக்கோவவனன்பினுக்கோவவுனர்  
செடியிட்டவான்அயர்சேர்வதற்கோதில்லையம்பலத்து  
முடியிட்டகொன்றைநன்முக்கட்பிரானன்அமுவுலகு  
மடியிட்டகண்ணனுக்கீந்ததுவாய்ந்தவரும்படையே. (௧௬)

படைபடுகண்ணிதன்பங்கதென்றில்லைப்பரம்பாவல்  
விடைபடுகேதுகவிண்ணப்பங்கேளென்விதிவசத்தூற்  
சுடைபடுசாதிபிறக்கினூநீவைத்தருளுகண்டாய்  
புடைபடுகிங்கினித்தாட்செய்யபாடுமென்னுள்புகவே. (௧௭)

புகவுகிர்வாளென்றிழைப்பின்பிழைக்கலங்கி  
மிகவுகுமாற்கரும்பாதத்தனெல்லியன்நில்லைதன்னு  
ணகவுகுலாமதிக்கணியற்கங்கனென்றனன்அந்  
தகவுகொலாந்தகவன்அகொலாமென்அசங்கிப்பனே. (௧௮)

சங்கோர்கரத்தன்மகன்றக்கன்றனவரநான்முகத்தோன்  
செங்கோலவிநகிரன்ரோடலையூர்வேள்விசீருடல  
மங்கோலவெவ்வழலாயிட்டழிந்தெரிந்தற்றனவா  
லெங்கோனெழிற்றில்லைக்கூத்தன்கடைக்கண்சிவந்திடவே ( )

ஏவுசெய்மேருத்தடக்கையெழிற்றில்லையம்பலத்து  
மேவுசெய்மேனிப்பிரானன்றியங்கணர்மிக்குளரோ  
காவுசெய்காளத்திக்கண்ணுதல்வேண்டும்வரங்கொடுத்துத்  
தேவுசெய்வான்வாய்ப்புனலாட்டியசிறல்வேடுவனே. (உ0)

வேடனென்றாள்வில்விசயற்குவெங்கணையன்றளித்த  
கோடனென்றாள்ருழைக்காதனென்றாளிடக்காசிலிட்ட  
தோடனென்றோடாகுசீர்த்தில்லையம்பலத்தாடுகின்ற  
சேடனென்றாண்மங்கையங்கைச்சரிவளைசிற்தினவே. (உக)

சிற்திக்கவுமுரையாடவுஞ்செம்மலராற்கழல்கள்  
வந்திக்கவுமனம்வாய்கரமென்னும்வழிகள்பெற்றுஞ்  
சந்திக்கிலர்சிலர்தெண்ணர்தண்ணர்தில்லையம்பலத்து  
ளந்திக்கமர்திருமேனியெம்மான்றனருள்பெறவே. (உஉ)

அருடருசீர்த்தில்லையம்பலத்தான்றனருளினன்றிப்  
பொருடருவானத்தரசாதலிற்றுமுவாதனன்றாஞ்  
சுருடருசெஞ்சடையோனருளேற்றறிவிக்குருன்றா  
மிருடருகீழேழ்நரகத்துவீழும்புருஞ்சிறையே. (உ௩)

சிறைப்புளவாம்புனல்சூழ்வயற்றில்லைச்சிறற்றம்பலத்துப்  
பிறைப்பிளவார்சடையோன்றிருநாமங்களேபித்தற்ற  
மிறைப்புளவாகிவெண்ணீறணிநதோடேந்நாம்பித்தகர்தம்  
முறைப்புளவோவயன்மாலினுயிம்பர்தநாயகற்கே. (உ௪)

அகழ்சூழ்மசிறற்றில்லையம்பலக்கூத்தவடியமிட்ட  
முடிஞ்சூழிலையமுடையகாருமேவுங்கொடுதற்பாழ்நிறை  
மிகழ்சூழ்மலர்மழைநூவித்திறம்பயில்சிறந்தையராயப்  
புகழ்சூழிமையவர்போற்றித்தொழுதினபூங்கழற்கே. (உ௫)

பூந்தண்பொழில்சூழ்புலியூர்ப்பொலிசெம்பொனம்பலத்து  
வேந்தன்மனக்கன்றியாட்செய்வதென்னேவிரிதுணிமே  
லார்தண்பழையவழிமையன்பாகியபண்டைப்பறைச்  
சேந்தன்கொடுக்கவதுவுந்திருவமிர்தாகியதே. (௨௬)

ஆகங்கனகனைக்கிறியகோளரிக்கஞ்சிவிண்ணோர்  
பாகங்கனங்குழையாயருளாயெனத்தில்லைப்பிரான்  
வேகந்தருஞ்சிம்புள்விட்டரிவெங்கதஞ்சென்றிலனேன்  
மோகங்கலந்தன்முலந்ததன்றோவிற்தழுவுலகே. (௨௭)

மூவுலகத்தவரேத்தித்தொழுதில்லைமுக்கட்பிராற்  
கேவுதொழிற்செய்யப்பெற்றவர்யாரெனிலேர்விடையாய்த்  
தாவுதொழிற்பட்டெடுத்தனன்மாலயன்சாரதியா  
மேவிரதத்தொடுபூண்டதொன்மாமிக்கவேதங்களே. (௨௮)

வேதகச்சிந்தைவிரும்பியவன்றில்லையம்பலத்து  
மேதகக்கோயில்கொண்டோன்சேயவன்வீரணக்குழுவாய்ப்  
போதகப்பேரர்வைப்பொறிவாளரவரைப்பொங்குசினச்  
சாதகப்பென்பிளைதன்னையன்றந்தலைமகனே. (௨௯)

தலையவன்பின்னவன்றாய்தந்தையிந்தத்தராதலத்து  
நிலையவாசிக்குதொழில்புரிந்தோனடுவாகிநின்ற  
கொலையவன்சூலப்படையவலைத்தெழுகொழுந்தி  
னிலையவன்காண்டற்கருந்திலையம்பலத்துள்ளிறையே. (௩௦)

இறையுந்தெளிகிலர்கண்டுமெழிற்றில்லையம்பலத்து  
ளறையும்புன்றசென்னியோனருளாலன்றிகிரிமே  
னிறையும்புகழ்த்திருவாரூரனுநிறைதார்ப்பரிமே  
ளறையுந்தெளிகிலர்கண்டுமெழிற்றில்லையம்பலத்துள்ளிறையே. (௩௧)

நல்வழிநின்றார்பகைநன்றுநொய்யருறவிலென்னுஞ்  
சொல்வழிகண்டனம்யாந்தொகுசீர்த்தில்லையம்பலத்து  
வில்வழிதானவருரரித்தோன்வியன்சாக்கியனார்  
கல்வழிநெர்நின்றளித்தனன்காண்கசுவகதியே. (௩௨)



பழித்தக்கவுழிகழான் நில்லையான்பண்டுவேட்டுவனும்  
 பழிநீட்டுட்டி ஹைச்சிகலையனளித்தவிருக்குழங்கன்  
 மொழித்தக்ககீர திபத்தன்படுத்திட்டமீன்முழுத  
 மிழித்தக்கவென்னுதமீர் துசெய்தானென்றியம்புவரே. (௪௦)

வரந்தருமாறிதன்மெலுமுண்டோவயற்றில்லைதன்னுட்  
 புரந்தரான்மாறொழநின்றபிரான் புலைப்பொய்மையிலே  
 நிரந்தரமாய்நின்றவெண்ணையுமெப்பமயிற்றன்னடியார்  
 தரந்தருவான்செவ்வத்தாழ்த்தினன்பேசருந்தன்மைவிதே. ௪௧

தன்னுடரித்தாரியாவர்க்குமீளாவழிதருவான்  
 குன்னுமதிற்றில்லைமுனர்க்கொடிமெல்விடையுடையோன்  
 மன்னுடவும்பின்னுமற்றவன்பாதம்வணங்கியங்கே  
 யொன்னுரிநண்டில்விழுவரந்தோலிலுமர்களை. (௪௨)

களைகணிலாமையுந்தன்பொற்கழறுணையாதன்மையுந்  
 துளைகணிலாமுகக்கைக்கரிப்போர்வைச்சுரணையான்  
 துளைகணிலாமலர்க்கொன்றையன்றன்புலியூர்தென்றேந்  
 வளைகணிலாமவணங்குமறங்கன்வரிசிலையே. (௪௩)

வரித்தடந்திண்சிலைமன்மதனாதுமாழிவட்டந்  
 தரித்தவன்றன்மகனென்பதோர்பொற்புந்தவநெறிக  
 டெரித்தவன்றில்லையுட்சிற்றம்பலவன்றிருப்புருவ  
 நெரித்தலுங்கண்டதுவெண்பொடியெயன்றின்நிலவே. (௪௪)

கின்நிலவேவிசயன்னெடுஞ்சிந்தைகளிப்புறநீ  
 டென்றில்லைமாநடமாடும்பிரான்நன்றிருமலைமேற்  
 நன்றலையானடந்தேறிச்சுரங்கொண்டிழிந்ததென்பர்  
 கன்றினையெள்ளமெலெறிந்தார்த்தகரியவனே. (௪௫)

கருப்புருவத்திருவார்த்தைகள்கேட்டலுங்கண்பனியேன்  
 க்ருப்புருவத்தினெடுள்ளமுருகென்விதிர்விதிரே  
 க்ருப்புருவச்சிந்தையெண்ணைவந்தாண்டதுமெவ்வணமோ  
 பொருப்புருவப்புரிசைத்திலையாடல்புரிந்தவனே. (௪௬)

புரிந்தவன்பின்றியும்பொய்மையிலேயுந்திசைவழியே  
 விரிந்தகங்கைமமலர்சென்னியிற்கூப்பில்வியநமனார்  
 பரிந்தவனூர்புகலில்லைபுகூன்றெரியவம்பு  
 தெரிந்தவெங்கோன்றன்றிரையார்புணல்வயற்சேண்டில்லையே

சேண்டில்லைமாநகர்த்திப்பியக்கூத்தனைக்கண்டமன்பு  
 டூண்டிலைநின்னைமறந்திலையாங்கவன்பூங்கழற்கே  
 மாண்டிலையின்னம்புலன்வழியேவந்தவாழ்ந்திலையான்  
 மீண்டனையென்னையென்செய்துடேவாசுந்தைநீவிளடபே. (௪௪)

வள்ளவைத்தளர்வித்தலின்டுவந்தாமரைமேலயனூ  
 மளவிற்கதியாவகையின்றவன்றமுக்கல்பெற்ற  
 தளர்விற்றிருகையாருநின்பாகங்கொறண்புலியூர்க்  
 களவிற்கனிபுரையுங்கள்ளவார்சடைக்கங்கையனே. (௪௫)

கங்கைவலமிடம்பூவலங்குண்டலநீசாடிடப்பாற்  
 தங்குங்கரம்பலம்மெம்மமுவீயிடம்பாந்தள்வலஞ்  
 சங்கமிடம்பலந்தோலிடமாதைவலமக்கிட  
 மங்கஞ்சரியம்பலவன்வலங்காணிடமணங்கே. (௫௦)

கூணங்காடகக்குன்றமாத்தறவாட்டியவாலமர்ந்தாட்  
 கீணங்காயவன்நிலையெல்லைமிகுத்தலுமென்புருகா  
 வணங்காவமுத்தாவிழாவெழும்பாவைத்தவாமதர்த்த  
 குணங்காணிவொன்னவென்றுகொலாம்வந்தகூடிலே. (௫௧)

கூடுவதம்பலக்கூத்தனடியார்சுமுவுதொறூற்  
 தேடுவதாங்கவனாக்கமச்செவ்வழியவ்வழியே  
 யோடுவதுள்ளத்திருத்துவதொண்சுடரைப்பிறவி  
 வீடுவதாகிணையவல்லோர்செய்யும்வித்தகமே. (௫௨)

வித்தகச்செஞ்சடைவெண்மதிக்கார்நிறக்கண்டத்தெண்டோ  
 மத்தகக்கைமமலைப்போர்வைமநிறநிலைமன்னனைத்தஞ்  
 சித்தகக்கோயிலிருந்துநின்றத்தாகமிகர்க்கலலாற்  
 புத்தகப்பேய்களுக்கெங்கித்ததோவரன்பொன்னடியே. (௫௩)

பொன்னம்பலத்துறைபண்ணியனென்பர்புயன்மறந்த  
கன்னன்மைதீர்ப்புனிற்றுக்கலிக்காமற்கன்றுபுன்சூர்  
மன்னுமழைபொழிந்தீரறுவேலிகொண்டாங்கவற்கே  
பின்னும்பிழைதவிர்த்தீரறுவேலிகொள்பிஞ்சுகளே. (௫௪)

நேசனல்லேனினையென்வினைதீர்க்குந்நீருயக்கிழ்  
வாசநன்மாமலரிட்டிறைஞ்சேனென்றன்வாயதனும்  
நேசனென்னுனைபொன்னூர்நீருச்சிற்றம்பலநிலவு  
மீசனென்னென்பிறப்பென்னுயக்கழியுங்கொலென்றனக்கே.()

தனந்தலைசக்கரம்வானத்தலைமைகுபேரன்றக்கன்  
வனந்தலைபுறடர்ந்தோன்வாசவனுயிர்பல்லுடலூர்  
சினந்தலைகாலன்பகல்காமன்றானவர் தில்லைவினனே  
ரினந்தலைவன்னுளானமுனிவாற்பெற்றிகந்தவரே. (௫௬)

அவமதித்தாழ்நரகத்திலிடப்படுமாடர்களுந்  
தவமதித்தொப்பிலரென்னவிண்ணுளுந்தகைமையரு  
நவநிதித்தில்லையுட்சிற்றம்பலத்துநடம்பயிலுஞ்  
சிவநிதிக்கேகரினையாருநினைந்திட்டசெல்வருமே. (௫௭)

வருவாசகத்தினின்முற்றுணர்ந்தோனைவண்டில்லைமன்னைத்  
தீருவாதலுர்ச்சிவபாத்தியன்செய்திருச்சிற்றம்பலப்  
பொருளார்தருதிருக்கோவைகண்டேயுமற்றப்பொருளைத்  
தெருளாதவுள்ளத்தவர்கவிபாடிச்சிரிப்பிப்பரே. (௫௮)

சிரித்திட்டசெம்பவளத்தின்நிரளுஞ்செழுஞ்சடைமேல்.  
விரித்திட்டபைங்கிர்த்திங்களுமவெங்கதப்பாந்தளுந்தீத்  
தரித்திட்டவங்கையுஞ்சங்கச்சருளுமென்னெஞ்சினுள்ளே  
தெரித்திட்டவா தில்லைச்சிற்றம்பலத்துத்திருநடனே. (௫௯)

நடஞ்செய்சிற்றம்பலத்தான்முனிவென்செய்யுங்காமன்னறு  
கொடுஞ்சினத்திவிழித்தாற்குச்சுநிர்ந்தனன்விற்கொடும்புண்  
விடுஞ்சினத்தானவரவெந்திலர்வெய்தெனவெங்கதந்தை  
பொடுங்கியகாலனநராணின்றுதையுணுவிட்டனனே. (௬௦)





## திருத்தொண்டர் திருவந்தாதி.

உருவ

புல்லறிவின்மற்றைத்தேவரும்பூம்புலியூருணின்ற  
வல்லெறிமாமதிக்கண்ணியனைப்போலருளுவரே  
சுல்லெறிந்தானுந்தன்வாய்நீர்சுதிர்முடிமேலுக்குத்த  
நல்லறிவாளனுமீளாவழிசென்றுநண்ணினரே.

(சூஅ)

நண்ணியதிவினைநாசஞ்செலுத்திரமனுலகத்  
தெண்ணினைநீக்கியிமையோருலகத்திருக்கலுற்றீர்  
பெண்ணினொர்பாகத்தன்சிற்றம்பலத்துப்பெருநடனைக்  
கண்ணினையார்தரக்கண்டிகையாரத்தொழுமின்களே. (சூக)

கைச்செல்வமெய்திடலாமென்றுபின்சென்றுகண்சுழித்தல்,  
பொய்ச்செல்வார்செய்திடும் புன்மைகட்கேயென்றும் பொன்ற  
ல்லலா, வச்செல்வமெய்திட வேண்டுகியேதில்லை யம்பலத்து,  
ளிச்செல்வன்பாதங்கருதிரந்தேனுண்டையென்னெஞ்சமே. (எ0)

திருச்சிற்றம்பலம்.

திருச்சிற்றம்பலம்.

நம்பியாண்டார்நம்பி

அருளிச்செய்த

## திருத்தொண்டர் திருவந்தாதி.

பொன்னிவடகரைசேர்நாரையூறிற்புழைக்கைமுக்  
மன்னனறுபத்துமூவர்பத்தேமரபுசெயல்  
பன்னவத்தொண்டத்தொகைவகைபல்குமந்தாதிதனைச்  
சொன்னமறைக்குலநம்பிபொற்பாதத்தனைதுணையே.

தில்லைவாழந்தனர்.

செப்பத்தகுபுகழ்த்தில்லைப் பதியிற்செழுமறையோ  
ரொப்பப்புவனங்கண்மூன்றினுமும்பரினாரெரித்த  
வப்பர்க்கமுதத்திருநடர்க்கந்திப்பிறையணிந்த  
துப்பர்க்குரிமைத்தொழில்புரிவோர்தமைச்சொல்லுதுமே. (க)

திருநீலகண்டர் நாயகநாயனார்.

சொல்லச்சிவன்றிருவாணை தன் றாமொழிதோணையை  
யொல்லைத்துறந் துருமூத்ததற்பின்னுமைகோனருளால்  
வில்லைப்புரை துதலாளொடி ளமைபெற்றின்பமிக்கான்  
நில்லைத்திருநீலகண்டக்ஞவனாஞ்செய்தவனே. (௨)

இயற்பகைநாயனார்.

செய்தவர்வேண்டியதீயாதுங்கொடுப்பச்சிவன்றவனாய்க்  
கைதவம்பேசிநின்காதலியைத்தருகென்றலுமே  
மைதிகழ்கண்ணியையீந்தவன்வாய்ந்தபெரும்புகழ்வந்  
தெய்தியகாவிரிப்பூம்பட்டினத்துளியற்பகையே. (௩)

இளையான்குடிமாறநாயனார்.

இயலாவிடைச்சென்றமாதவற்கின்னமுதாவிதைத்த  
வயலார்முனைவித்துவாரிமனையலக்கால்வறுத்துச்  
செயலார்பயிர்விழுத்தீங்கநியாக்குமவன்செழுநீர்த்  
கயலாரிளையான்குடியுடைமாறனெங்கற்பகமே. (௪)

மெய்ப்பொருணாயனார்.

கற்றநன்மெய்த்தவன்போலொரு பொய்த்தவன்காய்கினத்தா  
செற்றவன்றன்னையவனைச்செறப்புசுலுந்திருவாய் [ந்  
மற்றவன்றத்தாந்மரேயென்ச்சொல்லிவானுலகம்  
பெற்றவன்சேதிபன்மெய்ப்பொருளாமென்றுபேசுவரே. (௫)

விற்றன்மிண்டநாயனார்.

பேசும்பெருமையவ்வாருரனையும்பிரானவனு  
மீசன்றனையும்புறருதட்டென்றவனிசனுக்கே  
நேசனெனக்கும்பிரான்மனைக்கேபுகநீடுதென்றல்  
வீசும்பொழிற்றிருச்செங்குன்றமேயவிற்றன்மிண்டனே. (௬)

ஆமர்நீதிநாயனார்.

மிண்டும்பொழிற்பழையாறையமர்நீதிவெண்பொடியின்  
முண்டந்தரித்தபிராற்குநல்லுரினமுன்கோவனநேர்  
கொண்டிங்கருளென்றுதன்பெருஞ்செல்வமுந்நன்னையுந்நன்  
றுண்டமதிதுதலாளையுமீந்ததொழிலினனே. (௭)

சுந்தரமூர்த்திநாயனார்.

தொழுதும்வணங்கியுமாலயன்மேடருஞ்சோதிசென்றும்  
கெட்டொழிந்திப்பொருவணங்காட்டியெனக்குன்சூடி  
முழுதமிழமைவந்தாட்செயென்பெற்றவன்முரமே  
னொழுதும்மலரின்றொரம்பிரானம்பியாரூரனே. (அ)

எறிபத்தநாயனார்.

ஊர்மதினமூன்றட்டவத்தமற்கென்றோருயர்தவத்தோன்  
முர்மலர்கொய்யாவருபவன்றண்டின்மலர்ப்பித்த  
ஊர்மலைமேற்கொளும்பாகருடறுணியாக்குமவ  
னேர்மலிமாமுகில்குழ்கருவூரிலெறிபத்தனே. (ஆ)

ஐனாதிநாதநாயனார்.

பத்தனையேனாதிநாதனைப்பார்நீடெயினைதன்னு  
ளத்தனைத்தன்னோடமர்மலைந்தானெற்றிநீறுகண்டு  
கைத்தனிவாள்வீடொழிந்தவன்கண்டிப்பநின்றருளு  
றித்தனையீழ்க்குலகீபனென்பரிநீணிலத்தே. (க)

கண்ணப்பநாயனார்.

நிலத்திற்றிகழ்கிருக்காளத்தியார்திருநெற்றியின்மே  
னலத்திற்பொழிதருகண்ணிற்குருதிகண்டுண்ணிங்கி  
வலத்திற்கடுங்கணையாற்றன்மலர்க்கண்ணிடந்தப்பினான்  
குலத்திற்கிராதனங்கண்ணப்பனானென்றுகூறுவரே. (கக)

குங்குலியக்கலயநாயனார்.

ஏயந்தகயிறுதன்கண்டத்திற்பூட்டியெழிற்பனந்தாட்  
சாயந்தகிவணிலத்தானென்பர்காதலிதாலிகொடுத்த  
தாயந்தறற்குங்குலியங்கொண்டனற்புகைககாலனைமுன்  
காயந்தவரற்கிட்டதென்கடவூரிற்கலயனையே. (கஉ)

மானக்கஞ்சாறநாயனார்.

கலசமுலைக்கன்னிகாதற்புதல்விமழ்குமுலை  
நலசெய்தவத்தவன்பஞ்சவடிக்கிவைவல்கெனலு  
மலசமெனக்கருதாதவள்கூந்தலரிந்தளித்தான்  
மலைசெய்திற்கஞ்சைமானக்கஞ்சாறனெனும்வள்ளலே. (கங)

அரிவாட்டாயநாயனார்.

வள்ளற்பிராங்கமுதேந்திவருவோனுசலுமிங்கே  
 வெள்ளச்சடையாயமுதுசெய்யாவிடிலென்றலையைத்  
 தள்ளத்தகுமென்றுவாட்டூட்டியதடங்கையினன்கா  
 ணள்ளற்பழனக்கணமங்கலத்தரிவாட்டாயனே, (கச)

ஆயநாயனார்.

நாயவன்பாவுக்குந்தாழ்சடைமேற்றனித்திங்கள்வைத்த  
 னாயவன்பாதந்தொடர்ந்துதொல்சீர்துளையாற்பரவும்  
 வேயவன்மேன்மழநாட்டுவிரிபுனம்மங்கலக்கோ  
 யைவனையென்னையுலந்தாண்டருளினனே. (கரு)

சுந்தரமூர்த்திநாயனார்.

அருட்டுறையத்தற்கடிமைப்பட்டேனினியல்லென்னும்  
 பொருட்டுறையாவதென்னையென்னவல்லவன்பூங்குவளை  
 யிருட்டுறையீர்வயனாவற்பதிக்கும்பிரானடைந்தோர்  
 மருட்டுறைக்கீர்க்கவாள்வழிகாட்டிடவல்லவனே. (கக)

மூர்த்திநாயனார்.

நவத்திரிசூர்டமனாவநின்மாள்வனென்றன்றலவாய்ச்  
 சிவந்திருமேலிக்குச்செஞ்சந்தனமாச்செழுமுழங்கை [னார்  
 யுவந்தொளிர்பாறையிற்றேய்த்துலகாண்டவொண்மூர்த்திதன்  
 றிவந்தபொன்மாடமதூராபுரியென்னுநீள்படியே. (கக)

முருகநாயனார்.

பங்குந்திகழ்தருபஞ்சாக்கரம்பயினுவினனீர்  
 மதியஞ்சடையாற்கலர்தொட்டணிபவன்யான்மகிழ்ந்து [ன்  
 னுதியங்கழற்சண்பைநாதற்குத்தோழன்வன்றெண்டனம்பொ  
 னதிகம்பெறும்புகலூர்முருகன்னெனும்நனனே. (கக)

உருத்திரபகபதிநாயனார்.

அந்தாழ்புனறன்னிலல்லும்பகலுநின்ருதரத்தா  
 லுந்தாதவன்பொருத்திரஞ்சொல்லிக்கருத்தலமந்த  
 பைந்தாருருதரபகபதிதன்னற்பதிவயற்கே  
 சுந்தார்திருத்தலையுரைந்துரைப்பரிநாணிலத்தே. (கக)

திருநாளைப்போவார்நாயனார்.

நாவார்புகழ்த்தில்லையம்பலத்தானருள்பெற்றுநாளைப்  
போவானவனும்புறத்திருத்தொண்டன்நன்புன்புலையோய்  
மூவாயிரவர்கைகூப்பமுனியாயவன்பதிதான்  
மாவார்பொழிநிழாநூரென்பரிம்மண்டலத்தே. (உ௦)

திருக்குறிப்புத்தொண்டநாயனார்.

மண்டிம்புனற்சடையான்றமர்சூசெற்றிவாட்டும்வகை  
விண்டுமழைமுகில்விடாதொழியின்யான்வீவென்னு  
முண்டம்படர்பாறைமூட்டுமெழிலர்திருக்குறிப்புத்  
தொண்டன்சுலங்கச்சியேகாலியர்தங்கடொல்ருலமே. (உ௧)

சண்டேசுரநாயனார்.

சுலமேறியடிசையுலூரிற்றுகிசில்குரைசடல்சூழ்  
தலமேறியலிற்றசண்டிசண்டர்தந்தைதானிரண்டு  
வலமேறியமழுவாலெறிந்திசன்மணிபூடிமே  
னலமேறியபால்சொரிந்தலர்சூட்டியநன்னிதியே. (உ௨)

சந்தரமூர்த்திநாயனார்.

நிதியார்அருத்திதென்வேள்விக்குடியாய்நினைமறந்த  
மதியேற்கறிகுறிவைத்தபுகர்பின்னைமாற்றிபென்று  
அதியாவருள்சொன்னவாற்றிவாரிடைப்பெற்றவன்கா  
ணதியார்புனல்வயனாவலர்கோனென்னுற்றவனே. (உ௩)

திருநாவுக்கரசுநாயனார்.

நற்றவனல்லூர்ச்சிவன்றிருப்பாதந்தன்சென்னிவைக்கப்  
பெற்றவன்மற்றிப்பிறப்பறவீரட்டர்பெய்கழற்றா  
னற்றவனுற்றவிடமடையாரிடவொள்ளமுதாந்  
அற்றவனாமூரினாவுக்கரசுனூர்நாமணியே. (உ௪)

மணியினைமாமறைக்காட்டுமருந்தினைவண்மொழியாற்  
றிணியனரீள்கதவந்திறப்பித்தனதென்கடலிற்  
பிணியனகன்மிதப்பித்தனசைவப்பெருநெறிக்கே  
யணியுனநாவுக்கரையர்பிரான்றனருந்தமிழே. (உ௫)

குலச்சிறைநாயனார்.

அருந்தமிழாகரன்வாதிலமனைக்கமுதுதிமே  
 விருந்தமிழ்நாட்டிடையேற்றுவித்தோனெழிற்சங்கம்வைத்த  
 பெருந்தமிழீனவன்றன்னதிகாரிபிரசமல்கு  
 சூருந்தமிழ்சாரன்மணமேற்குடிமன்குலச்சிறையே. (உக)

பெருமிழலைக்குறும்பநாயனார்.

சிறைநன்புனற்றிருநாவலூரானிசெழுங்கயிலைக்  
 கிறைநன்கழனையெய்துமிவனருள்பாற்றவின்றே  
 பிறைநன்முடியன்னடியடைவேனென்றுடல்பிரிந்தா  
 னறைநன்மலர்த்தார்மிழலைக்குறும்பனெனும்பிபேய. (உஎ)

காரைக்காலம்மையார்.

நம்பன்நிருமலைநான்மீதியேனென்றுதாளிரண்டு  
 மும்பர்மிசைத்தலைபானடந்தேதறவுமைநகலுஞ் [ன்  
 செம்பொன்னுருவனென்னம்மையெனப்பெற்றவள்செழுந்தே  
 கொம்பினுருகாரைக்காலினிளமேயகுலதனமே. (உஅ)

அப்புதியடிகனாயனார்.

தனமாவதுதிருநாவுக்கரசின்சரணமென்ரு  
 மனமார்புனற்பந்தர்வாழ்த்திவைத்தாங்கவன்வண்டமிழ்க்கே  
 யினமாத்தன்நுபெயரிடப்பெற்றவனெங்கள்பிரா  
 னனமார்வயற்றிக்ஊரினில்வேதியனப்புதியே. (உக)

திருநீலநகநாயனார்.

பூதிப்புயத்தர்புயத்திற்கில்நதிபுகலுமஞ்சி  
 பூதித்துமிந்தமனைவியைநீப்பவுப்பாலவெல்லாம்  
 பேதித்தெழுந்தனகாணென்றுபிஞ்சுகன்காட்டுமவ  
 லீதித்திகழ்சாத்தைநீலநக்கன்னெனும்வேதியனே. (க:0)

நமிநந்துயடிகனாயனார்.

வேதமறிக்கரத்தாரூரற்குவிளக்குநெய்யைத்  
 திதுசெறியமண்கையரட்டாவிடத்தெண்:புனலா  
 லேதமுறுகவருகரென்றன்றுவிளக்கெரித்தா  
 னுதனெழிலேமப்பேனாரதிபனமிநந்தியே. (க:க)

சந்தரமூர்த்திராயனார்.

நந்திக்குறம்பெருமாற்குறல்லாருரினாய்கற்குப்  
பந்திப்பரியனசெந்தமிழ்பாடிப்படர்புனலிற்  
கிந்திப்பரியனசேவடிபெற்றவன்சேவடியே  
வந்திப்பவன்பெயர்வன்றெண்டனென்பரிவ்வையகத்தே (௩௨)

திருநானசம்பந்தமூர்த்திராயனார்.

வையமகிழ்யாம்வாழ்வமணர்வல்தொலைய  
வையன்பிரமபுரத்தரற்கம்மென்குதலைச்செவ்வாய்  
பையமிழற்றுமபருவத்துப்பாடப்பருப்பதத்தன்  
வையலருள்பெற்றனனென்பர்நானசம்பந்தனையே. (௩௩)

பந்தார்வி ரலியர்வேள்செங்கட்டேசாழன்முருகனல்ல  
சந்தாரகலத்தூநீலநக்கன்பெயர்தான்மொழிந்து  
கொந்தார்சடையர்பதிகத்திலிட்டடியேன்கொடுத்த  
வந்தாசிகொண்டபிரானருட்காழியர்கொற்றவனே. (௩௪)

ஏயர்கோன்கலிக்காமநாயனார்.

கொற்றத்திறலெந்தைநந்தைதன்றந்தையெங்குட்டமெல்லார்  
தெற்றார்சடையாய்கினதடியேந்திகழ்வன்றெண்டன  
மற்றிப்பிணிதவிர்ப்பானென்றுடைவாளுருவியந்நோய்  
செற்றுத்தவிர்கலிக்காமன்குடியேயர்கீர்க்குடியே. (௩௫)

திருமூலநாயனார்.

குடிமன்னுசாந்தனூர்க்கோக்குலமேய்ப்போன்குரம்பபுக்கு  
முடிமன்னுகுனற்சிறையாளன்றனைமுழுத்தமிழின்  
படிமன்னுவதத்தின்சொற்படியேபரவிட்டென்குடி  
யடிமன்னவைத்திரான்மூலனாகின்றவங்கணனே. (௩௬)

தண்டியடிகணையனார்.

கண்ணாமணியொன்றுமின்றிக்கயிறுபிடித்தரற்குத்  
சண்ணாப்புனற்றடந்தொட்டலுந்தன்னைநகுமமணர்  
கண்ணாங்கிழப்பவமணர்கலக்கங்கண்டமலர்க்கண்  
விண்ணாபகனிடையெற்றவனானுந்விற்றந்தண்டியே. (௩௭)



மூர்க்கநாயனார்.

தண்டலையுமுந் திருவேற்காட்டுமன்னன் தருகவற்றூழ்  
கொண்டவல்லாயம்வன் சூதனாவென்றுமுன் கொண்டொரு  
முண்டநன்னீற்றனடியவர்ச்சீபவன்மூர்க்கனென்பார் [ண்  
தண்டலையீரொண்டருடந்நதையின்மேவுநந்ஞ்சுதனையே. (ந.அ)

சோமாசிமாறநாயனார்.

சூதப்பொழிலம்பரந்தணன்சோமாசிமாறனென்பான்  
வேதப்பொருளஞ்சொழுத்தும்விளம்பியல்லான்மொழியா  
னீகிப்பரன்மன்னுநித்தநியமன்பரவையெண்ணு  
மாதுக்குக்காந்தன்வனெருண்டன்நைக்குமதிழ்துணையே. (ந.அ)

சங்கரமூர்த்திநாயனார்.

தணையுமளவுமில்லாதவன் நன்னருளே தணையாக்  
கணையுங்கதிர்நெடுவேலுங்குறுத்தகயலினையும்  
பிணையுநிகர்த்தகட்சங்கிலிப்பரமைத்தோளிர்நன்  
மணையுமவன்றிருவாருருகின்நவற்புத்தனே. (ச.உ)

சாக்கியநாயனார்.

தகடனவாடையன்சாக்கியன்மாக்கற்றடவாரையின்  
மகடனந்தாக்கக்குவழந்ததிண்டோளர்வண்மம்பர்செம்பொன்  
திகழ்சருமேனியிற்செங்கலெறிந்நுதிவபுரத்துப்  
புகழ்சுரப்புக்கவனூர்சங்கமந்கைபுலவரியிலே. (ச.க)

சிறப்புலிநாயனார்.

புலனியிற்புதியுஞ்சாதனமும்பொலிவாரிந்நவந்த  
தவதியமர்க்குச்சிறப்புச்செய்தததுவகாரணனூ  
மவனியிறீந்தித்தென்னுக்கூரதிபனருமதையோன்  
சிவனியமந்தலையின்றதொல்லீர்நஞ்சிறப்புலியே. (ச.உ)

சிறுத்தொண்டநாயனார்.

புலியினதருடைப்புண்ணியற்கின்னமுதாந்நனீதா  
ரொலியின்சதங்கைக்குதலையுபுதல்வனூடறுணர்ந்துக்  
கலியின்வலிகெடுத்தோங்கும்புகழ்ச்சிறுத்தொண்டன்சுண்டர்  
மலியும்பொழிலொண்டசெங்காட்டம்சூடியவர்மன்னவனே. ( )

திருத்தொண்டர் திருவந்தாதி. உசுரு

சேரமான்பெருமாயனார்.

மன்னர்பிரானெதிர்வண்ணனுடலுவலருநிரீரூர்  
தன்னர்பிரான்மர்போலவருதலுந்தான்வணங்க  
வென்னர்பிரானடிவண்ணனெனவடிச்சேரனென்னார்  
தென்னர்பிரான்கழறிற்றறிவானெனுஞ்சேரலனே. (சச)

சேரற்குத்தென்னவலர்பெருமாற்குச்சிவனளித்த  
வீரக்கடகரிமுன்புதன்பந்தியிவுளிவைத்த  
வீரற்குவென்றிக்கருப்புவில்வீரனைவெற்றிகொண்ட  
சூரற்கெனதுள்ளநன்றுசெய்தாயின்றுதொண்டபட்டே. (சரு)

கணநாதநாயனார்.

தொண்டராயாக்கியவரவர்க்கேற்றதொழில்கள்செய்வித்  
தண்டர் தங்கோனக்கணத்துக்குநாயகம்பெற்றவன்கான்  
கொண்டல்கொண்டேறியமின்னுக்குக்கோலமடல்கடொறுந்  
கண்டல்வென்சோறளிக்கூங்கடற்காழிக்கணநாதனே. (சசு)

கூற்றுவநாயனார்.

நாதன்றிருவடியேமுடியாகக்கவித்தநல்ல  
போதங்கருத்திற்பொறித்தமையாலதுகைகொடுப்ப  
வோதந்தழுவியரூலமெல்லாமொருகோலின்வைத்தான்  
கோதைநெய்வேற்களப்பாளனாகியகூற்றுவனே. (சஎ)

கந்தரமூர்த்தினாயனார்.

கூற்றுக்கெவனோபுகறிருவாரூரன்பொன்முடிமே  
லெற்றுத்தொடையலுமின்னடைக்காயுமிடுதரும்க்  
கோற்றெத்துகனனுக்கன்போய்க்குருடனுக்கண்பெற்றமை  
சாற்றித்திரியும்பழமொழியாயித்தரணியிலே. (சஅ)

பொய்யடிமையில்லாதபுலவர்.

தரணியிற்பொய்மையிலாததமிழ்ச்சங்கமதிற்கயிலர்  
பரணர்நக்கீரர்முதனூற்பத்தொன்பதுபல்புலவோ  
ரருணமக்கியுந் திருவாலவாயரன்சேவடிக்கே  
பொருளமைத்தின்பக்கவிபலபாடும்புலவர்களே. (சக)

புகழ்ச்சோழநாயனார்.

புலமன்னியமன்னைச் சிங்களநாடுபொடிபடுத்த  
 குலமன்னியபுகழ்க்கோகனநாதன்குலமுதலோ  
 னலமன்னியபுகழ்ச்சோமுனைசென்பர்நகுசுடர்வாள்  
 வலமன்னியவெறிபத்தலுக்கீந்ததொர்வண்புகழே. (10)

நரசிங்கமுனையரையநாயனார்.

புகழும்படியெம்பரமேதவர்க்குநற்பொன்னிடுவோ  
 னிகழும்படியோர்தவன்மடவார்புனைகோலமெங்கு  
 நிகழும்படிகண்டவனுக்கீரட்டிபொன்னிட்டவனீ  
 டிகழுமுடிநரசிங்கமுனையாசன் திறமே. (11)

அறிபத்தநாயனார்.

திறமமர்மீன்படுக்கும்பொழுதாங்கொருமீன்சிவற்கென்  
 றறவமர்மாகடற்கேகவிடுவொருநாட்கனக  
 நிறமமர்மீன்படின்மலற்கென்றுவிட்டோன்சமலம்  
 புறமமர்நாகையதிபத்தனூயிபொய்யினியே. (12)

கலிக்கம்பநாயனார்.

பொய்யைக்கடிந்து நம்புண்ணியர்க்காட்பட்டித்தன்னபாரான்  
 சைவத்திருவுருவாய்வரத்தானவன்றூர்சமுல  
 வையத்தவர்முன்புவென்சீநீர்வாராவிடமலையி  
 சையைத்தடிந்தவன்பெண்ணுகடத்துக்கலிக்கம்பனே. (13)

கலியநாயனார்.

கம்பச்சகரிக்குஞ்சிலந்திக்குரலியசண்ணாதலோ  
 னும்பர்ச்சுராதற்கொளிவிளக்கேற்றற்கூடலிலனூர்ப்  
 கும்பத்தயிலம்விந்துஞ்செச்சமுன் றங்கொன்சுவிநீரு  
 னம்பந்தெரித்தகலியொற்றிமாநகர்ச்சகலியியே. (14)

சத்திரநாயனார்.

கிரிவில்லவர்தம்மடியரைத்தன்முன் புழிழ்மைசொன்ன  
 திருவில்லவரையநாவரிவோன்றிருந்தாரைவெல்லம்  
 வரிவில்லவன்வயற்செங்கமுநீரின்மருவதென்ற  
 நெருவில்விரைகமமுந்தென்வரிஞ்சைசத்திகழ்சத்தியே. (15)

ஐயடிகள் காடவர்கோனாயனார்.

சத்தித்தடக்கைக்குமரனற்றைதன் றுனமெல்லா  
முத்திப்பதமொரொர்வென்பாமொழிந்தமுடியரசா  
மத்திக்குமும்மைநன்றாநகரையமெற்றலெனும்  
பத்திக்கடலையடிகளாகின்றமட்பல்லவனே. (௫௬)

சுந்தரமூர்த்திநாயனார்.

பல்லவைசெங்கதிரோணைப்பறித்தவன்பாதம்புகழ்  
சொல்லவன்றென்புகலூரரன்பாற்றுய்யசெம்பொன் கொள்ள  
வல்லவனாட்டியத்தான் குடிமரணிக்கவண்ணனுக்கு  
வல்லவன்றன்பதிநாவலூராகின்றனனகரே. (௫௭)

கணம்புல்லநாயனார்.

நன்னகராயனார் தனினைல்குரவாய்ப்  
பொன்னகராயநற்றில்லைபுகுந்துபுலிச்சரந்து  
மன்னவராயவரற்குநற்புல்லால்விளக்கெரித்தான்  
கன்னவிரோளெந்தைதந்தைபிரானெங்கணம்புல்லனே. (௫௮)

காரிநாயனார்.

புல்லனவாகாவகையுலகத்துப்புணர்ந்தனவுஞ்  
சொல்லினவுந்நயமாக்கிச்சுடர்பொற்குவடுதனி  
வில்லனைவாழ்த்திவிளங்குகுயிலைபுக்கானென்பராத்  
கல்லனமாமதில்குழ்கடலூரினிற்காரியையே. (௫௯)

நெடுமாறநாயனார்.

கார்த்தன் முகிந்தைக்கடற்காழியர்பெருமாற்கெதிரா  
யார்த்தவமணரழிந்ததொண்டிமற்றங்கவரைக்  
கார்த்தகமுவினுநிவைத்தபஞ்சவனென்றுரைக்கும்  
வார்த்தையதுபண்டிடுவல்லேலியில்வென்றமாறனுக்கே. (௬௦)

வாயிலார்நாயனார்.

மாறவருளரன்றன்னைமனவாலயத்திறுத்தி  
யாறவநிவாமொளிவிளக்கேற்றியசமலர்வாம்  
கீழாமலரளித்தன்பெனுமெய்யயிர்தங்கொடுத்தான்  
வீழார்மயிலையர்வாயிலானென்றுவிளம்புகவரே. (௬௧)

முனையடுவார்நாயனார்.

என்றுவிளம்புவர்நீரேர்திபன்முனையடுவா  
 எனன்முமருளழிந்தவர்க்காக்கூலியேற்றெறிந்து  
 வென்முபெருஞ்செய்வெல்லாங்கனகநன்மேருவென்னுங்  
 குன்றுவனைத்தசிலையான்மமர்க்குக்கொடுத்தனனே. (௬௨)

சுந்தரமூர்த்திநாயனார்.

கொடுத்தான்முதலைகொள்பிள்ளைக்குயிரன்றுபுக்கொளிபூர்த்  
 தொடுத்தான்மதுரகவியவிநாசியையேடர்சுற்றம்  
 படுத்தான்நிருமுருகன்பூண்டியினிப்பராபரத்தேன்  
 மடுத்தானவனென்பர்வன்றெண்டனுகின்மமாதவனே. (௬௩)

கழற்சிங்கநாயனார்.

மாதவத்தோர்தங்கள்வைப்பினுக்காரூர்மணிக்ருவைத்த  
 போதினைத்தான்மோந்ததேவிதன்மூக்கையரியப்பொற்கை  
 காதிவைத்தன்றேரவரிவதென்றங்கவள்கைதடிந்தா  
 னைமொய்த்தார்வண்டுண்டுபைங்கோதைக்கழற்சிங்கனே. ( )

இடங்கழிநாயனார்.

சிங்கத்துருவனைச்செற்றவன்சிற்றம்பலருகதி  
 கொங்கிற்கனகமணிந்தவாசித்தன்குலமுதலோன்  
 றிங்கட்சடையர்தமரதென்செல்வமெனப்பறைபோக்  
 கெங்கட்கிறைவனிருக்குவேனார்மன்னிடங்கழியே. (௬௫)

செருந்தூணைநாயனார்.

கழிநீர்கடனஞ்சயின்முர்க்கிருந்தகடிமலரை  
 மொழிநீள்புகழ்க்கழற்சிங்கன்மன்றேவிமூன்மோத்தனமே  
 பெழினீள்குமிழ்மலர்மூக்கரிந்தானென்றியம்புவராற்  
 செமுநீர்மருகனன்னுட்டமர்நஞ்சைச்செருந்தூணையே. (௬௬)

புகழ்த்தூணைநாயனார்.

செருவிவிபுத்தூர்ப்புகழ்த்தூணைவையஞ்சிறுவிலைந்தா  
 வருவலிகெட்டுணைவின்றியுமைகோணைமஞ்சன்ஞ்செய்  
 தருவதோர்போதுகைசொர்ந்துகலைமநிழத்தறியா  
 தருவரைவில்லியருளுநிதியுபெற்றனனே. (௬௭)

கோட்புலிநாயனார்.

பெற்றமுயர்த்தோன்விரையாக்கலிபிழைத்தோர்தமது  
சுற்றமறுக்குந்தொழிற்றிருநாட்டியத்தான்குடிக்கோன்  
குற்றமறுக்குநங்கோட்புலிநாவற்குரிசிலருள்  
பெற்றவருட்கடலென்றுலகேத்தும்பெருந்தகையே. (௬அ)

சுந்தரமூர்த்திநாயனார்.

தகுமகட்பேசிணைவியவேநூல்போனசங்கிலிபாற்  
புகுமணக்காதலினாலொழியூருழைபுண்ணியன்றன்  
யிகுமலர்ப்பாதம்பணிந்தருளாலிவவியனுலக  
நகுமவழக்கேநன்மையாப்புணர்ந்தானாவலூரரசே. (௬ஆ)

பத்தராய்ப்பணிவார்கள்.

அரசினையாருமரர்பிரானையடிபணிந்திட்  
டுரைசெய்தவாய்தடுமாதியுரோமபுளகம்பவந்து  
கரசரணாதியவயவங்கம்பித்துக்கண்ணருவி  
சொரிதருமங்கத்தினூர்பத்தரென்றுதொகுத்தவரே. (௭0)

பரமனையேபாடுவார்.

தொகுத்தவடமொழிதென்மொழியாதொன்றுதோன்றியதே  
யிகுத்தவியலிசைவல்லவகையில்விண்டோயுறெற்றி  
வகுத்தமதிற்றில்லையம்பலத்தான்மலர்ப்பாதங்கண்மே  
லுகுத்தமனத்தொடும்பாடவல்லோரென்பருத்தமரே. (௭1)

சித்தத்தைதச்சிவன்பாலேவைத்தார்.

உத்தமத்தானத்தம்பொருளின்பமொடியெயிந்து  
வித்தகத்தானத்தொருவழிக்கொண்டுவிளங்கச்சென்னி  
மத்தம்வைத்தான்றிருப்பாதகமலமலரிணைக்கீழ்ச்  
சித்தம்வைத்தாரென்பர்விடுபேறெய்தியசெல்வர்களே. (௭2)

திருவாரூர்ப்பிறந்தார்கள்.

செல்வந்திகழ்திருவாரூர்மதிவட்டத்துட்பிறந்தார்  
செல்வன்றிருக்கணத்துள்ளவரேயதனற்றிகழ்ச்  
செல்வம்பெருகுதென்னாரூர்ப்பிறந்தவர்சேவடியே  
செல்வநெறியுறுவார்க்கணித்தாயசெழுநெறியே. (௭3)

**முப்பொழுது ந்திருமேனி தீண்டுவார்.**

நெறிவார்சுடையரைத்தீண்டிமுப்போதுநீடாகமத்தி  
 னறிவால்வணங்கியர்ச்சிப்பவர்நம்மையுமாண்டாரர் [நி  
 சிறையாய்முக்கண் ணமெண்டோனூத் தரித்திறில்செல்வத்தொ  
 முறைவார்சிவபெருமாற்குறைவாயவுலகினிலே. (எச)

**முழுநீறுபூசியமுனிவர்.**

உவகுலைங்கினுமுழிதிரியினுமுள்ளொருகால்  
 விலகுதலில்லாவிதியதுபெற்றநல்வித்தகர்க்கா  
 ணலகில்பெருங்குணத்தாரூரமர்ந்தவரனடிக்கி  
 ழிலகுவெண்ணீறுதம்மேனிக்கணியுமிறைவர்களே. (எடு)

**அப்பாலுமடிச்சாரந்தார்.**

வருக்கமடைத்துநன்னாவலுர்மன்னவன்வண்டமிழாந்  
 பெருக்குமதுரத்தொகையிற்பிறைகுடிபெய்கழற்கே  
 யொருக்குமனத்தொடப்பாலடிச்சாரந்தவரென்றுலகிந்  
 தெரிக்குமவார்சிவன்பல்கணத்தோர்நஞ்செழுந்தவரே. (எக)

**சந்தரமுரத்தினாயனர்.**

செழுநீர்வயன்முதுகுன்றினிற்செந்தமிழ்பாடிவெய்ய  
 மழுநீடக்கையனீந்தபொன்னுங்குக்கொள்ளாதுவந்தப்  
 பெரழிநீடருதிருவாரூரில்வாசியம்பொன்னுங்கொண்டோன்  
 செழுநீள்புகழ்த்திருவாரூரெண்ணாங்கேட்பதுவே. (எஎ)

**பூசலார்நாயனர்.**

பதுமநற்போதன்னபாதத்தரற்கொருகோயிலையான்  
 சுதுமனைச்செய்குவதென்றுகொலாமென்றுகண்டியிலா  
 ததுமனத்தீதெயல்லிதோறுநிலைநருள்பெற்றதென்பர்.  
 புதுமணத்தென்றலுலாமின்றலூர்தனிற்பூசலையே. (எஆ)

**மங்கையர்க்கரசியார்.**

பூசலயிற்றென்னனூர்க்கனலாகப்பொருமையினால்  
 வாசமலர்க்குழற்பாண்டிமாதேவியாமானிகண்மர்  
 தெசுமலின்குந்திமுடிசூரர்க்கறிவித்தவரா  
 னுசுமலினைத்தாளருகந்தருக்குத்தென்னுட்டகத்தே. (எக)

நேசநாயனார்.

நாட்டமிட்டன் றறிவந்திப்பவெல்படைரல்கினர்தற்  
தாட்டரிக்கப்பெற்றவனென்பர்சைவத்தவரரையிற்  
கூட்டுமக்கப்படுங்கோவணநெய்துகொடுத்தவன்மை  
யீட்டுமக்காம்பீலிச்சாலியநேசனையிம்மையிலே. (௮௦)

கோச்செங்கட்சோழநாயனார்.

மைவைத்தகண்டனெறியன்றிமற்றோர்நெறிகருநாத்  
தெய்வச்சூழ்ச்சோழன்முன்புசிலந்தியாய்ப்பந்தர்செய்து  
சைவத்துருவெய்திவந்துதரணிரீடாலயங்கள்  
செய்வித்தவன்றிருக்கோச்செங்கனெனுஞ்செம்பியனே. (௮௧)

செம்பொனணிற்துசிற்பலத்தைச்சிவலோகமெய்தி  
நம்பன்சுழற்கீழிருந்தோன்குலமுதலென்பர்நல்ல  
வம்புமலர்த்தில்லையீசனைச்சூழமறைவளர்த்தா  
னிம்பநறுந்தொங்கற்கோச்செங்கனெனுநித்தனையே. (௮௨)

திருநல்லகண்டயாழ்ப்பாணநாயனார்.

தனையொப்பருமெருந்சுந்தம்புலிபூர்த்தகும்புகழோ  
யினையொப்பருந்திருநீலகண்டப்பெரும்பாணனைநீள்  
சினையொப்பலர்பொழிற்சண்பையர்கோன்செந்தமிழொடிசை  
புனையப்பரனருள்பெற்றவனென்பரிப்புகுதலத்தே. (௮௩)

சடையநாயனார்.

தலம்விளங்குந்திருநாவலூர்தன்னிற்சடையனென்னுங்  
குலம்விளங்கும்புகழோணையுரைப்பர்குவலயத்தி  
னாலம்விளங்கும்படிநாம்பிளங்கும்படிநற்றவத்தின்  
பலம்விளங்கும்படியாரூரணமுன்பயந்தமையே. (௮௪)

இசைஞானியார்.

பயந்தாள்கறுவுடைச்செங்கண்வெள்ளைப்பொள்ளளிப்பனை  
க்கைக், கயந்தானுகைத்தறந்தானையென்றுங்கபாலங்கைக்  
கொண், டயந்தான்புகுமரனூர்ப்புனிதவரன்றிருத்தா, னையந்  
நாடனதுள்ளத்தென்முறைப்பதுஞானியையே. (௮௫)



சந்தரமூர்த்திராயனார்.

நானவாரூரைச்சேரையல்லதுநாமறியோ  
மானவாக்கையொடும்புக்கவரைவளரொளிப்பூண்  
வானவராலுமருவற்கரியவடகயிலைக்  
கோனவன்கோயிற்பெருந்தவத்தோர்தங்கள்கூட்டத்திலே. (1)

திருத்தொண்டத்தொகையிலுள்ள  
கூட்டவடியார்கள் தனியடியார்கள்  
கூட்டமொன்பாடொதுபத்தமூன்றுதனிப்பெயரா  
கீட்டும்பெருந்தவத்தோரெழுபத்திரண்டாம்வினையை  
வாட்டுந்தவத்திருத்தொண்டத்தொகைபதினென்றின்வகைப்  
பாட்டுந்திகழ்திருநாவலூராளிபணித்தனனே. (அ௭)

திருத்தொண்டத்தொகைப்பதிகக்  
கவிகளின் முதற்குறிப்பு.  
பணித்தநற்றொண்டத்தொகைமுதறில்லையிலைலிந்த  
வணித்திகழ்மும்மைதிருநின்றவம்பராவார்கொண்டசீ  
ரினைத்தநற்பொய்யடிமைகறைக்கண்டன்கடல்சூழ்ந்தபின்  
மணித்திகழ்சொற்பத்தர்மன்னியசீர்மறைநாவனோடே. (அ௮)

நாற்பயன்.

ஒடிடும்பஞ்சேந்திரியமொடுக்கியென்னூழ்வினைகள்  
வாடிடும்வண்ணநின்றெத்தவஞ்செய்தனன்வானினுள்ளோர்  
சூடிடுஞ்சீர்த் திருப்பாநத்தொண்டத்தொகையினுள்ள  
சேடர்நஞ்செல்வப்பெரும்புகழந்தாதிசெப்பிடவே. (அ௯)

திருச்சிவப்பலம்.

திருச்சிற்றம்பலம்.

நம்பியுண்டார்நம்பி

அருளிச்செய்த

ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி.

பார்மண்டலத்தினிற்பன்னிருபேரொடுமன்னிநின்ற  
நீர்மண்டலப்படப்பைப்பிரமாபுரநீறணிந்த  
கார்மண்டலக்கண்டத்தெண்டந்தோளன்கருணைபெற்ற  
தார்மண்டலமணிசம்பந்தன்மேவியதண்பதியே. (க)

பதிகப்பெருவழிகாட்டப்பருப்பதக்கோன்பயந்த  
மதியத்திருநுதல்பங்கனருள்பெறவைத்தவெங்க  
ணிதியைப்பிரமாபுரநகர்மன்னையென்னுடைய  
கதியைக்கருதவல்லோரமராவதிகாப்பவரே. (உ)

காப்பயில்காழிக்கவுணியர்தீபற்கென்காரணமா  
மாப்பழிவாராவகையிருப்பேனென்னமாரென்னே  
பூப்பயில்வாளிகளஞ்சுமென்னெஞ்சுரங்கப்புகுந்த  
வேப்பயில்வார்கிளைகால்வனையாநிற்சூழ்ந்நீரவே. (ஈ)

இரவும்பகலுநின்பாதத்தலரென்வழிமுழுதும்  
பரவும்பரிசேயருளுகண்டாயிந்தப்பாரகத்தே  
வீரவும்பரமத்கோளரியேகுடவெள்வனைக  
டரளஞ்சொரியுங்கடல்புடைசூழ்ந்ததராய்மன்னே. (ச)

மன்னியமோகச்சுவையொளியூறெசைநாற்றமென்றிப்  
பீன்னியவைந்நின்பதங்கடந்தோர்க்குந்தொடர்வரிய  
பொன்னியல்பாடக்கங்கிணிப்பாதநிழல்புகுவோர்  
துன்னியகாவமர்சண்பையர்நாதற்குத்தொண்டர்களே. (ஊ)

தொண்டினஞ்சூழச்சுரிசூழலார்தம்மனந்தொடர்  
 வுண்டினஞ்சூழவருமிவன்போலுமயிலுருத்த  
 கண்டினஞ்சூழச்சூழலார்தம்போர்சமுவாவுடலம்  
 விண்டினஞ்சூழக்கமுவினவாக்கியவித்தகனே. (௭)

வித்தகம்பேசுநம்பெணுத்தலைவனைவாணிகர்த்து  
 முத்தகங்காட்டிமுறுவனல்லார்தமனமணைய  
 வுய்த்தகம்போந்திருந்துள்ளவுயில்லாதனவுமுறு  
 புத்தகம்போலுமுறுபுனைப்பாணன்புனர்க்கின்றதே. (௮)

புணர்ந்தநன்மேகச்சிறுநுண்ணிமிற்சிறகொதுக்கி  
 புணர்ந்தநர்போலவிருந்தனையாலுலகம்பரசுங்  
 குணந்திகழ்ஞானசம்பந்தன்கொடிமதிக்கொச்சையின்வாய்  
 மணந்தவர்போயினரோசொல்லுவாழிமடக்குருகே. (௯)

குருந்தலர்முல்லையங்கோவலரேற்றின்கொலைமருப்பா  
 லருந்திறலாகத்தூடுதசெஞ்சேற்றற்காசனிதன்  
 பெருந்திறமாமதிற்சண்பைநகரன்னபேரமைத்தோட்  
 டிருந்திழையார்வம் முரசே. (௧௦)

முரசங்கறையமுன்றோரணநீடமுமுநிதியின்  
 பரிசங்கொணர்வானமைகின்றனர்பலர்பார்த்தினி  
 யரிசங்கணைதலென்னமுன்கருதருகாசனிதன்  
 சுரிசங்கணையயற்றந்தநகரன்னதாமோழிக்கே. (௧௧)

மொழிவதுசைவசிகாமணிமூரித்தடவரைத்தோ  
 டொழுவதுமற்றவன்நாமலர்ப்பாதுங்கடாமங்கமழந்  
 தெழுவதுசுந்தலம்பூந்தாமரையினியாதுகொலோ  
 மொழிவதுசேரி மாநர்முறுவலித்தே. (௧௨)

வலிகெழுகுண்டர்க்குணவாகக்கையயன்றுவார்கொடுத்த  
 கலிகெழுநிண்டோட்கவுணியர்தீபன்கடலுயித்த  
 யொலித்தருநீர்வையகத்தைதயறையிட்டதொந்துதிரு  
 மலித்தருவார்பனியாமடமாநினைவாட்டுவதே. (௧௩)

ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி. ௨௭௫

வாட்டிவர்த்தத்தந்தையரைவள்கேழலின்பின்புசென்ற  
 டேவட்டுவர்கேகாலத்துவேதத்தலைவனைமெல்விரலாற்  
 றோட்டியல்காதனிவனென் றுதாசைதக்குச்சூழ்விசம்பிற்  
 காட்டியகன்றின் கழற்றிறமானவைகற்றவகேர. (க௩)

அவர்கென் றனுருவரீள்வதிங்கண்ணையருநர்த்தம்மைத்  
 தவர்கின் றதண்டமிழ்ச்சைவகிகாமணிசென்பையென்னப்  
 பவர்கின்றீள்கொடிக்கோபுரம்பல்குதிரேரான் பரியைக்  
 கவர்கின்றகுலத்தொடுகின் றுதோன் றுங்கடிநகரே. (க௪)

நகரங்கெடப்பண்டுதிண்டேர்மிசைநின் றுநான்மறைகள்  
 பகரங்கழலவனைப்படு னுறையிரம்பகிக  
 மகரங்கிளர்கடல்வையந் துயர்கெடவாய்மொழிந்  
 திகரங்கிலிகலிக்காழிப்பிரானென்பர்நீணிலத்தே. (க௫)

நிலமேறியமருப்பிற்றிருமாஹுநிலம்படைத்த  
 குலமேறியமலர்க்க்காகனத்தயணுகொழிக்குஞ்  
 சலமேறியமுடிதாள் கண்டிலர் தந்தைகாணவன் று  
 நலமேறியபுசுழ்ச்சம்பந்தன்காட்டி யநாதியே. (க௬)

நாதனைபள்ளிசூழ்நகர்கானமரக்கியகேதே  
 போதின்மலிவயலாக்கியகோனமர்பொற்புகலி  
 யோதீநெடுங்கடல்வாருங்கயலோநிலைச்சூனா  
 கரதினளவுமிளர்கயலோசொல்லுகாரிகையே. (க௭)

கைமமையினுனின் கழல்பரவாதுகண்டார்க்கிவனோர்  
 வன்மையனெயென்னும் வண்ணநடித்துவிழுப்பொருளோ  
 டிம்மையில்லானெய்துமின்பங்கருதித்திரிநருமத்  
 தன்மையினெற்குமருளுதியோசொல்லுசம்பந்தனே. (க௮)

பந்தாரணிவி ரற்பங்கயக்கொங்கைசப்பவளச்செவ்வாய்க்  
 கொந்தார்நறுங்குழற்கோமளவல்லியைக்கூறருஞ்சீர்  
 நந்தாவிளக்கினைச்சண்டதுநானெப்பொழுதுமுன்னுஞ்  
 சந்தாரகலத்தருகாசனிதன்றடவரையே. (க௯)

வரைகொண்டமாமதிற்சண்பைத்தலைவனைவாழ்த்தலர்போ  
 னிரைகொண்டிவாரேனார்கடைந்ததினஞ்சநிசீழக்கொலா  
 னுரைகொண்டிமெய்ப்பரத்துள்ளஞ்சுமுலநொந்தோரியுந்  
 திரைகொண்டலமருமிவகன்ரூலந்செநிகடலே. (உ.௦)

கடலன்னபொய்மைகள்செய்யினும்வெய்யகயிநரகந்  
 திடநமனேவுதற்கெவ்விடத்தானிருஞ்செந்தமிழாற்  
 றிடமன்னுமாமதிற்சண்பைத்தலைவன்செந்தாமரையின்  
 வடமன்னூநீண்முடியானடிப்போதவைவாழ்த்தினமே. (உ.௧)

வாழ்த்துவதெம்பாரேயாகுமந்தத்துவையமுந்நீ  
 ராழ்த்தியகாலத்துமாழாததுவரன்சேவடிப  
 யேந்தியனானசம்பந்தற்கிடமிசைத்துமய்கொம்பர்ந்  
 காத்திகழ்கேதகம்போதகமீனுங்கமுமலமே. (உ.௨)

மலர்பயில்வாடகண்ணிகேள்கண்ணிரீண்முடிவண்சுமலப்  
 பலர்பயில்கிர்த்திக்கவுணியர்நிபன்பகைவரென்னந்  
 தலையில்பூம்புணங்கொய்நிடுமேதனியார்புலம்ப  
 வலர்பயிலாமுன்பறித்தனமரில்கும்பிணையே. (உ.௩)

அரும்பினவன்பில்லையர்ச்சணையிலையரனெறியே  
 விரும்பினமார்தர்க்குமெய்ப்பணிசெய்யிலம்பொய்க்கமைந்ந  
 விரும்பினவுள்ளத்தினேற்கெங்ஙனேவந்நூநேர்பட்டதாற்  
 கரும்பனரீள்வயல்குழ்காழிநாதன்கமுலடியே. (உ.௪)

அடியாலலர்மிதித்தாலரத்தம்பில்கமிர்நமின்றிக்  
 கொடியானெடும்பின்னடந்தெவ்வாறலர்கோகனநந்  
 சுடியார்நுங்கண்ணிரானசம்பந்தன்கருதலர்கேர்  
 வெடியாண்டிவெப்பரந்நுநாறுவியன்சுரத்தே. (உ.௫)

சுரபுரத்தார்தந்நுயருக்கிரங்கிச்சுரர்கடங்கள்  
 பரபுரத்தார்தந்நுயர்கண்டருளும்பரமன்மன்னு  
 மரபுரத்தானடியெய்துவனென்பதவனடிசேர்  
 சிரபுரத்தானடியாரடியெனன்னூநிண்ணனவே. (உ.௬)

ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி. ௨௭௭

கிண்ணனவார்சென்றநாட்டிடையிலலைகொற்றதமிழோர்  
கண்ணெனவேரங்குங்கவுணியர்தீபன்கைபோற்பொழிந்து  
விண்ணினவாய்முல்லைமெல்லரும்பீனமற்றியாமெலிய  
வெண்ணின்நாள்வழுவாதிரைத்தோடியெழுமுுகிலே. (௨௭)

எழுவாண்மதியால்வெதுப்புண்டலமந்தெழுந்துவிம்மித்  
தொழுவாடனக்கின்றருளுங்கொலாந்தொழுகீரவைகைக்  
குழுவாயெதீர்ந்தவுறிகைப்பதிதலைக்குண்டர்தங்கள்  
கழுவாவுடலங்கழுவினவாக்கியகற்பகமே.. (௨௮)

கற்பாநறவமணிகொழித்துநத்துமலைச்சிலம்பா  
நற்பாமொழியெழின்ஞானசம்பந்தன்புறவமன்ன  
விற்பாறுதலிதன்மென்முலையின்னிளஞ்செவ்விகண்டிட்  
டிற்பாவிடுமவண்ணமெண்ணுகின்றளம்மவெம்மனையே. (௨௯)

எம்மனையாயெந்தையாயென்னையாண்டென்றுயர்தவிர்த்த  
செம்மலர்நீண்டுமுடிஞானசம்பந்தன்புறவமன்னீர்  
வெம்முனைவேலென்னவென்னமிளிர்ந்துவெளுத்தரிபோன்  
அம்மனவேரவல்லவேவந்தெனுள்ளத்தொளிர்வனவே. (௩௦)

ஒளிஅமணிப்பணிராட்டுமுலகத்துமும்பருள்ளும்  
வெளிஅபடச்சிலநிற்புதுண்டேமிண்டிமீனுகளு  
மனறுவயற்சண்பைநாதனமுதப்பதிகமென்னும்  
கனிஅவிடப்புருமேற்றொண்டர்பாடுங்கவிதைகளே. (௩௧)

கவிக்குத்தருவனகண்ணுக்கினியனகேட்கிலின்பஞ்  
செவிக்குத்தருவனசிந்தைக்குரியனபைந்தரள  
நவிக்கட்சிறுயியர்முற்றின்முகந்துதஞ்சிற்றிறொறுங்  
குவிக்கத்திரைபரக்குங்கொச்சைநாதன்குரைகழலே. (௩௨)

கழல்கின்றவைங்கணையந்கியுமன்றிலுங்கால்பரப்பிட்  
புழல்கின்றதென்றலும்வந்திங்கடர்ப்பவன்றூயிழைக்காச்  
சுழல்கின்றநஞ்சந்தணித்தவன்றனைத்தொடர்ந்துபின்போ  
யுழல்கின்றநஞ்சமிங்கென்னோவினியின்றறுகின்றதே. (௩௩)

உறுகின்றவன்பினொடொத்தியதாளமுமுள் ஒருகிப்  
பெறுகின்றவன்புப்பிறைதுதன்முண்டமுங்கண்டவரைத்  
தெறுகின்றவாறென்னசெய்தவமோவந்தென்சிற்தையுள்ளே  
துறுகின்றபாதன்கமுமலம்போலுந்துடியிடைக்கே. (௩௪)

இடையுமெழுதாதொழியலுமாமினவண்டுகளின்  
புடையுமெழுதினும்புங்குழலொக்குமப்பொன்னையா  
ணடையுநகையுந்தமிழாகரன்றன்புகலிநற்றே  
னடையுமொழியுமெழுதிநற்சாலவதசயமே. (௩௫)

மேனாட்டமரர்தொழிலிருப்பாரும்வினைப்பயன்ச  
டாநாட்டருந்நிறைவாருந்தமிழர்தங்கள்  
கோனாட்டருகர்குழாம்வென்றகொச்சையர்கோன் கமலப்  
பூநாட்டடிபணிந்தாருமல்லாதபுலையருமே. (௩௬)

புலையுத்தொண்டனைப்புகூரனாகிப்பொருகயற்கண்  
மலைமடப்பாவைக்குமாநடமாடுமணியையென்றன்  
றலையிடைப்பாதனைக்கற்றாங்குரைத்தசம்பந்தனைன்னு [லே.  
முலையிடைப்பொன்கொண்டு சங்கிழந்தாளென்றன்மொய்குழ

குழலியலின்கவிஞானசம்பந்தன்ருரைசுழல்போற்  
சுழலியல்பாதம்பணிந்தேனுணையுங்கதிரவனே  
தழலியல்வெம்மைதணித்தருணீதணியாதவெம்மை  
யழலியல்கானடந்தாள்வினையேன்பெற்றவாரணங்கே. (௩௭)

அணங்கமர்யாழ்முரித்தாண்பனைபெண்பனையாக்கியமண்  
கணங்கமுவேற்றிக்கடுவிடந்தீர்த்துக்கதவடைத்துப்  
பிணங்கலைநீரெதிரோடஞ்செலுத்தினவென்பிறையோ  
டிணங்கியமாடச்சிரபுரத்தான்றனிருந்தமிழே. (௩௮)

இருந்தன்புகலிகோலக்காவெழிலாவடுதுறைசீர்  
பொருந்துமரத்துறைபோனகந்தாளன்பொன்சிலிகை  
யருந்நிடவொத்தமுத்தீசெயவேறவரனளித்த  
பெருந்தகைசீரினையெம்பரமோநின்னுபேசுவதே. (௪௦)

ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி. ௨௭௧

பேசந்தகையதன்றேயின் றுமன் றுந்தமிழ்விருகன்  
றேசமுழுதமழைமறந் தூண்கெடச்செந்தழற்கை  
யீசன் திருவருளா ளெழிற் றிழிநிழலை யின்வாய்க்  
காசின்மழைபொழிந்தானென் திருஞாலங்கலின்பெறவே. ௪௧

பெறுவதுநிச்சயமஞ்சனெஞ்சேயிரமாபுரத்து  
மறுவறுபொற்கழன்ஞான சம்பந்தனை வாழ்த்துதலால்  
வெறியறுகொன்றைமறியறுசெங்கைவிடையெடுத்த  
பொறியறுபொற்கொடியெம்பெருமானமர்பொன்னுலகே. ௪௨

பொன்றார்மதில்சூழ்புகலிக்கரசையருகீர்தங்க  
டென்னுட்டரணட்டசிக்கத்தினைபெஞ்சிவனிவனென்  
றநராள்குதலைத்திருவாய்மொழிகளருளிச்செய்த  
வென்னுணையப்பணிவார்க்கில்லைகாண்கயமர்வயமே. (௪௩)

மாலையொப்பாபாகும்பிறைமுன்புநின்றுமணிசூறுக்கி  
வேலையைப்பாடனைந்தாங்கெழின்மன்மதன்விற்குளித்த  
கோலையெப்போதும்பிடிப்பன்வடுப்படுகொக்கினஞ்சூழ்  
சோலையைக்காழித்தலைவன்மலரின்றுசூடிடினே. (௪௪)

சூடுநற்றூர்த்தமிழாகரன்நன்பொற்சுடர்வரைத்தோள்  
கூடுதற்கேசற்றகொம்பினைநீயுங்கொடும்பகைநின்  
முடுதற்கேயத்தனைக்குணையேநின்னையாடரவம்  
வாடிடக்காருமறுவும்படுகின்றவாண்மதியே. (௪௫)

மதிக்கத்தகுதுதன்மாதொடுமெங்கண்மலையில்வைத்த  
துதிக்கத்தகுசுண்பைநாதன்சுருதிகடந்தழுவோர்  
மிதிக்கக்கமலமுநிழ்த்ததண்டேனுண்டிபிண்டிவரால்  
குதிக்கக்கமுநிழியுங்கொச்சைநாடுகுறுகுமினே. (௪௬)

குறுமனமுள்கலவாத்தமிழாகரன்கொச்சையன்  
நறுமலர்மென்குழலாயஞ்சலெம்பூர்நகும்திசென்  
றுறுமனையொன்சுவரோவியக்கிள்ளைக்குதும்பதியிற்  
சிறுமிகள்சென்றிருந்தங்கையைநீட்டிவரீசேயிழையே. (௪௭)



இழைவளராகத்தஞானசம்பந்தனிநஞ்சுருதிக்க  
கழைவளர்குன்றுகடத்தலுங்காண்டீர்கடைசியர்நீண்  
முழைவளர்நண்டுபடத்தடஞ்சாலிமுத்துக்களைக்கு  
மழைவளர்நீன்குடுமிப்பொழில்சூழ்ந்தவள்வயலே. (௪௮)

வயலார்மருகற்பதிதன்னில்வாளரவாற்கடியுன்  
டயலாவிமுந்தவவனுக்கிரங்கியறிவழிந்த  
கயலார்கருங்கண்ணிதன்றுயர்தீர்த்தகருணைவெள்ளப்  
புயலார்தருகையினானென்னத்தோன்றிடுமடிண்ணியமே. (௪௯)

புண்ணியநாடுபுருவதற்காகப்புலனடக்கி  
யெண்ணியசெய்தொழிநிற்பதெல்லாரும்நீயானெனக்கு  
நண்ணியசெய்தொழின்ஞானசம்பந்தனைநந்தமர்நீர்க்  
கண்ணியன்மாடக்கமுமலத்தானைக்கருதுவதே. (௫௦)

கருத்தவவருளிந்தருண்ஞானசம்பந்தன்சண்பை  
யிரதக்கினிமொழிமாதேகலங்கலிவருடலம்  
பொருதக்கமுநிரையார்க்குவனுந்தமர்ப்போர்ப்படையேன்  
மருதச்சினையிற்பொதும்பருளேறிமறைகுவனே. (௫௧)

மறைமுழங்குங்குழலார்கலிகாட்டவயற்கடைஞர்  
பறைமுழங்கும்புகலித்தமிழாகரன்பற்றலர்ப்போற்  
றுறைமுழங்குங்கரிசீறிமடங்கல்சடர்ப்பளிங்கி  
னறைமுழங்கும்வழிநீவறிற்சாலவரும்பழியே. (௫௨)

பழிக்கேதகுசின்றதின்றிப்பிறைபல்கதிர்விழுந்த  
வழிக்கேதிகழ்தருசெக்கரைக்கொச்சைவயவரென்னு  
மொழிக்கேவிரும்பிமுளளிக்கலமருமோவியர்தங்  
கிழிக்கேதருருவத்திவள்வாட்டிடக்கீள்கின்றதே. (௫௩)

கிளரிக்குன்றத்தரவமுமிழ்ந்தகிளர்மணியின்  
வாளரிக்கும்வைகைமாண்டனரென்பர்வயற்புகலித்  
தாளரிக்கும்மரியானருள்பெற்றபரசமய  
கோளரிக்குந்நிகராத்தமிழ்நாட்டுள்ளகுண்டர்களே. (௫௪)

ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி. ௨௮௧

குண்டகழ்குழ்தருகொச்சைத்தலைவன் நன் குன்றகஞ்சேர்  
வண்டகமென்மலர்வல்லியன்னீர்வரிவிற்புருவக்  
கண்டகவாளிபடப்புடைவீழ்செங்கலங்கலொடுமீ  
புண்டகக்கேழல்புகுந்ததுண்டோதுங்கள்பூம்புனத்தே. (௫௫)

புனத்தெழுக்கைம்தக்குன்றமதாயங்கொர்புண்கலையாய்  
வனத்தெழுசந்தனப்பைந்தழையாய்வந்துவந்தடியேன் [ள்  
மனத்தெழுபொற்கழன் ஞானசம்பந்தன்வன்கொச்சையன்கு  
கனத்தெழுக்கொங்கையல்குலாய்த்திவர்கட்டுரையே. ௫௬  
கட்டதுவேகொண்டுகள் ஞண்டுதுங்கைகளற்சுணங்கை  
யிட்டதுவேயன்றியெட்டனைத்தானிவுஞள் ஞுறுரோய்  
விட்டதுவேயன்றிவெங்குருநாதன் நன்பங்கயத்தின்  
மட்டவிழ்தார்கொண்டு சூட்டிமின்பேதைமகிழ்வறவே. (௫௭)

உறவும்பொருளுமொண்போகமுங்கல்வியுங்கல்வியுற்ற  
துறவுந் துறவிப்பயனுமெனக்குச்சுழிந்தபுனற்  
புறவும்பொழிலும்பொழில்சூழ்பொதும்புந்ததும்பவண்டி  
னறவும்பொழிலெழிற்காழியர்கோன்றிருநாமங்களே. (௫௮)

நாமுகந்தேத்தியஞானசம்பந்தனைநண்ணலர்போ  
லேமுகவெஞ்சரஞ்சிந்திவல்லிஞ்சியிடிபடுக்கத்  
தீமுகந்தோன்றிகடோன்றத்தளவமுகையரும்பக்  
காமுகம்பூமுகங்காட்டிநின்றூர்த்தனகாரினமே. (௫௯)

காரங்கணைபொழிற்காழிக்கவுணியர்தீபனல்லூர்ச்  
சீரங்கணைநற்பெருமனந்தன்னிற்சிவபுரத்து  
வாரங்கணைகொங்கைமாதொடும்புக்குறும்போதுவந்தா  
ராரங்கொழிந்தனர்பெற்றதல்லாலவரும்பதமே. (௬௦)

அரும்பதமாக்குமடியரொடஞ்சலித்தார்க்கரிய  
பெரும்பதமெய்தலுற்றீர்வந்திறைஞ்சுமின்பேரரவம்  
வரும்பதநான்மறைக்காழித்தலைவன்மலர்க்கமலத்  
தரும்பதஞானசம்பந்தனைநனைதன்றாளினையே. (௬௧)

தாளின் சரணந்தருஞ்சண்பைநாதன்றியலர்போற்  
கீளின் மலங்கவிலங்கேபுகுந் திடுக்கெண்டைகளுந்  
வானுந்தொலையமதர்த்திருகாதினளவுமவந்து  
மீளுங்கருங்கண்ணியின்புரியாவைத்தமென்னகையே. (௬௨)

நகுகின்றமுல்லைநண்ணுரெரிகண்டத்தவர்கவர்ந்த  
மிகுகின்றநன்னிதிகாட்டினகொன்றைவிரவலருந்  
புகுகின்றதியெனப்பூத்தனதோன்றிபுறவமன்கைந்  
தகுகின்றகோடல்களன்பரின்றெய்துவர்கார்மயிலே. (௬௩)

மயிலேந்தியவள்ளநன்னையளிப்பமதிபுணர்ந்த  
வெயிலேந்தியசண்பைநாதனுலகத்தெதிர்ப்பவர்பார்  
குயிலேந்தியபொழிற்கொங்கேந்தியகொம்பினம்புதழீஇ  
யயிலேந்தியமலர்கண்டுளனாய்வந்தவண்ணலுக்கே. (௬௪)

அண்ணன்மணிவளைத்தோளருகாசனிசண்பையன்ன  
பெண்ணினமிர்தநல்லாள் குழனூற்றம்பெடையொழிம்பூஞ்  
சண்ணந்துதைந்தவண்டேகண்டதுண்டுகொறுங்கொலிநீர்  
தண்ணம்பொழிலெழிற்காசினிபூந்தமென்றானுகளே. (௬௫)

தாதுகற்றேய்த்தநஞ்சன்னாசியார்சடலம்படுதூந்  
துதையிற்சிக்கங்காஞ்சேர்த்துவாளா, அலங்குநென்றிர்  
போதியிற்புத்தர்கள்வம்மின்புகலியர்கோனன்னநாட்  
காதிவிட்டேற்றுங்கழுத்திறம்பாடிக்கனித்திடவே. (௬௬)

களியுறுதென்றார்க்கவுணியர்தீபன்கருதலர்போல்  
வெளியுறுஞாலம்பகலிமுந்தால்விரையார்கமலத்  
தளியுறுமென்மலர்த்தாதனைநாழியமைப்பவருந்  
துளியுறுவாடையிதாமடமாணத்துவள்விப்பதே. (௬௭)

தேறும்புனற்றில்லைச்சிற்றம்பலந்தாச்சிறந்துவந்துள்  
ளுறுமயிர்தைப்பருகிட்டெழுவகொருட்களிப்புக்  
கூறுமவழிமொழிதந்தொனைவாழவிந்துவன்சொருந்தே  
ளுறுமலங்குற்றமிழாக்கொன்னுநன்னிதியே. (௬௮)

நிதியுறுவாரறனின் பம்மீடெய்துவரென்னவேதந்  
 அதியுறுநீள்வயற்காழியர்கோணைத்தொழாரிணைய  
 நதியுறுநீர்தெளித்தஞ்சலெனவண்ணலன்றோவென  
 மதியுறுவாணுதல்பாதம்பணிந்தனன்மன்னையே. (௬௬)

மன்னங்களைசெந்தமிழாகரன்வெற்பில்வந்தொருவ  
 ரன்னங்களஞ்சன்மினென்றடர்வேழத்திடைவிலங்கிப்  
 பொன்னங்கலைசாவகையெடுத்தாற்கிவள்பூணமுந்தி  
 யின்னந்தழும்புளவாம்பெரும்பாலுமவ்வேந்தலுக்கே. (௭௦)

ஏந்தமுலகுறுவீரெழினீலநக்கற்குயின்பப்  
 பூந்தண்புகலூர்முருகற்குந்தோழனைப்போகமாற்ப்பைக்  
 கார்துங்கனலிற்குளிர்படுத்திக்குடற்கூடலின்வாய்  
 வேந்தின்றுயர்தவிர்த்தாணையெப்போதும்விரும்புமினே. (௭௧)

விரும்பும்புதல்வனைமெய்யரிந்தாக்கியவின்னமிர்த  
 மரும்பும்புனற்சடையாயுண்டருளென்றடிபணிந்த  
 விரும்பின்சுடர்க்களிற்றூன்கிதுத்தொண்டனையேத்துதிரேற்  
 சுரும்பின்மலர்த்தமிழாகரன்பாதத்தொடர்வெளிதே. (௭௨)

எளிவந்தவாவெழிற்பூவரைஞாண்மணித்தார்சமுங்கத்  
 துளிவந்தகண்டிசைந்தேங்கலுமெங்களரன்றுணையாந்  
 கிளிவந்தசொல்லிப்பொற்கிண்ணத்தின்ஞானவமிர்தனித்த  
 வளிவந்தபூங்குஞ்சியின்சொற்கிதுக்கன்றாரருளே. (௭௩)

அருளுந்தமிழாகரனின்னலங்கறந்தென்பெயரச்  
 சுருளுங்குழலியற்கீர்திலையேமுன்புதுங்குகரத்  
 துருளுங்களிற்றினோடோட்டருவாணையருளியன்றே  
 மருளின்மொழிமடவாள்பெயரென்கண்வருவிப்பதே. (௭௪)

வருவாரருவினவழிவழிவைத்தவனமருந்தந்  
 திருவாரிருந்தசெழுநகர்ச்செவ்வித்திருவடிக்கா  
 டருவான்மமிழாகரன்கரம்போற்சலம்வீசக்கண்டு  
 வெருவாவணங்கொண்டல்கண்மிண்டிவானத்துமின்னியவே()

மின்னூர்குடுமிநெடுவெற்பகங்கொங்கில்வீழ்பனிகேரய்  
தன்னூர்வழிகெட்டழிந்தமைசொல்லுவர்காணிழையே  
மன்னூர்பரிசனத்தோர்மேற்புகலுமெவர்க்குமிக்க  
நன்னுவலர்பெருமானருகாசலிநல்கிடவே. (௭௬)

நல்கென்றடியினிணைபணியார்சண்பைநம்பெருமான்  
பல்கும்பெரும்புகழ்பாடகில்லரர்சிலர்பாழ்க்கிறைத்திட்  
டொல்குமுடம்பினராய்வழிதேடிட்டிடறிமுட்டிப்  
பில்குமிடமறியார்கெடுவாருறுபேய்த்தனமே. (௭௭)

தனமேதருபுகழ்ச்சைவசிகாமணிதன்னருள்போன்  
மனமேபுகுந்தமடக்கொடியேமலர்மேலிருந்த  
வனமேயமிர்தக்துமுதச்செவ்வாயுங்களாயமென்ன  
மினமேபொலியவண்டாடெழிற்சோலையுளெய்துகவே. (௭௮)

உகட்டித்துமோட்டுவராலினமேதிமுலையுரிஞ்ச  
வகட்டிற்சொரிபாறடநிறைகொச்சைவயத்தரசைத்  
தகட்டிற்றிகழ்மணிப்பூண்டமிழாகரன்றன்னையல்லாற்  
பகட்டிற்பொலியினுமவேண்டேனொருவரைப்பாடுதலே. (௭௯)

பாடியசெந்தமிழாற்பழங்காசுபரிசில்பெற்ற  
நீடியசீர்த்திருஞானசம்பந்தநிறைபுகழா  
னேடியபூந்திருநாவுக்கரசோடெழின்மீழலைக்  
கூடியகூட்டத்தினுளெதாய்த்திக்குவலயமே. (௮௦)

வலையத்திணிதோண்மிசைமழவேற்றிமனைப்புறத்து  
நிலையெத்தனைபொழுதோகண்டதூரனைநீதிக்கெட்டார்  
குலையக்கழுவின்குமுக்கண்டவன்றிகழ்கொச்சையன்ன  
கிலையொத்தவாணுதன்முன்போன்மலர்க்கிருக்கண்களே. (௮௧)

கண்ணாதிருதுதலோன்கோலக்காவிந்கரொடியாற்  
பண்ணார்தரப்பாடுசண்பையர்கோன்பாணிநொந்திடுமென்  
றெண்ணாவழந்தஞ்சமிட்டபொற்றாளங்களியக்கண்டு  
மண்ணாசிவார்சண்பைநாசனையேத்தார்வருந்தவடே. (௮௨)

ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி. ௨௮௫

வருந்துங்கொலாங்கழன் மண்மிசையேகிடினென்றுமென்றார்  
திருந்தும்புகழ்ச்சண்பைஞானசம்பந்தற்குச்சீர்மணிகள் [த்  
பொருந்துஞ்சிலிக்கைகொடுத்தனன்காண்புணரித்திகழ்நஞ்  
சருந்தும்பிரானம்மரத்துறைமேயவரும்பொருளே. (௮௩)

பொருளெனவென்னைத்தன்பொற்கழல்காட்டிப்புருந்தெனக்கி  
கருளியசீர்த்திருஞானசம்பந்தனருளிவர்போல் [ங்  
வெருளினமானின்மென்ஞெக்கியைவிட்டுவிழுநிகியின்  
நிரளினையாதரித்தன்னன்றுசாலவென்சிந்தனைக்கே. (௮௪)

சிந்தையைத்தேனைத்திருவாவடுதுறையுட்டிகழு  
மெந்தையைப்பாடலிசைத்துத்தொலையாநிதியமெய்தித்  
தந்தையைத்தித்தொழின்மூட்டியகோன்சரசாண்சார்விலரே  
னிந்தையைப்பெற்றொழியாதிரந்தேகரநீட்டுவரே. (௮௫)

நீட்டுவரேராதத்தொடேறியசங்கநெகுமுளரித்  
தோட்டுவெண்முத்தஞ்சொரிசண்பைநாதற்றொழாதவரில்  
வேட்டுவரவேட்டதண்ணீரினுக்குண்ணீருணக்குழித்த  
காட்டுவரூறல்பருகுங்கொலாமெங்கனங்குழையே. (௮௬)

குழைக்கின்றகொன்றைபொன்போலமலரதுக்கூட்டமெல்லா  
மழைக்கின்றகொண்டலியம்பொன்னிலையகன்றூர்வரவு [த்  
பிழைக்கின்றதுகொலென்றஞ்சி யொண்சண்பைப்பிரான்புறவ  
திழைக்கின்றகூடன்முடியவெண்ணுதவிளங்கொடிக்கே. (௮௭)

கொடித்தேரவுணர்முதாமனலூட்டியகுன்றவில்லி  
யடித்தேர்கருந்தினருகாசனியையணியிழையார்  
முடித்தேர்கமலங்கவர்வான்முரிப்புருவச்சிலையால்  
வடித்தேர்நயனக்கணையிணைகோத்துவனைத்தனரே. (௮௮)

வளைபடுதண்கடற்கொச்சைவயவன்மலர்க்கழற்கே  
வளைபடுநீண்முடிவார்புனலூரன்றனீரிலங்கு  
வளைபடுகண்ணியர்தம்பொதுத்தம்பலநாறுமிந்த  
வளைபடுகிங்கினிக்கான்மைந்தன்வாயின்மணிமுத்தமே. (௮௯)

உஅசு

நம்பியாண்டாரநம்பி

முத்தன்வெண்ணையார் மயன்மாற்றிமுறைவழுவா  
தெத்தனைகாலநின்றேத்துமவரினுமென்பணிந்த  
பித்தனையெய்கள்பிரானையனைவதெளிதுகன்ம.  
ரத்தனைஞானசம்பந்தனைப்பாதமடைந்தவர்ச்சே.

(க௦)

அடைத்ததுமாமறைக்காடார்நங்கோயிற்சுதவினைமன்  
றுடைத்ததுபாணன்நன்யாழின்னெலியையுரகவிடந்  
துடைத்ததுதோணிபுரத்துக்கிறைவன்சுடரெராளிவாய்  
படைத்ததுதன்மைபைநள்ளாற்றரசுபணித்திடவே.

(க௧)

பணிபடுநுண்ணிடைபரதம்பொருபலகாதமென்று  
தணிபடுமின்சொற்களாற்றவிந்நேற்குத்தழுவியிழகான்  
மணிபடுபொற்கழன்ஞானசம்பந்தன்மருவலர்போத்  
றுணிபடுவேலன்னகண்ணியென்னேவந்துதோன்றியதே.

க௨

தோன்றறன்னேடுகேணியசந்தரப்பூண்முலையை  
யின்றவரேயிந்தவேந்திசுழையாரவரிவ்வளவில்  
வான்றவர்க்குமுந்தமிழாகரன்றன்வடவரையே  
போன்றபொன்மாடக்கமுமலநாடுபொருந்நுவரே.

(க௩)

பொருந்திடுஞானத்தமிழாகரன்பதிபொற்புரிசை  
திருந்தியதேதாணிபுரத்துக்கிறைவன்நிருவருளாற்  
கருந்தடநீரெழுதாயிற்சாக்கமுமலமென்  
நிருந்திடவாமென்றுவானபரநியயங்கியசே.

(க௪)

இயலாதனபலசிற்தையாராயினும்கொலென்று  
முயலாதனவேமுயன்றுவன்மோசுநியமுநிச்  
செயலார்வரைமதிக்காழியர்கோன்றிருநாமபகருந்  
கயலாரெனப்பலகாலங்கள்போக்குவராதர்களே.

(க௫)

ஆதரவும்பயப்பும்பிவனெய்தினளென்றயலார்  
மாதரவஞ்சொல்லியென்னைநருவதுமாமறைவி  
னேதரவம்பொலிகாழிந்நியழாகரநெடைந்நே  
தீதரவம்படவன்னையென்னேபலசெப்புவதே.

(க௬)

ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி. ௨௮௪

செப்பியவென்ன தவமுயன்றேனல்லசெந்தமிழா  
லொப்புடைமாரைத்தமிழாகரணையுணர்வுடையோர்  
கற்புடைவாங்கொழியேத்தும்படி கதறிட்டிவர  
மற்படுநொல்லைக்கடல்புடமுழ்தருமண்ணியடையே. (க௯)

மண்ணிற்றிகழ்சண்பைநாதனைவாதினில்வல்லமனைப்  
பண்ணைக்கழுவினாலைவந்தெம்பந்நனைகையறுக்குந்  
கண்ணைக்கதியைத்தமிழாகரணையெங்கற்பகந்நைத்  
திண்ணற்றெடையற்கவுணியர் தீபனைச்சேர்ந்தனமே. (க௯)

சேரும்புகழ்த்திருஞானசம்பந்தனையானுரைத்த  
பேருந்தமிழ்ப்பாவிவைவல்லவர்பெற்றவன்புலகங்  
காருந்திருமிடற்றயருளாயென்றுகைதொழுவர்  
நீருமலருங்கொளாநெடுமாலும்பிரமனுமே. (க௯)

பிரமாபுரம்பெருநருசண்பைதோணியுகல்கொச்சை  
சிரமார்புரநற்புறவந்தராய்காழிவேணுபுரம்  
வரமார்பொழிற்றிருஞானசம்பந்தன்பதிக்குமிக்க  
பரமார்கழுமலம்பன்னிருநாமிய்ப்பாரகத்தே. (க௯)

பாரகலத்துன்பங் கடந்தமர ராற்பணியு  
மோகலம்பெற்றாலு மின்னாநாற் - காரகிலின்  
நாமங்கமழ்மாடத் தோணிபுரத்தலைவ  
னாமஞ்செவிக்கிசையா நாள்.

திருச்சிற்றம்பலம்.



திருச்சிற்றம்பலம்.  
நம்பியாண்டார்நம்பி  
ஆளுச்செய்த  
ஆளுடையபிள்ளையார்  
**திருச்சண்பைவிருத்தம்.**

பாலித்தெழிறங்குபார் முகமுய்யப்பநிதலையார்  
மா லுற்றமுந்தவவதரித்தோன் மணிநீர்க்கமலத்  
தாலித்தலர் மிசையன்ன நடப்பவணங்கிதென்னுச்  
சாலித்தலையணிசண்பையர்காவலன்சம்பந்தனை. (க)

கொங்குதங்குங்குஞ்சுகடாப்பருவத்துக்குன்றவில்லி  
பங்குதங்குமங்கைதன்னருள்பெற்றவன் பைம்புணரிப்  
பொங்குவங்கப்புனல்சேர்த்தபுதுமணப்புள்ளையின்கீழ்ச்  
சங்குதங்குமவயற்சண்பையர்காவலன்சம்பந்தனை. (உ)

சூவளைக்கருங்கட்கொடியிடையுன்பந்தவிர்வன்று  
துவளத்தொடுவிடநீர்ந்ததமிழின்னொகைசெய்தவன்  
நிவளக்கொடிக்குன்றமாளிகைச்சூளிசைச்சென்னியின்வாய்த்  
தவளப்பிறைதங்குசண்பையர்காவலன்சம்பந்தனை. (ங)

சுள்ளம்பொழினனிபள்ளித்தடங்கடமாக்கியல்கீதே  
வெள்ளம்பணிநெய்தலாக்கியவித்தகன்வெண்ணொரு  
புள்ளொண்டவளப்புரிசங்கொடாலக்கயலுகளந்  
தள்ளந்தடம்புனற்சண்பையர்காவலன்சம்பந்தனை. (ச)

ஆறதேறுஞ்சடையானருண்மேவவவலியர்க்கு  
வீறதேறுந்தமிழால்வழிகண்டவன்மென்கிளிமாந்  
தேறல்கொதித்துறுசன்பகந்தாவிச்செழுங்கமுங்கன்  
முறதேறும்பொழிற்சண்பையர்காவலன்சம்பந்தனை. (ரு)

ஆளுடையபிள்ளையார் திருச்சண்பைவிருத்தம். ௨௮௬

அந்தமுந்தும்பிறவித்துயர் தீரவரனடிக்கே  
பந்தமுந்துந்தமிழ்செய்தபார்பரன்பைந்தடத்தேன்  
வந்துமுந்திரந்தமுத்தங்கொடுப்பவயற்கயலே  
சந்தமுந்தும்பொழிற்சண்பையர்காவலன்சம்பந்தனே. (௬)

புண்டலைக்குஞ்சரப்பேர்வையர்கோயிற்புகவடைக்கு  
மொண்டலைத்தண்டமிழ்க்குண்டாசனியும்பர்பம்பிமின்னுங்  
கொண்டலைக்கண்டிவண்டாடப்பெடையொடுங்கொக்குறங்குந்  
தண்டலைக்குண்டகழ்ச்சண்பையர்காவலன்சம்பந்தனே. (௭)

எண்டலைக்குந்தலைவன் கழல்குடியெனுள் எம்வெள்ளங்  
கண்டலைப்பத்தன்கழறந்தவன்கிரீர்முத்தந்தத்தம்  
விண்டலைப்பத்தியிலோடும்விர்விமிளிர்பவளர்  
தண்டலைக்குங்கடற்சண்பையர்காவலன்சம்பந்தனே. (௮)

ஆறுமண்டப்பண்டுசெஞ்சொனடாத்தியமண்முழுதும்  
பாறுமண்டக்கண்டசைவசிகாமணிபைந்தடத்த  
சேறுமண்டச்சங்குசெங்கயறேமரங்கனிசிதழிச்  
சாறுமண்டும்வயற்சண்பையர்காவலன்சம்பந்தனே. (௯)

விடந்தினைக்கும்மரவல்குன்மென்கூந்தல்பெருமணத்தின்  
வடந்தினைக்குங்கொங்கைபுல்கியமன்மதன்வண்கதலிக்  
கடந்தினைத்துக்கமுநீர்புல்கியொல்கிக்கரும்புரிஞ்சித்  
தடந்தினைக்கும்புனற்சண்பையர்காவலன்சம்பந்தனே. (௧௦)

பாலித்தகொங்குசுவனைகள்எம்பொழில்கீழ்ப்பரந்து  
வாலிப்பவாறதேறுங்கழனிச்சண்பையந்தமுந்து  
மேலிட்டபுண்டலைக்குஞ்சரத்தெண்டலைக்குந்தலைவன்  
கோலிட்டவாறுவிடந்தினைக்கும்மரவல்குன்மென்கூந்தல்பெருமணத்தின்  
(௧௧)

திருச்சிற்றம்பலம்.

நம்பியாண்டார் நம்பி  
 அருளிச்செய்த  
 ஆளுடையாளையார்  
 திருமும்மணிக்கோவை.

ஆசிரியப்பா.

திருக்கொழும்புநகர்பெருங்கரைவுதினைக்குள்  
 சங்ககடையேரியாற்றுக் கடுவாக்கலுழியி  
 னிதழியின்செம்பொ னிருகரைசிதழிப்  
 புதலெருக்குமலர்ந்தும் புரிபுன்சடையோன்  
 திருவருள்பெற்ற விருபிறப்பானன்  
 புருவெல்லி நான்மறைவரை  
 வைவேள்வயர்த்த வறுதொழிலாள  
 னேழிசையரசை யெண்டிசையறியத்  
 னுண்டப்படுத்த டண்டமிழ்நீரகன்  
 காழிநாடன் கவுணியர்தலைவன்  
 மாமழைநோக்கி மலைமகள்புதல்வன்  
 திருத்தப்பாடல் கிரும்பினர்க்காண்ட  
 கடுந்தயருட்புகக் கைகவிச்சமுமயிந  
 ரெடுமபிறவிக்கட னீநனுவதரிதே.

(க)

வெண்பா.

அரியோடுநான்முகத்தோ னாகுசுரர்க்கெல்லாந்  
 தெரியாமசெந்சமுலாய் நின்ற - வொருவன்சீர்  
 தன்றலையின்மேற்றரித்த சம்பந்தன்ருளிலைக  
 ளென்றலையின்மேலிருக்க வென்று.

(உ)

ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை. உசுக

கட்டளைக்கலித்துறை.

என்றுமடியவருள்ளத்திருப்பனலிவ்வுலகோர்  
நன்றுமலர்கொடுதுவித்துதிப்பனநல்லசங்கத்  
தொன்றும்புலவர்களையாப்புக்குரியனவொண்கலியைப்  
பொன்றுங்கவணியன்சைவசிகாமணிபொன்னடியே. (௩)

ஆசிரியப்பா.

அடுகினக்கடகரியதுபடவுரித்த  
படர்சடைக்கடவுடன் நிருவருளதனும் பிறந்தது  
கழுமலமென்னுங் கடிநகரதுவே வளர்ந்தது  
தேங்கமழ்வாவிச் சிலம்பரையன்பெறு  
பூங்குழன்மாதிரி போனகமுண்டே பெற்றது  
குழகனைப்பாடிக்கோலக்காப்புக்  
கழுமுடைச்செம்பொற் றுளமவையே தீர்த்தது  
தாதமர்மருகற் சடையனைப்பாடிப்  
பேதுறுபெண்ணின் கணவனைவிடமே யடைத்த  
தரைசோடிசையா லுமலகைக்காட்டிச்  
குரைசேர்குமிக் கொழுமணிக்கதவே யேறிற்  
றத்தியுமாவுந் தவிர்வரத்துறை  
முத்தின்சிலிகை முன்னுட்பெற்றே பாடிற்  
றருமறையோத்தா ராண்பனையதனைப்  
பெருநிறமெய்தும் பெண்பனையாவே கொண்டது  
பூவிடுமதுவிற் பொறிவண்டுழை  
மாவடுதுறையிற் பொன்னுயிரமே கண்ட  
துறியொடுபீலி யொருகையிற்கொள்ளும்  
பறிதலைச்சமனைப் பல்கழுமிசையே நீத்த  
தமிழ்ச்சுவையேயறிந் தானடிபரவுந்  
தமிழ்ச்சுவையறியாத் தம்பங்களையே நினைந்த  
தள்ளற்பழனக் கொள்ளம்பூதூ  
ரிக்கரையோட மக்கரைச்செலவே மிக்கவ  
ருணசம்பந்த மறுத்துயக்கொளவல  
ருணசம்பந்தனிஞ் ஞாலத்திடையே. (௪)

வெண்பா.

நிலத்துக்குமேலாறு நீடுலகத்துச்சித்  
தலத்துக்குமேலேதா னென்பர் - சொலத்தக்க  
சுத்தர்கள்சேர்காழிச் சுரன்ஞானசம்பந்தன்  
பத்தர்கள்போய்வாமும் பதி. (௫)

கட்டளைக்கலிந்நூறை.

புகிசம்பலபாடிநீடியபின்னேபரசுநரற்  
புகிசம்பலபாடிநீடியபின்னேபரசுநரற்  
மரியத்தவழிப்பாடமாநினைச்சாழிசெய்துபயனார்  
ரொதியம்பணைபோல்விழுவாரந்தேரிலிழைமர்களே. (சு)

ஆசிரியப்பா.

கவளமானிகைத் திவனாடியானையின்  
கவுட்டலைக்கும்பத்  
கும்பர்ப்பதணத் தம்புதந்தினைக்கும்  
பெருவளந்தழிஇத் திருவளர்புகலி  
விளங்கப்பிறந்த வளங்கொள்சம்பந்தன்  
கருதியஞ்செவ்விச் சுருதியஞ்சிலம்பிற்  
நேமருதினைவளர் காமருபுனத்து  
மும்மதஞ்சொரியும் வெம்முக்ககைம்மா  
முரிமருப்பிற் சீரியமுத்துக்  
கொடுஞ்சிலைவளைத்தே கொடுஞ்சரந்துரந்து  
முற்படவந்த முயன்றங்குதவிசெய்  
வெற்பனாக் கலனா  
சுணங்கணிமென்முலைச் சுரிமுழன்மாதினை  
மணஞ்செயமதிப்பது நமக்குவன்பழியே. (௭)

வெண்பா.

பழியொன்றுமோராநே பாயிடுக்கிவாளா  
கழியஞ்சமண்கையர் தம்மை - யழியற்  
தூரந்தரங்கச்செற்றான் சுரும்பாற்றும்பாத  
நிரந்தரம்போய்நெஞ்சே நினை. (௮)

ஆளுடையபிள்ளையார்திருமும்மணிக்கோவை. ௨௬௩.

கட்டளைக்கலித்துறை.

நினையாதரவெய்திமேகலைநெக்குவனைசரிவா  
டனையாவவென்றின்றுருளுதிபேதஞ்சாலிவயற்  
கனையாவருமேதிகன்றுக்கிரங்கித்தன்கால்வழிபா  
னையாவருங்காழிமேவியசீர்ஞானசம்பந்தனே.

(௬)

ஆசிரியப்பா.

தனமலிகமலத் திருவெனுஞ்செல்வி  
விருப்பொதினைக்கும் கீயாவின்பத்  
தாடகமாட நீடுதென்புகலிக்  
காமருகவினார் கவுணியர்தலைவ  
பொற்பமர்தோள நற்றமிழ்விரக  
மலைமகள்புதல்வ கலைபயினாவ நினைது  
பொங்கொளிமார்பிற் நங்கியதிருநீ  
ருதரித்திறைஞ்சிய பேதையர்கையில்  
வெள்வனைவாங்கிச் செம்பொன் கொடுத்தலிற்  
பிள்ளையாவது தெரிந்ததுபிறர்க்கே.

(௬௦)

வெண்பா.

பிறவியெனும்பொல்லாப் பெருங்கடலைநீர்தத்  
துறவியெனுந்தோற்றேணி கண்டீர் - நிறையுலகிற்  
பொன்மலைமார்பன் புனற்காழிச்சம்பந்தன்  
நன்மலைஞானத் தமிழ்.

(௬௧)

கட்டளைக்கலித்துறை.

ஞானந்திரனையிலேயுண்டனையென்றுநாடறியச்  
சோனந்தருகுழலார்சொல்லிடாமுன்சரும்புகட்குப்  
பானந்தருபங்கயத்தார்கொடுபடைச்சால்வழியே  
கூனன் னுஞ்சுவையல்கூழ்காழிமேவியகொற்றவனே.

(௬௨)

ஆசிரியப்பா.

அவனிதலநெரிய வெதிரெதிர்மலைஇச்  
சொரிமதக்களிற்று மத்தகம்போழ்ந்து  
செஞ்சேருடிச் செல்வனவரியே யெஞ்சாப்  
படவரவுச்சிப் பருமணிபிதுங்கப்

பிடரிடைப்பாய்வன பேழ்வாய்ப்புலியே யிடையிடையி  
 செறியிருளுருவச் சேண்விசும்பதனிற்  
 பொறியெனவிழுவன பொங்கொளியின்னே  
 யுறுசினவரையா லுந்தியகலுழிக்  
 கரையாலுழல்வன கரடியின்கணனே கிரையார்  
 பொருகடலுதைந்த சரிமுகச்சங்கு  
 செங்கயல்கிழித்த பங்கயமலரின்  
 செம்மடனிறைய வெண்முத்துதிர்க்கும்  
 பழனக்கழனிக் கழுமலநாடன்  
 வைகையிலமணரை வாறுசெய்தலுத்த  
 சைவசிகாமணி சம்பந்தன்வெற்பிற்  
 சிறுகிடையவடன் பெருமுலைபுணர்வா  
 னெறியினில்வரலொழி நீமலையோனே.

(கந)

வெண்பா.

மலைத்தலங்கண்மீதேறி மாதவங்கள்செய்து  
 முலைத்தலங்கணித்தாலு மூப்பர் - கலைத்தலைவன்  
 சம்பந்தற்காளாய்த் தடங்காழிகைகூப்பித்  
 தம்பந்தந்தீராத தாம்.

(கச)

கட்டளைக்கலித்துறை.

தாம்ரைமாதவிசேறியநான்முகன் றன்பதிபோற்  
 காமருசீர்வளர்காழிநன்னுடன்கவித்திறத்து  
 நாமருமாதவர்போலழகிந்துநல்லில்லிபின்னே  
 நீர்மருவாதசுரத்தெங்கனேருமெனேரிழையே.

(கரு)

ஆசிரியப்பா.

இழைகெழுமென்முலை யிதழிமென்மலர்கொய்த்  
 தழைவரவொசித்த தடம்பொழிலிதுவே காமர்  
 சுணைகுடைந்தேறித் துகிலுதுபுனையநின்  
 றெணையுங்கண்டு வெள்கிடயிதுவே திணைதொறும்  
 பாய்க்கிளியிரியப் பையவந்தேறி  
 யாயவென்றிருக்கு மணிப்பரணிதுவே யீதே  
 யின்புறுசிறுசொல் லவைபலவியற்றி

ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை. ௨௬௫

யன்புசெய்தென்னை யாட்கொளுமிடமே பொன்புரை  
தடமலர்க்கமலக் குடியிலிருந்து  
நற்றொழில்புரியு நான்முசுண்டைப்  
புற்கடைகழீஇப் பொங்குசராவத்து  
நெய்த் துடித்தெடுத்த முத்தீப்புகையா  
னொடொறுமறைக்குஞ் சேடுறுகாழி  
யெண்டிசைநிறைந்த தண்டமிழ்விரக  
னலங்கலந்தோங்கும் விலங்கலின்மாட்டுப்  
பூம்புனமதனிற் காம்பனதோளி  
பஞ்சிற்றிருந்தடி நோவப்போயெனை  
வஞ்சித்திருந்த மணியறையிதுவே. (௧௬)

வெண்பா.

வேழங்களெய்பவர்க்கு வில்லாவதிக்கால  
மாழங்கடன்முத்தம் வந்தலைக்கு - நீள்வயல்குழ  
வாய்ந்ததிவண்மாட மதிற்காழிக்கோன்சிலம்பிற்  
சாய்ந்ததுவண்டழையோ தான். (௧௭)

கட்டளைக்கலித்துறை.

தழைக்கின்றழீர்மிகுளுனசம்பந்தன்றடமலைவா  
யழைக்கின்றமஞ்சைக்கலந்தனகோடல்ம்பெய்திடுவா  
னிழைக்கின்றதந்தரத்திந்திரசாபநின்னெண்ணொன்றும்  
பிழைக்கின்றதில்லைநற்றேர்வந்துதோன்றிற்றுப்பெய்வளையே.

ஆசிரியப்பா.

வளைகான்மந்தி மாமரப்பொந்தில்  
விளைதேனுண்டு வேணுவின்றுணியாற்  
பாறையிற்றுயில் பனைக்கைவேழத்தை  
யுந்தியெழுப்பு மந்தன்சிலம்ப வஃதிங்  
கென்னையரிங்கு வருவர்பலரே  
யன்னைகாணி லலர்தூற்றும்மே பொன்னோர்  
சிறுபரற்கரந்த விளிகுரங்கிங்கினி  
சேவடிபுல்லிச் சில்குரலியற்றி  
யமுதுன்செவ்வா யருவிதூங்கத்  
தாளம்பிரியாத் தடக்கையசைத்துச்



சிறுகூத்தியற்றிச் சிவனருள்பெற்ற  
 நற்றமிழ்விசுந் பற்றலர்போல  
 விடுங்கியமனத்தொடு மொடுங்கியசென்று  
 பரிதியுங்குடகடற் பாய்ந்தனன்  
 கருகிநிற்பதுபிழை கங்குலிப்புனத்தே.

(கக)

வெண்பா.

தேம்புனமேயுன்னைத் தீரிந் துதொழுதின்னேன்  
 வாம்புகழ்சேர்சம்பந்தன் மாற்றலர்போற் - தேம்பி  
 யழுதகன்றுளென்னு தணிமலையர்வந்தாற்  
 ரொழுதகன்றுளென்றுநீ சொல்லு.

(உ-0)

கட்டளைக்கவித்துறை.

சொற்செறிநீர்கவிசெய்தன் றுவைகையிற்றொல்லமணர்  
 பற்செறியாவண்ணங்காத்தசம்பந்தன்பயில்சிலம்பிற்  
 கற்செறிவாரசுனைநீர்குடைந்தாடுங்கனங்குழைய  
 யிற்செறியாவணங்காத்தலைவாழியிரும்புனமே.

(உக)

ஆசிரியப்புா.

புனலறவறந்த புன்முனிசுரந் துச்  
 சினம்லிவேடர் செஞ்சாமுரீஇப்  
 படுகலைக்குளம்பின் முடுகுநாற்றத்  
 தாடுமரவி னாகுநீயப்

பாடுதகையின் பஞ்சுரங்கேட்டுக்  
 கள்ளியங்கவட்டிடைப் பள்ளிகொள்ளும்  
 பொறிவரிப்புறவே யுறவலைகாணீ நறைகமழ்  
 தேம்புனல்வாவித் திருக்கமூமலத்துப்  
 பைபரவசைத்த தெய்வநாயகன்  
 றன்னருள்பெற்ற பொன்னணிக்குன்ற  
 மானசம்பந்த மண்மிசைத்துறந்த  
 ஞானசம்பந்தனை நயவார்கிளைபோல்  
 வினையேனிருக்கு மணியிரியாத  
 வஞ்சிமருங்கு லஞ்சொற்கிள்ளை  
 யேதிலன்பின்செல விலக்காதொழிந்தனை  
 யாதலிற்புறவே யுறவலைநீயே.

(உஉ)

ஆளுடையபிள்ளையார் திருமுடிமணிக்கோவை. ௨௬௭

வெண்பா.

அலைகடலின்மீதோடி யந்துளையர்ஈசம்  
வலைகடலில்வந்தேறு சங்க - மலர்கடலை  
வெண்முத்தவிழ்வயல்கூழ் வீங்குபுனற்காழியே  
யொண்முத்தமிழ்பயந்தா னார்.

(௨௩)

கட்டளைக்கலித்துறை.

ஊரும்பசும்புரவித்தேரொளித்தொளிவிசம்பித்  
கூருமிருளொடுகோழிகண்டுஞ்சாகொடுவினையேற்  
காருமுணர்ந்திலர்ஞானசம்பந்தனந்தாமரையின்  
ருருந்தருகிலெனவனம்யான்சங்குநாங்குவதே.

(௨௪)

ஆசிரியப்பா.

தேமலிகமலப் பூமலிபடப்பைத்  
தலைமுகடேறி யிளவெயிற்காயுங்  
கவடிச்சிசுகாற் கர்க்கடகத்தைச்  
சுவடிச்சியங்குஞ் சூனரிமுதுகைத்  
துன்னியெழுந்து செந்நென்மோதுங்  
காழிநாட்டுக் கவுணியர்குலத்தை  
வாழத்தோன்றிய வண்டமிழ்விர்கள்  
றெண்டிரைக் கடல்வாய்க்  
காண்டகுசெவ்விக் களிறுகளுகுத்த  
முட்டைமுன்கவரும் பெட்டையங்குருகே  
வாடையடிப்ப வைகறைப்போதீற்  
றனிநீபோந்து பனிநீரொமுகக்  
கூசிக்குளிர்ந்து பேசாதிருந்து  
மேனிவெளுத்த காரணமுரையா  
யிங்குத்தணந்தெய்தி துமரு  
மின்னம்வந்திலரோ சொல்லிளங்குருகே.

(௨௫)

வெண்பா.

குருகும்பணிலமுங் கூனந்துஞ்சேலும்  
பெருகும்வயற்காழிப் பிள்ளை - யருகந்தர்  
முன்கலங்கருட்ட முடைகெழுமியாலின்னம்  
புன்கலங்கல்வகைப் புனல்.

(௨௬)

கட்டளைக்கலித்துறை.

புனமாமயில்சாயல்கண்டுமுன்போகாஈளிபிரியா  
 )னமான்விழியொக்குமென்றுவிட்டேகாவிருநிலத்துக்  
 கனமாமதிற்காழிஞானசம்பந்தன்கடன்மலைவாய்த்  
 தினைமாதிவள்காக்கவெங்கேவினையுஞ்செழுங்கஜீரே. (உஎ)

ஆசிரியப்பா.

கதிர்மதினுழையும் படர்ச்சடைமகுடத்  
 தொருத்தியைக்கரந்த விருத்தனைப்பாடி  
 முத்தின்சிவிகை முன்னாட்பெற்ற  
 வத்தன்காழி நாட்டுறையணங்கோ மொய்த்தெழு  
 தாமரையல்லித் தவிசிடவளர்ந்த  
 காமருசெல்வக் கனங்குழையவளோ மீமருக்  
 தருவளர்விசும்பிற் தவநெறிகலக்கு  
 முருவளர்கொங்கை யுருப்பசிதானே  
 வாருணக்கொம்போ மதனன்கொடியோ  
 வாரணியத்து ளருந்தெய்வமதுவோ  
 வண்டமர்குழலங் கெண்டையங்கண்ணும்  
 வஞ்சிமருங்குங் கிஞ்சுகவாயு  
 மேந்திளமுலையுங் காந்தளங்கையு  
 மேரவியர்தங்க ளொண்மதிகாட்டும்  
 வட்டிகைப்பலகை வான்றுகிலிகையா  
 வியக்குதற்கரியதோ ருருவுகண்டென்னை  
 மயக்கவந்துதித்ததோர் வடிவினுநானே. (உஅ)

வெண்பா.

வடிக்கண்ணியானையிவ் வாண்சுரத்தினூடே  
 கடிக்கண்ணியானேயிங் கண்டோம் - வடிக்கண்ணி  
 மாம்பொழில்சேர்வைகை யமண்மலைந்தான்வண்காழிப்  
 பூம்பொழிலேசேர்ந்நிருப்பார் புக்கு. (உக)

ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலே. ௨௬௬

கட்டளைக்கலித்துறை.

குருந்துந்தரளமும்போல்வண்ணவண்ணகைக்கொய்மலரா  
ள், பொருந்துந்திரள்பு த்தண்ணல்சம்பந்தன்பொற்றமரைக்  
கா,வருந்துந்திரள்கொங்கை மங்கையைவாட்டிணவானகத்தே,  
திருந்துந்திரண்முடிந்முந் திவந்தேறுதிங்கட்கொழுந்தே. (௩௦

திருச்சிற்றம்பலம்.

திருச்சிற்றம்பலம்.

நம்பியாண்டார்நம்பி

அருளிச்செய்த

ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலே.

திருந்தியசீர்ச்செந்தா மரைத்தடத்துச்சென்றோ  
ரிருந்தணிளமேதி பாயப் - பொருந்திய  
புள்ளிரியப்பொங்கு கயல்வெருவப்பூங்குலனைக்  
கள்ளிரியச்செங்கமுநீர் கால்கிதையத் - துள்ளிக்  
குருகிரியக்கூனிவம் பாயக்கன்று  
முருகுவிரிபொய்கையின்கண் முழக - வெருவுற்ற  
கோட்டகத்துப்பாய்வாளை கண்டலவன்கூசிப்போய்த்,  
தோட்டகத்தசெந்நெற் றுறையடையச் - சேட்டகத்த  
காவிமுசுமலரக் காரநீலங்கண்படுப்ப  
வாவிக்கணையத் லலமர - மேவிய  
வண்ணந்துயிலிழப்ப வஞ்சிறைசேர்வண்டினங்க  
மின்னுந்துணையிழப்பச் சூழ்கிடங்கின் - மன்னிய  
வள்ளைநகைகாட்ட வண்குமுதம்வாய்காட்டத்  
தெள்ளுபுனற்பங்கயங்க டேன்காட்ட - மெள்ள  
நிலவுமலரணையி னின்றிழிந்தசங்க  
மிலகுததீர்நித்திலங்க ளீன - வுலவிய

மல்லைப்பழனத்து வார்பிரசமீதழிய  
 வொல்லைவரம்பிடறி யோடிப்போய்ப் - புல்லிய  
 பாசடையச்செந்நெற் படரொளியாற்பல்ககிரோண்  
 நேசடையவோங்கு செறுவுகளு - மரசினீர்  
 நித்திலத்தின்சாயு நிகழ்மரகத்த்தோலுந்  
 தொத்தொளிசெம்பொற் ரொழிற்பரிய - மொய்த்த  
 பவளத்தின்செவ்வியும் பாங்கணையவோங்கித்  
 திவளக்கொடிமருங்கிற் சேர்த்தித் - துவளாமைப்  
 பட்டாடைகொண்டுத்துப் பைந்தோடிலங்குருழை  
 யிட்டமைந்தகண்ணு ரிளங்கமுகும் - விட்டொளிசேர்  
 கண்களழல்சிதறிக் காய்சினத்தவாய்மதந்துத்  
 தண்டலையினீழற் றறியணைந்து - கொண்ட  
 கொலைபுரியாரீர்மையவாய்க் கொம்புவனைத்தேந்தி  
 மலையுமரவடிவங் கொண்டாங் - கிலைநெருங்கு  
 சூதத்திரளுந் தொகுக்கனிகளானிவந்த  
 மேதகுசீர்த்தெங்கின் வியன்பொழிலும் - போதும்  
 றினமொருங்குசெவ்வியவா யின்றேன்றதம்பு  
 கனிரெருங்குதிண்கதலிக் காடி - நனிவிளங்கு  
 நாற்றத்தாலெண்டிசையும் வந்தூரலஞ்சிறப்ப  
 லுற்றுமடுத்த வுயர்ப்பலவு - மாற்றமரு  
 மஞ்சலெழில்வனமு மாதுனையின்வார்பொழிலு  
 மிஞ்சியிளங்காவி னீட்டமு - மெஞ்சாத  
 கூந்தற்கமுகுங் குளிர்பாடலத்தெழிலும்  
 வாய்ந்தசீர்ச்சண்பகத்தின் வண்காடி - மேந்தெழிலார்  
 மாதவியும்புன்னையு மன்னுமலர்க்குரவுங்  
 கேதகையுமெங்குங் செழீஇப் - போதி  
 னிளந்தென்றலவந்தசைப்ப வெண்டிசையும்வாசம்  
 வளந்துன்னுவார்பொழிலின் மாடே - கிளந்தெங்கு  
 மாலையொலியு மரிவார்குரலொலியுஞ்  
 சோலைக்கினிமிழற்றுஞ் சொல்லொலியு - மாலு  
 மறுபதங்களார்ப்பொலியு மான்றபொலிவெய்கி

யுறுதிரைநீர்வேலை யொலிப்ப - வெழிகமழு  
 நந்தாவனத்தியல்பு நற்றவத்தோர்சார்விடமு  
 மந்தமில்சீரா ரழகிணை - முந்திப்  
 புகழ்வாருந்தன்மையதாய்ப் பூதலத்துளோங்கி  
 நிகழ்கிடங்குஞ்சூழ்கிடப்ப நேரே - திகழ  
 முனைநிரைத்துழரிச் சிறைவகுத்துமொய்த்த  
 புளகத்தீன்பாம்புரிசூழ் போகி - வளர  
 விரும்பதணஞ்சேர விருத்தியெழினாஞ்சின்  
 மருங்கணையவட்டாலை யிட்டிப் - பொருந்தியசீர்த்  
 தோமரமுந்தொல்லைப் பொறிக்கியந்திரமுங்  
 காமரமுமெப்புழையுங் கைகலந்து - மீமருவும்  
 வெங்கதிரோன்றேர்விலங்கு மிக்குயர்ந்தமேருப்போன்  
 றங்கனகத்திஞ்சி யணிபெற்றுப் - பொங்கொளிசேர்  
 மாளிகையுமன்னியசீர் மண்டபமுமொண்டலத்த  
 குளிகையுந்துற்றெழுந்த தெற்றிகளும் - வானொளிய  
 நாடகசாலையு நன்பொற்கபோதகஞ்சேர்  
 பீடமைத்தமாடத்தின் பெற்றியுங் - கேடி  
 லுருவுபெறவகுத்த வம்பலமுமோங்கு  
 தெருவுவகுத்தசெய் குன்று - மருவினிய  
 சித்திரக்காவுஞ் செழும்பொழிலும்வாவிசுரு  
 நித்திலஞ்சேர்நீடு நிலைக்களமு - மெத்திசையுந்  
 அன்னியெழில்சிறப்பச் சோதிமலர்மடூந்தை  
 மன்னிமகிழ்ந்துறையும் வாய்மைத்தாய்ப் - பொன்னு  
 மரகதமுநிதிலும மாமணியும்பேணி  
 யிரவலர்கட்கெப்போது மீந்துங் - கரவாது  
 கற்பகமுங்காருமெனக் கற்றவர்க்குநற்றவர்க்குந்  
 தப்பாக்கொடைவளர்க்குஞ் சாயாத - செப்பத்தாற்  
 பொய்ம்மைகடிந்து புகழ்புரிந்துபூதலத்து  
 மெய்ம்மைதலைசிறந்து மேதக்கு - முண்மை  
 மறைபயில்வார்மன்னு வியாகரணக்கேள்வித்  
 துறைபயில்வார்தொன்னூல் பயில்வார் - முறைமையினு

லாகமங்கள்கேட்பார் ருந்கலைநூலாதரித்துப்  
 போகமொடுங்காப் பொருடும்பார் - சோகமின்றி  
 நீதிநிலையுணர்வார் நீணிலத்துணைம்புலனுங்  
 காதல்விடுதவங்கள் காமுறுவா - ராதி  
 யருங்கலைநூலோதுவா ராதரித்துவென்றிக்  
 கருங்கலையநீங்கக் கனல்வகுப்பா - ரொருங்கிருந்து  
 காமநூல்கேட்பார் கலைஞானங்காதலிப்பா  
 ரோமநூலோதுவா ருத்தரிப்பார் - பூமன்னு  
 நான்முகனேயன்னசீர் நானூற்றுவர்மறையோர்  
 தாமனனிவாமூந் தகைமைத்தாய் - நாமன்னு  
 மாரணங்குமற்றை யருந்ததியும்போன்மடவா  
 ரேரணங்குமாடத் தினிதிருந்து - சீரணங்கு  
 ஷீனைபயிற்றுவார் யாழ்ப்பயில்வார்மேவியசீர்ப்  
 பாணம்பயில்வார் பயனுறுவார் - பேணியசீர்ப்  
 பூவைக்குப்பாட்டுரைப்பார் பொற்கிளிக்குச்சொற்பயில்வார்  
 பாவைக்குப்பொன்புனைந்து பண்புறுவா - ராயெங்கு  
 மங்கையர்கள்கூட்டமு மன்னுசிறுர்குமுடிம்  
 பொங்குலகமெல்லாம் பொலிவடையத் - தங்கிய  
 வேதவொலியும் விழாவொலியுமெல்லியலார்  
 சீதவொலியுங் கிளர்ந்தோங்கு - மாதரார்  
 பாவையொலியும் பறையொலியும்பல்சனங்கண்  
 மேவுமொலியும் வியனகரங் - காவலர்கள்  
 பம்பைத்துடியொலியும் பௌவப்படையொலியுங்  
 கம்பக்களிற்றொலியுங் கைகலந்து - நம்பிய  
 கார்முழக்குமற்றைக் கடன்முழக்கும்போற்கலந்து  
 சீர்முழக்கமெங்குஞ் செவிடுபடப் - பார்விளங்கு  
 செல்வநிறைந்தவூர் சீரிற்றிகழ்ந்தவூர்  
 மல்குமலர்மடந்தை மன்னுமூர் - சொல்லினிய  
 ஞாலந்துமிக்கவூர் நானூற்றுவர்சுணர்  
 வேலொத்தகண்ணார் வளங்குமூ - ராலித்து  
 மன்னிருகால்வேலை வளர்வெள்ளத்தும்பரொடும்  
 பன்னிருகானீரின் மிதந்தவூர் - மன்னும்

பிரமனூர்வேணுபுரம் பேரொலிநீர்ச்சண்பை  
 யரன்மன்னுதண்காழி யம்பொற் - சிரபுரம்  
 பூந்தராய்கொச்சைவயம் வெங்குருப்பொங்குபுனல்  
 வாய்ந்தநற்றேணி புரமறையோ - ரேய்ந்த  
 புகலிகமுமலம் பூம்புறவமென்றிப்  
 பகர்கின்றபண்பிற்ற தாகித் - திகழ்கின்ற  
 மல்லைச்செழுநகர மன்னவும்வல்லமண  
 ரொல்லைக்கழுவி லுலக்கவு - மெல்லையிலா  
 மாதவத்தோர்வாழவும் வையகத்தோருய்யவு  
 மேதக்கவானோர் வியப்பவு - மாதியாம்  
 வென்றிக்கலிகெடவும் வேதத்தொலியிகவு  
 மொன்றிச்சிவனடியா ரோக்கவுந் - துன்றிய  
 பன்னுதமிழ்பதினா றாயிரநற்பனுவன்  
 மன்னுபுவியவர்க்கு வாய்ப்பவு - முன்னிய  
 சிந்தனையாற்சீரார் கவுணியர்க்கோர்சேயென்ன  
 வந்தங்கவதரித்த வள்ளலை - யந்தமில்சீர்  
 ஞானச்சுடர்விளக்கை நற்றவத்தோர்கற்பகத்தை  
 மானமறையவற்றின் வான்பொருளை - யானசீர்த்  
 தத்துவனைதித்தனைச் சைவத்தவரரசை  
 வித்தகத்தானோங்கு விடலையை - முத்தமிழின்  
 செஞ்சொற்பொருள்புயந்த சிங்கத்தைத்தெவ்வருயி  
 ரஞ்சத்திகழ்ந்த வடலுருமை - யெஞ்சாமை  
 யாதிச்சிவனருளா லம்பொன்செய்வட்டிலிற்  
 கோதிலமிர்ததுகர் குஞ்சரத்தைத் - தீதறுசீர்க்  
 காலத்தொகுதியு நான்மறையின்காரணமு  
 மூலப்பொருளு முழுதுணர்ந்த - சிலத்  
 திருஞானசம்பந்த னென்றுலகஞ்சேர்ந்த  
 வொருநாமத்தாலுயர்ந்த கோவை - வருபெருநீர்ப்  
 பொன்னிவளநாடனைப் பூம்புகலிராயகளை  
 மன்னர்தொழுதிறைஞ்ச மாமணியை - முன்னே  
 நிலவுமுருகற்கு நீலநக்கற்குந்  
 தொலைவில்புகழ்ச்சிறுத்தொண் டற்குங் - குலவிய



தோழமையாய்த்தொல்லைப் பிறப்பறுத்தசுந்தரனை  
 மானையொண்கண்மாதர் மதனைச் - சூழொளிய  
 கோதைவேற்றென்னன்றன் கூடற்கூலகரில்  
 வாநிலமணர் வலிதொலையக் - காதலாற்  
 புண்கெழுவுசெம்புனலா றோடப்பொருநவரை  
 வண்கமுவிற்றைத்த மறையோனை - யொண்கெழுவு  
 ஞாலத்தினரநிய மன்னுநனிபள்ளியது  
 பாலைதனைநெய்த லாக்கியும் - காலத்து  
 நீரெதிர்துசென்று நெருப்பிற்குளிப்படைத்தும்  
 பாரெதிர்த்தபல்விடங்க டுர்த்துமுன் - நேரெழுந்த  
 யாழைமுரித்து மிருங்கதவந்தானடைத்துநூ  
 சூழ்புனலிலோடத் தொழில்புரிந்துந் - தாழ்பொழில்சூழ்  
 கொங்கிற்பனிநோய் பரிசனத்தைத்தீர்ப்பித்துந்  
 துங்கப்புரிசை தொகுமிழலை - யங்கதனி  
 னித்தன்செழுங்காசு கொண்டுநிகழ்நெல்வாயின்  
 முத்தின்சிலிகை முதல்கொண்டு - மத்தகுசீர்  
 மாயிருஞாலத்து மன்னுவதுறைபுக  
 காயிரஞ்செம்பொ னதுகொண்டு - மாய்வரிய  
 மாண்புதிகழெம்பெருமான் மன்னுகிருவோத்துளி  
 லான்பனைகள்பெண்பனைக ளாக்கியும் - பாண்பரிசிற்  
 கைப்பாணியொத்திக்கா ழிக்கோலக்கரவிற்பொற்  
 சப்பாணிகொண்டு தராதலத்து - ளெப்பொழுது  
 நீக்கரியவின்பத் திராகமிருக்குக்குற  
 னோக்கரியபாசுரம்பல் பத்தோடு - மாக்கரிய  
 யாழ்முரிசக்கரமாற் நீரடிமூக்காலும்  
 பாழிமையாற்பாரகத்தோர் தாமுய்ய - ஐழி  
 யுரைப்பமரும்பல்புகழா லோங்கவுமைகோனைத்  
 திருப்பதிகம்பாடவல்ல சேயை - விருப்போடு  
 நண்ணுபுகழ்மறையோர் நாற்பத்தெண்ணூயிரவ  
 ரெண்ணின்முனிவர ரீட்டத்துப் - பண்ணமரு  
 மோலக்கத்துள்ளிருப்ப வொண்கோயில்வாயிலின்கட்  
 கோலக்கடைசூறுகிக் சூம்பிட்டாந் - காலும்

புகலிவளநகருட் பூசுரர்புக்காங்  
 கிகலிபுகழ்பரவி யேத்திப் - புகலிசேர்  
 வீதியெழுந்தருள வேண்டுமெனவிண்ணப்ப  
 மாதரத்தாற்செய்ய வவர்க்கருளி - நிதியாற்  
 கேதகையஞ்சண்பகமு நேர்கிடத்திக்கீழ்த்தாழ்ந்த  
 மாதவியின்போதை மருங்கணைத்துத் - கோதி  
 ஸ்ருவேலிதன்னை யிடையிருத்தியீண்டு  
 மருவோடுமல்லிகையை வைத்தாங் - கருகே  
 கருமுகையைக்ககலக்க வைத்துக்கமுநீர்ப்  
 பெருகுபிளவிடையே பெய்து - முருகியலும்  
 புன்னகந்தன்னைப் புணரவிருவாச்சி  
 தன்னயலேமுல்லை தலையெடுப்ப - மன்னிய  
 வன்செருந்திவாய்நெகிழ்ப்ப மௌவலலர்ப்படைப்பத்  
 தண்குருந்தமாதே தலையிறக்க - வொண்கமலத்  
 தாதித்தகண்ணியாற் றண்ணறுங்குஞ்சிமேற்  
 போதடுத்தகோலம் புனைவித்துத் - காதிற்  
 கனவயிரகுண்டலங்கள் சேர்த்திக்கமுத்தி  
 னினமணியினூர மிலகப் - புனைகனகத்  
 தொத்தடுத்தபூஞ்சுகரிகைச் சோகிசேர்தாளிம்பம்  
 வைத்துமணிக்கண் டிகைபூண்டு - முத்தடுத்த  
 கேபூரந்தோண்மேற் கிடத்திக்கிளர்பொன்னின்  
 வாய்மைபெறுநூல் வலந்திகழ - வேயுந்  
 தமனியத்தினூழ்வடமுந் தண்டரளக்கோப்புஞ்  
 சிமையவரைமார்பிற் சேர்த்தி - யமைவுற்ற  
 வெண்ணிறிநெண்களப மட்டித்துமேவுதொழி  
 லொண்ணூற்கலங்க முடல்புனைந்து - திண்ணைக்கிற்  
 காற்றுருமோகுன்றோ கடலோவடலுருமோ  
 கூற்றுருவோவென்னக் கொதித்தெழுந்து - சீற்றத்  
 தழல்விழித்துநின்றெதிர்த்து தாலவட்டமவீசிப்  
 புழைதடக்கைகொண்டெறிந்து பொங்கி - மழைமதத்தாற்  
 பூத்தகடதடத்துப் போகமிகப்பொலிந்த  
 காத்திரத்ததாகிக் கலித்தெங்கும் - கோத்த

கொடுநிகளம்போக்கிமிர் கொண்டெழுந்துகோபித்  
 திடுவண்டையிட்டுக் கலித்து - முடுகி  
 நெடுநிலத்தைத்தானுழக்கி நின்னுநிகர்நீத்  
 திடிபெயரத்தாளந் திலுப்பி - யடுகினத்தாந்  
 கன்றமுசம்பருகிக் கையெடுத்தாராய்ந்து  
 வென்றிமருப்புருவ வெய்துயிர்த் - தொன்றிய  
 கூடமரணழித்துக் கோபுரங்களைக்குத்தி  
 நீடுபொழிலை நிகரழித் - தோடிப்  
 பணப்பாகரைப்பரிந்து குத்திப்பறித்த  
 நிணப்பாகைநீள்விசம்பின் விசி - யணைப்பரிய  
 வோடைக்கருங்களிற்றை யொண்பரிக்காரர்கடா  
 மாடணையக்கொண்டு வருதலுமே - கூடி  
 நயந்துகுறற்கொடுத்து நட்பளித்துச்சென்று  
 வியந்தணுகிவேட்டந் தணித்தாந் - குயர்ந்த  
 வுடற்றுயவாசிதனைப் பற்றிமேல்கொண்டாந்  
 கடற்கூடற்சந்தி யணுகி - யடுத்த  
 பயில்பலவும்பேசிப் படுபுரகைநீக்கி  
 பயர்வுகெடவனைத்துத் தட்டி - யுயர்தரு  
 தண்டுபேரோசையின்கட் டாள்கோத்துச்சீர்ச்சிறுத்  
 தொண்டர்பிறகணையத் தோன்றுதலு - மெண்டிசையும்  
 பல்சனமுமாவும் படையும்புடைகிளர  
 வெரல்லொலியாலோங்கு கடல்கிளர - மல்லந்  
 பரித்தூரங்கொட்டப் படுபணிமொர்ப்பக்  
 கருத்தோடிசைகவிஞர் பாட - விரித்த  
 குடைபலவுஞ்சாமரையுந் தொங்கல்களுங்கூடிப்  
 புடைபரந்துபொக்கம் புடைப்பக் - கடைபடு  
 வீதியணுகுதலும் வெள்வனையாருண்மகிழ்ந்து  
 காதல்பெருகிக் கலந்தெங்குஞ் - சோதிசே  
 ராடரங்கின்மேலு மணிமாளிகைகளிலுஞ்  
 சேடரங்குநீண்மறுகுந் தெற்றியிலும் - பீடுடைய  
 பேரிளம்பெண்ணீராகப் பேதைமுதலாக  
 வாரிளங்கொங்கை மடநல்லார் - சீர்விளங்கப்

பேணுஞ்சிலம்பும் பிறங்கொளிசேராரமும்  
 பூணும்புலம்பப் புறப்பட்டுச் - சேண்மறுகிற்  
 காண்டகையவென்றிக் கருவரைமேல்வெண்மதிபோ  
 லீண்டுகுடையி னெழினிழற்கீழ்க் - காண்டலுமே  
 கைதொழுவார்நின்று கலைசரிவார்மால்கொண்டு  
 மெய்தளர்வார்வெள்வளைகள் போய்வீழ்வார்-வெய்துயிர்த்துப்  
 பூம்பயலைகொள்வார் புணர்முலைகள்பொன்பயப்பார்  
 காம்பணையமென்றோட் கவின்கழிவார் - தாம்பயந்து  
 வென்றிவேற்சேயென்ன வேனில்வேட்கோவென்ன  
 வன்றென்னவாமென்ன வையுற்றுச் - சென்றனுகிக்  
 காழிக் குலமதலை யென்றுதங்கைசேரர்ந்து  
 வாழிவளைசரிய நின்றயர்வார் - பாழிமையா  
 ளுள்ளநிலைதளர்ந்த வொண்ணுதலார்வெல்களிற்றை  
 மெள்ளநடவென்று வேண்டுவார் - கள்ளலங்க  
 ரூராமையன்றியுந் தையனல்லார்முகத்தைப்  
 பாராமையால் பயனென்பார் - நேராக  
 வெண்ணையேநோக்கினு னேந்திழையீர்ப்பொழுது  
 நன்மைநமக்குண் டெனநயப்பார் - கைம்மையா  
 லொண்கலைபுராணு முடைதுகிலுந்தோற்றவர்கள்  
 வண்கமலத்தார்வலிந்து கோடுமெனப் - பண்பின்  
 வடிக்கண்மலர்வாளி வார்புருவம்வின்மேற்  
 மொடுத்ததாரந்தொண்டை துடிப்பப் - பொடித்தமுலைக்  
 காசைக்கருங்குழலார் காதற்கவணியன்பாற்  
 பூசற்கமைந்து புறப்படுவார் - வாசச்  
 செழுமலர்த்தாரின்றெனக்கு நல்காதேசீரார்  
 கழுமலத்தார்கோவே கழல்க - டொழுவார்க  
 ளங்கோல்வளையிழக்கப் போவதுநின்னுடைய  
 செங்கோன்மையோவென்று செப்புவார் - நங்கைமீ  
 றின்றிவனல்குமே யென்பெருங்குன்றத்தி  
 லன்றமணர்கூட்டத்தை யாசழித்துப் - பொன்ற  
 வுரைகெழுவுசெந்தமிழ்ப்பா வொன்றினால்வென்றி  
 நிரைகழுமேலுய்த்தாணை நேர்ந்து - விரைமலர்த்தார்

பெற்றிடலாமென்றிருந்த நம்மிலும்பேதையர்கண்  
 மந்துளரோவென்று வகுத்துரைப்பார் - மற்றிவனே  
 பெண்ணிரக்கமன்றே பிறைநுதலீர்மாசுணத்தி  
 னண்ணுகடுவிடத்தா னுட்சென்று - விண்ணுற்ற  
 வாருயிரமீட்டன் தவனையனிமருக  
 லுரறியவைத்த தெனவுரைப்பார் - பேரிடரா  
 லேசுவார்தாமுற்ற வேசறவைத்தோழியர்முன்  
 பேசுவார்தின்றுதம் பீடழிவா - ராசையா  
 னைவார்நலனழிவார் நரனோடுபூணிழப்பார்  
 மெய்வாடுவார்வெகுள்வார் வெய்துயிர்ப்பார் - தையலார்  
 பூந்நூலைப்பூமாலை யென்றணிவார்பூவ்னைமுன்  
 சாந்தமெனமெய்யிற் றைவருவார் - வாய்ந்த  
 கிளியென்றுபாவைக்குச் சொற்பயில்வார்பந்தை  
 யொள்ளிமேகலையென் னுடுப்பா - ரளிமேவு  
 பூங்குழலார்மையலாய்க் கைதொழமுன்போதந்தா  
 னோங்கொலிசேர்வீதி யுலா.

திருச்சிற்றம்பலம்.

திருச்சிற்றம்பலம்.

நம்பியாண்டார்நம்பி

அருளிச்செய்த

ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்.

ஒருபேரூ கொச்சகக்கவிப்பா.

ஆலையார்ந்தகடலுவகத் தருந்திசைதோறங்கங்கே  
நிலையார்ந்தபலபதிக நெறிமனிதர்க்கினிதியற்றி  
யீங்கருளியெம்போல்வார்க் கிடர்கெடுத்தல்காரணமா  
வோற்குபுகழ்ச்சண்பையெனு மொன்பதியுருதித்தனையே  
செஞ்சடைவெண்மதியணிந்த சிவனெந்தைதிருவருளால்  
வஞ்சியனறுண்ணிடையான் மலையரையன்மடப்பாவை  
நற்கண்ணியளவிநந்த ஞானத்தையமிர்தாக்கிப்  
பொற்கிண்ணத்தருள்புரிந்த போனகமுன்னுகர்ந்தனையே  
தோடணிகாதினென்றுந் தொல்லமரர்க்கெஞ்ஞானந்  
தேடரியபராபரனைச் செழுமறையினகன்பொருளை  
யந்திச்செம்மேனியனை யடையாளம்பலசொல்லி  
யந்தைக்குக்காணவர னுவனொன்றுரைத்தனையே

[இவைமூன்றும் நான்கடித்தாழிசை.]

வளமலிதமிழிசை வடகலைமறைவல  
முளாரினன்மலரணி தருதிருமுடியினை

கடல்படுவிடமடை கறைமணிமிடறுடை  
படல்கரியுரியனை யறிவுடையளவினை

[இவையிரண்டும் அராகம்.]

கரும்பினுமிக்கினியபுகழ்க் கண்ணுதல்விண்ணவனடிமேற்  
பரம்பலிரும்புவியவர்க்குப் பத்திமையைவினைத்தனையே

பன்மறையோர்செய்தொழிலும் பரமசிவாகமவிதியு  
நன்மறையின்விதிமுழுது மொழிவின்றிநவீன்றனையே

[இவையிரண்டும் இரண்டடித்தாழிசை.]

அணிதவத்தவர்களுக் கதிகவித்தகணுநீ  
தணிமனத்தருளுடைத் தவநெறிக்கமிர்நநீ  
யமணரைக்கமுதுதிக் கணைவுறுத்தவனுநீ  
தமிழ்நலத்தொகையினிற் றகுசுவைப்பனுவனீ

[இவைநான்கும் நாற்சீரோரடியம்போதரங்கம்.]

மறையவர்க்கொருவனீ  
மருவலர்க்குருமுநீ  
நிறைகுணத்தொருவனீ  
நிகரிலுத்தமனுநீ

[இவைநான்கும் முச்சீரோரடியம்போதரங்கம்.]

அரியைநீ  
யெளியைநீ  
யறவனீ  
துறவனீ  
பெரியைநீ  
யுரியைநீ  
பிள்ளைநீ  
வள்ளனீ

[இவைவெட்டும் இருசீரோரடியம்போதரங்கம்.]

எனவாங்கு [இது தனிச்சொல்.]

அருந்தமிழ்விருகநிற் பரசுதுந்திருந்திய  
நிரைச்செழுமாளிகை நிலைதொறுநிலைதொறு  
முரைச்சுதுர்மறையி னைங்கியவொலிசேர்  
சீர்கெழுதுழனித் திருமுகம்பொலிவுடைத்

ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம். ௩௧௧

தார்கெழுதண்டலைத் தண்பணைதழீஇக்  
கற்றொருபுகைசக் காழியர்நாத  
நற்றொருகீர்த்தி ஞானசம்பந்த  
நின்பெருங்கருணையை நீதியி  
னன்புடையடியவர்க் கருளுவோயெனவே.[இது சரிதகம்.](௧)

வெண்பா.

எனவேயிடரகலு மின்பமேயெய்து  
நனவேயரனருளை நாடும் - புனலேய  
செங்கமலத்தண்டார்த் திருஞானசம்பந்தன்  
கொங்கமலத்தண்காழிக் கோ. (௨)

கட்டளைக்கவித்துறை.

கோலப்புலமணிசந்தரமாளிகைக்குந்தளவா  
ரேலப்பொழிலணிசண்பையர்கோணையிருங்கடல்குழ்  
ஞாலத்தணிபுகழ்ஞானசம்பந்தனைநற்றயிழே  
போலப்பலபுன்கவிகொண்டுசேவடிபோற்றுவனே. (௩)

எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.

போற்றுவாரிடர்பாற்றியபுனிதன்  
பொழில்சலாவியபுகலியர்பெருமா  
னேற்றவார்புகழ்ஞானசம்பந்த  
னெம்பிரானிருஞ்சுருதியங்கிரிவாய்ச்  
சேற்றுவார்புனங்காவல்புரிந்தென்  
சிற்தைகொள்வதுஞ் செய்தொழிலானான்  
மாற்றநீரெமக் கின்றுரைசெய்தால்  
வாசியோகுறமா துநலீரே. (௪)

எழுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.

நலமலிதரும்புவனிநிறைசெய்புகழின்பரணி  
பனிமதியணைந்தபொழில்குழ்  
பொலமலிலிரும்புகலியதிபதிவிதம்பெருகு  
புனிதகுணனெந்தமிறைவன்



பலமலிதருந்தமிழின்வடகலைவிடங்கன்மிகு  
 பரசமயவென்றியரிதன்  
 சலமலிதருங்கமலசர்ணினைவனென்றனது  
 தகுவினைகள் பொன்றும்வகையே.

(௫)

பன்னிருசீர்க்கழிநெடலாசிரியவிருத்தம்.

வகைதஞ்முத்தமிழாகரன்மறைபயிதிப்பியவாசகன்  
 வலகலைவித்தகன்வானவின்மதியனைபொற்குவைமாளிகை  
 திகைதிகைமட்டலர்வார்பொழி நிகழ்புகலிக்கரசாகிய  
 திருவளர்விப்பிரசிகாமணிசெழுமலயத்தமிழ்கேசரி  
 மிகமதவெற்றிகொள்வாரணமிடைவருடைக்குலம்பாளிகள்  
 விரவிருளிற்றனிநீனெறிவினைதுயர்மொய்த்துளவேமணி  
 நகையெழிலிற்சுமராதனதருமைநினைக்கிலணியிவ  
 னைசயின்முழுப்பழியாதன்முனணுகலினிக்கிரிவாணனே.

பன்னிருசீர்க்கழிநெடலாசிரியவிருத்தம்.

வாணிலவும்புனலும்பயில்செஞ்சடைவண்கருணைகரனை  
 மலைமாதாமையொடுமிவனாவனெனமுன்னுரைசெய்தவன்  
 சேணிலவும்புகழ்மாணிகைநீடியதென்புகலிக்கரசைத்  
 திருவாளையெழிலருகாசனிதனைமருவாதவர்களைபோ  
 னணிலவும்பழியோகருதாதயலாநெருகாணையுட  
 னைசதீர்நிலைகொலைபுரிவேடுவர்பயிறருகானதர்வெயிலிற்  
 சேணிலவுங்கிளிபாவையொடாயமும் யாயெனையும்மொழியக்  
 கிறியாலெனதொருமகள்போயுறுதுயர்கெடுவேனறிகுலனே.

எண்ணீர்க்கழிநெடலாசிரியவிருத்தம்.

அறிவாகியின்பஞ்செய்தமிழ்வாசில்வென்றந்ரு  
 வமணவன்குண்டர்கழுவேறமுன்கண்ட  
 செறிமாடவண்சண்பைநகராளியென்றந்த  
 திருஞானசம்பந்தனணினீதின்குன்றி  
 னெறியாலமண்டினிமுனைநாளினங்கொண்டு  
 நிறைவார்புனந்தினறமகண்மேல்வருந்துங்க  
 வெறியார்மதந்தற்குதவாரணங்கொன்ற  
 வெகுளாதநஞ்சிந்தைவிதலானுளன்பண்டே.

(அ)

ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம். ௩௧௩.

பதின்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.

பண்டமுதுசெய்ததுமைநங்கையுண்மேவுசிவஞானம்  
பைந்தரளநன்சிவிகைசெம்பொண்ணிநீடுகிறதாளங்  
கொண்டதரனும்பர்பரனெங்கள்பெருமானருள்படைத்துக்  
கொடுத்ததயிகழத்தவகுலத்தவர்களுக்குலகிலின்பங்  
கண்டதருகந்தர்குலமொன்றிமுழுதுங்கழுவிலேறக்  
கறுத்ததுவினைப்பயன்மனத்திலைகாதலதுவன்றி  
லிண்டதுவும்வஞ்சகரைமஞ்சணவுகின்றமணிமாட  
வேணுபுரநாதன்மிகுவேதியர்க்காமணிபிரானே. (௧)

அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.

பிரானெய்தத்திருஞானசம்பந்தனை மறையவர்பெருமா  
னைக், குராமலர்ப்பொழிற்கொச்சையர் நாதனைக்குரைகழவி  
னைவாழ்த்தித், தராதலத்தினிலவனருணியைவொடு தளர்வுறுத  
மியேனுக், கிராவினைக்கொடுவந்ததிவ்வந்திமற்றினிவிடிவறியே  
னே. (௧௦)

பதினான்குசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.

எனமுக்கத்தவபுத்தரையிந்திரசித்தமணம்புணர்வுற்ற  
னீழவனூர்சொரிதொட்டியினங்களைவெட்டியிசித்தணர்பட்ட  
நானமிரக்கிறசீதைமடுப்பதுசாதிசூடத்தொடுகண்டீர்  
சக்கிரவர்த்திகள்சிக்கரமட்டுவர்த்தத்துவமிப்பரிசுண்டே  
காரணபுகழ்ப்பயில்விப்பரிசுகாமணியத்தருமைப்புரையுங்காடு  
ரார்பொழிநீடியசண்பையர்காவலன்வண்களியேனெளியே  
சேரனகனுக்குமெனக்குமெனத்தரையம்மனைசூலதுகொண்டா  
டும்புருவாலியைவென்றுநிலத்திடைநின்றதுலுக்குகிறாரே.

அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.

ஆர்மலிபுகல்நாதனருளெனவிரவில்வந்தென்  
வார்முலைபயலைதீரமணந்தவர்தணந்துபோன  
தேரதரழியலும்மைச்செய்பிழையெம்மதில்லை  
கார்திரைபுரளமோதிக்கரைபொருங்கடலினீரே. (௧௨)

கலிவிருத்தம்.

கடன்மேவுபுவியே துகவிநீழ் பெருமான்  
 றடமாடமிகுகாழிதகுபேதையருளாமற்  
 றிடமாகிலணி ிசெய்மேலிவநூர்  
 மடசேறியெழில்நிதிவருகாதலொழியேனே. (க௩)

எண்ணீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.

ஒழியாகின்புறுபொழில் சூழ்சண்டைம  
 னுயர்பார் துன்றியதகுநூனன்புக  
 மெழிலாருங்கவுளிபார் தீபன்றிக  
 பழிணையார்செங்கரணிகழ்வான் விண்குயின்  
 பொழியாகின்றன துனிதார்கொன்றைகள்  
 புலமேனான்றின மனையாடுவநிலை  
 பழிமேல்கொண்டது துமர்நேரன்பொடு  
 மறுசேவந்நதுவ துகாண்மங்கையே. (க௪)

அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.

மங்கையிடத்தரணக்கவிநீரெகிரோடமகித்தருள்செய்  
 தங்குபுகழ்ச்சுதூர்மாமறைநாவளர்சைவழிகாமணிதன்  
 துங்கமதிற்பிரமாபுரமேவியருந்பொழிவின்றெண்ணீர்மென்  
 கொங்கையுடைக்கொடியரிடையானநுடிக்கொண்டனனொம்ம  
 னமே.

எண்ணீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.

மனங்கொண்டுநிறைகொண்டுகலையுங்கொண்டு  
 மணிநிதமுழிவள் செங்கைவலையுங்கொண்ட  
 துணங்கொண்டபெருஞ்செல்வந்திகழுகழிநீர்நீதிச்  
 சண்டையர்கோன்றிருநூன்சம்பந்தந்ந  
 நனங்கொண்டுமெய்கொண்டபயலைகொண்டே  
 நன்னுதலாளாயர்கின்றொண்டுவெயின்று  
 பினங்கொண்டிருகைகொண்டமடவீர்வாளா  
 வென்செயநீரலர்நூற்றியெழுநீர்நீரே. (க௬)

ஆளுடைய பின்னையார் திருக்கலம்பகம். ௩௬௫

இதுவுமது. வேறு.

எழுஞுவெற்பிகைமிடநிலடக்குவ

னெறிகடலிற்புனல்குளநிவயிற்றினின்

முழுதுமொளித்திரவியைபிசிலச்சிடை

முடுகுவுனிப்பொழுதிவையலவிச்சைசை

கழுமலநற்பகியபிபதமிழ்க்கடல்

கவுணியநந்தலகிலகனினைக்கழ

ரெழுதுவமுத்தியபிறரொருவர்க்குறு

துயர்வருவிப்பனிதரியதொர்விச்சையே. (௧௪)

எழுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.

சயமிகுத்தருகரைமுருக்கியுதமிழ்பயிற்றியநாவன்

வியலியற்றிருமருகலிற்கொடுவிடமழித்தருள்போதன்

கயலுடைப்புனல்வயல்வளத்தஞ்சுமுமலப்பதிநாத

னியலுடைக்கமுறொழினைப்பவரிருவினைத்துயர்போமே. (௧௫)

எண்ணீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.

மேதகுந்திகழ்பூகநாகசண்பகருத

வேரிவண்டறைசோலையலைதுன்றியகாழி

நாதனந்தணர்கோனெனானைவண்டுகழாளி

நானசந்தரன்மேவுதாரினைந்தயர்வேனை

நீதியன்றனபேசும்யாயுமிந்துவும்வாச

நீடுதென்றலுர்நினையோகையுக்கரைசர

மோதுதென்டிரைசேவல்சேருமன்றிலும்வேயு

முடுதன்பனிவாடைகடிவன்பகையாமே. (௧௬)

இதுவுமது. வேறு.

வன்பகையாமக்குண்டரைவென்றேயு.

மாமலர்வாளிப்பொருமதுவேனைத்

தன்பகையாகச்சிந்தையுணையுந்

தைவலையுய்யக்கொண்டருள்செய்யாய

நின்புகழ்பாடிக்கண்பனிசோரா

நின்றெழின்னாருவென்றகநெக்கிட

டன்பகலாமெய்ச்சிந்தையரின்பா  
வம்பொழின்மாடச்சுண்பையர்கோவே. (௨௦)

இதுவுமது. வேறு.

கோவின்நிருமுகமீதொடுவருநுதுவனீர  
குளிர்பைம்பொழில்வளநாடெழிளிகியம்பரிசம்மீ  
மாளீரியரிவர்தங்கையென்மருடன்றிறமமண  
மறவெங்குலமறிகின்றிண்பழியச்சதவரசன்  
பாவேறியமதுரத்தமிழ்விரகன்புகலியர்மன்  
பயில்வண்புகழருகாசனிபணியன்றெனிமமர்கா  
தேவரியையமடுமின்றுடியடிமின்படையெழுமின்  
றொகுசேனையுமவனுமடமலையும்பரிசிரியே. (௨௧)

எழுசீர்க்கழநெடிலாசிரியவிருத்தம்.

இனியின்றொழிமினிவ்வெறியும்மறியடு  
தொழிலும்யிடுகுரவையுமெல்லா  
நனிசிந்தையினிவண்மிகவன்புறுவதொர்  
நசையுண்டனரைமுதுபெண்டர்  
புனிதன்புகலியரதிபன்புணதமிழ்  
விரகன்புமுறுமரவிந்தம்  
பனிமென் குழலியையணிமின்றுயரொடு  
மயலுங்கெடுவதுசரதம்மே. (௨௨)

எண்சீர்க்கழநெடிலாசிரியவிருத்தம்.

சரதமணமலிபரிசம்வருவன  
தளர்வில்புகலியரதிபனதிதரு  
வரதணணிதமிழ்விரகன்மிருபுகழ்  
மருவுசருகிரன்மலையினமர்தரு  
விரதமுடையையினிடையினவன்மணம்  
விரைசெய்குழல்வையையணவதரிதென்  
விரதமழிதரவருதன்முனமினி  
யெளியதொருவகைகருதுமலையனே. (௨௩)

ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம். ௩௩௯

இதுவுமது. வேறு.

அயனெடியமாலுமவரறிவரியதானுவர  
னருளிநெடுநீடவனியிடர்முழுதபோயகல  
வயலணிதென்வீழிமிழலையினிலவுகாசின்மலி  
மழைபொழியுமானகுண மதூரன்மதிதோய்க்கண  
செயநிலவுமாடமதில் புடைதழுவுவாசமலி  
செறிபொழில்சலாவிவளர்சிரபுரசுரேசன்முதீர்  
பயனிலவுஞானதமிழ் விரகன்மறைஞானமுணர்  
பரமகுருநாதன்மிகுபரசமயகோளரியே. (உச)

இதுவுமது. வேறு.

அரியாருக்கிரிநெறியெங்நனநீர்வந்தீ  
ரழகிதனிப்பயமில்லையந்திக்கப்பாற  
றெரியாபுன்சிறுநெறிகளெந்தம்வாழவிச்  
சிறுகுடியின்நிரவிற்கேசிரமந்தீர்ந்திச்  
சரியார்மென்குழலீயொடும்விடியச்சென்று  
தொகுபுகழ்சேர்திருஞானசம்பந்தன்நன்  
வரியாரும்பொழிலுமெழின். மதிஊந்தோற்றம்  
வயற்புகலிப்பதியினிதுமருவலாமே. (உடு)

ஈற்றடிமிக்குவந்த நான்கழக்கலித்தாழிசை.

ஆமாண்பொன்கூட்டகத்தவஞ்சொலிஎம்பைங்கிளியே  
பாமாலையாழ்முரியப்பாணழியப்பண்டருள்செய்  
மாமானசுந்தரன்வண்சம்பந்தமாமுனியெங்  
கோமான்றன்புகழொருகாலின்புறநீகூறையே  
கொச்சையர்கோன்றன்புகழ்யாணின்புறநீகூறையே. (உசு)

எழுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.

கூறதூகமெய்யடிமைதானெணையுடையகேசுசையரதிபதி  
வீறதார்தமிழ்விரகன்மேதகுபுகழினிவன்மிகுவனச்  
சேறதார்தருநிரள்களைக்கனசெழுமுலைக்குரியவர்கிண்த்  
நேறுதானிதுதழுவினொரெனவிடிகொண்மாமுரசுதிருமே. (உ௯)

அறுசீர்க்கழிநெடி.லாசிரியவிருத்தம்.

சுதரன்புகலியரதிபன்கூர்  
 தவசந்தரகவுணியர்தஞ்சீர்  
 முதல்வன்புகலியரதிபன்கூர்  
 முறைவந்தடையலர்நகரம்போ  
 லெதீர்வந்தனர்விறல்கெடவெம்போ  
 ரெரிவெங்கலைசொரிபுரிமின்கா  
 ரதீர்கின்றனவிதுபருவஞ்சே  
 ரலர்தம்பதிமதிவழியின்கே.

(௨௮)

எண்சீர்க்கழிநெடி.லாசிரியவிருத்தம்.

மின்னமாசத்தெழிலியஞ்சேர்  
 மிருஞ்சின்மாடப்புகலிராதன்  
 ஹன்னுநானத்தெம்பிரான்மெய்த்  
 தொகைசெய்பாடற்புகமன்னுள்  
 பொன்னுமாநற்றரளமுத்தன்  
 பொருகயற்கண்டனநிறைத்தா  
 ளின்னுமேகிப்பொருள்படைப்பா  
 னெங்கனேநானெண்ணுமாறே.

(௨௯)

பன்னிருசீர்க்கழிநெடி.லாசிரியவிருத்தம்.

மாநிலாதபொடிநீறுகோலவடிவும்  
 வம்புபம்புகுமுனூந்துங்ககொங்கையிணையு  
 முறியேறுபுகத்தேநாசைசேநகர்வு  
 மொத்துகித்தூநடையஞ்சிந்தபத்திமிகையுந்  
 ஷீறதேஹம்பயல்குழ்காழிநூனபெருமான்  
 வென்றிதுன்றுகழலினென்றிநின்றபலியுந்  
 தேறல்போலுமொழியுஞ்சேல்கள்போலும்பிழியுந்  
 \* சிந்தைதொண்டபரிசுநன்றிமங்கைதவமே.

(௩௦)

அறுசீர்க்கழிநெடி.லாசிரியவிருத்தம்.

கைதவத்தாலெனனிடைக்கு  
 நீவந்ததறியேனெகலகிப்பாண

ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம். ௩௩

மெய்தவத்தாருயிரணைய

மிஞ்சைவசிகாமணியைவேணுக்கோணச்

செய்தவநால்விநிவாய்தர்

செழுமலையாரவனுடையசெம்பொற்றிண்டோ

ளெய்தவத்தால்விளிவெனக்கென்

யாதுக்குநீபலபொய்யிசைக்கின்றாயே.

(௩௧)

எண்ணீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.

இசையைமுகந்தெழுமிடறுமிதிக்கிவ

னிமிகரணங்களினியல்பும்வளம்பொலி

திசைதிசைதன்றியபொழில்சுவந்நிகழ்

சிரபுரமன்றகுதமிழ்விசன்பல

நசைமிகுவண்புகழ்பயிலுமதங்கித

னளிர்முலைசெங்கயல்விழிநகைகண்டபின்

வசைத்குமென்குலமவைமுழுதுங்கொள

மதிவளர்சிந்தனைமயல்வருகின்றதே.

(௩௨)

இதுவுமது. வேறு:

வருகின்றனென்றனதுள்ளமுமின்

வசமேரிதுவிக்குறைகொண்டிதணித்

தருகும்புனல்வெஞ்சரம்பானமரும்

மதுநீயிறையுன்னிணையாதெனின்முன்

கருகும்புயல்சேர்மதில்வண்புகலிக்

கவிஞன்பயில்செந்தமிழாகரன்மெய்ப்

பெருகுந்திருவாரருள்பேணலர்போற்

பிழைசெய்தனைவந்ததார்பெண்கொடியே.

(௩௩)

இதுவுமது. வேறு.

கொடிநீடுவிடையுடையபெருமானையடிபரவு

குணமேதைகவுணியர்கள்குலதீபசபசரித

னடியேனதிடர்முழுதுமறவீசுதமிழ்விச

னணியானபுகலிநகரணையானகனைகடலின்

முடிநீடுபெருவலைகொடலைபூடுபுகுவனுமர்

முறையேவுபணிபுரிவனணிதோணிபுனைவனவை



படியாருநிகரரியவரியாருமதர்நயனி

பனைவார்மென்முலைதுளையர்மடமாதுனருள்பெறினே.

இதீவுமது. வேறு.

பெறுபயன்மிகப்புலியுளருளுவனபிற்தைமுறை

பெருநெறியளிப்பனபல்பிறவியையொழிச்சுவன

வுறுதுயரழிப்பனமுனுமைநீருவருட்பெருக

வுடையனநகிப்புள்லினெதிர்ப்பெறியுய்த்தனபு

னறுமுறுகுரைச்சமணநிரைகமுநித்துதியன

நனிகதவடைத்தனதுனருவிடமற்றியன

துறுபொழின்மகிற்றுவமுதுபதிமொப்பரிய

தொழில்பலமிசூத்ததமிழ்விரகனகவித்தொகையே. ( )

பன்னிருசீர்க்கழிநெடி.லாசிரியவிருத்தம்.

தொகுவார்பொழில்சுற்றியவான்மதிதோயுமகிற்கனமார்

தொலையாதிறுப்பொழின்மாளிகைமாடநெருங்கியளிர்

மிகுகாழிமன்முத்தமிழாகரன்மேதகுபொற்புனைதார்

விரையார்மலக்கழலேதுணையாககினைப்பவர்தார்

மகராதாநித்திலநீர்நிலையார்புலியுத்தமராய்

வரலாறுபிழைப்பினிணாழியிலக்கிதமா

தகுவாழ்வுநிலைத்தெழில்சேரறமானபயிற்றுவர்மா

சுறரால்வினைசெற்றதன்மேலணுகார்பிறவிக்கடலே. (௩௬)

நேரிசையாசிரியப்பா.

கருமங்கேண்மதி கருமங்கேண்மதி

துருமகிப்பாண கருமங்கேண்மதி

நிரம்பியபாட னின்கண்ணேடு

மரும்பகிரலிய வலக்கணுற்றினைத்துக்

காந்தியவுதரக் கனறழைத்தெழுநலிற்

றேயந்தடல்வற்றிச் சின்னரம்பெழுந்தே

யிறுருபுகள்ளி யியற்றியகுரம்பை

யுறுசெறுத்தனைய வருவுகொண்டிள்வளைநூ

யின்னிசைநல்லி யாழ்சுமந்தன்ன

மன்னியவளநகர் மனைக்கடைதோறுஞ்

சென்றுழிச்சென்றுழிச் சில்பலிபெறாது  
நின்றுழிநிலாவு வன்றுயர்போயொழிந்  
தின்புற்றிருநிதி யெய்துமதுண  
துள்ளத்தள்ள தாயின்மதுமலர்  
வண்டறைசோலை வளவயலகவ  
வொண்டிறற்கோண்மீ னுலாவுகுண்டக  
முயர்தருவரையி னியறருபதணத்துக்  
கந்துகிக்கமூக்கடை மிடைதருவேலிக்  
கணகப்பருமுரட் கணையக்கபாட  
விலையக்கோபுர விளங்கெழில்வாயி  
னெகிழ்ச்சியிலவகுத்தத் திகழ்ச்சியிலோங்கு  
மஞ்சணையிஞ்சி வண்கொடியிடைந்த  
செஞ்சுடர்க்கணகத் திகழ்ச்சிலம்பணைய  
மாளிகையோளிச் சூளிகைவளாகத்  
தணிவுடைப்பலபட மணிதுடைத்தழுத்திய  
நல்லொளிபரந்து நயந்திகழிந்திர  
வில்லொளிபலபல விசம்பிடைக்காட்ட  
மன்னியசெல்வத்துத் துன்னியபெருமைச்  
செம்மலர்மாதா சேர்ந்திறைபிரியாக்  
கமூமலநாதன் கவுணியர்குலபதி  
தண்டமிழ்விரகன் சைவசிகாமணி  
பண்டிதரின்பன் பரசமயகோளரி  
யென்புணைதமிழ்கொண் டிரங்கியென்னுள்ளத்  
தன்பிணையருளிய வாண்டகைதன்புகழ்  
ஞ்றைவறுத்துள்கி நிறைகடைகுறுகி  
ராட்பொலிநல்லிசை பாட  
மாப்பெருஞ்செல்வ மன்னுதிநீயே. (௩௭)

வஞ்சித்துறை.  
நீதியினிறைபுகழ்  
மேதகுபுகலிமன்  
மாதமிழ்விரகனை  
யோதுவதுறுதியே. (௩௮)



ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம். ௩௨௩

பன்னிருசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.

தனமுந்துகிலுஞ்சாலிக்குவையுங்கோலக்கனமாடச்  
சண்பைத்திகழ்மாமறையோன்றவமெய்க்குலகீபன்  
கண்வண்கொடைநீடருகாசனிதன்சமலக்கழல்பாடிச்  
கண்டார்நிறையக்கொள்ளப்பசியைக்கருதாதெம்பாண்  
புனைதண்டமிழின்னிசையார்புகலிக்கரசைப்புகழ்ப்பாடிப்  
புலையச்சேரிக்காளைபுகுந்தாலென்சொற்புத்தாக்கிச்  
செனவெஞ்சமலக்களிறென்றிந்தச்சேரிக்கொடுவந்தார்  
சேரிக்குடிவழிந்தாரிதனைச்செய்வதறியாரே. (ச௩)

இன்னிசைவெண்பா.

யாரேயெம்போலவருளுடையாரின் கமலத்  
தாரேயுஞ்சென்னித்தமிழ்விரசன் - சீரேயுங்  
கொச்சைவயன்றன் குரைகழற்கேமெச்சி  
யடிவமசெயப்பெற்றே னறிந்து. (ச௪)

பதினாசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.

அறிதருணன்பொருள்சேர்ப்புகழ்மரன்கழன்மே  
லணிதருளந்தரமலிதமிழ்விரசன்பிறைதேராய்  
செறிதருபைம்பொழின்மாளிகைகலவுந்நிகழ்சீர்த்  
தீருவளர்சண்பையின் மாடலைகடலொண்கழிசே  
ரெறிதிரைவந்தெழுமீனிரையுகரின்நிலைபோ  
யினமுமடைந்தலைகூரிடரோடிருந்தனையா  
லுறுதையாசிரிந்தையினூடுதவினரெந்தமர்போ  
லுமருமகன்றனரோவிதுவுரைவண்ருருகே. (ச௫)

கலிவிருத்தம்.

சூருகணிமணிமுன்கைக்கொடிபுரல்விநலவலு  
மருகணைசூவரப்பாலரிநிலிவழிமீன்மின்  
றருகெழுமுலைவண்கைத்தருத்தமிழ்விரசன்றன்  
கருகெழுபொழின் மாடக்கமுமலவளநாடே. (ச௬)

இதுவுமது வேறு.

நாடேறும்புகழ்ஞானசம்பந்தன்வண்  
சேடேறுங்கொச்சைநேர்வளஞ்செய்தனை  
மாதேறுந்தையல்வாடமலர்ந்தனை  
கோடேறுங்கொடியாய்கொல்லைமுல்லைபோ.

(சுஎ)

எண்ணீர்க்குழிநெடிலாசிரியாணிநூத்தம்.

முல்லைநகையுமைதன்மன்னுநிநுருவருளை  
முந்நியுறுபெரியசெந்தண்முனிவன்மீளு  
நல்லபொழிச்சுவைநொல்லையணிபுகலி  
நாதன்மறைமுதல்வன்வேதமலையதனில்  
உல்லையிலர்கணையுமில்லைபகழியுறு  
வேழமிரலைகலைகழல்வினவுறுவர்  
சொல்லையிலர்விர்கரல்வர்தழைக்கொணர்வர்  
சொழியிலவொருவராவவழிநர்வரே.

(சுஅ)

வஞ்சித்துநறை.

வழிதருபிறவியினுறு  
நொழிலமர்நாயர்கெடுமிரு  
பொழிலணிதருபுகலிம  
னெழிலிணையடியிறைமினே.

(சுக)

இருச்சிற்றம்பலம்.

திருச்சிற்றம்பலம்.

நம்பியாண்டார்நம்பி

அருளிச்செய்த

ஆளுடையபிள்ளையார் திருத்தொகை.

பூவார்திருதுதன்மேற் பொற்சட்டியிட்டொளிர்ச்  
கோவாக்குதலை சிலம்புரற்ற - வோவா  
நழுவான்பசித்தானென் றுங்கிறைவன்காட்டத்  
தொழுவான் றுயர்தீர்க்குந் தோகை - வழுவாமே  
முப்பத்திரண்டமுஞ் செய்தாண்முதிராத  
செப்பொத்தகொங்கைத் திருதுதலி - யப்ப  
னருளாலேபூட்டுதலு மப்பொழுதேருளாத்  
திரளாகிமுன்னிற் செம்ம - லிருநூர்ந்த  
காழிமுதல்வன் கவுணியர்தம்போரேறு  
ஊழிமுதல்வ ள்வனென்றுகாட்டவலான்  
யீழியிழலைப் படிக்காசுகொண்டபிரான்  
பாழியமணைக் கழுவேற்றினுன்பாணர்  
யாழைமுரிந்தா னெரிவாயிடும்பதிக  
மாழியிலகத் தழியாமற்காட்டினு  
னேழிசைவித்தகன்வந் தேனோரும்வானோருந்  
தாமுஞ்சரணச் சதங்கைப்பருவத்தே  
பாழையுநெய்தலும் பாடவலான் - சோலைத்  
திருவாவடுதுறையிற் செம்பொற்கிழியொன்  
றருளாலேபெற்றருளு மையன் - நெருளாத  
தென்னவனாடெல்லாந் திருநீறுபாலித்த  
மன்னன்மருகல்விடந் தீர்த்தபிரான் - பின்னைத்தென்  
கோலக்காவிற்றாளம் பெற்றிக்குவலயத்தின்  
மாலக்காலத்தே மாற்றினுன் - ஞாலுத்த

முத்தின்சிலிகை யான்கொடுப்பமுன்னின்று  
 தித்தித்தபாடல் செவிக்கனித்தா - னித்திலங்கண்  
 மாடத்தொளிரு மறைக்காட்டிறைகதவைப்  
 பாடியடைப்பித்த பண்புடையா - னிநிந்  
 திருவோழ்வாராண்பணையப் பெண்பணையாகென்னும்  
 பெருவார்த்தைநாணுடைய பிள்ளை - மருவினிய  
 கொள்ளம்புனார்க்குழக ளுவாயதுகொடுப்ப  
 வுள்ளமேகோலாக ளுன்றினுன் - வள்ளன்  
 மழவன்சிறுமதலை வான்பெருநோய்தீர்த்த  
 குழகன்குலமறையேயர் கோமா - னிலவிய  
 வைகையாற்றேடிட்டு வானீரெதிரோட்டுஞ்  
 செய்கையான்மிக்க செயலுடையான் - வெய்யவிட  
 மேவியிறந்தவயில் வேற்கண்மடமகளை  
 வாவென்றழைப்பித்தும் மண்ணுலகில்வாழ்வித்த  
 சீர்நின்றசெம்மைச் செயலுடையா - னேர்வந்த  
 புத்தன்றலையைப் புவிமேற்புரள்வித்த  
 வித்தகப்பாடல் விளம்பினுள் - மொய்த்தொளிசேர்  
 கொச்சைச்சுறன்றன் கோமானைத்தான்செய்த  
 பச்சைப்பதிகத் துடன்பினுரூரமபர  
 வித்துப்பொருளை விளைக்கவலபெருமான்  
 முத்திப்பகவ முதல்வன்றிருவடிபைய  
 யத்திக்கும்பத்தரெதி ராணைநமகென்னவல்லான்  
 கத்தித்திரிபிறவிச் சாகாத் துளாழாமே  
 பத்தித்தனித்தெப்பம் பார்வாழ்த்தந்தபிரான்  
 பத்திச்சிலமென்று பாண்டிமாதேவியொடுந்  
 கொற்றக்கதிர்வேற் குலச்சிறையுக்கொண்டாடு  
 மற்றைப்பொழுத்தந்தமனரிடுவொந்திரையப்  
 பற்றிச்சகடுகெய்யப் பாண்டியணையென்னவல்லான்  
 வர்த்தமானீசர் கழல்வணங்கிவொழ்முருகன்  
 பத்தியையீசன் பதிநத்தேகாட்டிலு  
 னத்தன்றிருநீல நக்கற்குமன்புடையான்  
 தந்தமொழிக்குருகைத் தாயவாய்நன்னுதவி

## திருநாவுக்கரசுதேவர் திருவேகாதசமாலே.௩௨௭

நித்திலப்பூண்முலைக்கு நீண்டதடங்கண்ணினுக்குங்  
கொத்தார்கருங்குழற்குங் சோலச்செங்கைமம்மலர்க்கு  
மத்தாமரையடிக்கு மம்மென்ருறங்கினுக்குஞ்  
சித்திரப்பொற்காஞ்சி செறிந்தபேரல்குலுக்கு  
முத்தமிழ்தூர்லெல்லா முழுதுணர்ந்தபிள்ளையார்  
கொத்தமணமிதுவென் றேகித்தமர்களுல்லாஞ்  
சிந்தநங்கனிப்பத் திருமணஞ்செய்காவணத்தே  
யற்றைப்பொழுதத்துக் கண்டுடனேநிற்கப்  
பெற்றவர்களோடும் பெருமணம்போய்ப்புக்குத்த  
னத்தனடியே யடைந்தானழகிதே.

திருச்சிற்றம்பலம்.

திருச்சிற்றம்பலம்.

நம்பியாண்டார்நம்பி

அருளிச்செய்த

## திருநாவுக்கரசுதேவர் திருவேகாதசமாலே.

புலனெ டாடித் திரிம னத்தவர் பொறிசெய் காமத் தரிச  
டங்கய - புனித நேசத் தொடுத மக்கையர் புணர்வி னுலுற்  
றுரைசெ யக்குடர், சலவு னுலைப் பிணிகெ டுத்தொளிர் சுடு  
வெ ணீநிட் டமண கற்றிய - துணிவி னுன்முப் புரமெ ரித்த  
வர் சமுலி லேபட் டிடுத வத்தின, ருலகின் மாயப் பிறவி யை  
த்தரு முணர்வி லாவப் பெரும யக்கினை - யொழிய வாய்மை  
க் கவிதை யிற்பல ஷபரி பாதுப் பொருள்ப ரப்பிய, வலகின்  
நூணக் கடலி டைப்படு மயிர்த யோகச் சிவவொ ளிப்புக் -  
வடிய ரேமுக் கருளி னைச்செயு மரைய தேவத் திருவ டிக்க  
ரை.

(க)



திருநாவுக் கரசடி யவர்நாடற் கதிரிதி - தெளிதேனெத் தினியசொன் மடவா ருர்ப்பசி முதல், வருவானத் தரிவையர் நடமாடிச் சிலசில - வசியாகச் சொலுமவை துகளாகக் கரு திமெய், யுருளுனத் திரண்மன முருகாரெக் கழுதுகண் ணு முவாரப் படடைகையி லுடையான்வைத் தனதமிழ், குருவா கக் கொடுசுவ னடிசூடத் திரிபவர் - குறுகார்புக் கிடர்படு கு டர்யோனிக் குழியிலே. (௨)

குழிந்து சழிபெறுநா பியின்கொண் மயிர்நிரையார் - கு ரும்பை முலையிடையே செலுந்தகைகன் மடவா, ரழிந்த பொ சிபதிலே கிடந்திரவு பகனி - யனைந்தயரு மதநீ யதிந்திலை கொ ன்மனமே, கழிந்த கழிகினொ ளினங்கிதய ரெகவே - கசிந்தி தய மெழுநூ றரும்பதிக நிதியே, பொழிந்தருளு திருநா வி னெங்களர சினையே - புரிந்துகினை யிதுவே மருந்துபிறி தி லையே. (௩)

இலைமா டென்றிடர் பரியா ரிந்திரனையொத் துறுகுறை வற்றூலு, நிலையா திச்செல்வ மெனவே கருதுவர் நீள்சன் மக் கட லிடையிற்புக்,கலையார் சென்றர னெறியா குங்கரை யண் ணப் பெறுவர்கள் வண்ணத்தின், சிலைமா டந்திகழ் புகழா மூ ருறை திருநா வுக்கர சென்போரே. (௪)

என்பட் டிக்கட்டிய விர்தப்பைக் குரம்பையை - யிங்கி ட்டிச் சுட்டபி னெங்குத்தைக் குச்செலுமிது, முன்பிட்டிச் சு ட்டிவ ருந்திக் கெத்திக் கென - மொய்ப்புற்றுக் கற்றறி வின் றிக்கெட் டிச்சில, வன்பட்டிப் பிட்டர்க டின்புற்றுப் புத்தியை- வஞ்சித்துக் கத்திவி முந்தெச்சுத் தட்டுவ, ரன்பர்க்குப் பற்றி லர் சென்றர்ச்சிக் கின்றில ரந்தக்குக் கிக்கிரை சிந்தித் த ப்பித்தரே. (௫)

பித்தரசு பதையாத கொத்தைநிலை யுளதேவு - பெட்டியு ரை செய்துகோறு சுட்டியுழல் சமண்வாயர், கைத்தரசு பதை யாத சித்தமொடு சிவபூசை - கற்றமதி யினனோசை யித்தரசு

திருநாவுக்கரசுதேவர் திருவேகாதசமாலே. ௩௨௬

புகழ்ஞால, முத்திபெறு திருவாள னெற்றுணையின் மிதவாமல்-  
கற்றுணையில் வருமாதி, பத்தரசு வசைதீர வைத்ததன த  
மிழ்மலை - பற்பலவு மவையோத நற்பதிக நிதிதானே. (௬)

பதிகமே மெழுநூறு பகருமா கவியோகி - பரசநா வர  
சான பரமகா ரணவீச, னதிகைமா நகர்மேவி யருளிண லம  
ண்மூட - ரவர்செய்வா தைகடரு மனகன்வார் கழல்கூடி, னி  
தியரா குவர்தீர்மை யுடையரா குவர்வாய்மை - நெறியரா கு  
வர்பாவம் வெறியரா குவர்சால, மதியரா குவரீச னடியரா  
குவர்வான முடையரா குவர்பாரின். மனிதரா னவர்தாமே.()

தாமரைநகு மகவிதழ் தகுவன சாய்பெறுகிறு தளிரினை  
யணையன - சார்தருமடி யவரிடர் தடிவன தாயினுல கருனை  
யை யுடையன, தாமதியினை யொருபது கொடுசெய்த சோதி  
யின்மிகு கதிரினை யுடையன - தூயனதவ முனிவர்க டொழு  
வன தோமறுகுண நிலையின தலையின, வோமரசினை மறைகளி  
ன் முடிவுக ளோலிடுபரி சொடுதொடர் வரியன - வோவறு  
முணர் வொடுசிவ வொளியனை யூறியகசி வொடுகவி செய்தபு  
க, ழாமரசய ரகநெகு மவருள னாரசதி கையினர னருளவ-  
னாமரசகொ ளரசனை வழிமுழு தாளரசத னடியினை ம  
லர்களே. (௮)

அடிநாயைச் சிவிகைத் தவிசேறித் திரிவித் தறியாவப் ப  
சாதைச் சிறியோர்பாற் செறியும், கொடியேனுக் கருளைத் திரு  
நாணிக் கரசைக் குணமேருத் தனைவிட் டெனையாமொட் டசல்  
விற், படியாரப் பெறுதற் கரிதாகச் சொலும்ப் பிணதூலைப்  
பெருகப் பொருளாகக் கருதுஞ், செடிகாயத் துறிகைச் சம  
ண்மூடர்க் கிழவுற் றதுதேவர்க் கரிதச் சிவலோகக் கதியே. ()

சிவசம் பத்திடைத் தவஞ்செய்து திரியும் பத்தியிற் சிறந்  
தவர் - திலகன் கற்றசிட் டன்வெந்தொளிர் திகழும் பைம்  
பொடித் தவண்டணி, கவசம் புக்குவைத் தரன்கழல் கருதுஞ்  
சித்தனிற் கவன்றிய-கரணங் கட்டுதற் கடித்துள களகம் புக்க

நற் கவந்திய, னவசம் புத்தியிற் கசிந்துகொ டமுதண் டத்தி  
வைத் தளித்தன - னனகன் குற்ற மற்ற பண்டித னரசெங்  
கட்கொர்பற் றுவந்தலு, பவசங் கைப்பதைப் பரஞ்சடர் படி  
றின் றித்தனைத் தொடர்ந்தவர் பசுபந் தத்தினைப் பரிக்கடு பரி  
சொன் றப்பணிக்கு நன்னிம.

(க௦)

நன்னுமாதாநாவினென் னரை லடிநாநிமலைந் துயினல்லா  
லொன்றுமாவதுகண்டி லுடையமந் துள்ளனவேவனெ டாமா  
லென்றுமாதியுமந் தமுயில்லெகாரிகபக ந் தினை யாய்க்கப் பிட  
பொன்றுவார்புருஞ்சுழல்ந் துக்கம் புன்றொழியிலேம் புலமு

துருச்சித்தமபலம்.

